

**Lexique
arabe tchadien
—
français**

قاموس صغير باللغتين

العربية التشادية

و الفرنسية

**SIL Tchad
BP 4214
N'Djaména, Tchad
2021**

Titre : Lexique arabe tchadien – français

Réalisé par : Judith Heath et Mahamat Zene Mahadi, avec l'aide de Sadiye Moussa, Abdullah Ibrahim, Mahamat Cherif Seid et l'assistance technique de Jeff Heath.

Nos sincères remerciements à Père Patrice Jullien de Pommerol pour son chef-d'œuvre, le Dictionnaire arabe tchadien – français (publié en 1999 par KARTHALA), que nous avons utilisé comme livre de référence.

© 2021 SIL Tchad, N'Djaména, Tchad.

Nombre de mots : 4835
11ème édition
400 exemplaires

Introduction

Salaam aleekhum ! Bienvenue ! Ce lexique explique les mots de l'arabe dialectal du Tchad. Nous espérons que cette introduction vous aidera à mieux le comprendre et l'utiliser.

Principes fondamentaux de la langue arabe du Tchad

1. La langue arabe du Tchad est importante au Tchad

La langue arabe du Tchad est une langue très importante au Tchad. Elle est parlée comme langue maternelle par plus de 10% de la population. De plus, elle est comprise par un grand nombre de Tchadiens qui ont d'autres langues maternelles. Aujourd'hui, l'arabe tchadien est compris par plus que la moitié de la population du Tchad.

2. La langue arabe du Tchad est une langue arabe

Historiquement, l'arabe tchadien est dérivé de l'arabe littéraire. La langue arabe du Tchad est donc une vraie langue arabe dont la grammaire, la phonologie, et le lexique ressemblent à l'arabe littéraire.

3. La langue arabe du Tchad est spécifiquement tchadienne

Avec le temps, l'arabe du Tchad est devenu spécifiquement tchadien. Il y a des différences en prononciation et en grammaire par rapport à l'arabe littéraire. La langue a emprunté des mots et certains sons aux langues avoisinantes. Mais l'arabe du Tchad n'est pas une déformation appauvrie de l'arabe littéraire. C'est une langue riche en vocabulaire et sa littérature orale est vaste.

4. L'arabe du Tchad peut être standardisé

C'est vrai qu'il y a une grande diversité dans les parlers des différentes régions du Tchad. Mais ces différences sont surtout dans la prononciation et elles sont peu nombreuses si on les compare aux similitudes. Une langue de ce type peut être standardisée à l'écrit.


5. Cette langue est écrite en deux alphabets différents

Le Tchad est un pays bilingue avec deux langues officielles, le français et l'arabe littéraire. Ainsi, l'arabe tchadien est écrit dans ces deux alphabets : les lettres sémitiques (arabes) et les lettres latines (françaises). Ceci permet à chaque personne alphabétisée de lire l'arabe tchadien dans l'alphabet et avec les lettres qu'elle préfère.


6. L'orthographe facilite la transition vers une langue officielle
 L'arabe du Tchad écrit en lettres sémitiques reflète la prononciation tchadienne, mais permet une transition facile vers l'arabe littéraire. De même, l'arabe tchadien écrit en lettres latines aide le lecteur à faire la transition vers le français. De cette façon, les Tchadiens alphabétisés d'abord dans la langue locale peuvent, dans un deuxième temps, accéder au vaste monde de la littérature en l'arabe littéraire ou en français.

La transcription de l'arabe tchadien

1. Les lettres qui existent en l'arabe tchadien mais pas en français
 L'arabe tchadien écrit en lettres latines utilise deux lettres qui ne se trouvent pas en français. Il s'agit de **kh** et '.

kh	KH	Autres exemples : khalla (mil) khabar (information) khidime (travail) khiyaate (couture)
		
khazaala		


Le son **kh** est produit à l'arrière de la bouche, dans la région avant la luette. Cette lettre est la transcription des lettres arabes : خ غ

'	'	Autres exemples : gaa'id (être là) na'aal (sandale) na'arif (je sais) ga''ad (héberger)
		
na'aam		

La lettre ' est prononcée par une coupure du son au niveau de la gorge pendant la prononciation du mot. Cette lettre est la transcription des lettres arabes : ء ع


2. Les lettres prononcées différemment que le français

Certaines lettres de l'arabe tchadien existent aussi en français mais ne sont pas prononcées de la même manière. Il s'agit des lettres **g, j, h, et u**.

g  guruun	G	Autres exemples : gechch (paille) girgiit (gros) guffa (panier) guhha (toux)
--	----------	--


La lettre **g** est toujours prononcée de la même façon, que ce soit avant **e** et **i** ou avant **a, o, u**. Il n'est donc pas nécessaire d'écrire **gu** avant **e** et **i**. Ce son est la transcription de la lettre arabe : ق

Exemples : Ecrivez **gelbi** et non **guelbi** (*mon coeur*)
Ecrivez **girbe** et non **guirbe** (*outré en peau*)


j  jamal	J	Autres exemples : jadiid (neuf) jidaade (poule) juwaad (cheval) jahal (ignorance)
--	----------	---

Le **j** en arabe tchadien correspond à **dj** en français.

Exemples : Ecrivez **jambah** et non **djambah** (*à côté de lui*)
Ecrivez **juu'** et non **djuu'** (*faim*)
Ecrivez **Jibriin** et non **Djibrine**

h	H	Autres exemples : hatab (fagot) habil (corde) hille (village) huut (poisson) haami (chaud)
		
humaar		

La lettre **h** correspond au h aspiré du français, elle n'est pas muette mais elle est prononcée dans la gorge. Cette lettre est la transcription des lettres arabes : ه ح

u	U	Autres exemples : usum (nom) umur (âge) umma (communauté)
		
usba'		

La lettre **u** en arabe tchadien correspond à **ou** en français.

Exemples : Ecrivez **juwaad** et non **jouwaad** (*cheval*)

Ecrivez **guffa** et non **gouffa** (*panier*)

Ecrivez **suug** et non **soug** (*marché*)

3. L'ordre alphabétique

L'ordre alphabétique dans ce lexique suit l'ordre de l'alphabet français et non l'ordre typique de l'arabe. L'ordre est le suivant :

a, b, ch, d, e, f, g, h, i, j, k, kh, l, m, n, o, p, r, s, t, tch, u, w, y, z, '

Notez que:

- Les voyelles doubles sont traitées comme des voyelles simples.
 - **aafe** se trouve donc entre **afdal** et **affan**
- Le digraphe **ch** est traité comme une seule lettre et suit la lettre **b**.
- Le digraphe **kh** est traité comme une seule lettre et suit la lettre **k**.
- Le trigraphe **tch** est traité comme une seule lettre et suit la lettre **t**.
- Le symbole ' est une lettre (la glottale) qui suit la lettre **z**.

4. La correspondance entre les deux alphabets

L'alphabet arabe a plus de lettres, et plus de distinctions de sons, que l'alphabet français. Pour cette raison, plusieurs lettres latines représentent plus d'une lettre sémitique. La correspondance entre les deux alphabets est la suivante :

Lettres de l'alphabet arabe tchadien

<i>Lettres latines</i>	<i>Équivalents en lettres arabes</i>
a	ا آ آء
b	ب
ch	ش
d	د ض
e	يَ عَء
f	ف
g	ق
h	ح ه
i	إِ يِ عِء
j	ج
k	ك
kh	خ غ
l	ل

<i>Lettres latines</i>	<i>Équivalents en lettres arabes</i>
m	م
n	ن
o	وَّ ؤُء
p	پ
r	ر
s	س ص ث
t	ت ط
tch	تش
u	أُ ؤُء
w	و
y	ي
z	ز ذ ظ
'	ع ء

Les catégories grammaticales

1. Les abréviations

Dans chaque entrée de ce lexique, le mot apparaît d'abord en alphabet latin suivi du même mot en alphabet sémitique. Après cela vient l'abréviation de la catégorie grammaticale du mot, suivie par le sens en français.

junuub جُونُوب *n.m.* sud

Les abréviations des catégories grammaticales dans ce livre sont :

abr.	description
<i>adj</i>	adjectif
<i>adv.</i>	adverbe
<i>art.</i>	article
<i>conj.</i>	conjonction
<i>dl.</i>	duel
<i>expr.</i>	expression
<i>f.</i>	féminin
<i>impr.</i>	impératif
<i>inacc.</i>	inaccompli
<i>interg.</i>	interrogatif
<i>interj.</i>	interjection
<i>n.</i>	nom
<i>n.coll.</i>	nom collectif
<i>n.coll.f.</i>	nom collectif féminin

abr.	description
<i>n.f.</i>	nom féminin
<i>n.m.</i>	nom masculin
<i>n.pl.</i>	nom pluriel
<i>neg.</i>	négatif
<i>num.</i>	numéral
<i>part.</i> <i>interg.</i>	marque de question
<i>part. prs.</i>	participe présent
<i>prép.</i>	préposition
<i>pl.</i>	pluriel
<i>pron.</i>	pronom
<i>sg.</i>	singulier
<i>var.</i>	variante
<i>v.i.</i>	verbe intransitif
<i>v.tr.</i>	verbe transitif

2. Les noms

Les noms en arabe peuvent être masculin (*n.m*) ou féminin (*n.f*). La plupart des noms ont une forme pour le singulier (*sg*) et une pour le pluriel (*pl*). La forme au singulier est donnée en premier, suivie par la forme au pluriel entre parenthèses.

birich بِرِشْ (pl. **buruuch** بُرُوشْ)
n.m. natte

La forme au pluriel n'est pas une entrée dans le lexique, c'est-à-dire que vous n'allez pas trouvé le mot **buruuch** en tant qu'entrée, mais qu'il est associé avec sa forme de base, la forme au masculin singulier, **birich**. Pour trouver le sens d'un mot au pluriel, il faut penser à la forme au singulier et puis chercher le mot au singulier dans le lexique. La forme au singulier aura les mêmes consonnes mais des voyelles différentes de la forme au pluriel.

Parfois, un nom a plusieurs formes au pluriel. Dans ce cas, chaque forme au pluriel est indiquée par l'abréviation (*pl*). Par exemple, le mot **alif**, qui veut dire *mille*, a deux pluriels – **aalaaf** et **uluuf**.

alif أَلِفْ (dl. **alfeen** أَلْفَيْنْ / pl. **aalaaf**
آآآف / pl. **uluuf** أُلُوفْ) *num.* mille

Il existe une forme en arabe qui s'appelle le duel ; cette forme est indiquée avec l'abréviation (*dl*). Le duel, qui termine par le suffixe **-een**, indique qu'il y a deux du concept en question. Par exemple, le duel de **alif** (*mille*) est **alfeen** (*deux mille*).

Il existe aussi un groupe de noms qui s'appelle les noms collectifs. Ces noms indiquent un groupe, par exemple l'ensemble d'une espèce animale (exemple - **bagar**) ou végétale (**chadar**) ou des personnes qui exercent le même métier (**haddaad**).

Ces noms collectifs ont un nom d'unité, un singulatif qui indique un seul membre de ce groupe. Le singulatif, qui se termine par le suffixe **-aay** ou **-a**, est indiqué dans ce lexique par l'abréviation (*sg*).

khanam كَنَمَ (sg. **khanamaay** كَنَمَائِي)
n.coll. moutons, chèvres

3. Les adjectifs

Les adjectifs en arabe ont plusieurs formes : masculin, féminin (*f.*), masculin pluriel (*pl.*) et féminin pluriel (*f.pl.*). L'adjectif est d'abord donné dans la forme de base au masculin singulier, suivi par les autres formes entre parenthèses.

daluul ضَلُولُ (f. **daluula** ضَلُولَةٌ /
 pl. **daluuliin** ضَلُولِينَ / f.pl. **daluulaat**
 ضَلُولَاتٌ) *adj.* doux

Les formes au féminin, au pluriel et au féminin pluriel ne sont pas des entrées dans ce lexique. Pour trouver le sens de ces mots, il suffit d'enlever le suffixe pour retrouver la forme de base (le masculin singulier) que vous pouvez ensuite chercher dans le lexique.

Catégorie grammaticale	Suffixe à enlever	Exemple	Forme de base (m.sg.)
Féminin (f.)	-e, -a	daluula	daluul
Masc. pluriel (pl.)	-iin	adiiliin	adiil
Fém. pluriel (f.pl)	-aat	waahidaat	waahid

La forme au féminin pluriel n'est pas très courante en arabe tchadien et n'est pas donnée systématiquement dans ce lexique. Parfois, les formes se limitent au masculin, féminin (*f.*), et pluriel (*pl.*).

adiil₁ عَدِيلُ (f. **adiile** عَدِيلَةٌ /
 pl. **adiiliin** عَدِيلِينَ) *adj.* bon

4. Les verbes

Le verbe en arabe a deux aspects qui s'appellent l'accompli et l'inaccompli. L'aspect accompli indique que l'action est terminée. L'accompli est la forme de base et il se trouve au début de l'entrée dans le lexique. L'accompli est écrit en lettres latines, suivi par la même forme en lettres sémitiques.

katab كَتَبَ (inacc. **yaktib** يَكْتُبُ)
v.tr. écrire

La forme de base est la 3^e personne masculin singulier, **katab** par exemple. Or, l'accompli a plusieurs formes en fonction de la personne. Voici la conjugaison à l'accompli pour le verbe **katab** :

	Pronom	Verbe conjugué
1 sg	ana	katabt
2 masc sg	inta	katabt
2 fem sg	inti	katabti
3 masc sg	hu	katab
3 fem sg	hi	katabat

	Pronom	Verbe conjugué
1 pl	aniina	katabna
2 masc pl	intu	katabtu
2 fem pl	intan	katabtan
3 masc pl	humman	katabo
3 fem pl	hinna	kataban

Pour conjuguer le verbe à l'accompli, on ajoute les suffixes à la forme de base ; ces suffixes sont indiqués en italiques dans le tableau ci-dessus. Ils sont *-t*, *-ti*, *-at*, *-na*, *-tu*, *-tan*, *-o*, et *-an*. Pour trouver un verbe dans le lexique, il faut d'abord enlever les suffixes et retrouver la forme de base, la forme à la 3^e personne au masculin singulier, qui n'a pas de suffixe.

Le deuxième aspect s'appelle l'inaccompli et il indique que l'action du verbe n'est pas encore terminée. Dans le lexique, l'inaccompli est aussi donné à la forme de la 3^e personne au masculin singulier. Il suit l'accompli et se trouve entre parenthèses, marqué par l'abréviation (*inacc.*). Voir l'exemple **yaktib** dans l'entrée **katab** ci-dessus.

L'inaccompli a les mêmes consonnes que l'accompli, mais avec un préfixe, des voyelles parfois différentes, et souvent un suffixe. Pour trouver le sens d'un verbe à l'inaccompli, vous devez enlever le préfixe et le suffixe et penser au verbe à la forme de base, c'est-à-dire à l'accompli conjugué pour la 3^e personne masculin singulier. Une fois que vous avez retrouvé la forme de base, vous pouvez la chercher dans le lexique pour ensuite trouver le sens. Par exemple :

Verbes à l'inaccompli	Préfixe à enlever	Suffixe à enlever	Forme de base (verbe à l'accompli)
yaktubu	ya-	-u	katab
tamchi	ta-	-i	macha
nacharbo	na-	-o	chirib

Le sens

1. La glose en français

Le sens donné dans ce lexique n'est qu'une glose. Le sens est donné avec un ou deux mots plutôt que toute une définition, ceci afin de rendre le lexique plus court et moins cher. Si vous cherchez un sens plus exact, nous vous recommandons de consulter le *Dictionnaire arabe tchadien – français* par Patrice Jullien de Pommerol, publié en 1999 par Karthala.

2. Des homographes – les mots différents qui ont la même orthographe

L'arabe tchadien a des homographes, c'est-à-dire des mots qui s'écrivent de la même façon mais qui n'ont pas le même sens. Par exemple, le nom **ajab** veut dire *miracle* mais le verbe **ajab** explique que quelque chose *plait à quelqu'un*. Chaque entrée a un petit nombre (1 ou 2 ou même 3) qui suit la forme de base pour indiquer que ceux ne sont pas les mêmes mots, même s'ils ont la même orthographe.

ajab₁ عَجَبَ (pl. ajaayib عَجَائِبَ)

n.m. miracle

ajab₂ عَجِبَ (inacc. ya'ajib يَعْجِبُ)

v.tr. plaire

3. Des mots avec plusieurs sens

Il existe aussi des mots qui ont plusieurs sens apparentés. Il ne s'agit pas de mots différents, mais un seul mot qui peut indiquer plusieurs choses légèrement différentes. Par exemple, le mot **ibre** peut avoir le sens d'une aiguille avec laquelle on coud des habits, mais le même mot peut avoir le sens d'une injection ou une vaccination. Ces deux sens sont indiqués avec les chiffres 1 et 2 dans la même entrée du lexique.

ibre اِبْرَة (pl. **ibar** اِبْرَة) *n.f.* 1) aiguille
2) injection, vaccination

Autres ressources

Il existe beaucoup de livres en arabe tchadien ! Voici plusieurs lieux où vous pouvez les trouver.

- La SIL, vers le Rond-point de l'Aigle, Moursal. La SIL vend beaucoup de livres en arabe tchadien, comme des livres de contes, de devinettes, de proverbes, mais aussi des livres didactiques pour l'apprentissage de la lecture, et ce lexique. Tous ces livres sont disponibles en alphabet français ainsi qu'en alphabet arabe.
- L'Alliance Biblique du Tchad, Chagoua. L'ABT vend les livres bibliques en arabe tchadien : le Nouveau Testament et la Bible entière. Ils sont disponibles en alphabet français et en alphabet arabe.
- Librairie la Clé, marché de Dembé. La Clé vend les Nouveaux Testaments, les Bibles, et d'autres livres bibliques en arabe tchadien.
- Librairie la Source, Ave. Bokassa. La Source vend les livres de Patrice Jullien de Pommerol, y compris le grand *Dictionnaire arabe tchadien – français*, la *Grammaire pratique de l'arabe tchadien*, et *J'apprends l'arabe tchadien*.
- Le site web Tala' al-Nuur. Ce site offre des matériels bibliques et laïcs, que ce soit des films, des enregistrements audio, et des livres. Vous le trouverez à <https://www.tala-al-nuur-fi-tchaad.com>

A a

aab عَاب (inacc. **yi'iib** يَعِيبُ)
v.tr. avoir honte

aba أَبَى (inacc. **yaaba** يَاأَبَى /
impr. **aaba** آأَى) v.tr. refuser

abad₁ عَبَدَ (inacc. **ya'abud** يَعْْبُدُ /
impr. **a'abud** أَعْْبُدُ) v.tr. adorer Dieu

abad₂ أَبَدَ n.m. pour toujours
ila l-abad إِلَى الْأَبَدِ expr. pour
toujours

abadan أَبَدًا adv. jamais

abadi أَبَدِي (f. **abadiiye** أَبَدِيَّةُ)
adj. éternel

abaat أَبَاطُ (pl. **ubutte** أُبُطِّي)
n.m. aisselle

abba أَبَّ n.m. papa

abbad عَبَّدَ (inacc. **yi'abbid** يَعْبُدُ)
v.tr. réduire en esclavage

abbuud عَبُودُ (pl. **abaabiid** عَبَائِيْدُ)
n.m. boulette

abchiyyeeb أَبَّ شَيْتَبِ n.m. vieilleuse

abdalfiteen أَبَّ صَافِلَتَيْنِ n.m. porte à
deux battants

abid عَبِدَ (pl. **abiid** عَبِيْدُ / var. **abd**
عَبْدُ) n.m. esclave

aabid عَابِدُ (f. **aabide** عَابِدَةٌ /
pl. **aabidiin** عَابِدِيْنِ / f.pl. **aabidaat**
عَابِدَاتُ) adj. adorateur

abjigelbo أَبَّ جِقْلَبُو n.m. nom
familier du chameau

abkam أَبَّكُمْ (f. **bakma** بَكْمَةٌ /
pl. **bukum** بُكْمُ) adj. muet

abras أَبَّرَصَ (f. **barsa** بَرَصَاءُ / pl. **burus**
بُرُصُ) adj. rose (couleur)

abu أَبُو (pl. **abbahaat** أَبَّهَاتُ)
n.m. père

abunchabach أَبَّنْ شَبِشْ
n.m. araignée

abunchook أَبَّنْ شَوُوكْ n.m. porc-épic

abundagiig أَبَّنْ دَقِيْقِي n.m. papillon

abundammaam أَبَّنْ دَمَامْ
n.m. pancréas

abundarag أَبَّنْ دَرَقْ n.m. serpent
diadème

abundigeer أَبَّنْ دَقِيْرِي n.m. gecko

abunfisey أَبَّنْ فِيسِي n.m. petit oiseau
de brousse

abungadah أَبَّنْ قَدَاحْ
(pl. **abungudhaan** أَبَّنْ قُدَحَانْ)
n.m. tortue

abungunfut أَبَّنْ قُنْفُتْ
(pl. **abungineefit** أَبَّنْ قُنَيْفِيْتْ)
n.m. hérisson

abungurdaan أَبَّنْ قُرْدَانْ
(pl. **abungaraadiin** أَبَّنْ قَرَادِيْنِ)
n.m. tique

abunjaraari اُبُنْ جَرَارِي

n.m. hirondelle

abunkhanam اُبُنْ عَنَم *n.m.* grue, ibis

abunrigee' اُبُنْ رِقِيَع *n.m.* chauve-souris

abu'aache اُبُو عَاشِي *n.m.* grosse fourmi

abyad اَبِيض (f. beeda بِيضَة / pl. buyud بُيُض) *adj.* blanc

abyad karr اَبِيض كَرَّ *expr.* très blanc

aach عَاش (inacc. yi'iich يَعِيش) *v.tr.* vivre

acha عَشَاء *n.m.* repas du soir

acham عَنَم *n.m.* espérance

achaan اَشَان *conj.* parce que, pour que

achara عَشْرَة (pl. acharaat عَشْرَات) *num.* dix

achba' اَشْبَع (inacc. yuchbi' يُشْبِع) *v.tr.* rassasier quelqu'un

achcha عَشِي (inacc. yi'achchi يَعِشِي) *v.i.* prendre le repas du soir

achchaabah اَشَابَة (inacc. yichchaabah يَشَابَة) *v.i.* se ressembler

achchaddad اَشَدَّد (inacc. yichchaddad يَشَدَّد) *v.i.* se fortifier

achchaafa اَشَاف (inacc. yichchaafa يَشَاف) *v.i.* se soigner

achchaggag اَشَقَّق (inacc. yichchaggag يَشَقَّق) *v.i.* se fendre

achchaglab اَشَقَّلَب (inacc. yichchaglab يَشَقَّلَب) *v.i.* se retourner

achchaaja' اَشَاجَع (inacc. yichchaaja' يَشَاجَع) *v.i.* s'encourager

achchalla' اَشَلَّلَع (inacc. yichchalla' يَشَلَّلَع) *v.i.* se soulever

achchammat اَشَمَّمَت (inacc. yichchammat يَشَمَّمَت) *v.i.* se moquer

achchar عَشَّر (inacc. yi'achchir يَعِشَّر) *v.tr.* couvrir une femelle

achchaara' اَشَارَع (inacc. yichchaara' يَشَارَع) *v.i.* s'opposer en justice

achcharbak اَشْرَبَك (inacc. yichcharbak يَشْرَبَك) *v.i.* s'entrecroiser

achcharmat اَشْرَمَط (inacc. yichcharmat يَشْرَمَط) *v.i.* se prostituer

achcharrat اَشْرَط (inacc. yichcharrat يَشْرَط) *v.i.* se déchirer

achchattat اَشَتَّت (inacc. yichchattat يَشَتَّت) *v.i.* se disperser, se répandre

achchaawaf اَشَاوَف (inacc. yichchaawaf يَشَاوَف) *v.i.* se voir

achchaawar أَشَّاورُ (inacc. **yichchaawar** يَشَّاورُ) *v.i.* se consulter

achgar أَشْقَرُ (f. **chagra** شَقْرَة / pl. **chugur** شُقُر) *adj.* roux

achiir عَشِيرُ (pl. **achaayir** عَشَايرُ) *n.m.* secret

aachir عَاشِرُ (f. **aachre** عَاشِرَة) *adj.* dixième

achiye عَشِيَّةُ *n.f.* après-midi

achmaan₁ عَشْمَانُ (f. **achmaane** عَشْمَانَة / pl. **achmaaniin** عَشْمَانِين) *adj.* confiant

achmaan₂ عَشْمَانُ (f. **achmaane** عَشْمَانَة / pl. **achmaaniin** عَشْمَانِين) *adj.* méprisant

achrak أَشْرَكَ (inacc. **yachrik** يَشْرِكُ) *v.i.* associer quelque chose à Dieu

achtaag أَشْتَاقُ (inacc. **yichtaag** يَشْتَاقُ) *v.i.* désirer

achtakhal أَشْتَعَلُ (inacc. **yichtakhil** يَشْتَعِلُ) *v.i.* être occupé

achtarak أَشْتَرَكُ (inacc. **yichtarik** يَشْتَرِكُ) *v.i.* participer

aada₁ عَادَى (inacc. **yi'aadi** يِعَادِي) *v.tr.* contaminer

aada₂ عَادَى (inacc. **yi'aadi** يِعَادِي) *v.tr.* devenir un ennemi

adab آدَابُ (pl. **aadaab** آدَاب) *n.m.* éducation morale

adad عَدَدُ *n.m.* nombre

adal عَدَلُ *prép.* vers

aadal عَادَلُ (inacc. **yi'aadil** يِعَادِلُ) *v.tr.* équilibrer

adaala عَدَالَةٌ *n.f.* justice

adaan أَدَانُ (dl. **udunneen** أُدُنِينُ / pl. **udne** أُدْنِي) *n.f.* oreille

adas عَدَسُ *n.coll.* lentilles

adawa عَدَاوَةٌ (pl. **adawaat** عَدَاوَاتُ) *n.f.* accessoires

adaawa عَدَاوَةٌ *n.f.* hostilité

adda₁ عَضَى (inacc. **yi'addi** يِعَضِّي) *v.tr.* mordre

adda₂ عَدَى (inacc. **yi'addi** يِعَدِّي) *v.tr.* accompagner

adda₃ عَدَّ (inacc. **yi'idd** يِعَدِّي) *v.tr.* compter

addab آدَّبُ (inacc. **yi'addib** يِآدَّبُ) *v.tr.* élever

addabba آدَّبَ (inacc. **yiddabba** يِدَّبُ) *v.i.* s'approcher doucement

addaffa آدَّفَ (inacc. **yiddaffa** يِدْفُ) *v.i.* se chauffer

addaggach آدَّقَشَ (inacc. **yiddaggach** يِدْقَشُ) *v.i.* tâtonner

addaggag آدَّقَغَ (inacc. **yiddaggag** يِدْقَغُ) *v.i.* s'implanter

addahhan آدَّهَّنَ (inacc. **yiddahhan** يِدَّهَّنُ) *v.i.* devenir gras

addakhkhal آدَّخَلَ (inacc. **yiddakhkhal** يِدَّخَلُ) *v.i.* s'introduire

addal عَدَّلَ (inacc. **yi'addil** يِعَدِّلُ / impr. **addil** عَدَّلُ) *v.tr.* réparer

addaal عَدَّالٌ (f. **addaaliye** عَدَّالِيَّةُ /
pl. **addaaliin** عَدَّالِيْنَ) *adj.* réparateur

addaali عَدَّالِيٌّ *n.m.* réparateur

addalla أَدَّلَ (inacc. **yiddalla** يَدِّدَلُّ)
v.i. descendre tout seul

addammar أَدَمَّرَ (inacc. **yiddammar** يَدِّمَّرُ) *v.tr.* être détruit

addaarag أَدَّارَقَ (inacc. **yiddaarag** يَدِّارِقُ) *v.i.* se cacher

addargas أَدَّرَقَسَ (inacc. **yiddargas** يَدِّرَقَسُ) *v.i.* rouler (soi-même)

addarra' أَصَّرَعَ (inacc. **yiddarra'** يَدِّصَّرَعُ) *v.i.* demander avec respect

addaawa أَدَّأَوَى (inacc. **yiddaawa** يَدِّأَوَى) *v.i.* se soigner

addaawas أَدَّأَوَسَ (inacc. **yiddaawas** يَدِّأَوَسُ) *v.i.* se battre

addaayag أَضَّأَيْقَ (inacc. **yiddaayag** يَدِّضَّأَيْقُ) *v.i.* être anxieux

addayyaf أَضَّيَّفَ (inacc. **yiddayyaf** يَدِّضَّيِّفُ) *v.i.* être un invité

addayyan أَدَّيَّنَ (inacc. **yiddayyan** يَدِّدَيِّنُ) *v.tr.* emprunter

addibiin أَدَّبِيْنُ *n.m.* éducation

addiliin عَدِّلِيْنُ *n.m.* réparation

addiin عَضِّيْنُ *n.m.* morsure

aade عَادَةٌ (pl. **adaat** عَادَاتُ) *n.f.* coutume

aadi عَادِيٌّ (f. **aadiye** عَادِيَّةُ /
pl. **aadiyiin** عَادِيِّيْنُ) *adj.* ordinaire

adil عَدِلٌ *n.m.* le bon

adiil₁ عَدِيْلٌ (f. **adiile** عَدِيْلَةٌ /
pl. **adiiliin** عَدِيْلِيْنُ) *adj.* bon

adiil₂ عَدِيْلٌ (f. **adiile** عَدِيْلَةٌ / pl. **udul** عُدُلٌ) *adj.* droit

aadil عَادِلٌ (f. **aadile** عَادِلَةٌ /
pl. **aadiliin** عَادِلِيْنُ) *adj.* juste

adlam أَضْلَمَ (f. **dalma** ضْلَمَةٌ /
pl. **dulum** ضْلُمٌ) *adj.* sombre

adra' أَدْرَعُ (f. **dar'a** دَرَعَةٌ / pl. **duro'** دُرُوعٌ) *adj.* tacheté

adu عَدُوٌّ (pl. **udwaan** عُدُوَانٌ) *n.m.* ennemi

adum عَضُمٌ (sg. **adumaay** عَضْمَايُ /
pl. **udaam** عَضَامٌ) *n.coll.* os

afa عَفَا (inacc. **ya'afa** يَعْفَا) *v.tr.* pardonner

afana عَفَنَةٌ *n.f.* puanteur

afaana عَفَانَةٌ *n.f.* mauvais actes

afdal أَفْضَلُ *adj.* mieux que

aafe عَافِيٌّ *n.f.* santé

affan عَفْنٌ (inacc. **yi'affin** يَعْفِنُ) *v.tr.* pourrir

affiniin عَفْنِيْنُ *n.m.* pourriture

afin عَفِيْنٌ (f. **afne** عَفْنَةٌ / pl. **afniin** عَفْنِيْنُ) *adj.* puant

aafiya عَافِيَّةٌ *n.f.* santé

afsal أَفْسَلُ *adj.* pire que

afu عَفُوٌّ *n.m.* pardon

afwan عَفْوًا *adv.* de rien

agal₁ عَقْلٌ (inacc. **ya'agil** يَعْقِلُ)

v.tr. épouser la veuve de son frère

agal₂ عَقْلُ (inacc. **ya'agil** يَعْقِلُ)

v.tr. attacher les chameaux

agas عَفْصُ *n.m.* antelope addax

ageeg عَقْفَيُ (sg. **ageegaay** عَقْفَيَا)

n.coll. tiges de mil

agiig عَقْفِيْقُ *n.coll.* perles rouges

aagil عَاقِلُ (f. **aagle** عَاقِلَةٌ / pl. **aagliin**

عَاقِلِيْنُ) *adj.* intelligent

aagir عَاقِرُ (f. **aagre** عَاقِرَةٌ / pl. **uggar**

عَاقِرَاتُ / f.pl. **aagiraat** عَاقِرَاتُ)

adj. stérile

agrab عَقْرَبُ (pl. **agaarib** عَقْرَابُ)

n.f. scorpion

agul عَقْلُ (pl. **uguul** عَقُولُ)

n.m. intelligence

ahad₁ أَحَدُ *n.m.* dimanche

ahad₂ عَهْدُ (pl. **uhuud** عُهُودُ)

n.m. testament

al-Ahad al-Gadiim الْعَهْدُ الْقَدِيمُ

expr. Ancien Testament

al-Ahad al-Jadiid الْعَهْدُ الْجَدِيدُ

expr. Nouveau Testament

aahad عَاهَدُ (inacc. **yi'aahid** يِعَاهِدُ)

v.tr. promettre

ahal أَهْلُ *n.m.* famille

ahammiye أَهْمِيَّةُ *n.f.* importance

ahaan أَهَانُ (inacc. **yihiiin** يِيهِيْنُ)

v.tr. maltraiter

ahmar أَحْمَرُ (f. **hamra** حَمْرَةٌ /

pl. **humur** حُمُرُ) *adj.* rouge

ahmar tchu أَحْمَرُ تُشُو

expr. rouge vif

ahsan أَحْسَنُ *adj.* mieux que

ahtaaj أَحْتَاَجُ (inacc. **yihtaaj** يَحْتَاَجُ)

v.tr. avoir besoin de

ahtamma أَهْتَمَّا (inacc. **yihtamma**

يِيهْتَمَّا) *v.i.* se soucier de

ahtaram أَحْتَرَمُ (inacc. **yihtarim**

يِيحْتَرِمُ) *v.tr.* respecter

aaj عَاَجُ *n.m.* ivoire

ajab₁ عَجَبُ (pl. **ajaayib** عَجَائِبُ)

n.m. miracle

ajab₂ عَجَبُ (inacc. **ya'ajib** يَعَجِبُ)

v.tr. plaire

ajaaj عَجَاَجُ *n.m.* poussière

ajal عَجَلُ (pl. **ajalaat** عَجَلَاتُ)

n.f. roue

ajala عَجَلَةٌ *adv.* vite

ajami عَجَمِي (f. **ajamiye** عَجَمِيَّةُ /

pl. **ajaama** عَجَامَا) *adj.* ignorant

ajjar آجِرُ (inacc. **yi'aajir** يِيْآجِرُ)

v.tr. récompenser

ajaz عَجَزُ *n.m.* paresse

ajiib عَجِيْبُ (f. **ajiibe** عَجِيْبَةٌ /

pl. **ajiibiin** عَجِيْبِيْنُ) *adj.* étonnant

aajib عَاَجِبُ (f. **aajbe** عَاَجِبَةٌ /

pl. **aajbiin** عَاَجِبِيْنُ) *adj.* agréable

ajiil عَجِيْلُ (f. **ajiile** عَجِيْلَةٌ / pl. **ajiiliin**

عَجِيْلَاتُ / f.pl. **ajiilaat** عَجِيْلَاتُ)

adj. rapide

ajjin عَجِيْنُ *n.m.* pâte

ajjiine عَجِيْنَةٌ (pl. ajaayin عَجَائِنُ)
n.f. pâte de mil

ajjiine zarga عَجِيْنَةٌ زَرْقَةٌ
expr. pâte brune caramélisée

ajjab عَجَبٌ (inacc. yi'ajjib يَعَجَّبُ)
v.i. étonner

ajjammal أَجْمَلٌ (inacc. yijjammal يَجْمَلُ)
v.i. s'embellir

ajjan عَجَنٌ (inacc. yi'ajjin يَعَجِّنُ /
impr. ajjin عَجِّنُ) v.tr. pétrir

ajjaana عَجَّانَةٌ (pl. ajjaanaat عَجَّانَاتُ)
n.f. pétrin

ajjar أَجَّرَ (inacc. yi'ajjir يَأَجِّرُ)
v.tr. embaucher

ajjaz عَجَّرَ (inacc. yi'ajjiz يِعَجِّرُ)
v.i. vieillir

ajjiniin عَجَّيْنِيْنُ n.m. pétrissage

ajmal أَجْمَلٌ adj. le plus beau

ajnabi₁ أَجْنَبِي (pl. ajaanib أَجَانِبُ)
n.m. étranger

ajnabi₂ أَجْنَبِيَّة (f. ajnabiiye أَجْنَبِيَّةُ /
pl. ajnabiyiin أَجْنَبِيَّيْنُ /
f.pl. ajnabiiyaat أَجْنَبِيَّيَاتُ)
adj. étranger

ajtama' أَجْتَمَعَ (inacc. yijtami' يَجْتَمِعُ)
v.i. se joindre

ajur أُجْرٌ (pl. ujuur أُجُورُ)
n.m. récompense

ajuuz عَجُوْزٌ (pl. ajaayiz عَجَائِيزُ)
n.f. vieille femme

ajzaan عَجْزَانٌ (f. ajzaane عَجْزَانَةٌ /
pl. ajzaaniin عَجْزَائِنُ)

adj. paresseux

akal أَكَلَ (inacc. yaakul يَأْكُلُ /
impr. aakul أَكُلْ) v.tr. manger

akbar أَكْبَرُ adj. le plus grand

akiid أَكَيْدٌ (f. akiide أَكَيْدَةٌ)

adj. sûrement

akil أَكِيْلٌ n.m. nourriture

akiliin أَكِيْلِيْنُ n.m. fait de manger

akkad أَكَّدَ (inacc. yi'akkid يَأْكِّدُ)
v.tr. assurer

akkal أَكَّلَ (inacc. yi'akkil يَأْكِّلُ)
v.tr. donner à manger

akkaal أَكَّالٌ (f. akkaala أَكَّالَةٌ /
pl. akkaaliin أَكَّالِيْنُ) adj. gourmand

akle أَكَلَةٌ (pl. aklaat أَكَلَاتُ)
n.f. repas

aks عَكَّسَ adj. contraire

be l-aks بِالْعَكْسِ expr. au
contraire

aktar أَكْتَرُ adj. plus que

akuula أَكُوْلَةٌ n.f. démangeaison

akuun أَكُوْنُ (var. ankuun أَنْكُوْنُ)
adv. peut-être

aakhab عَاقَبَ (inacc. yi'aakhib يِعَاقِبُ)
v.tr. punir

akhad أَخَذَ (inacc. yaakhud يَأْخُذُ /
impr. aakhud أَخُذْ) v.tr. épouser

aakhar آخَرَ (f. aakhara آخَرَةٌ /

pl. aakhariin آخَرِيْنُ /

f.pl. aakharaat آخَرَاتُ) adj. autre

akhawi أَخَوِيَّ (f. akhawiye أَخَوِيَّةُ /
pl. akhawiyyin الْأَخَوِيَّيْنِ)

adj. fraternel

akhbach أَغْبَشَ (f. khabcha غَبْشَةُ /
pl. khubuch غُبْشُ) *adj.* gris

akhbach tiliny أَغْبَشْتَن تَلِيْنَجْ
expr. très gris

akhdar أَخْضَرَ (f. khadra خَضْرَةٌ /
pl. khudur خُضْرُ) *adj.* vert

akhdar sirij أَخْضَرَ سِرِيْجْ
expr. très vert

akheer أَحْخِيْرَ *adj.* mieux

aakhiba عَاقَبَتْ (pl. awaakhib عَوَاقِبُ)
n.f. conséquence

akhiide أَخِيْدَةٌ *n.f.* mariage

akhiir₁ أَخِيْرُ *n.m.* fin

akhiir₂ أَخِيْرُ (f. akhiire أَخِيْرَةٌ /
pl. akhiiriin الْأَخِيْرِيْنَ) *adj.* dernier

aakhir آخِرُ *n.m.* dernier

aakhira آخِرَةٌ *n.f.* l'au-delà

akkhhad أَخَذَ (inacc. yi'akhhid
يَأْخُذُ) *v.tr.* donner en mariage

akkhhar أَخَّرَ (inacc. yi'akkhhar يَأْخُرُّ)
v.tr. tarder

akhla أَعْلَى *adj.* très cher

akhu أَخُو (pl. akhwaan أَخْوَانُ)
n.m. frère

akhut أَخْتُ (pl. akhwaat أَخْوَاتُ)
n.f. sœur

al- (var. 1- ال) *art.déf.* le

aala آلَةٌ (pl. aalaat آلَاتُ) *n.f.* outil

aalaj عَالَجَ (inacc. yi'aalij يِعَالِجُ)
v.tr. soigner

alaakha عَلاَقَةٌ (pl. alaakhaat
عَلاَقَاتُ) *n.f.* relation, alliance

aalam عَالَمٌ (pl. aalamiin عَالَمِيْنَ)
n.m. monde

alama أَلَمَةٌ (pl. alam أَلَمٌ) *n.f.* ride,
tache sur la peau

alaama عَلاَمَةٌ (pl. alaamaat عَلاَمَاتُ)
n.f. signe

alan عَلَنَ (inacc. ya'lin يِعْلِنُ)
v.tr. annoncer

aalan عَلَانٌ (inacc. yi'aalin يِعَالِنُ)
v.tr. informer

alassaf أَلَسَّفَ (inacc. yilassaf
يَلَسِّفُ) *v.i.* regretter

albachtan أَلْبَشْتَنَ (inacc. yilbachtan
يَلْبَشْتَنُ) *v.i.* être dérangé

albaddal أَلْبَدَّلَ (inacc. yilbaddal
يَلْبَدِّلُ) *v.i.* être changé

albaarak أَلْبَارَكَ (inacc. yilbaarak
يَلْبَارِكُ) *v.i.* être béni

albaareh أَلْبَارَحَ *adv.* hier soir

albarjal أَلْبَرْجَلُ (inacc. yilbarjal
يَلْبَرْجَلُ) *v.i.* être mélangé

albarrad أَلْبَرَّدَ (inacc. yilbarrad
يَلْبَرِّدُ) *v.i.* se laver

albil أَلْبِلُ *n.coll.* chameaux

ale عَلَيَّ *prép.* vers

alfa عَلْفَةٌ *n.f.* foin

alfachchar أَلْفَشَّرَ (inacc. **yilfachchar** يَلْفَشَّرُ) *v.i.* se vanter

alfaddal أَلْفَضَّلَ (inacc. **yilfaddal** يَلْفَضِّلُ) *v.i.* prendre place

alfaggad أَلْفَقَّدَ (inacc. **yilfaggad** يَلْفَقِّدُ) *v.i.* s'informer de quelqu'un d'absent

alfaaham أَلْفَاهَمَ (inacc. **yilfaaham** يَلْفَاهِمُ) *v.i.* se comprendre

alfajjar أَلْفَجَّرَ (inacc. **yilfajjar** يَلْفَجِّرُ) *v.i.* se fissurer

alfakkar أَلْفَكَّرَ (inacc. **yilfakkar** يَلْفَكِّرُ) *v.tr.* se rappeler

alfaarag أَلْفَارَقَ (inacc. **yilfaarag** يَلْفَارِقُ) *v.i.* se séparer

alfarraaj أَلْفَرَّجَ (inacc. **yilfarraaj** يَلْفَرِّجُ) *v.i.* regarder avec attention

alfarra' أَلْفَرَّعَ (inacc. **yilfarra'** يَلْفَرِّعُ) *v.tr.* se diviser en branches

alfartag أَلْفَرَّتَقَ (inacc. **yilfartag** يَلْفَرِّتِقُ) *v.i.* se dénouer

alfassar أَلْفَسَّرَ (inacc. **yilfassar** يَلْفَسِّرُ) *v.i.* être expliqué

alfatfat أَلْفَتَفَتَ (inacc. **yilfatfat** يَلْفَتَفِتُ) *v.i.* trembler

alfattah أَلْفَتَّحَ (inacc. **yilfattah** يَلْفَتِّحُ) *v.i.* ouvrir

algaabal أَلْفَابَلَ (inacc. **yilgaabal** يَلْفَابِلُ) *v.i.* se rencontrer

algabbal أَلْقَبَلَ (inacc. **yilgabbal** يَلْقَبِلُ) *v.tr.* se retourner

algaffal أَلْقَفَلَ (inacc. **yilgaffal** يَلْقَفِلُ) *v.tr.* se fermer à clé

algarrab أَلْقَرَّبَ (inacc. **yilgarrab** يَلْقَرِّبُ) *v.i.* s'approcher

algaasam أَلْقَاسَمَ (inacc. **yilgaasam** يَلْقَاسِمُ) *v.tr.* se partager

algassam أَلْقَسَمَ (inacc. **yilgassam** يَلْقَسِمُ) *v.i.* se diviser

algatta' أَلْقَطَعَ (inacc. **yilgatta'** يَلْقَطِّعُ) *v.i.* se couper

alhaadan أَلْحَاصَنَ (inacc. **yilhaadan** يَلْحَاصِنُ) *v.i.* se serrer dans les bras

alhaddam أَلْهَدَّمَ (inacc. **yilhaddam** يَلْهَدِّمُ) *v.i.* être détruit

alhaggag أَلْحَقَّقَ (inacc. **yilhaggag** يَلْحَقِّقُ) *v.i.* se réaliser

alhammal أَلْحَمَّلَ (inacc. **yilhammal** يَلْحَمِّلُ) *v.tr.* supporter

alhaanan أَلْحَانَ (inacc. **yilhaanan** يَلْحَانُ) *v.i.* s'aimer mutuellement

alhannas أَلْحَنَسَ (inacc. **yilhannas** يَلْحَنِّسُ) *v.i.* être consolé

alhaarab أَلْحَارَبَ (inacc. **yilhaarab** يَلْحَارِبُ) *v.i.* faire la guerre avec

alhaarach أَلْحَارَشَ (inacc. **yilhaarach** يَلْحَارِشُ) *v.i.* s'exciter

alhaaraj أَلْهَارَجَ (inacc. **yilhaaraj** يَلْهَارِجُ) *v.i.* se disputer

alharrak أَلْحَرَّكَ (inacc. **yilharrak** يَلْحَرِّكُ) *v.i.* bouger

alhaasad أَلْحَاسَدٌ (inacc. **yilhaasad** يَلْحَاسِدُ) *v.i.* être jaloux l'un de l'autre

alhaasar أَلْحَاصِرٌ (inacc. **yilhaasar** يَلْحَاصِرُ) *v.i.* être assiégé

alhawwal أَلْحَوَّلُ (inacc. **yilhawwal** يَلْحَوِّلُ) *v.i.* se déplacer

alhayyar أَلْحَيِّرٌ (inacc. **yilhayyar** يَلْحَيِّرُ) *v.i.* être perplexe

alhazzam أَلْحَزَمٌ (inacc. **yilhazzam** يَلْحَزِمُ) *v.i.* se ceinturer

aali عَالِي (f. **aaliye** عَالِيَةٌ / pl. **aaliyiin** عَالِيِينَ) *adj.* haut

alif أَلِفٌ (dl. **alfeen** أَلْفَيْنِ / pl. **aalaaf** أَلَافٌ / pl. **uluuf** أُلُوفٌ) *num.* mille

aliim عَلِيمٌ *n.m.* omniscient

aalim عَالِمٌ (f. **aalme** عَالِمَةٌ / pl. **ulama** عُلَمَاءُ) *n.m.* savant

aljaddad أَلْجَدَدٌ (inacc. **yiljaddad** يَلْجَدِّدُ) *v.i.* devenir nouveau

aljammal أَلْجَمَلٌ (inacc. **yiljammal** يَلْجَمِّلُ) *v.tr.* s'embellir

aljassas أَلْجَسَسٌ (inacc. **yiljassas** يَلْجَسَسُ) *v.i.* espionner

alkaadab أَلْكَادَبٌ (inacc. **yilkaadab** يَلْكَادِبُ) *v.i.* mentir l'un l'autre

alkaddak أَلْكَدِّكُ (inacc. **yilkaddak** يَلْكَدِّكُ) *v.i.* se boucher

alkaffa أَلْكَفَى (inacc. **yilkaffa** يَلْكَفِي) *v.i.* se venger

alkahhal أَلْكَحَلُّ (inacc. **yilkahhal** يَلْكَحَلُّ) *v.i.* se mettre du khôl

alkallaf أَلْكَلَّفُ (inacc. **yilkallaf** يَلْكَلِّفُ) *v.i.* se charger de

alkallam أَلْكَلَّمُ (inacc. **yilkallam** يَلْكَلِّمُ) *v.i.* parler

alkassar أَلْكَسَّرُ (inacc. **yilkassar** يَلْكَسِّرُ) *v.i.* se casser

alkaatal أَلْكَاتَلُ (inacc. **yilkaatal** يَلْكَاتَلُ) *v.i.* s'entre-tuer

alkawwan أَلْكَوْنٌ (inacc. **yilkawwan** يَلْكَوْنُ) *v.i.* se constituer

alkhabban أَلْكَهْبَنٌ (inacc. **yilkhabban** يَلْكَهْبِنُ) *v.i.* se fâcher

alkhadda أَلْكَهْدَى (inacc. **yilkhadda** يَلْكَهْدِي) *v.i.* prendre le repas de midi

alkhaddas أَلْكَهْدَسُنٌ (inacc. **yilkhaddas** يَلْكَهْدَسُنُ) *v.i.* se sanctifier

alkhaala أَلْكَهَالَى (inacc. **yilkhala** يَلْكَهَالِي) *v.i.* chuchoter

alkhaalaf أَلْكَهَالَفُ (inacc. **yilkhhaalaf** يَلْكَهَالَفُ) *v.i.* être en désaccord

alkhaalat₁ أَلْكَهَالَطُ (inacc. **yilkhhaalat** يَلْكَهَالِطُ) *v.i.* contester

alkhaalat₂ أَلْكَهَالَطُ (inacc. **yilkhhaalat** يَلْكَهَالَطُ) *v.i.* se mélanger

alkhalbat أَلْكَهَلْبَطُ (inacc. **yilkhhalbat** يَلْكَهَلْبِطُ) *v.i.* se mélanger

alkhalla أَلْكَهَلَّى (inacc. **yilkhalla** يَلْكَهَلِّي) *v.i.* être laissé

alkharrar أَلْكَهَرَّرُ (inacc. **yilkharrar** يَلْكَهَرِّرُ) *v.i.* être décrété

alkhaasam الْخَاصِمُ

(inacc. **yilkhaasim** يَلْخَاصِمُ)

v.i. rompre toute relation

alkhassal الْغَسَلُ (inacc. **yilkhassal**)

(يَلْغَسَلُ) *v.i.* se laver

alkhassas الْخَصَّصَ

(inacc. **yilkhassas** يَلْخَصَّصُ)

v.tr. consacrer

alkhatta أَلْغَطَى (inacc. **yilkhatta**)

(يَلْغَطَى) *v.i.* se couvrir

alkhayyar أَلْغَيَّرَ (inacc. **yilkhayyar**)

(يَلْغَيَّرُ) *v.i.* se transformer (en)

alla عَلَى (inacc. **yi'alli** يِعَلِّي)

v.tr. hausser

allabbad أَلْبَدَّ (inacc. **yillabbad** يَلْبَدُّ)

v.i. se cacher

allaffah أَلْفَحَّ (inacc. **yillaffah** يَلْفَحُّ)

v.tr. se couvrir avec un voile

allaffat أَلْفَتَّ (inacc. **yillaffat** يَلْفَتُّ)

v.i. se retourner

allaffa' أَلْفَعَّ (inacc. **yillaffa'** يَلْفَعُّ)

v.i. se couvrir avec un voile

allag عَلَّقَ (inacc. **yi'allig** يِعْلَقُ /

impr. **allig** عَلَّقَ) *v.tr.* suspendre

allaaga أَلَّاقَى (inacc. **yillaaga** يَلَّاقَى)

v.i. se rencontrer

Allah اللَّهُ *n.m.* Dieu

allam عَلَّمَ (inacc. **yi'allim** يِعَلِّمُ /

impr. **allim** عَلَّمَ) *v.tr.* apprendre

allammas أَلَّمَسَ (inacc. **yillammas**)

(يَلَّمَسُ) *v.tr.* toucher

allassag أَلَّصَقَ (inacc. **yillassag**)

(يَلَّصَقُ) *v.i.* se coller

allattakh أَلَّطَخَ (inacc. **yillattakh**)

(يَلَّطَخُ) *v.i.* se salir

allaawat أَلَّأَوَّطَ (inacc. **yillaawat**)

(يَلَّأَوِّطُ) *v.i.* avoir un rapport sexuel entre hommes

allimiin عَلَّمِينُ *n.m.* instruction

almaadakh أَلْمَاذَغَ

(inacc. **yilmaadakh** يَلْمَاذَغُ)

v.tr. se broyer

almakkan أَلْمَكَّنَ (inacc. **yilmakkan**)

(يَلْمَكِّنُ) *v.i.* s'installer

almanna أَلْمَنَى (inacc. **yilmanna**)

(يَلْمَنَى) *v.i.* souhaiter

almarmakh أَلْمَرَمَعَ

(inacc. **yilmarmakh** يَلْمَرَمَعُ)

v.i. se rouler par terre

almaskan أَلْمَسَكَنَ

(inacc. **yilmaskan** يَلْمَسْكَنُ)

v.i. devenir humble

almassah أَلْمَسَّحَ (inacc. **yilmassah**)

(يَلْمَسِّحُ) *v.tr.* se masser

almattat أَلْمَطَّطَ (inacc. **yilmattat**)

(يَلْمَطِّطُ) *v.i.* s'allonger

almi أَلْمِي (pl. **alaami** أَلَامِي) *n.m.* eau

alwadda أَلْوَضَّ (inacc. **yilwadda**)

(يَلْوُضُّ) *v.i.* faire ses ablutions

alwakkal أَلْوَكَّلَ (inacc. **yilwakkal**)

(يَلْوَكِّلُ) *v.i.* se confier à Dieu

- alwaasa** أَلْوَاصَى (inacc. **yilwaasa**
يَلْوَاصَى) *v.i.* se donner des conseils
l'un à l'autre
- alwassad** أَلْوَسَّدُ (inacc. **yilwassad**
يَلْوَسَّدُ) *v.tr.* se reposer sur un coussin
- alwassaf** أَلْوَصَّفُ (inacc. **yilwassaf**
يَلْوَصَّفُ) *v.i.* être vu
- alwassat** أَلْوَسَّطُ (inacc. **yilwassat**
يَلْوَسَّطُ) *v.i.* intercéder pour
quelqu'un
- alwassa'** أَلْوَسَّعُ (inacc. **yilwassa'**
يَلْوَسَّعُ) *v.tr.* s'élargir
- alwazza'** أَلْوَزَّعُ (inacc. **yilwazza'**
يَلْوَزَّعُ) *v.i.* se répandre
- alwaa'ad** أَلْوَاعَدُ (inacc. **yilwaa'ad**
يَلْوَاعَدُ) *v.i.* se fixer un rendez-vous
- al'achcha** أَلْعَشَى (inacc. **yil'achcha**
يَلْعَشَى) *v.i.* diner
- al'addab** أَلْأَدَّبُ (inacc. **yil'addab**
يَلْأَدَّبُ) *v.i.* apprendre les bonnes
manières
- al'addal** أَلْعَدَّلُ (inacc. **yil'addal**
يَلْعَدَّلُ) *v.i.* se réparer
- al'ajjab** أَلْعَجَّبُ (inacc. **yil'ajjab**
يَلْعَجَّبُ) *v.i.* s'étonner
- al'aakal** أَلْأَكَلَ (inacc. **yil'aakal**
يَلْأَكَلَ) *v.i.* se dévorer mutuellement
- al'akkad** أَلْأَكَّدُ (inacc. **yil'akkad**
يَلْأَكَّدُ) *v.i.* s'assurer de
- al'aakhab** أَلْعَاقَبُ (inacc. **yil'aakhab**
يَلْعَاقَبُ) *v.i.* être puni
- al'aakhad** أَلْأَخَذَ (inacc. **yil'aakhad**
يَلْأَخَذَ) *v.i.* se marier
- al'akhkhar** أَلْأَخَّرَ (inacc. **yil'akhkhar**
يَلْأَخَّرَ) *v.i.* s'attarder
- al'aalaj** أَلْعَالَجُ (inacc. **yil'aalaj**
يَلْعَالَجُ) *v.i.* se soigner
- al'alla** أَلْعَلَّى (inacc. **yil'alla**
يَلْعَلَّى) *v.i.* se hausser
- al'allag** أَلْعَلَّقُ (inacc. **yil'allag**
يَلْعَلَّقُ) *v.i.* s'accrocher
- al'allam** أَلْعَلَّمَ (inacc. **yil'allam**
يَلْعَلَّمَ) *v.tr.* s'instruire
- al'aamal** أَلْعَامَلَ (inacc. **yil'aamal**
يَلْعَامَلَ) *v.i.* traiter
- al'aamar** أَلْأَمَرَ (inacc. **yil'aamar**
يَلْأَمَرَ) *v.i.* comploter
- al'aaraf** أَلْعَارَفَ (inacc. **yil'aaraf**
يَلْعَارَفَ) *v.i.* se connaître
- al'aasar** أَلْعَاصَرَ (inacc. **yil'aasar**
يَلْعَاصَرَ) *v.i.* se blottir
- al'assaf** أَلْأَسَفَ (inacc. **yil'assaf**
يَلْأَسَفَ) *v.i.* regretter
- al'assas** أَلْأَسَّسَ (inacc. **yil'assas**
يَلْأَسَّسَ) *v.i.* être établi
- al'attal** أَلْعَتَّلَ (inacc. **yil'attal**
يَلْعَتَّلَ) *v.tr.* emprunter de
- al'attar** أَلْعَطَّرَ (inacc. **yil'attar**
يَلْعَطَّرَ / impr. **al'attar** أَلْعَطَّرَ) *v.i.* se parfumer
- al'azzab** أَلْعَذَّبَ (inacc. **yil'azzab**
يَلْعَذَّبَ) *v.i.* être tourmenté
- al'azzal** أَلْعَزَّلَ (inacc. **yil'azzal**
يَلْعَزَّلَ) *v.i.* être trié

aam₁ عَامٌ (inacc. **yu'uum** يُعُومُ) *v.i.* nager

aam₂ عَامٌ *n.m.* année passée

ama عَمَى (inacc. **ya'ami** يَعْمِي) *v.tr.* aveugler

amal عَمَلٌ (pl. **a'maal** أَعْمَالٌ) *n.m.* travail

aamal عَامِلٌ (inacc. **yi'aamil** يِعَامِلُ) *v.tr.* traiter

amaan أَمَانٌ *n.m.* confiance

aaman آمِنٌ (inacc. **yi'aamin** يِآمِنُ) *v.tr.* croire

amaana أَمَانَةٌ (pl. **amaanaat** أَمَانَاتٌ) *n.f.* chose confiée

amar₁ أَمَرَ (inacc. **yaamur** يَأْمُرُ / impr. **aamur** أَمَرَ) *v.tr.* ordonner

amar₂ عَمَرَ (inacc. **ya'amir** يَعْصِرُ) *v.i.* s'installer

ambaakir أَمْبَاكِرٌ *adv.* demain

ambaakirtah أَمْبَاكِرْتَهْ *adv.* le lendemain

ambalbaala أَمٌ بَلْبَالَةٌ *n.f.* flamme

ambardabaay أَمٌ بَرْدَبَايٌ (f. **ambardabaaye** أَمٌ بَرْدَبَايَةٌ / pl. **ambardab** أَمٌ بَرْدَبٌ) *n.m.* ogre

ambaasuur أَمٌ بَاسُورٌ *n.f.* hémorroïde

ambaa'uuda أَمٌ بَاعُوضَةٌ *n.coll.f.* moustiques

ambeen أَمْبِينٌ *prép.* entre

ambeenaat أَمْبِينَاتٌ *prép.* entre

ambikeeriiye أَمٌ بَكَيْرِيَّةٌ (pl. **ambakaari** أَمٌ بَكَارِي) *n.f.* qui accouche pour la première fois

ambirbite أَمٌ بَرِبْتَةٌ *n.f.* grosse grenouille

amboojani أَمٌ بُوَجْنِي *n.f.* mouche qui pique

ambukbuk أَمٌ بُكْبُكٌ *n.f.* sorte de criquet

ambukra أَمْبُكْرَةٌ *adv.* après-demain

ambuuku أَمْبُوُكُو *n.m.* sourds-muet

amburrooko أَمٌ مُرُوكُو *adv.* sur les genoux et les mains

amchawwaafa أَمٌ شَوَّافَةٌ (pl. **amchawwaafaat** أَمٌ شَوَّافَاتٌ) *n.f.* miroir

amcha'aban أَمٌ شَعْبًا *adj.* peuplé

amchideegaat أَمٌ شِدَيْقَاتٌ *n.f.* vipère

amchinniini أَمٌ شِنِينِي *n.f.* grosse fourmi noire

amdaagoor أَمٌ دَاقُورٌ (pl. **amdawagiir** أَمٌ دَوَقِيرٌ) *n.f.* lièvre

amdan أَمْدَانٌ *adv.* exprès

amdarduum أَمٌ دَرْدُومٌ (pl. **amdaraadim** أَمٌ دَرَادِيمٌ) *n.f.* coup de poing

amfachfaach أَمٌ فَشْفَاشٌ *n.f.* poumon

amfitfit أَمٌ فِتْنِفِتٌ *n.m.* épilepsie

amguggum أَمٌ قُغْمٌ *n.f.* hibou

amin أَمِنٌ *n.m.* sécurité

amiin آمِين (f. **amiine** آمِينَة /
pl. **amiiniin** (آمِينِين) *adj.* de
confiance

aamin آمِن (f. **aamine** آمِنَة /
pl. **aaminiin** (آمِينِين) *adj.* en sécurité

aamiin آمِين *adv.* amen

amiir امِير (f. **amiira** امِيرَة / pl. **umara**
(امراء) *n.m.* prince

aamir عامِر (f. **aamre** عامِرَة /
pl. **aamriin** (عامِرِين) *adj.* animé

amis امِس *adv.* hier

amjamaalan امَّ جَمَالًا *n.f.* belle

amkaaba امَّ كَابَة *n.f.* tour à tour

amkachool امَّ كَشُول *n.f.* nom d'un
gros criquet

amkaff امَّ كَفَّ (pl. **amkufuuf** امَّ
كُفُوف) *n.f.* gifle

amkajjaama امَّ كَجَامَة
(pl. **amkajjaamaat** امَّ كَجَامَات) *n.f.* piège

amkanyangnyang امَّ كَنِيق نِينِق *n.f.* rougeole

amkilleelo امَّ كِيلِيلُو *n.f.* dinette

amkurundung امَّ كُرُنْدُن *n.f.* harpe
traditionnelle

amlahiib امَّ لَهِيْب *adj.* enflammé

amlas امَّ لَس (f. **malsa** مَلْسَة /
pl. **mulus** مُلْس) *adj.* lisse

amm امَّ (pl. **ammahaat** امَّهَات) *n.f.* mère

aamm عامَّ (f. **aamma** عامَّة /
pl. **umuum** عُمُوم) *adj.* public

amma امَّ (inacc. **yi'imm** يِعَم) *v.tr.* généraliser

ammal امَّ مَل (inacc. **yi'ammil** يِعَمَل) *v.tr.* tromper

ammaama امَّ امَّامَة (pl. **ammaamaat**
(امَّامَات) *n.f.* veille femme

amman امَّ مَن (inacc. **yi'ammin** يَامِّن) *v.tr.* confier

ammarraara امَّ مَرَارَة *n.f.* tripes
cuites

am nawwal امَّ نَمَوَّل *adv.* l'année
dernière

amrajjaafa امَّ رَجَّافَة *n.f.* tremblement

amrihaane امَّ رِحَانَة *n.f.* basilic

amrijeelaat امَّ رَجِيلَات *n.f.* lézard
rayé de noir et de jaune

amsibeybe امَّ سَيْبَة
(pl. **amsibeybaat** امَّسَيْبِيَات) *n.f.* violon traditionnel

amtahan امَّ مَتَحَن (inacc. **yimtahin**
يِمْتَحِن) *v.tr.* éprouver

amtigdim امَّ تِقْدِم *n.f.* biche-cochon

amtootahaane امَّ طَيْطَحَانَة *n.f.* balançoire

amuud امَّ مُوْد (pl. **amad** عَمَد /
pl. **amaayid** عَمَايِد) *n.m.* pilon

amur امَّ امْر (pl. **awaamir** اَوَامِر) *n.m.* ordre

amyaan امَّ مَيَان (f. **amyaane** عَمَيَانَة /
pl. **amyaaniin** عَمَيَانِين) *adj.* aveugle

amzahaloota أَمْ ظَحْلَوُطَةٌ *n.f.* glissade

amzooba'aane أَمْ زَوْبَعَانَةٌ *n.f.* tourbillon

n.f. tourbillon

am'akk أَمْ عَاكٌ *n.f.* étourneau

am'iyeedaat أَمْ عَيْيِدَاتٌ *n.m.* lot

ana أَنَا *pron.* je

aanas أَنَسٌ (inacc. **yi'aanis** يَاأَنِسٌ) *v.i.* causer

v.i. causer

anbahat أَنْبَهَتْ (inacc. **yinbahit**)

(يَنْبَهَتْ) *v.i.* se fremir

anbalas أَنْبَلَصٌ (inacc. **yinbalis**)

(أَنْبَلِصُ / impr. **anbalis** أَنْبَلِصُ)

v.i. s'échapper

anballa أَنْبَلَّ (inacc. **yinballa** يَنْبَلُّ)

v.i. être humide

anbana أَنْبَنَى (inacc. **yinbani** يَنْبِنِي)

v.i. se construire

anbaani أَنْبَانِي (pl. **anbaaniin** أَنْبَانِينُ)

n.m. chansonnier

anbarat أَنْبَرَتْ (inacc. **yinbarit** يَنْبِرِتُ)

v.i. s'écorcher

anbasat أَنْبَسَطَ (inacc. **yinbasit**)

(أَنْبَسِطُ / impr. **anbasit** أَنْبَسِطُ)

v.i. se réjouir

anbatah أَنْبَطَحَ (inacc. **yinbatih**)

(يَنْبَطِخُ) *v.i.* tomber face contre terre

anbaa' أَنْبَاعٌ (inacc. **yinbaa'** يَنْبَاعُ)

v.i. se vendre

anchaaf أَنْشَافٌ (inacc. **yinchaaf**)

(يَنْشَافُ) *v.i.* être vu

anchagga أَنْشَقَّ (inacc. **yinchagga**)

(يَنْشَقُّ) *v.i.* se fendre

anchakhal أَنْشَعَلَ (inacc. **yinchakhil**)

(يَنْشَعِلُ) *v.i.* être occupé

anchaal أَنْشَالَ (inacc. **yinchaal**)

(يَنْشَالُ) *v.i.* être emporté

anchalla أَنْشَلَّ (inacc. **yinchalla**)

(يَنْشَلُّ) *v.i.* être paralysé

anchamma أَنْشَمَّ (inacc. **yinchamma**)

(يَنْشَمُّ) *v.i.* exhaler une odeur

anchara أَنْشَرَى (inacc. **yinchari**)

(يَنْشَرِي) *v.i.* se vendre, s'acheter

ancharab أَنْشَرَبَ (inacc. **yincharib**)

(يَنْشَرِبُ) *v.i.* être buvable

ancharat أَنْشَرَطَ (inacc. **yincharit**)

(يَنْشَرِطُ) *v.i.* se déchirer

andafan أَنْدَفَنَ (inacc. **yindafin**)

(يَنْدَفِنُ) *v.i.* s'enterrer

andalam أَنْضَلَمَ (inacc. **yindalim**)

(يَنْضَلِمُ) *v.i.* porter plainte

andamma أَنْضَمَّ (inacc. **yindamma**)

(يَنْضَمُّ) *v.i.* rejoindre

andarab أَنْضَرَبَ (inacc. **yindarib**)

(يَنْضَرِبُ) *v.i.* se heurter contre
quelque chose

andassa أَنْدَسَّ (inacc. **yindassa**)

(يَنْدَسُّ) *v.i.* entrer

andireesa أَنْدَرَيْسَةَ (sg. **andireesaay**)

(أَنْدَرَيْسَايُ) *n.coll.* cram-cram

anfagad أَنْفَقَدَ (inacc. **yinfagid** يَنْفَقِدُ)

v.i. se perdre

anfahag أَنْفَهَقَ (inacc. **yinfahig**)

(يَنْفَهِقُ) *v.i.* avoir un traumatisme
crânien

anfaham أَنْفَهُمْ (inacc. **yinfahim**
يَنْفَهُمْ) *v.i.* être compréhensible

anfajar أَنْفَجَرَ (inacc. **yinfajir** يَنْفَجِرُ)
v.i. exploser

anfakka أَنْفَكَ (inacc. **yinfakka**
يَنْفَكَ / impr. **anfakka** أَنْفَكَ)
v.i. s'ouvrir

anfarad أَنْفَرَدَ (inacc. **yinfarid** يَنْفَرِدُ)
v.i. se séparer de

anfarag أَنْفَرِقَ (inacc. **yinfarig** يَنْفَرِقُ)
v.i. se séparer

anfasal أَنْفَصَلَ (inacc. **yinfasil** يَنْفَصِلُ)
v.i. se séparer

anfatah أَنْفَتَحَ (inacc. **yinfatih** يَنْفَتِحُ)
v.i. s'ouvrir

angachcha أَنْقَشَّ (inacc. **yingachcha**
يَنْقَشُّ) *v.i.* être balayé

angadda أَنْقَدَّ (inacc. **yingadda** يَنْقَدُّ)
v.i. être troué

angaal أَنْقَالَ (inacc. **yingaal** يَنْقَالُ)
v.i. se dire

angalab أَنْقَلَبَ (inacc. **yingalib**
يَنْقَلِبُ) *v.i.* se retourner

angaali أَنْقَالِي *n.m.* manioc

angara عَنَقَرَة (pl. **anaagir** عَنَاغِيرُ)
n.f. nuque

angaara أَنْقَارَة *n.f.* fleurs d'oseille

almi angaara أَلْمِي أَنْقَارَة

expr. boisson rouge sucrée

angara' أَنْقَرَعُ (inacc. **yingari'** يَنْقَرَعُ /
impr. **angari'** أَنْقَرَعُ) *v.i.* faire
attention

angas أَنْقَصَ *adj.* moins que

angasam أَنْقَسِمَ (inacc. **yingasim**
يَنْقَسِمُ) *v.i.* se diviser

angata' أَنْقَطَعَ (inacc. **yingati'** يَنْقَطِعُ)
v.tr. se couper

anga'ad أَنْقَعَدَ (inacc. **yinga'id** يَنْقَعِدُ)
v.i. rester

anguud عَنَاقِيدُ (pl. **anaagiid** عَنَايِيدُ)
n.m. grappe de raisin

angurbaay أَنْقُرْبَائِي (pl. **angurbo**
أَنْقُرْبُونُ) *n.m.* piéton

angurraasa أَنْقُرَّاصَة

(sg. **angurraasaay** أَنْقُرَّاصَائِي)

n.coll.f. fourmis noires qui piquent

anhadam أَنْهَدَمَ (inacc. **yinhadim**
يَنْهَدِمُ) *v.tr.* être détruit

anhafad أَنْحَفَضَ (inacc. **yinhafid**
يَنْحَفِضُ) *v.i.* être gardé

anhajaz أَنْحَجَزَ (inacc. **yinhajiz**
يَنْحَجِرُ) *v.i.* s'arrêter

anhalla أَنْحَلَّ (inacc. **yinhalla** يَنْحَلُّ)
v.i. se résoudre

anhamal أَنْحَمَلَ (inacc. **yinhamil**
يَنْحَمِلُ) *v.i.* être supporté

anhaan أَنْهَانَ (inacc. **yinhaan** يَنْهَانُ)
v.tr. être humilié

anharag أَنْحَرِقَ (inacc. **yinharig**
يَنْحَرِقُ) *v.i.* être brûlé

anhasab أَنْحَسَبَ (inacc. **yinhasib**
يَنْحَسِبُ) *v.i.* se compter

anhasad أَنْحَسَدَ (inacc. **yinhasid**
يَنْحَسِدُ) *v.i.* être jaloux de

anhazam أَنهَزَمَ (inacc. **yinhazim**
يُنْهَزِمُ) *v.tr.* être battu

anhazza أَنهَزَّ (inacc. **yinhazza** يُنْهَزُّ)
v.i. trembler

aniid عَنِيدٌ (f. **aniide** عَنِيدَةٌ /
pl. **aniidiin** عَنِيدِينَ) *adj.* obstiné

aniina أَنِحْنَ (var. **anihna** أَنِحْنَ)
pron. nous

anjaab أَنْجَابٌ (inacc. **yinjaab** يَنْجَابُ)
v.i. être apporté

anjabar أَنْجَبِرَ (inacc. **yinjibir** يَنْجَبِرُ)
v.i. s'obliger

anjamma₁ أَنْجَمَّ (inacc. **yinjamma**
يَنْجَمُّ / impr. **anjamma** أَنْجَمَّ)
v.i. se reposer

anjanna أَنْجَنَّ (inacc. **yinjanna**
يَنْجَنُّ) *v.i.* devenir fou

anjappa أَنْجَبًا *n.m.* église

anjarah أَنْجَرَحَ (inacc. **yinjarah**
يَنْجَرِحُ) *v.i.* être blessé

anjazab أَنْجَذَبَ (inacc. **yinjazib**
يَنْجَذِبُ) *v.i.* être en transe

ankachaf أَنْكَشَفَ (inacc. **yinkachif**
يَنْكَشِفُ) *v.i.* être découvert

ankarab أَنْكَرَبَ (inacc. **yinkarib**
يَنْكَرِبُ / impr. **ankarib** أَنْكَرَبَ)
v.i. s'attraper

ankarra أَنْكَرَّ (inacc. **yinkarra** يَنْكَرُّ)
v.i. ramper

ankasa أَنْكَسَى (inacc. **yinkasi**
يَنْكَسِي) *v.i.* s'habiller

ankasar أَنْكَسَرَ (inacc. **yinkasir**
يَنْكَسِرُ) *v.i.* se casser

ankatab أَنْكَتَبَ (inacc. **yinkatib**
يَنْكَتِبُ) *v.i.* s'écrire

ankhachcha أَنْعَشَّ (inacc. **yinkhachcha** يَنْعَشُّ)
v.i. se tromper

ankhafar أَنْعَفَرَ (inacc. **yinkhafir**
يَنْعَفِرُ) *v.i.* être pardonné

ankhalaf أَنْخَلَفَ (inacc. **yinkhalif**
يَنْخَلِفُ) *v.i.* se contredire

ankhara' أَنْخَرَعَ (inacc. **yinkhari'**
يَنْخَرَعُ) *v.i.* avoir très peur

anlafat أَنْلَفَتُ (inacc. **yinlafit** يَنْلَفِتُ)
v.i. se retourner

anlaga أَنْلَقَى (inacc. **yinlagi** يَنْلَقِي)
v.i. s'obtenir

anlamas أَنْلَمَسَ (inacc. **yinlamis**
يَنْلَمِسُ) *v.i.* être touché

anlamma أَنْلَمَّ (inacc. **yinlamma**
يَنْلَمُّ) *v.i.* être regroupé

anlawa أَنْلَوَى (inacc. **yinlawi** يَنْلَوِي)
v.i. s'enrouler

anmaha أَنْمَحَى (inacc. **yinmahi**
يَنْمَحِي) *v.i.* être effacé

anmala أَنْمَلَى (inacc. **yinmali** يَنْمَلِي)
v.i. se remplir

anmalat أَنْمَلَطَ (inacc. **yinmalit**
يَنْمَلِطُ) *v.i.* être arraché

annaada أَنْأَدَى (inacc. **yinnaada**
يَنْأَدِي) *v.i.* s'appeler entre eux

annafakh اَنْفَخَ (inacc. **yinnafikh**)
يَنْفِخُ v.i. se gonfler

annaffas اَنْفَسَ (inacc. **yinnaffas**)
يَنْفَسُ v.tr. souffler

annaffaz اَنْفَذَ (inacc. **yinnaffaz**)
يَنْفِذُ v.i. exécuter un ordre

annagad اَنْقَضَ (inacc. **yinnagid**)
يَنْقِضُ v.i. être révoqué

annaajad اَنْجَصَ (inacc. **yinnaajad**)
يَنْجِصُ v.i. être rusé

annajjas اَنْجَسَ (inacc. **yinnajjas**)
يَنْجِسُ v.tr. se salir

annasa اَنْسَى (inacc. **yinnasi**)
يَنْسِي v.i. être oublié

annasar اَنْصَرَ (inacc. **yinnasir**)
يَنْصِرُ v.i. gagner

anrabat اَنْرَبَطَ (inacc. **yinrabit**)
يَنْرِبِطُ v.i. s'attacher

anrafa' اَنْرَفَعَ (inacc. **yinrafi'**)
يَنْرَفِعُ v.i. se soulever

anrahak اَنْرَحَكَ (inacc. **yinrahik**)
يَنْرَحِكُ v.i. s'écraser

anrakha اَنْرَخَى (inacc. **yinrakhi**)
يَنْرَخِي v.i. se relâcher

anrama اَنْرَمَى (inacc. **yinrami**)
يَنْرَمِي v.i. se jeter par terre

ansabba اَنْصَبَّ (inacc. **yinsabba**)
يَنْصَبُّ v.i. couler

ansadda اَنْسَدَّ (inacc. **yinsadda**)
يَنْسَدُّ v.i. se fermer

ansahab اَنْسَحَبَ (inacc. **yinsahib**)
يَنْسَحِبُ v.i. s'enfuir

ansajan اَنْسَجَنَ (inacc. **yinsajin**)
يَنْسَجِنُ v.i. être emprisonné

ansama' اَنْسَمَعَ (inacc. **yinsami'**)
يَنْسَمِعُ v.i. pouvoir être écouté

ansatar اَنْسَتَرَ (inacc. **yinsatir**)
يَنْسِتِرُ v.i. se cacher

anta اَنْطَى (inacc. **yanti**)
يَنْطِي v.tr. donner

antabag اَنْطَبِقَ (inacc. **yintabig**)
يَنْطَبِقُ v.i. se replier sur

antachcha اَنْتَشَّ (inacc. **yintachcha**)
يَنْتَشُّ v.i. se brûler

antagga اَنْطَلَّقَ (inacc. **yintagga**)
يَنْطَلِّقُ v.i. se cogner contre

antaha اَنْتَهَى (inacc. **yintahi**)
يَنْتَهِي / impr. **antahi** اَنْتَهِيَ v.i. finir

antaj اَنْتَجَّ (inacc. **yantij**)
يَنْتِجُ v.tr. produire

antaka اَنْتَكَى (inacc. **yintaki**)
يَنْتَكِي v.i. s'appuyer sur

antakal اَنْتَكَلَّ (inacc. **yintakil**)
يَنْتَكِلُ v.i. compter sur

antamas اَنْطَمَسَ (inacc. **yintamis**)
يَنْطَمِسُ v.i. être stupide

antana اَنْتَنَى (inacc. **yintani**)
يَنْتَنِي v.i. se courber

antarad اَنْطَرَدَ (inacc. **yintarid**)
يَنْطَرِدُ v.i. être chassé

antawa اَنْطَوَى (inacc. **yintawi**)
يَنْطَوِي v.i. s'enrouler

antaay اَنْتَايَ (pl. **anaati**)
اَنْتَائِي n.f. femelle

anwazan أَنْوَزَنْ (inacc. **yinwazin**
يِنْوَزِنْ) *v.i.* se mesurer

anzalam أَنْظَلَمَ (inacc. **yinzalim**
يِنْظَلِمَ) *v.i.* être opprimé

anzaay عَنَزَايَ (pl. **anzayaat** عَنَزَايَات)
n.f. chèvre femelle

an'adal أَنْعَدَلْ (inacc. **yin'adil** يِنْعَدِلْ)
v.i. se réparer

an'adar أَنْعَصَّرْ (inacc. **yin'adir** يِنْعَصِّرْ)
v.i. devenir handicapé

an'adda أَنْعَدَّ (inacc. **yin'adda** يِنْعَدِّ)
v.i. être dénombré

an'akal أَنْأَكَلْ (inacc. **yin'akil** يِنْأَكِلْ)
v.i. être mangeable

an'araf أَنْعَرَفْ (inacc. **yin'arif** يِنْعَرِفْ)
v.i. être reconnaissable

an'awaj أَنْعَوَجْ (inacc. **yin'awij** يِنْعَوِجْ)
v.i. être tordu

an'ayyad أَنْعَيْدْ (inacc. **yin'ayyid**
يِنْعَيْدْ) *v.i.* être fêté

an'azal أَنْعَزَلْ (inacc. **yin'azil** يِنْعَزِلْ)
v.i. se séparer

aar عَاَزْ (inacc. **yi'iir** يِيعِيرْ) *v.i.* errer

arab عَرَبْ (f. **arabiiye** عَرَبِيَّة /
sg. **arabi** عَرَبِي) *n.coll.* Arabes

araba عَرَبَا (pl. **arabaat** عَرَبَات)
n.f. char

arabiiye عَرَبِيَّة (pl. **arabaat** عَرَبَات)
n.f. véhicule

aarad عَاَرَضْ (inacc. **yi'aarid** يِيعَارِضْ)
v.tr. s'opposer à

arba'a أَرْبَعَة *num.* quatre

arba'iin أَرْبَعِينَ *num.* quarante

arba'taachar أَرْبَعَة عَشْرَ
num. quatorze

arch عَرَشْ (pl. **uruuch** عُرُوشْ)
n.m. trône

ard أَرْضْ (pl. **araadi** أَرَااضي) *n.f.* terre

arda أَرْضَا (sg. **ardaay** أَرَضَاي)
n.coll.f. termites

ardeeb أَرْدَيْبْ (sg. **ardeebaay** أَرْدَيْبَاي)
n.coll. tamariniers

ardi أَرْضِي (f. **ardiiye** أَرْضِيَّة /
pl. **ardiyiin** أَرْدِييِين) *adj.* terrestre

argat أَرْقَطْ (f. **ragta** رَقْطَة / pl. **rugut**
رُقُط) *adj.* tacheté

arguub عَرَقُوبْ (pl. **araagiib** عَرَاغِيِبْ)
n.m. jarret

ariid عَرِيضْ (f. **ariide** عَرِيضَة /
pl. **uraad** عُرَاَضْ) *adj.* large

aarif عَارِفْ (f. **aarife** عَارِفَة /
pl. **aarifiin** عَارِفِين) *adj.* sachant

ariis عَرِيْسْ (pl. **araayis** عَرَايِسْ /
pl. **ursaan** عُرْسَان) *n.m.* nouveau
marié

armala أَرْمَلَة (pl. **araamil** أَرَامِلْ)
n.f. veuve

arnab أَرَنْبْ (pl. **araanib** أَرَانِبْ)
n.f. lapin

aarr عَاَرَّ *n.m.* lâche

arra يِعْرِي (inacc. **yi'arri** يِيعْرِي)
v.tr. déshabiller

arrad عَرَدْ (inacc. **yi'arrid** يِيعْرِدْ /
impr. **arrid** عَرِدْ) *v.i.* s'enfuir

arraf عَرَفَ (inacc. **yi'arrif** يَعْرفُ / impr. **arrif** عَرَفَ) *v.tr.* faire connaître

arrajja أَرَجَّ (inacc. **yirrajja** يَرَجُّ) *v.tr.* attendre pour

arrakkab أَرَكَّبَ (inacc. **yirakkab** يَرَكِّبُ) *v.tr.* mettre (un os)

arrakkaz أَرَكَّزَ (inacc. **yirakkaz** يَرَكِّزُ) *v.tr.* s'appuyer sur

arraayad أَرَايَدَ (inacc. **yirraayad** يَرَايِدُ) *v.i.* s'aimer l'un l'autre

arrayyad أَرَيَّضَ (inacc. **yirrayyad** يَرَيِّضُ) *v.i.* retrouver la santé

arrayyah أَرَيَّحَ (inacc. **yirrayyah** يَرَيِّحُ) *v.i.* se reposer

artaah أَرْتَاخَ (inacc. **yirtaah** يَرْتَاخُ) *v.i.* se reposer

aruus₁ عَرُوسُ *n.m.* fête de mariage

aruus₂ عَرُوسُ (pl. **araayis** عَرَائِسُ) *n.f.* nouvelle mariée

aryal أَرَايِلُ (pl. **araayil** أَرَايِلُ) *n.f.* gazelle dama

aryaan عَرَيَّانَةٌ (f. **aryaane** عَرَيَّانَةٌ / pl. **aryaaniin** عَرَيَّانِينُ / f.pl. **aryaanaat** عَرَيَّانَاتُ) *adj.* nu

arz أَرَزُ *n.m.* cèdre (espèce d'arbre)

asa عَصَاةُ (pl. **isay** عِصَيِّ / var. **asaay** عَصَايِ) *n.f.* bâton

asab عَصَبَ (sg. **asabaay** عَصَبَايِ / pl. **aa'saab** أَعْصَابُ) *n.coll.* tendons

asaf أَسَفٌ *n.m.* regret

asal₁ عَسَلٌ (f. **asala** عَسَلَةٌ / pl. **asaliin** عَسَلِينُ) *adj.* sucré

asal₂ عَسَلٌ *n.m.* miel

asar عَصَرَ (inacc. **ya'asir** يَعْصِرُ) *v.tr.* presser

aasar عَاصِرٌ (inacc. **yi'aasir** يِعَاصِرُ) *v.tr.* bousculer

aasir galbak عَاصِرٌ قَلْبِكَ *expr.* prends courage !

asaraan عَصْرَانٌ *n.m.* pression

asaas أُسَّاسٌ (pl. **usus** أُسُسٌ) *n.m.* base

asa'ajal أَسَعَجَلَ (inacc. **yisa'ajil** يَسَعِجَلُ) *v.i.* être pressé

asbah أَصْبَحَ (inacc. **yasbih** يَصْبِحُ) *v.i.* passer le temps de l'aube

aseet أَسَيْتَاتُ (pl. **aseetaat** أَسَيْتَاتُ) *n.m.* assiette

asfar أَصْفَرُ (f. **safra** صَفْرَةٌ / pl. **sufur** صُفُرٌ) *adj.* jaune

asfar wak أَصْفَرٌ وَكٌ *expr.* très jaune

aasi عَاصِي (f. **aasiye** عَاصِيَةٌ / pl. **aasiyiin** عَاصِيِينُ) *adj.* désobéissant

aasif أَسِيفٌ (f. **aasife** أَسِيفَةٌ / pl. **aasifiin** أَسِيفِينُ) *adj.* désolé

asil أُصُولُ (pl. **usuul** أُصُولُ) *n.m.* origine

aasima عَاصِمَةٌ (pl. **aasimaat** عَاصِمَاتُ) *n.f.* capitale

asiir عَصِيرٌ *n.m.* jus

askar عَسْكَرٌ (sg. **askari** عَسْكَرِي / pl. **asaakir** عَسَاكِرُ) *n.coll.* militaires

askari₂ عَسْكَرِيَّ (f. askariye
عَسْكَرِيَّة / pl. askariyiin عَسْكَرِيَّيْن)
adj. militaire

askhar أَصْغَرُ adj. le plus petit

asli أَصْلِيَّ (f. asliye أَصْلِيَّة /
pl. asliyiin أَصْلِيَّيْن) adj. d'origine

asmar أَسْمَرُ (f. samra سَمْرَة /
pl. sumur سُمُر) adj. brun (couleur
de peau)

assahhal أَسَّهَلَ (inacc. yissahhal
يَسَّهَلُ) v.i. faire doucement avec

assajjal أَسَّجَلَ (inacc. yissajjal
يَسَّجَلُ) v.i. s'inscrire

assaalah أَصَالَحَ (inacc. yissaalah
يَصَالَحُ) v.i. faire la paix

assaalam أَسَّالَمَ (inacc. yissaalam
يَسَّالِمُ) v.i. se saluer

assallab أَسَّلَبَ (inacc. yissallab
يَسَّلَبُ) v.i. se déshabiller

assallah أَسَّلَحَ (inacc. yissallah
يَسَّلِحُ) v.i. s'armer

assaamah أَسَامَحَ (inacc. yissaamah
يَسَامِحُ) v.i. se pardonner

assar عَصَّرَ (inacc. yi'assir يِعَصِّرُ)
v.tr. 1) presser fortement
2) opprimer

assaar عَصَّارُ n.m. tourteau

assaara عَصَّارَة (pl. assaaraat
عَصَّارَات) n.f. pressoir

assarram أَصَّرَمَ (inacc. yissarram
يَصَّرِمُ) v.tr. se déguiser

assas يَأْسَسُ (inacc. yi'assis يَأْسِسُ)
v.tr. fonder

assaytar أَسَّيْطَرَ (inacc. yissaytar
يَسَّيْطِرُ) v.i. régner en dictateur

assaa'ad أَسَّاعَدَ (inacc. yissaa'ad
يَسَّاعَدُ) v.i. s'entraider

assaa'al أَسَّأَلَ (inacc. yissaa'al
يَسَّأَلُ) v.i. s'interroger
mutuellement

assa'jal أَسَّعَجَلَ (inacc. yissa'jal
يَسَّعَجَلُ) v.i. se dépêcher

astafaad أَسْتَفَادَ (inacc. yistafiid
يَسْتَفِيدُ) v.tr. tirer profit

astafag أَسْتَفَقَ (inacc. yistafiq يَسْتَفِيقُ)
v.i. se mettre d'accord

astahbal أَسْتَهَبَلَ (inacc. yistahbal
يَسْتَهَبَلُ) v.tr. plaisanter

astahlam أَسْتَحْلَمَ (inacc. yistahlam
يَسْتَحْلَمُ) v.i. avoir une émission
nocturne

astaakal أَسْتَاكَلَ (inacc. yistaakal
يَسْتَاكَلُ) v.i. être comestible

astakbar أَسْتَكْبَرَ (inacc. yistakbar
يَسْتَكْبِرُ) v.i. être orgueilleux

astakhfar أَسْتَعْفَرَ (inacc. yistakhfir
يَسْتَعْفِرُ) v.i. pardonner

astakhrab أَسْتَعْرَبَ
(inacc. yistakhrab يَسْتَعْرَبُ)
v.i. s'étonner

astaraah أَسْتَرَاحَ (inacc. yistariih
يَسْتَرِيحُ) v.i. se reposer

- astawa** **أَسْتَوَى** (inacc. **yistawi** **يَسْتَوِي**)
v.tr. s'aplanir
- asta'jal** **أَسْتَعَجَلَ** (inacc. **yista'jal** **يَسْتَعَجَلُ**) v.tr. être pressé
- asta'mal** **أَسْتَعْمَلَ** (inacc. **yista'mal** **يَسْتَعْمَلُ**) v.tr. utiliser
- asta'mar** **أَسْتَعْمَرَ** (inacc. **yista'mar** **يَسْتَعْمَرُ**) v.tr. coloniser
- aswad** **أَسْوَدَ** (f. **sawda** **سَوْدَةٌ** / pl. **suwud** **سُودٌ**) adj. noir
aswad kurum **أَسْوَدُ كُرْمٌ**
expr. très noir
- aat** **عَاطَ** (inacc. **yi'iit** **يَعِيْتُ**) v.i. crier
- ataba** **عَتَبَهُ** (pl. **atabaat** **عَتَبَاتٌ**)
n.f. escalier
- atach** **عَاطَشَ** n.m. soif
- atag** **عَتَقَ** (inacc. **ya'atig** **يَعْتِقُ**)
v.tr. libérer un esclave
- atfah** **أَطْفَحَ** (pl. **tufuh** **طُفُوحٌ**) adj. plat
- atigiin** **عَتِقِينَ** n.m. libération
- aatil** **عَاطِلَ** (f. **aatile** **عَاطِلَةٌ** / pl. **aatiliin** **عَاطِلِينَ** / f.pl. **aatilaat** **عَاطِلَاتٌ**) adj. paresseux
- atiile** **عَتِيلَةٌ** (pl. **atiilaat** **عَتِيلَاتٌ**)
n.f. emprunt
- atiim** **أَتِيمٌ** (f. **atiime** **أَتِيمَةٌ** / pl. **ataama** **أَتَامَا**) n.m. orphelin
- atiiye** **عَاطِيَةٌ** (pl. **ataaya** **عَاطِيَا**)
n.f. cadeau
- atkabbar** **أَتَكَبَّرَ** (inacc. **yitkabbar** **يَتَكَبَّرُ**) v.i. être orgueilleux
- atmallak** **أَتَمَّلَكَ** (inacc. **yitmallak** **يَتَمَّلَكَ**) v.i. gouverner
- atmanna** **أَتَمَنَى** (inacc. **yitmanna** **يَتَمَنَى**) v.tr. souhaiter
- atmarrad** **أَتَمَرَّدَ** (inacc. **yitmarrad** **يَتَمَرَّدُ**) v.i. se rebeller
- atmassak** **أَتَمَسَّكَ** (inacc. **yitmassak** **يَتَمَسَّكَ**) v.tr. s'adonner à
- atmatta'** **أَتَمَتَعَ** (inacc. **yitmatta'** **يَتَمَتَعَ**) v.i. jouir
- atnabba'** **أَتَنَّبَأَ** (inacc. **yitnabba'** **يَتَنَّبَأُ**)
v.i. prophétiser
- atnaachar** **أَتْنَا عَشْرَ** num. douze
- atrach** **أَطْرَشُ** (f. **tarcha** **طَرْشَةٌ** / pl. **turuch** **طُرُشٌ**) adj. sourd
- atroon** **عَطْرُونٌ** n.m. natron
- attaaba'** **أَتَابَعَ** (inacc. **yittaaba'** **يَتَابَعُ**)
v.i. se suivre
- attabbag** **أَطَبَّقَ** (inacc. **yittabbag** **يَطَبِّقُ**) v.i. être appliqué
- attach** **عَاطَشَ** (inacc. **yi'attich** **يَعَاطَشُ**)
v.i. éternuer
- attaffar** **أَتَفَّرَ** (inacc. **yittaffar** **يَتَفَّرُ**)
v.tr. remonter son habit pour grimper
- attahhar** **أَطَهَّرَ** (inacc. **yittahhar** **يَطَهِّرُ**) v.tr. se purifier
- attaaka** **أَتَاكَ** (inacc. **yittaaka** **يَتَاكَ**)
v.i. se cacher sous
- attal** **عَاتَلَ** (inacc. **yi'attil** **يَعَاتَلُ**)
v.tr. prêter

attaala عَتَّالِي (sg. **attaali** عَتَّالِي) *n.coll.* porteurs

attanna اَتَنَّ (inacc. **yittanna** يَتَنَّ) *v.i.* se tordre

attar عَطَّر (inacc. **yi'attir** يِعَطِّر) *v.tr.* parfumer

attarta' اَتَّرَعَ (inacc. **yittarta'** يَتَّرَع) *v.i.* trébucher

attawwar اَطَّوَّر (inacc. **yittawwar** يِطَّوَّر) *v.i.* se développer

attaa'an اَطَّاعَن (inacc. **yittaa'an** يِطَّاعَن) *v.i.* se poignarder mutuellement

atwaffa اَتَوَفَّ (inacc. **yitwaffa** يِتَوَفَّ) *v.i.* mourir

atwakkal اَتَوَكَّل (inacc. **yitwakkal** يِتَوَكَّل) *v.i.* se confier

atchaan عَطَّشَانَ (f. **atchaane** عَطَّشَانَةٌ / pl. **atchaaniin** عَطَّشَانِيْن) *adj.* avoir soif

aw أَوْ *conj.* ou

aawan عَاوَن (inacc. **yi'aawin** يِعَاوِن / impr. **aawin** عَاوِن) *v.tr.* aider

awraati اَوَّرَاتِي (f. **awraatiye** اَوَّرَاتِيَّة / pl. **awraata** اَوَّرَاتِي) *n.m.* immigré

awwa₁ عَوَّى (inacc. **yi'awwi** يِعَوِّي) *v.i.* faire du bruit

awwa₂ عَوَّه *n.f.* vacarme

awwag عَوَّق (inacc. **yi'awwig** يِعَوِّق) *v.tr.* blesser gravement

awwaj عَوَّج (inacc. **yi'awwij** يِعَوِّج) *v.tr.* tordre

awwal اَوَّل *n.m.* avant

awwalan اَوَّلًا *adv.* d'abord

awwalaani اَوَّلَانِي (f. **awwalaaniye** اَوَّلَانِيَّة / pl. **awwalaaniyin** اَوَّلَانِيِّيْن) *adj.* premier

awwam عَوِّم (inacc. **yi'awwim** يِعَوِّم) *v.tr.* faire flotter

awwaam عَوَّام (f. **awwaama** عَوَّامَةٌ / pl. **awwaamiin** عَوَّامِيْن) *adj.* nageur

awwaama عَوَّامَةٌ (pl. **awwaamaat** عَوَّامَات) *n.f.* nageoire

awwar عَوَّر (inacc. **yi'awwir** يِعَوِّر) *v.tr.* blesser

awwaay عَوَّاي (f. **awwaaye** عَوَّايَّة / pl. **awwayiin** عَوَّايِيْن) *adj.* bruyant

aya عَيَا *n.m.* fatigue

aaya آيَه (pl. **aayaat** آيَات) *n.f.* verset

aayib عَائِب (f. **aayibe** عَائِبَةٌ / pl. **aaybiin** عَائِبِيْن) *adj.* honteux

aayich عَائِش (f. **aayiche** عَائِشَةٌ / pl. **aayichiin** عَائِشِيْن) *adj.* vivant

aayikh عَائِق (f. **aaykhe** عَائِقَةٌ / pl. **aaykhiin** عَائِقِيْن) *adj.* désobéissant

aayila عَائِلَة (pl. **aayilaat** عَائِلَات) *n.f.* famille proche

aayim عَائِم (f. **aayime** عَائِمَةٌ / pl. **aayimiin** عَائِمِيْن) *adj.* flottant

aayir عَائِر (f. **aayire** عَائِرَةٌ / pl. **aayriin** عَائِرِيْن) *adj.* errant

aayit عَائِط *n.m.* cri

aywa أَيْوَى *interj.* oui

ayya عَيْبَى (inacc. **yi'ayyi** يِعْيِي)

v.tr. fatiguer quelqu'un

ayyab عَيْبَ (inacc. **yi'ayyib** يِعْيِب)

v.tr. faire honte

ayyach عَيْشَ (inacc. **yi'ayyich** يِعْيِش)

v.tr. nourrir

ayyad عَيْدَ (inacc. **yi'ayyid** يِعْيِد /

impr. **ayyid** عَيْدَ) *v.tr.* fêter

ayyaan عَيَانَ (f. **ayyaane** عَيَانَةَ /

pl. **ayyaaniin** عَيَانِينَ) *adj.* fatigué

ayyar عَيْرَ (inacc. **yi'ayyir** يِعْيِر)

v.tr. insulter

ayyas أَيَسَ (inacc. **yi'ayyis** يِيَيس)

v.i. désespérer

ayyi أَيَّ *pron.* chaque

ayyi waahid أَيَّ وَاحِدَ

expr. chacun

aza أَدَى *n.m.* ennui

aaza يَأَذَى (inacc. **yi'aazi** يِأَذَى)

v.tr. nuire

azaab عَذَابَ *n.m.* tourment

azaba عَزَبَةَ (pl. **azabaat** عَزَبَات)

n.f. prostituée

azal عَزَلَ (inacc. **ya'azil** يِعَزَلُ)

v.tr. choisir

azalaan عَزَلَانَ *n.m.* fait de choisir

azam يِعْرِمَ (inacc. **ya'azim** يِعْرِمُ)

v.tr. inviter

azama عَظَمَةَ *n.f.* majesté

azan يَأْذُنَ (inacc. **ya'azin** يَأْذُنُ)

v.i. autoriser

aziim عَظِيمَ (f. **aziime** عَظِيمَةَ /

pl. **aziimiin** عَظِيمِينَ) *adj.* glorieux

aziiz عَزِيزَ (f. **aziize** عَزِيزَةَ / pl. **aziiziin**

عَزِيزِينَ) *adj.* chéri

aznab أَذْنَبَ (inacc. **yaznib** يَذْنِبُ)

v.i. pécher

azrag أَزْرَقَ (f. **zarga** زَرْقَةَ / pl. **zurug**

زُرُقُ) *adj.* noir

azrag kurum أَزْرَقَ كُرُمَ *expr.* très

noir

azrag litt أَزْرَقَ لَيْتَ *expr.* très noir

aazuuma عَازُومَةَ (pl. **aawaaziim**

عَاوَازِيمَ) *n.f.* invitation

azza عَزَّ (inacc. **yi'izz** يِعَزَّ)

v.tr. respecter

azzab عَذَّبَ (inacc. **yi'azzib** يِعَذَّبُ)

v.tr. torturer

azzaaham أَزَّاحَمَ (inacc. **yizzaaham**

يِزَّاحَمُ) *v.i.* se bousculer

azzahlat أَطَّحَلَطَ (inacc. **yizzahlat**

يِطَّحَلَطُ) *v.i.* glisser sur

azzakkar أَذَكَرَ (inacc. **yizzakkar**

يِذَّكَرُ) *v.tr.* se rappeler

azzal عَزَّلَ (inacc. **yi'azzil** يِعَزِّلُ /

impr. **azzil** عَزَّلَ) *v.tr.* trier

azzalzal أَزَّزَلَ (inacc. **yizzalzal** يِزَّزَلُ)

v.i. trembler

azzam عَظَّمَّ (inacc. **yi'azzim** يِعْظَمُّ)

v.tr. exalter

azzan يَأْذُنَ (inacc. **yi'azzin** يَأْذُنُ)

v.i. appeler à la prière

azzaani أَذَانِي (pl. **azzaaniin** أَذَانِيْنَ) *n.m.* muezzin
azzayyan أَزْيَانُ (inacc. **yizzayyan** يَزْيَانُ) *v.i.* se raser
azzaa'al أَزَّاعَلُ (inacc. **yizzaa'al** يَزَّاعَلُ) *v.i.* se fâcher l'un contre l'autre
a'la أَعْلَا (pl. **a'aali** أَعَالِي) *n.m.* sommet, hauteur

a'raj أَعْرَجُ (f. **arja** عَرَجَةٌ / pl. **uruj** عُرُجُ) *adj.* boiteux
a'taraf أَعْتَرَفُ (inacc. **yi'tarif** يِعْتَرِفُ) *v.i.* confesser
a'waj أَعْوَجُ (f. **ooja** عَوَجَةٌ / pl. **uwuj** عُوُجُ) *adj.* tordu
a'zam أَعْظَمُ *adj.* le plus grand

B b

baab بَابُ (pl. **biibaan** بِيْبَانُ) *n.m.* porte
bachar بَشَرُ *n.m.* être humain
bachchar بَشَّرُ (inacc. **yibachchir** يَبَشِّرُ) *v.tr.* annoncer la Bonne Nouvelle
bachchiriin بَشَّرِيْنُ *n.m.* prédication
bachiime بَشِيْمَةٌ (pl. **bachaayim** بَشَائِمُ) *n.f.* placenta
bachtan بَشْتَنُ (inacc. **yibachtin** يَبْشَتِنُ) *v.tr.* déranger
bachtana بَشْتَنَةٌ *n.f.* dérangement
bada بَدَا (inacc. **yabda** يَبْدَا) *v.tr.* commencer
badal بَدَلُ *n.m.* monnaie
baddal بَدَّلُ (inacc. **yibaddil** يَبْدِلُ) *v.tr.* échanger

badiin بَدِيْنُ (f. **badiine** بَدِيْنَةٌ / pl. **badiiniin** بَدِيْنِيْنُ) *adj.* bien nourri
badri بَدْرِيْ *adv.* tôt
bagar بَقْرُ (sg. **bagara** بَقْرَةٌ / sg. **bagaraay** بَقْرَائِيْ) *n.coll.* bœufs
baggaari بَقَّارِيْ (f. **baggaariye** بَقَّارِيَّةُ / pl. **baggaara** بَقَّارَى) *adj.* éleveur de bœufs
baagi بَاقِيْ (f. **baagye** بَاقِيَّةُ / pl. **baagyiin** بَاقِيِيْنُ) *adj.* reste
bahag بَهَقُ *n.m.* dartre (pelade de peau)
bahar بَحْرُ (dl. **bahreen** بَحْرِيْنُ / pl. **buhuur** بُحُوْرُ) *n.m.* fleuve
bahat بَهَتْ (inacc. **yabhat** يَبْهَتْ) *v.tr.* effrayer

bahiime بَهِيمَةٌ (pl. **bahaayim** بَهَائِمٌ)

n.f. animal du troupeau

bahiite بَهَيْتَةٌ *n.f.* peur

bajal بَجَلٌ *n.m.* gonococcie

baja' بَجَعٌ *n.coll.* pélicans

baajo بَاجُو (pl. **bawaajo** بَوَاجُو)

n.m. couverture

baka بَكَى (inacc. **yabki** يَبْكِي)

v.i. pleurer

bakaan بَكَانٌ (dl. **bakaanteen**

بَكَانَتَيْنِ / pl. **bakaanaat** بَكَانَاتٌ)

n.m. lieu

baki بَكِي *n.m.* fait de pleurer

bakka بَكَّى (inacc. **yibakki** يَبْكِي)

v.tr. faire pleurer

bakkar بَكَّرَ (inacc. **yibakkir** يَبْكُرُ)

v.i. se lever tôt

bakkaay بَكَّاي (f. **bakkaaye** بَكَّايَةٌ /

pl. **bakkaayiin** بَكَّايِينَ) *adj.* pleureur

baakha بَاقَةٌ (pl. **baakhaat** بَاقَاتٌ)

n.f. bidon en plastique

bakhad بَغَضَ (inacc. **yabkhud** يَبْغُضُ)

v.tr. détester

bakhaada بَعَاَصَةٌ *n.f.* haine

bakhal بَعَالٌ (pl. **bikhaal** بَعَالٌ)

n.m. mulet

bakhkhad بَغَّضَ (inacc. **yibakhkhid**

يَبْغُضُ) *v.i.* devenir détestable

bakhuur بَخُورٌ *n.m.* encens

baal₁ بَالٌ (inacc. **yubuul** يُبُولُ)

v.tr. uriner

baal₂ بَالٌ *n.m.* attention

khutt baalak خُطَّ بَالَكْ

expr. fais attention !

bala₁ بَلَا *prép.* sans

bala₂ بَلَاءٌ (pl. **balaawa** بَلَاوَى)

n.m. 1) catastrophe 2) enfant mal comporté

balad بَلَدٌ (pl. **bilaad** بِلَادٌ /

pl. **buldaan** بُلْدَانٌ) *n.f.* pays

balaakh بَلَاغٌ (pl. **balaakhaat**

بَلَاغَاتٌ) *n.m.* communiqué

balbal بَلْبَلٌ (inacc. **yibalbil** يَبْلِبِلُ)

v.tr. enflammer

balla بَلَّلَ (inacc. **yibill** يَبِيلُ)

v.tr. mouiller

ballakh بَلَّغَ (inacc. **yiballikh** يَبْلِغُ)

v.tr. communiquer

ballam بَلَّمْ (inacc. **yiballim** يَبْلِمُ)

v.tr. museler

ballikhiin بَلَّغِينَ *n.m.* prédication

balluur بَلُّورٌ *n.m.* cristal

balluut بَلُّوطٌ *n.m.* chêne

bal'uum بَلْعُومٌ (pl. **bala'iim** بَلْعِيمٌ)

n.m. sac en toile

bambar بَنْبَرٌ (pl. **banaabir** بَنَابِيرٌ)

n.m. tabouret

baan بَانَ (inacc. **yibiin** يَبِينُ)

v.i. apparaître

bana بَنَى (inacc. **yabni** يَبْنِي)

v.tr. construire

banaatiye بَنَاتِيَّةٌ *n.f.* virginité

bandar بَنْدَرُ (sg. **bandaraay** بَنْدَرَايِ) *n.coll.* plantes sauvages

bani بَنِي *n.m.* construction

Bani بَنِي *n.m.* nom d'une tribu

baniyiin بَنِييُنْ *n.m.* construction

banki بَنْكِ *n.m.* banque

banna بَنَّى (inacc. **yibanni** يَبْنِي) *v.tr.* faire perdre sa virginité à une fille

bannaay بَنَّايِ (f. **bannaaya** بَنَّايَةَ / pl. **bannaayiin** بَنَّايِيْن) *adj.* constructeur

baar بَارُ (inacc. **yubuur** يُبُوْر) *v.i.* être inventé

baara بَارِي (inacc. **yibaari** يِبَارِي) *v.tr.* dévier

barad₁ بَرْدُ (inacc. **yabrud** يَبْرُدُ) *v.i.* être froid

barad₂ بَرْدُ *n.m.* grêle

barag بَرَقُ (inacc. **yabrug** يَبْرُقُ) *v.tr.* étinceler

baragaan بَرَقَانُ *n.m.* fait de briller

barak بَرَكُ (inacc. **yabruk** يَبْرُكُ) *v.i.* s'agenouiller

baarak بَارَكَ (inacc. **yibaarik** يِبَارِكُ) *v.tr.* bénir

baarakallah اللَّهُ بَارَكَ اللهُ *expr.* Que Dieu soit béni !

baraka بَرَكَتُهُ (pl. **barakaat** بَرَكَاتُ) *n.f.* bénédiction

baranda بَرَنْدَةُ *n.f.* véranda

barangaal بَرَنْقَالُ (pl. **barangaalaat** بَرَنْقَالَاتُ) *n.m.* brancard

baras بَرَصُ *n.m.* dépigmentation

barat بَرَطُ (inacc. **yabrut** يَبْرُطُ) *v.tr.* écorcher

baraa'a بَرَاءَةٌ *n.f.* innocence

barbar بَرَبَرُ (inacc. **yibarbir** يِبْرَبِرُ) *v.tr.* couper l'herbe ou les cheveux

bardaan بَرْدَانُ (f. **bardaane** بَرْدَانَةَ / pl. **bardaaniin** بَرْدَانِيْن) *adj.* froid

bardaay بَرْدَايِ *n.f.* le froid

bari بَرِي (f. **bariye** بَرِيَّةُ / pl. **bariyiin** بَرِييِيْن) *adj.* innocent

barid بَرْدُ *n.m.* le froid

baarid بَارِدُ (f. **baarde** بَارِدَةَ / pl. **baardiin** بَارِدِيْن) *adj.* froid

barjal بَرَجَلُ (inacc. **yibarjil** يِبْرَجِلُ) *v.tr.* paniquer

barjaal بَرَجَالُ *n.m.* désordre

barjala بَرَجَلَةٌ *n.f.* désordre

barnaamij بَرْنَامِجُ *n.m.* programme

barnuug بَرْنُوْقُ (pl. **baraaniig** بَرَانِيِقُ) *n.m.* moisissure

barra₁ بَرًّا *adv.* dehors

barra₂ بَرًّا (inacc. **yibarri** يِبْرِي) *v.tr.* déclarer quelqu'un juste

barrad بَرِّدُ (inacc. **yibarrid** يِبْرِّدُ) *v.tr.* se laver

barraad بَرَّادُ (pl. **baraariid** بَرَّارِيْدُ) *n.m.* théière

barraaga بَرَّاقَةٌ (pl. **baraariig** بَرَّارِيقُ) *n.f.* éclair

barrak بَرَّكُ (inacc. **yibarrik** يَبَرِّكُ) *v.tr.* faire baraquier un chameau

barraani بَرَّانِي (f. **barraaniye** بَرَّانِيَّةُ / pl. **barraaniyiin** بَرَّانِييِيْن) *adj.* extérieur

baruud بَرُوْدُ *n.m.* bain

baryaan بَرِّيَّانُ (f. **baryaane** بَرِّيَّانَةٌ / pl. **baryaaniin** بَرِّيَّانِيْن) *adj.* guéri

bas بَسْ *adv.* seulement

basal بَصَلُ (sg. **basalaay** بَصَلَايُ) *n.coll.* oignons

basaara بَصَارَةٌ *n.f.* discernement

basiir بَصِيْرُ (pl. **basiiriin** بَصِيْرِيْن) *n.m.* voyant

basiise بَسِيْسَةٌ *n.f.* bouillie de riz au lait

basiit بَسِيْطُ (f. **basiite** بَسِيْطَةٌ / pl. **basiitiin** بَسِيْطِيْن) *adj.* un peu

baasuur بَاْصُوْرُ (pl. **bawaasiir** بَاْوَاصِيْرُ) *n.m.* selle du chameau

bat بَتْ *interj.* de tout

batal بَطْلُ (pl. **abtaal** أَبْطَالُ) *n.m.* champion

baatil بَاْطِلُ (f. **baatile** بَاْطِلَةٌ / pl. **baatliin** بَاْطِلِيْن) *adj.* maigre

kalaam baatil كَلَامُ بَاْطِلُ *expr.* des mots sans valeur, faux

battal يَبْطُلُ (inacc. **yibattil** يَبْطُلُ) *v.tr.* faire cesser

battaan بَتَّانُ *adv.* encore

battariye بَتَّرِيَّةُ (pl. **bataatiir** بَتَّاتِيْرُ) *n.f.* torche électrique

batuul بَطُوْلُ *n.m.* amaigrissement

batun بَطُنُ (pl. **butuun** بَطُوْنُ) *n.f.* ventre

bayaad₁ بِيَّاضُ *n.m.* blancheur

bayaad₂ بِيَّاضُ (sg. **bayaadaay** بِيَّاضَايُ) *n.coll.* taches blanches

baayin بَايِنُ (f. **baayne** بَايْنَةٌ / pl. **baayniin** بَايْنِيْن) *adj.* clair

baayir بَايِرُ (f. **baayre** بَايْرَةٌ / pl. **baayriin** بَايْرِيْن) *adj.* délaissé

baayi' بَايِعُ (f. **baay'e** بَايِعَةٌ / pl. **baay'iin** بَايِعِيْن) *adj.* acheteur, vendeur

bayyad بِيَّيْضُ (inacc. **yibayyid** يَبِيَّيْضُ) *v.i.* pondre

bayyan بِيَّيْنُ (inacc. **yibayyin** يَبِيَّيْنُ) *v.tr.* révéler

baaza بَاْزِي (inacc. **yibaazi** يَبَاْزِي) *v.tr.* imiter

bazakh بَزْخُ (inacc. **yabzukh** يَبْزُخُ) *v.tr.* cracher

bazar بَزْرُ (inacc. **yabzur** يَبْزُرُ) *v.i.* germer

bazzakh بَزْخُ (inacc. **yibazzikh** يَبْزُخُ) *v.tr.* cracher

baa' بَاْغُ (inacc. **yibii'** يَبِيْعُ) *v.tr.* vendre

ba'achoom بَعْشُوْمُ (pl. **ba'aachiim** بَعَاْشِيْمُ) *n.m.* chacal

ba'ad بَعْدَ *prép.* après
ba'adeen بَعْدَيْن *adv.* ensuite
ba'ar بَعْرُ (sg. **ba'araay** بَعْرَائِي) *n.coll.* crottes
ba'as بَعَثَ (inacc. **yab'as** يَبْعَثُ) *v.tr.* ressusciter
ba'iid بَعِيدَ (f. **ba'iide** بَعِيدَةً / pl. **ba'iidiin** بَعِيدِينَ) *adj.* éloigné
baa'uuda بَاعُوْضَةً (sg. **baa'uudaay** بَاعُوْضَائِي) *n.f coll.* moustiques
ba''ad بَعْدَ (inacc. **yiba''id** يَبْعُدُ) *v.tr.* éloigner
ba''idiin بَعْدِينَ *n.m.* fait de s'éloigner
be بَ *prép.* avec
be da بِيْدَا *expr.* comme ça
beed بِيْضُ (sg. **beedaay** بِيْضَائِي) *n.coll.* oeufs
been بَيْنَ *prép.* entre
berbere بَرَبْرَةَ *n.f.* mil
beet بَيْتَ (pl. **buyuut** بُيُوتُ) *n.m.* maison comp. **khachum beet** (see under **khachum**)
bee' بَيْعَ (f. **bee'e** بَيْعَةً) *n.m.* vente
bichaara بِشَارَةً (pl. **bichaaraat** بِشَارَاتُ) *n.f.* bonne nouvelle
bicheech بِشِيْشَ *adv.* doucement
bidaaya بِدَايَةً (pl. **bidaayaat** بِدَايَاتُ) *n.f.* début
bigi بَقِيَ (inacc. **yabga** يَبْقَى) *v.tr.* devenir

biik بِيْكَ (pl. **biikaat** بِيْكَاتُ) *n.m.* stylo à bille
bikir بِكِرُ (pl. **bakaari** بَكَارِي) *n.m.* âné
bilbil بِلْبِلُ (var. **bili bili** بِلِي بِلِي) *n.m.* bière de mil
bilheen بِلْحَيْنَ *adv.* très
bineeye بِنِيَّةَ (pl. **banaat** بَنَاتُ / pl. **bineeya** بِنِيَّاتُ / var. **bint** بِنْتُ / var. **bitt** بِنْتُ) *n.f.* fille
biir بِيْرُ (pl. **biyaar** بِيَّارُ) *n.f.* puits
birdi بِرْدِي *n.m.* papyrus
biri بِرِي (inacc. **yabra** يَبْرِى) *v.i.* guérir
birich بِرِشُ (pl. **buruuch** بُرُوشُ) *n.m.* natte
birke بِرْكَةَ (pl. **birak** بِرْكَ) *n.f.* trou d'eau
birmiil بِرْمِيْلُ (pl. **baraamiil** بَرَامِيْلُ) *n.m.* fût
biskileet بِسْكَيْلِيْتِ (pl. **basaakilit** بَسَاكِيْلِيْتِ) *n.m.* bicyclette
biss بِسَّ (f. **bisse** بِسَّةَ / pl. **bisas** بِسَسُنُ) *n.m.* chat
bitil بِطِلُ (inacc. **yabtul** يَبْطُلُ) *v.i.* maigrir
bittamm بِنْتِ اُمِّ *n.f.* fille de ma mère
bitteekh بِطِيْخَ (sg. **bitteekhaay** بِطِيْخَائِي) *n.coll.* pastèques
biyeet بِيْيِيْتِ (pl. **biyeetaat** بِيْيِيْتَاتُ) *n.m.* petite maison, case
bizre بِذْرَةَ (pl. **buzuur** بُذُوْرُ) *n.f.* pousse de plante

- bookh** بَوَخ *n.m.* vapeur
- bool** بَوْل *n.m.* urine
- booliis** بُولِيس *n.m.* policier
- buubu** بُوبُو *n.m.* singe
- budaa'a** بُضَاعَةٌ *n.f.* marchandise
- buug** بُوقْ (pl. **bawaga** بُوقًا) *n.m.* trompette (d'une corne)
- bugcha** بُقْشَةٌ (pl. **bugach** بُقْش) *n.f.* front (de la tête)
- bugche** بُقْشَةٌ (pl. **bugach** بُقْش) *n.f.* bosse frontale
- bugdum** بُقْدُم *n.coll.* grandes hyènes tachetées
- bug'a** بُقْعَةٌ (pl. **buga'** بُقْع) *n.f.* tache
- buhya** بُهْيَةٌ *n.f.* peinture
- bukuuriye** بُكُورِيَّة *n.f.* droit d'aïnesse
- bukhaar** بُخَار *n.m.* condensation
- bukhsa** بُخْسَةٌ (pl. **bukhas** بُخْس) *n.f.* pot enalebasse
- bukhud** بُعْض *n.m.* haine
- bulaama** بُلَامَى (pl. **bulaamaat** بُلَامَات) *n.m.* chef
- buuma** بُومَةٌ *n.f.* chouette
- buna** بُنَى *n.m.* construction
- bundug** بُنْدُقْ (pl. **banaadig** بِنَادِيقْ) *n.m.* fusil
- buura** بُورَةٌ (pl. **buwar** بُور) *n.f.* terrain en friche
- buuri** بُوري *n.m.* klaxon
- burma** بُرْمَةٌ (pl. **buraam** بُرَام) *n.f.* marmite
- buruuda** بُرُودَةٌ *n.f.* fraîcheur
- burunji** بُرُنْجِي *n.m.* trompette (de métal)
- busaat** بُسَاطْ (pl. **busaataat** بُسَاطَاتْ / pl. **bustaat** بُسَطَاتْ) *n.m.* tapis
- buuta** بُوْطَةٌ (pl. **bawaat** بُوْط) *n.f.* mare temporaire
- buuti** بُوْطِي (f. **buutiye** بُوْطِيَّة / pl. **buutiin** بُوْطِيْن) *adj.* peu cher
- butum** بُطْم *n.m.* térébinthe
- buzaakh** بُزَاق *n.m.* crachat
- bu'aas** بُعَاث *n.m.* résurrection
- bu'ud** بُعْد *n.m.* distance

Ch ch

cha شَاءَ (inacc. **yacha** يَشَاءَ) *v.i.* vouloir

in cha Allah إِنَّ شَاءَ اللَّهُ *expr.* s'il plaît à Dieu

chaab شَاب (f. **chaabba** شَابَّة / pl. **chubbaan** شُبَّان / f.pl. **chaabbaat** شَابَات) *adj.* jeune personne

chabaab شِيَاب *n.m.* jeunesse

chabah شَبَه *n.m.* ressemblance

chaabah شَابَه (inacc. **yichaabih** يِشَابِه) *v.tr.* ressembler à

chabak شَبَك (inacc. **yachbik** يِشَبِك) *v.tr.* coincer

chabaka شَبِكَّة (pl. **chabakaat** شَبِكَات) *n.f.* panier ajouré

chaba' شَبِع (inacc. **yachbi'** يِشَبِع) *v.tr.* rassasier

chabbah شَبَّه (inacc. **yichabbih** يِشَبَّه) *v.tr.* trouver une ressemblance avec

chabbak شَبَّك (inacc. **yichabbik** يِشَبَّك) *v.tr.* coincer

chabba' شَبِع (inacc. **yichabbi'** يِشَبِع) *v.tr.* rassasier quelqu'un

chabiih شَبِيه *n.m.* similaire, comme

chaabik شَابِك (f. **chaabke** شَابِكَة / pl. **chaabkiin** شَابِكِين / f.pl. **chaabkaat** شَابِكَات) *adj.* coincé

chab'aan شَبْعَان (f. **chab'aane** شَبْعَانَة / pl. **chab'aaniin** شَبْعَانِين) *adj.* rassasié

chadar شَدَر (sg. **chadara** شَدَرَة / sg. **chadaraay** شَدَرَاي / pl. **chudaar** شُدَار) *n.coll.* arbres

chadda شَدَّ (inacc. **yichidd** يِشَدَّ) *v.tr.* charger

chaddad شَدَّد (inacc. **yichaddid** يِشَدَّد) *v.tr.* renforcer

chaddag شَدَّق (inacc. **yichaddig** يِشَدَّق) *v.tr.* gifler

chaddar شَدَّر (inacc. **yichaddir** يِشَدَّر) *v.tr.* ensorceler

chaddaari شَدَّارِي (f. **chaddaariye** شَدَّارِيَة / pl. **chaddaara** شَدَّارِي) *adj.* sorcier

chadiid شَدِيد (f. **chadiide** شَدِيدَة / pl. **chudaad** شُدَاد) *adj.* fort

chaaf شَاف (inacc. **yichiif** يِشِيف) *v.tr.* voir

chafa شَفَى (inacc. **yachfi** يِشَفِي) *v.tr.* guérir

chaffaaf شَفَّاف (f. **chaffaafa** شَفَّافَة / pl. **chaffaafiin** شَفَّافِين) *adj.* transparent

chaga شَقَا *n.m.* misère

chagaag شَقَاق *n.m.* aurore

chagg شَقَّ (pl. **chuguug** شُقُوق) *n.m.* fente

chagga شَقَّ (inacc. **yuchugg** يِشُقُّ) *v.tr.* fendre

chaggag شَقَّق (inacc. **yichaggig** يِشَقَّق) *v.tr.* fendiller

chaggiin شَقَّيْن *n.m.* fait de couper

chaggiin al-ladaay شَقَّيْن اللَّدَاي *expr.* fête du premier repas préparé par la mariée

chaglab شَقَّلَب (inacc. **yichaglib** يِشَقَّلِب) *v.tr.* renverser

chagyaan شَقْيَانٌ (f. **chagyaane** شَقْيَانَةٌ / pl. **chagyaaniin** شَقْيَانِينُ)
adj. misérable

chahad₁ شَحَدٌ (inacc. **yachhad** يَشْحَدُ)
v.tr. mendier

chahad₂ شَهَدٌ (inacc. **yachhad** يَشْهَدُ)
v.tr. témoigner

chahaada شَهَادَةٌ (pl. **chahaadaat** شَهَادَاتُ)
n.f. certificat

chaham شَحَمٌ (sg. **chahamaay** شَحْمَائِي)
n.coll. graisse

chahan شَحَنٌ (inacc. **yachhan** يَشْحَنُ)
v.tr. charger

chahar شَهْرٌ (dl. **chahareen** شَهْرَيْنِ / pl. **chuhuur** شُهُورُ / var. **chahri** شَهْرِي)
n.m. mois

chahhad شَهَّهْدٌ (inacc. **yichahhid** يَشْهَدُ)
v.i. faire appeler comme témoin

chaahi شَاهِي *n.m.* thé

chaahid شَاهِدٌ (pl. **chuhuud** شُهُودُ)
adj. témoin oculaire

chahwa شَهْوَةٌ (pl. **chahwaat** شَهْوَاتُ)
n.f. désir

chajaa'a شَجَاعَةٌ *n.f.* courage

chajii' شَجِيعٌ (f. **chajii'e** شَجِيعَةٌ / pl. **chajii'iin** شَجِيعِينُ)
adj. courageux

chajja' شَجَّعٌ (inacc. **yichajji'** يَشْجَعُ)
v.tr. encourager

chaka شَكِي (inacc. **yachki** يَشْكِي)
v.tr. se plaindre à

chakak شَكَكٌ (pl. **chukuuk** شُكُوكُ)
n.m. doute

chakar شَكَرٌ (inacc. **yachkur** يَشْكُرُ)
v.tr. remercier

chakil₁ شَكِلٌ (pl. **achkaal** أَشْكَالُ)
n.m. forme

chakil₂ شَكِلٌ *n.m.* notation des voyelles

chakk شَكٌ *n.m.* doute

bala chakk بَلَا شَكَّ *expr.* sans aucun doute

chakka₁ شَكَّ (inacc. **yuchukk** يُشْكُ)
v.i. douter

chakka₂ شَكَكٌ (inacc. **yuchukk** يُشْكُكُ)
v.tr. piler légèrement

chakkak شَكَكٌ (inacc. **yichakkik** يَشْكُكُ)
v.i. douter

chakkar شَكَرٌ (inacc. **yichakkir** يَشْكُرُ)
v.tr. louer

chakkaay شَكَائِي (f. **chakkaaye** شَكَائِيَةٌ / pl. **chakkaayiin** شَكَائِيِينُ)
adj. qui aime se plaindre

chakkiriin شَكَرِيِينُ
n.m. remerciements

chakuur شَكُورٌ (f. **chakuura** شَكُورَةٌ / pl. **chakuuriin** شَكُورِيِينُ)
adj. reconnaissant

chakwa₁ شَكْوَةٌ (pl. **chakwaat** شَكْوَاتُ)
n.f. plainte

chakwa₂ شَكْوَى (pl. **chakaawi** شَكَاوِي)
n.m. plainte

chakhala شَعَالَةٌ (pl. achkhaal أَشْعَالٌ)
n.f. occupation

chakhkhaal شَعَالٌ (f. chakhkhaala شَعَالَةٌ / pl. chakhkhaaliin شَعَالِيينَ)
adj. qui fontionne

chakhkhat شَخَّطُ
 (inacc. yichakhkhit يَشَخِّطُ)
v.i. griffoner

chakhsi شَخْصِي (f. chakhsiiye شَخْصِيَّةُ / pl. chakhsiiyin شَخْصِيَّينَ)
adj. individuel

chaal₁ شَالٌ (inacc. yichiil يَشِيْلُ)
v.tr. prendre

chaal₂ شَالٌ (inacc. yichiil يَشِيْلُ)
v.i. se couvrir de nuages

chala' شَلَعٌ (inacc. yachla' يَشْلَعُ)
v.tr. soulever

challakh شَلَّخٌ (inacc. yichallikh يَشَلِّخُ)
v.tr. enlever un morceau

challaal شَلَّالٌ *n.m.* vague

challuufa شَلُوْفَةٌ (pl. chalaaliif شَلَالِيْفٌ)
n.f. lèvre

chamaar شَمَارٌ *n.m.* fenouil (épice)

chamaate شَمَاتَةٌ *n.f.* moquerie

chamis شَمِسٌ *n.f.* soleil

chamma شَمٌّ (inacc. yuchumm يُشَمُّ)
v.tr. sentir

chammam شَمَمٌ (inacc. yichammim يَشَمِّمُ)
v.tr. infecter le doigt

chammaam شَمَامٌ
 (sg. chammaamaay شَمَامَاي)
n.coll. melons

chammat شَمَّتْ (inacc. yichammit يَشَمِّتُ)
v.i. se moquer

chammaati شَمَّاتِي (f. chammaata شَمَّاتَةٌ / f. chammaatiye شَمَّاتِيَّةُ / pl. chammaatiin شَمَّاتِيينَ)
n.m. moqueur

chamrookha شَمْرُوْحَةٌ
 (pl. chamaariikh شَمَارِيْخُ)
n.m. transgenre

chamsi شَمْسِي (f. chamsiia شَمْسِيَّةُ / pl. chamsiijin شَمْسِيَّينَ)
adj. solaire

taakha chamsiia طَاقَةٌ شَمْسِيَّةُ
expr. panneau solaire

cham'e شَمْعَةٌ *n.f.* cire

chanab شَنَبٌ (pl. chanabaat شَنَبَاتُ)
n.m. moustache

chanag شَنَقٌ (inacc. yachnig يَشَنِقُ)
v.tr. pendre (étrangler par pendaison)

chanagaan شَنَقَانٌ *n.m.* pendaison

chanchali شَنَشَلِي (pl. chanaachil شَنَاشِلُ)
n.m. frange

chara شَرَى (inacc. yachri يَشْرِي)
v.tr. acheter

charaab شَرَابٌ *n.m.* boisson

charaf شَرَفٌ *n.m.* honneur

charak شَرَكٌ (pl. churukka شُرُكٌ)
n.m. filet

chaarak شَارَكٌ (inacc. yichaarik يَشَارِكُ / part.prs. chaarik شَارِكُ)
v.tr. participer

charaar شَرَارٌ (sg. charaara شَرَارَةٌ) /
n.coll. étincelles

charat₁ شَرَطٌ (inacc. yachrut يَشْرُطُ) /
v.tr. déchirer

charat₂ شَرَطٌ (inacc. yachrut يَشْرُطُ) /
v.tr. avertir

chaara' شَارِعٌ (inacc. yichaari' يَشَارِعُ) /
v.tr. juger

chari شَرِي n.m. achat

chaarib شَارِبٌ (pl. chawaarib
شَوَارِبٌ) n.m. bord

chariif شَرِيفٌ (f. chariife شَرِيفَةٌ /
pl. chariifiin شَرِيفِينَ / pl. churafa
شُرَفَاءٌ) adj. honorable

chariir شَرِيرٌ (f. chariira شَرِيرَةٌ /
pl. chariiriin شَرِيرِينَ) n.m. méchant

chaari' شَارِعٌ (pl. chawaari' شَوَارِعٌ) /
n.m. rue

charii'a شَرِيعَةٌ n.f. 1) loi 2) procès

charkal شَرَكْلٌ (inacc. yicharkil
يَشْرِكُلُ) v.tr. croiser

charmata شَرْمَطَةٌ n.f. prostitution

charmuut شَرْمُوطٌ n.coll. viande
séchée

charmuuta شَرْمُوطَةٌ (pl. charaamiit
شَرَامِيِطٌ) n.f. prostituée

charr شَرٌّ (pl. churuur شُرُورٌ) /
n.m. mal

charra شَرٌّ (inacc. yuchurr يُشْرُ) /
v.tr. étaler au soleil

charrab شَرَّبٌ (inacc. yicharrib
يَشْرَبُ) v.tr. faire boire

charraab شَرَّابٌ (f. charraaba شَرَّابَةٌ /
pl. charraabiin شَرَّابِينَ) adj. buveur

charrat شَرَّفٌ (inacc. yicharrif يَشْرَفُ) /
v.tr. honorer

charrat₁ شَرَطٌ (inacc. yicharrit يَشْرُطُ) /
v.tr. déchirer

charrat₂ شَرَطٌ (inacc. yicharrit يَشْرُطُ) /
v.i. avertir

charritiin شَرَّطِينَ n.m. fait de
déchirer

chart شَرَطٌ (pl. churuut شُرُوطٌ) /
n.m. condition

chataara شَطَّارَةٌ (pl. chataaraat
شَطَّارَاتٌ) n.f. courage

chataat شَتَاتٌ n.m. dispersion

chatta شَاتٌ (inacc. yichitt يَشِئْتُ /
part.prs. chaatt شَاتٌ) /
v.i. se disperser

chattat شَتَّتٌ (inacc. yichattit يَشِئْتُ) /
v.tr. éparpiller

chaawaf شَاوَفٌ (inacc. yichaawaf
يَشَاوَفُ) v.i. se regarder

chaawar شَاوَرٌ (inacc. yichaawir
يَشَاوِرُ) v.tr. consulter

chawwaf شَوَّفٌ (inacc. yichawwif
يَشَوِّفُ) v.tr. prévoir

chawwaafa شَوَّافَةٌ (pl. chawwaafaat
شَوَّافَاتٌ) n.f. miroir

chawwafaan شَوَّافَانٌ n.m. divination

chawwaafi شَوَّافِي (f. chawwaafiye
شَوَّافِيَّةٌ / pl. chawwaafiin شَوَّافِيِينَ) /
adj. voyant

chaaye شَايَة (pl. **chaayaat** شَايَات)

n.f. endroit où un cheval est au piquet

chaayib شَايِب (pl. **chiyyaab** شَيَاب)

n.m. vieil homme

chaayif شَايِف (f. **chaayfe** شَايِفَة /

pl. **chaayfiin** شَايِفِين) *adj.* regardant

chaayil₁ شَايِل (f. **chaayle** شَايِلَة /

pl. **chaayliin** شَايِلِين) *adj.* qui porte qqch

chaayil₂ شَايِل (f. **chaayle** شَايِلَة)

adj. couvert de nuages

chayyab شَيِّب (inacc. **yichayyib**

يَشَيِّب) *v.tr.* devenir vieux

chayyal شَيِّل (inacc. **yichayyil** يَشَيِّل)

v.tr. faire porter

cha'ab شَعَب (pl. **chu'uub** شُعُوب)

n.m. peuple

cha'ag شَعَق (inacc. **yach'ag** يَشَعَق)

v.tr. accrocher

cha'ar شَعْر *n.coll.* cheveux longs

cha'iir شَعِير *n.m.* orge

chaa'ir شَاعِر (pl. **chu'ara** شُعْرَاء)

n.m. poète

cheeb شَيْب *n.coll.* cheveux blancs

cheebe شَيْبَة *n.f.* poudre noire
parfumé

cheekh شَيْخ (pl. **chuyuukh** شَيُْوخ)

n.m. chef

cheeliin شَيْلِين *n.m.* prise

cheen شَيْن (f. **cheene** شَيْنَة /

pl. **cheeniin** شَيْنِين) *adj.* laid

cheri شَرِي *n.m.* achat

cheetaan شَيْطَان (pl. **chawaatiin**

شَوَاطِين) *n.m.* diable

cheetaani شَيْطَانِي (f. **cheetaaniye**

شَيْطَانِيَّة / pl. **cheetaaniyiin** شَيْطَانِيِين)

adj. diabolique

chette شَتَّة *n.f.* piment

cheyy شَيَّ (pl. **achya** أَشْيَاء)

n.m. chose

chibir شِبِير (pl. **achbaar** أَشْبَار)

n.m. empan (mesure de longueur)

chibi' شَيْع (inacc. **yachba'** يَشَيْع)

v.i. être rassasier

chidde شِدَّة *n.f.* puissance

chideere شِدِيرَة (pl. **chideeraat**

شِدِيرَات) *n.f.* arbrisseau

chidig شِدِيق (pl. **chuduug** شُدُوق)

n.m. joue

chifa شِفَاء *n.m.* guérison

chifi شِفِي (inacc. **yachfa** يَشْفِي)

v.i. être guéri

chig شِقْ *adj.* différent

chig chig شِقْ شِقْ

expr. complètement différent

chigfe شِقْفَة (pl. **chigaf** شِقْف)

n.f. tesson de poterie

chigg شِقْ *n.m.* partie d'un double

chihde شِحْدَة *n.f.* mendicité

chihid شِهْد (inacc. **yachhad** يَشْحَد)

v.tr. témoigner

chimaal شِمَال *n.m.* nord

chimmeete شَمَيْتَة *n.m.* moquerie
chinif شَيْفَ (pl. **chanafa** شَنْفَا) *n.m.* anneau de nez
chiraa' شِرَاعْ (pl. **achra'a** أَشْرَعَة) *n.m.* voile (d'un bateau)
chirib شِرْبَ (inacc. **yachrab** يَشْرَبْ) *v.tr.* boire
chite شِتَاءَ *n.m.* saison froide
chiyeeb شِيَيْبَ *n.m.* vieillesse
chiyya شِيَيْهَ *adv.* peu
chi'be شِعْبَة (dl. **chi'biteen** شِعْبَيْتَيْنِ / pl. **chi'ab** شِعَبْ) *n.f.* pilier
chi'ir شِعْرَ (pl. **ach'aar** أَشْعَارُ) *n.m.* poésie
cho شَوْ (pl. **chiyaan** شِيَانْ) *n.m.* seau
choof شَوْفَ *n.m.* vue
choofa شَوْفَة *n.f.* apparence
choofin شَوْفِينْ *n.m.* fait de voir
chook شَوْكْ (sg. **chookaay** شَوْكَايْ) *n.coll.* épines

chokhol شُغْلُ *n.m.* chose
choora شَوْرَة (pl. **chooraat** شَوْرَاتْ) *n.f.* consultation
chootan شَوْطَنْ (inacc. **yichootin** يَشْوِطَنْ) *v.tr.* devenir fou
chubbaak شُبَّاكْ (pl. **chabaabiik** شَبَابِيِكْ) *n.m.* fenêtre
chugga شُغَّةَ (pl. **chugag** شُغَقْ) *n.f.* longue natte en paille
chuhna شُحْنَة *n.f.* cargaison
chukran شُكْرًا *adv.* merci
chukur شُكْرُ *n.m.* remerciement
chunu شُنُو (f. **chini** شِنِي) *interg.* quoi
churba شُرْبَة (pl. **churab** شُرَبْ) *n.f.* soupe
chuwaal شُوَالْ (dl. **chuwaaleen** شُوَالَيْنِ / pl. **chawaawiil** شُوَاوَيْلْ / pl. **chuwaalaat** شُوَالَاتْ) *n.m.* sac
chu'uun شُؤُونْ *n.pl.* affaires
chwiya شَوِيَيْهَ *adv.* un peu

D d

da دَا (f. **di** دِي / pl. **dool** دَوْلْ / f.pl. **deel** دَيْلْ) *pron.* celui-ci
dabah دَبَحْ (inacc. **yadbah** يَدْبَحْ) *v.tr.* égorger

dabakh دَبْعْ (inacc. **yadbukh** يَدْبُخْ) *v.tr.* tanner
dabalaay دَبَلَايْ *n.f.* endroit où l'on mange
dabaali دَبَالِي *n.pl.* sentiers

dabanga دَبَنْقَة (pl. **dabangaat** دَبَنْقَات) *n.f.* grenier

dabara دَبْرَة (pl. **dabaraat** دَبْرَات) *n.f.* plaie sur le dos d'une bête

dabb صَبَّ (pl. **dububba** صُبْبَة) *n.m.* lézard, margouillat

dabbaakhi دَبَّاعِي (pl. **dabbaakhiin** دَبَّاعِيِين) *n.m.* tanneur

daabi دَابِي (pl. **dabaayib** دَبَائِب / pl. **dabiib** دَبِيِب) *n.m.* serpent

dabih دَبِيْح *n.m.* abattage

dabihe دَبِيْحَة *n.f.* animal pour le sacrifice

dabiye صَبِيَّة (pl. **dabaaya** صَبَائِيَة) *n.f.* petit sac en cuir

daada دَادِي (inacc. **yidaadi** يِدَادِي) *v.tr.* faire ses premiers pas

daadal دَادِل (inacc. **yidaadil** يِدَادِل) *v.tr.* faire danser

dafan دَفَن (inacc. **yadfin** يَدْفِن) *v.tr.* enterrer

dafar صَفْرُ (inacc. **yadfur** يَصْفُرُ) *v.tr.* tresser

dafa' دَفَع (inacc. **yadfa'** يَدْفَع) *v.tr.* payer

daafa' دَافِع (inacc. **yidaafi'** يِدَافِع) *v.i.* défendre

daffa دَفِّي (inacc. **yidaffi** يِدَفِّي) *v.tr.* chauffer un peu

daffag دَفَّق (inacc. **yidaffig** يِدَفَّق) *v.tr.* verser

daffaan دَفَّان *n.m.* fait d'enterrer

daffaani دَفَّانِي (f. **daffaana** دَفَّانَة / pl. **daffaaniin** دَفَّانِيِين) *adj.* fossoyeur

daffaay دَفَّاي (pl. **daffaayaat** دَفَّايَات) *n.f.* appareil de chauffage

daffigiin دَفَّقِيِين *n.m.* fait de verser

daafi دَافِي (f. **daafiye** دَافِيَة / pl. **daafiisiin** دَافِيِيِين) *adj.* chaud

dafin دَفْن *n.m.* enterrement

dafiniin دَفْنِيِين *n.m.* enterrement

daftar دَفْتَر *n.m.* registre (des noms)

dafu دَفُو *n.m.* chaleur

dagach دَعَش (inacc. **yadguch** يَدْعُش) *v.tr.* tamponner

dagal دَقْل *n.m.* vautour

dagdag دَقْدَق (inacc. **yidagdig** يِدَقْدَق) *v.i.* gronder comme le tonnerre

dagdaag دَقْدَاق *n.m.* 1) tonnerre
2) rainures semblables à la tôle ondulée formées sur la route

dagg₁ دَقَّ *n.m.* silhouette féminine

dagg₂ دَقَّ *n.m.* coup

dagga دَقَّ (inacc. **yudugg** يُدُقُّ) *v.tr.* frapper

daggag دَقَّق (inacc. **yidaggig** يِدَقَّق) *v.i.* s'enraciner

daggaag دَقَّاق *n.m.* forgeron

daggiin دَقِّيِين *n.m.* fait de frapper

dagiig دَقِيِق *n.m.* farine

dagiiga دَقِيِقَة (pl. **dagaayig** دَقَائِيِق) *n.f.* minute

- daha** ضَحَى (pl. **dahawaat** ضَحَوَات) *n.m.* matinée
- daaha** ضَاَحَى (inacc. **yidaahi** يِضَاَحِي) *v.i.* passer le matin
- dahab** دَهَبَ (sg. **dahabaay** دَهَبَاي) *n.coll.* or (métal)
- dahaab** دَهَابَ *prép.* c'est maintenant que
- dahach** دَحَشَ (f. **dahacha** دَحَشَة) / pl. **duhuuch** دُحُوشُ *n.m.* ânon
- dahar₁** ضَهَرَ (pl. **duhuur** ضُهُور) *n.m.* dos
- dahar₂** دَحَرَ (inacc. **yadhar** يَدْحَرُ) *v.tr.* interdire
- dahbi** دَهَبِيَّ (f. **dahbiye** دَهَبِيَّة) / pl. **dahbiyin** دَهَبِيَّيْنِ *adj.* doré
- dahha** ضَحَّى (inacc. **yidahhi** يِضَحِّي) *v.i.* sacrifier une vie
- dahhak** ضَحَّكَ (inacc. **yidahhik** يِضَحِّكُ) *v.tr.* faire rire
- dahiye** ضَحِيَّة (pl. **dahaaya** ضَحَايَا) *n.f.* sacrifice
- daahu** دَاهُو (f. **diihiya** دِيْهِي) / pl. **doolhumman** دَوْلُهُمَّانُ *pron.* le voici
- daak** دَاكَ (f. **diik** دِيْكَ) / pl. **doolaak** دَوْلَاكُ *pron.* celui-là
- dakar** دَكَّرَ (pl. **dukuur** دُكُورُ) / pl. **dukuura** دُكُورَة *n.m.* mâle
- dakram** دَكَّرَمَ (inacc. **yidakrim** يِدَكِّرِمُ) *v.tr.* faire une balle de
- daktoor** دَكْتُور (f. **daktooriye** دَكْتُورِيَّة) / pl. **dakaatiir** دَكَااتِيْرُ / f.pl. **daktooriyaat** دَكْتُورِيَااتُ *n.m.* docteur
- daakuwa** دَاكُو (f. **diikiya** دِيْكِي) *pron.* le voici là-bas
- daakh** دَاقَ (inacc. **yuduukh** يُدُوُقُ) *v.tr.* goûter
- dakhal** دَخَلَ (inacc. **yadkhul** يَدْخُلُ) *v.tr.* entrer
- daakhal** دَاخَلَ *adv.* dedans
- daakhil₁** دَاخَلَ (f. **daakhle** دَاخَلَة) / pl. **daakhliin** دَاخِلِيْنِ *adj.* entrant
- daakhil₂** دَاخَلَ *n.m.* partie intérieure
- dakhiliin** دَخَلِيْنِ (var. **dakhalaan** دَخَلَانُ) *n.m.* entrée
- dakhkhal** دَخَّلَ (inacc. **yidakhkhal** يِدَخَّلُ) *v.tr.* faire entrer
- dakhkhan** دَخَّنَ (inacc. **yidakhkhan** يِدَخِّنُ) *v.tr.* fumer
- dakhlaani** دَخْلَانِي (f. **dakhlaaniye** دَخْلَانِيَّة) / pl. **dakhlaaniyin** دَخْلَانِيَّيْنِ *adj.* qui est à l'intérieur
- dakhuul** دَخُولُ *n.m.* entrée
- dalaam** ضَلَامُ *n.m.* ténèbres
- dala'** ضَلَعُ (inacc. **yadla'** يَضْلَعُ) *v.i.* boîter
- dalfiteen** ضَلْفَتَيْنِ *n.m.* deux battants (d'une porte)
- daliil₁** دَلِيْلُ (pl. **dalaayil** دَلَايِلُ) *n.m.* preuve

daliil₂ ضَلِيلٌ (f. daliile ضَلِيلَةٌ / pl. daliiliin ضَلِيلِينَ) *adj.* ombrageux

daliime ضَلِيمَةٌ (pl. dalaayim ضَلَايِم) *n.f.* injustice

dalla₁ دَلَّى (inacc. yidalli يَدَلِّي) *v.tr.* descendre

dalla₂ ضَلَّ *n.m.* singe

dallal يَضَلِّلُ (inacc. yidallil يَضَلِّلُ) *v.tr.* faire soumettre

dallaala ضَلَّالَةٌ (pl. dallaalaat ضَلَّالَات) *n.f.* parapluie

dallam يَضَلِّمُ (inacc. yidallim يَضَلِّمُ) *v.tr.* mettre dans l'obscurité

dalul دَلْوٌ (pl. dalawa دَلَوَى) *n.m.* puisette

dalul ضَلُولٌ (f. daluula ضَلُولَةٌ / pl. daluuliin ضَلُولِينَ / f.pl. daluulaat ضَلُولَات) *adj.* doux

daam دَامَ (inacc. yuduum يُدُومُ) *v.i.* durer

damaan ضَمَانٌ (f. damaana ضَمَانَةٌ) *n.m.* garantie

damaar دَمَارٌ *n.m.* destruction

damdam ضَمَضَمَ (inacc. yidamdim يَضَمَضِمُ) *v.tr.* ranger

damdimiin ضَمَضِمِينَ *n.m.* rangement

daami دَامِي (pl. dawaami دَوَامِي) *n.m.* joug

damiin ضَمِينٌ (f. damiine ضَمِينَةٌ / pl. dumana ضَمَنَاء) *adj.* garant

daamin ضَامِنٌ (f. daamne ضَامِنَةٌ / pl. daamniin ضَامِنِينَ) *adj.* garant

damiir ضَمِيرٌ (pl. damaayir ضَمَايِر) *n.m.* conscience

damm دَمَّ (pl. dumuum دُمُوم) *n.m.* sang

damma يَضُمُّ (inacc. yudumm يَضُمُّ) *v.tr.* conserver

damman₁ دَمَّا *conj.* jusqu'à

damman₂ ضَمَّنَ (inacc. yidammin يَضَمِّنُ) *v.tr.* prendre en gage

dammar دَمَّرَ (inacc. yidammir يَدَمِّرُ) *v.tr.* détruire

damma' دَمَّعَ (inacc. yidammi' يَدَمِّعُ) *v.i.* produire des larmes

dam'e دَمَعَةٌ (pl. dumuu' دُمُوعٌ) *n.f.* larme

danab دَنْبٌ (pl. dunubba دُنُوبٌ) *n.m.* queue

dangar يَدَنْقِرُ (inacc. yidangir يَدَنْقِرُ) *v.tr.* se pencher

dangas دَنْقَسَ (inacc. yidangis يَدَنْقِسُ) *v.tr.* incliner vers le bas

dangaay دَنْقَايَ (pl. dawaangi دَوَانْقِي) *n.f.* 1) maison carrée
2) prison

daar₁ دَارٌ (pl. diyaar دِيَاار) *n.f.* pays

daar₂ دَارَ (inacc. yuduur يُدُورُ) *v.i.* tourner autour

dara ضَرَا *n.m.* place des hommes

darab يَضْرِبُ (inacc. yadrub يَضْرِبُ) *v.tr.* frapper

daarag دَارِقْ (inacc. **yidaarig** يِدَارِقْ)

v.tr. cacher

daraga دَرَقَّةْ (pl. **darag** دَرَقْ)

n.f. bouclier

daraja دَرَجَّةْ (pl. **darajaat** دَرَجَاتْ)

n.f. gloire

darar صَرَّرَ *n.m.* 1) jalousie entre co-épouses 2) perte, impact négatif

daras دَرَسْ (inacc. **yadrus** يَدْرُسْ)

v.tr. étudier

darat دَرَتْ *n.m.* temps de la moisson

dara' دَرَعْ (inacc. **yadra'** يَدْرَعْ)

v.tr. suspendre

daraa' دَرَاعْ *n.m.* tache

darb صَرَبْ *n.coll.* coups

darbe صَرَبَّةْ (pl. **darbaat** صَرَبَاتْ)

n.f. coup

dardag دَرْدَقْ (inacc. **yidardig** يِدْرَدِقْ)

v.tr. rouler

dardam دَرْدَمْ (inacc. **yidardim** يِدْرَدِمْ)

v.tr. former une boule

dargas دَرَقَسْ (inacc. **yidargis** يِدْرَقِسْ)

v.tr. rouler quelque chose

dariiba صَرِيْبَّةْ (pl. **daraayib** صَرَايِبْ)

n.f. prélèvement

daribiin صَرِيْبِيْن (var. **darabaan**)

n.m. battage

daarji دَارَجِي (f. **daarjiiya** دَارَجِيَّةْ)

adj. dialectal

daris دَرِسْ (pl. **duruus** دُرُوسْ)

n.m. leçon

daarje دَارَجَّةْ (pl. **dawaarij** دَوَارِحْ)

n.f. cuisine

darr صَرَّرَ (sg. **darraay** صَرَّايْ)

n.coll. petites fourmis rouges

darra₁ دَرَّ (inacc. **yidirr** يِدِرْ)

v.tr. verser

darra₂ صَرَّرَ (inacc. **yudurr** يُصَرِّرْ)

v.tr. nuire

darra₃ صَرَّرَى (inacc. **yidarri** يِصَرَّرِيْ)

v.tr. vanner

darrab دَرَّبْ (inacc. **yidarrib** يِدْرَبْ)

v.tr. s'entraîner

darraaba صَرَّابَّةْ (sg. **darraabaay**)

n.coll. gombo

darraabi صَرَّابِي (pl. **darraabiin**)

adj. joueur de tam-tam

darraj دَرَّجْ (inacc. **yidarrij** يِدْرَجْ)

v.tr. élever à une dignité

darraaja دَرَّاجَّةْ (pl. **darraajaat**)

n.f. vélo

darrar دَرَّرْ (inacc. **yidarrir** يِدْرَرْ)

v.tr. faire venir le lait

darras دَرَّرَسْ (inacc. **yidarris** يِدْرَرَسْ)

v.tr. tresser le bord

darre صَرَّرَّةْ (pl. **daraayir** صَرَّايِرْ)

n.f. co-épouse

daarre دَارَّةْ (pl. **dawaar** دَوَارْ /

f.pl. **daarraat** دَارَّاتْ) *adj.* en

gestation (animal)

darrijiin دَرَّجِيْن *n.m.* glorification

dassa دَسَّ (inacc. **yidiss** يِدِسْ)

v.tr. enfiler

dastuur دَسْتُوْر *n.m.* constitution
dawa دَوَاءَ *n.m.* médicament
daawa دَاوَى (inacc. **yidaawi** يِدَاوِي) *v.tr.* soigner
dawaam دَوَامَ *n.m.* l'éternité
dawaraan دَوْرَانَ *n.m.* rotation
daawas دَاوَسَ (inacc. **yidaawis** يِدَاوِسَ) *v.tr.* se battre
daawaasi دَاوَأَسِي (f. **daawaasiye** دَاوَأَسِيَّة) / pl. **daawaasiin** دَاوَأَسِيْنَ *adj.* bagarreur
dawaay دَوَائِي (pl. **dawaayaat** دَوَائِيَات) *n.f.* encre
daawi دَاوِي (f. **daawiye** دَاوِيَّة) / pl. **daawiyiin** دَاوِيِيْنَ *adj.* brillant
dawla دَوْلَةَ (pl. **duwal** دُوَل) *n.f.* nation
dawwa دَاوَوِي (inacc. **yidawwi** يِدَاوَوِي) *v.tr.* éclairer
dawwad دَاوَوْدَ (inacc. **yidawwid** يِدَاوَوِيْدَ) *v.i.* être rempli de vers
dawwaam دَوَامَ *adj.* perpétuel
dawwar₁ دَاوَوْرَ (inacc. **yidawwir** يِدَاوَوِيْرَ) / inacc. **yidoor** يِدَاوَوْرَ *v.tr.* vouloir
dawwar₂ دَاوَوْرَ (inacc. **yidawwir** يِدَاوَوِيْرَ) *v.tr.* démarrer
dawwaraan دَوْرَانَ *n.m.* démarrage
daayag دَايَاغَ (inacc. **yidaayig** يِدَايَاغَ) *v.tr.* opprimer
daayar دَايِرَ (inacc. **yidaayir** يِدَايِرَ) *v.tr.* verser

daayim دَايِمَ (f. **daayme** دَايِمَّة) / pl. **daaymiin** دَايِمِيْنَ *adj.* éternel
daayir₁ دَايِرَ (f. **daayre** دَايِرَّة) / pl. **daayriin** دَايِرِيْنَ *adj.* désireux
daayir₂ دَايِرَ (f. **daayira** دَايِرَّة) / pl. **dawaayir** دَوَائِرَ *n.m.* cercle, circonférence
daayira دَايِرَةَ (pl. **daayiraat** دَايِرَات) *n.f.* roue
daayman دَايِمًا *adv.* toujours
daayne دَايِنَةَ (pl. **dawaayin** دَوَائِيْنَ) *n.f.* brebis
dayyaf دَايِفَ (inacc. **yidayyif** يِدَايِفَ) *v.tr.* accueillir
dayyag دَايِغَ (inacc. **yidayyig** يِدَايِغَ) *v.tr.* rétrécir
dayyan دَايِيْنَ (inacc. **yidayyin** يِدَايِيْنَ) *v.tr.* emprunter
dayyar دَايِرَ (inacc. **yidayyir** يِدَايِرَ) *v.tr.* fumer un champ
dayyig دَايِيْغَ (f. **dayge** دَايِيْغَة) / pl. **daygiin** دَايِيْغِيْنَ *adj.* étroit
da'a دَاْعَى (inacc. **yad'i** يَدْعِي) *v.tr.* prier
da'ak دَاْعَاكَ (inacc. **yad'ak** يَدْعَاكَ) *v.tr.* froter
da'awa دَاْعَوَةَ (pl. **da'awaat** دَاْعَوَات) *n.f.* prière
da'iif دَاْعِيْفَةَ (f. **da'iife** دَاْعِيْفَة) / pl. **da'iifiin** دَاْعِيْفِيْنَ / pl. **di'aaf** دِيْعَاْفَ *adj.* faible

da''a دَعَى (inacc. **yida''i** يَدْعِي)
v.i. demander à Dieu

da''af ضَعَّف (inacc. **yida''if** يَضَعِّف)
v.tr. affaiblir

da''ak دَعَكَ (inacc. **yida''ik** يَدَعُّكَ)
v.tr. froter

deech دَيْش (pl. **duyuuch** دُيُوش)
n.m. armée

deed دَيْد (pl. **duyuud** دُيُود) n.m. sein

deedabaan دَيْدَابَانَ n.m. teinture
noire naturelle

deef ضَيْف (f. **deefe** ضَيْفَة /
pl. **diifaan** ضَيْفَان) n.m. invité

deen دَيْن (pl. **duyuun** دُيُون)
n.m. dette

derib دَرِب (pl. **duruub** دُرُوب /
var. **derb** دَرَب) n.m. chemin

deyy ضَيّ n.m. lumière

dibla دِبْلَا (sg. **diblaay** دِبْلَاي)
n.coll.f. gâteaux ronds

didd ضِدّ *prép.* contre

difaa' دِفَاع n.m. défense

difde' ضِفْدَع (sg. **difde'e** ضِفْدَعِي /
pl. **dafaadi'** ضَفَادِع)
n.coll. grenouilles

diife ضَيْفَة n.f. accueil

diig ضَيْق (f. **diige** ضَيْقَة)
n.m. angoisse

digin دِقْن (pl. **duguun** دُقُون)
n.f. barbe

diheech دِحِيش (f. **diheech** دِحِيشَة /
pl. **diheechaat** دِحِيشَات) n.m. ânon
très jeune

dihik ضِحْك (inacc. **yadhak** يَضْحَك)
v.i. rire

dihin دِهْن (pl. **duhuun** دُهُون)
n.m. huile

diik دِيك (pl. **dayakka** دَيَاك) n.m. coq

dila دِلَا (pl. **dilyaat** دِلْيَات) n.m. peau
tannée

dilleeye دِلْيِيَة (pl. **dilleeyaat** دِلْيِيَات)
n.f. pente

dimin ضِمْن (inacc. **yadman** يَضْمَن)
v.tr. se porter garant

dimlij دِمَلِج (pl. **damaalij** دِمَالِج)
n.m. grand bracelet de cuivre

dimme دِمَمَة (pl. **dimam** دِمَم)
n.f. meurtre

katal al-dimme كَتَلِ الدِمَمَة
expr. commettre un meurtre

dimmiye دِمِيَة n.f. saignement

diin دِين (pl. **adyaan** أَدْيَان)
n.m. religion

dineej دِنِيَج (pl. **dineejaat** دِنِيَجَات)
n.m. petit verre

diini دِينِي (f. **diiniye** دِينِيَة /
pl. **diiniyiin** دِينِيِين) *adj.* du domaine
religieux

diraasa دِرَاسَة n.f. bordure

direese ضِرْيَسَة n.f. herbe épineuse

dire' دِرْع (pl. **duruu'** دُرُوع)
n.m. armure

diri دِرِي (inacc. **yadra** يَدْرِي) *v.i.* savoir

diringeel دِرِنْغِيل (sg. **diringeelaay** دِرِنْغِيلَاي) *n.coll.* briques en terre

diris دِرِس (pl. **duruus** دُرُوس) *n.m.* molaire

diyaafa دِيَاَفَا *n.f.* accueil

diye دِيَّيَ *n.f.* prix du sang

di'if دِيْعِف (inacc. **yad'af** يَضْعَف) *v.i.* devenir faible

dooka دُوَكَا (pl. **dookaat** دُوَكَات) *n.f.* poêlon

door₁ دُوْر (pl. **diiraan** دِيْرَان) *n.m.* troupeau

door₂ دُوْر (pl. **adwaar** اَدْوَار) *n.m.* prendre son tour

doora دُوْرَة *n.f.* semaine

doozam دُوَزَم (pl. **doozamaat** دُوَزَمَات) *n.m.* grande cuvette

dubb دُب (f. **dubba** دُبَّة / pl. **dubaba** دُبَابَة) *n.m.* ours

dubbaan دُبَّان (sg. **dubbaanaay** دُبْبَانَاي) *n.coll.* mouches

duud₁ دُوْد (sg. **duudaay** دُوْدَاي) *n.coll.* vers

duud₂ دُوْد (pl. **diidaan** دِيْدَان) *n.m.* lion

dufur دُفُر (sg. **dufuraay** دُفُرَاي) *n.coll.* coquillages à parfum

dugaag دُغَاغ *n.pl.* petits

dugul دُغُل (pl. **dagala** دَغَلَة) *n.m.* gaule, crochet

duhur دُحُر *n.m.* début de l'après-midi

dukkaan دُكَان (pl. **dakaakiin** دَكَاكِيْن) *n.m.* boutique

dukume دُكُومَة (pl. **dakaarim** دَكَاارِم) *n.f.* bouton (d'une fleur)

duuku دُوُكُ (f. **duukiye** دُوُكِيَّيَة / pl. **dawaka** دَوَاكَة / f.pl. **duukiyaat** دُوُكِيَّات) *adj.* griot

dukhkhaan دُحَّان (pl. **dakhaakhiin** دَخَاخِيْن) *n.m.* encens

dukhun دُحْن (sg. **dukhunaay** دُحْنَاي) *n.coll.* petit mil

duuliye دُوْلِيَّيَة (pl. **dawaali** دَوَالِي) *n.f.* pilier

dull دُل (pl. **dalala** دَلَالَة) *n.m.* ombre

duluf دُلُف (pl. **dalaafi** دَلَاْفِي) *n.m.* sabot

dumbur دُنْبُر (pl. **danaabir** دَنَاْبِر) *n.m.* souche

duun دُون *adv.* sans

dungur دُنْغُر (pl. **danaagir** دَنَاغِر) *n.m.* nid de la poule

dungus دُنْغُس (pl. **danaagis** دَنَاغِس) *n.m.* ordures

dunya دُنْيَا *n.f.* vie terrestre

dura دُرَة *n.coll.f.* sorgho rouge

duraa' دُرَاع (dl. **duraa'een** دُرَاعِيْن / pl. **dur'aan** دُرْعَان) *n.m.* bras

durbaan دُرْبَان *n.m.* ratel

durduma دُرْدُمَةٌ (pl. **daraadim** دَرَادِيمُ) *n.f.* boulette
durdur دَرْدُرُ (pl. **daraadir** دَرَادِيرُ) *n.m.* mur
durr ضُرٌّ *n.m.* mal fait délibérément

duwaane دُوَانَةٌ (pl. **dawaayin** دَوَائِينَ) *n.f.* canari
duwaas دُوَاسٌ (pl. **duwaasaat** دُوَاسَاتٌ) *n.m.* combat
du'a دُعَا *n.m.* prière
du'uf ضُعْفٌ *n.m.* faiblesse

E e

eeb عَيْبٌ (pl. **uyuub** عُيُوبٌ) *n.m.* honte
eech عَيْشٌ *n.m.* boule

een₁ عَيْنٌ (dl. **uyuun** عُيُونٌ) *n.f.* œil
een₂ عَيْنٌ (pl. **uyuun** عُيُونٌ) *n.f.* point d'eau

F f

fachal فَشَلٌ (inacc. **yafchul** يَفْشُلُ) *v.tr.* échouer
fachar فَشَرٌ (inacc. **yafchur** يَفْشُرُ) *v.i.* fanfaronner
fachaar فَشَارٌ *n.m.* fanfaronnade
faachar فَاشَرٌ (inacc. **yifaachir** يِفَاشِرُ) *v.i.* fanfaronner
fachchal فَشَّالٌ (inacc. **yifachchil** يِفْشَلُّ) *v.tr.* faire échouer

fachchaar فَشَّارٌ (f. **fachchaariye** فَشَّارِيَّةُ / pl. **fachchaariin** فَشَّارِيْنَ) *adj.* vantard
faachir فَاشِرٌ (pl. **fuchchar** فُشَّارٌ) *n.m.* tribunal
faad فَادٌ (inacc. **yifiid** يِفِيدُ) *v.tr.* être utile
fada فَدَى (inacc. **yafda** يَفْدَى) *v.tr.* payer une rançon
fadah فَضَّحٌ (inacc. **yafdah** يَفْضَحُ) *v.tr.* dévoiler

fadaay فَصَايَ (pl. fadaayaat فَصَايَاتُ) *n.f.* cour

fadayaan فَدَيَانَ *n.m.* rachat

fadda فَصَّى (inacc. yifaddi يَفْصِي) *v.tr.* décharger

faddal فَضَّلَ (inacc. yifaddil يَفْضَلُ) *v.tr.* 1) rester 2) accueillir

faddiliin فَضْلِيْنَ *n.m.* accueil

faadi₁ فَاضِي (f. faadiye فَاضِيَّةُ / pl. faadiyiin فَاضِيَيْنُ) *adj.* vide

faadi₂ فَادِي (f. faadiye فَادِيَّةُ / pl. faadiyiin فَادِيَيْنُ) *adj.* rédempteur

fadiihe فَضِيْحَةٌ (pl. fadaayeh فَضَايِحُ) *n.f.* scandale

fadiyiin فَدِيْنَ *n.m.* rançon

fadle فَضْلَةٌ *n.f.* portion restante

fadul فَضْلُ *n.m.* grâce à

min fadlak مِنْ فَضْلِكَ *expr.* s'il te plaît

fagad فَقَدَ (inacc. yafgud يَفْقُدُ) *v.tr.* perdre provisoirement

faggar فَغَّرَ (inacc. yifaggar يَفْغَرُ / inacc. yufgir يُفْغِرُ) *v.tr.* s'appauvrir

fagga' فَغَّعَ (inacc. yifagga' يَفْغَعُ) *v.tr.* éclore

fagguus فُقُوسُ (sg. fagguusaay فُقُوسَايَ) *n.coll.* concombres locaux

faagid فَاقِدَ (f. faagde فَاقِدَةٌ / pl. faagdiin فَاقِدِيْنَ) *adj.* qui a perdu quelque chose

fagraan فَغْرَانُ (f. fagraane فَغْرَانَةٌ / pl. fagraaniin فَغْرَانِيْنَ) *adj.* pauvre

fagur فَغُرُ *n.m.* pauvreté

fahal فَحَلَ (f. fahale فَحَلَةٌ / pl. fahaliin فَحَالِيْنَ) *adj.* courageux

fahaaliye فَحَالِيَّةُ *n.f.* courage

faham فَحَمَ *n.m.* charbon de bois

fahham فَهَّمَّ (inacc. yifahhim يَفْهِّمُ) *v.tr.* faire comprendre

fahiim فَهِيْمَ (f. fahiime فَهِيْمَةٌ / pl. fahiimiin فَهِيْمِيْنَ) *adj.* intelligent

faahim فَاهِمَ (f. faahime فَاهِمَةٌ / pl. faahimiin فَاهِمِيْنَ) *adj.* intelligent

fahras فَهْرَسَ *n.m.* table des matières

fajakh فَجَحَّ (inacc. yafjakh يَفْجَحُ) *v.tr.* piétiner

faaja' فَاجَأَ (inacc. yifaaji' يَفْاجِئُ) *v.tr.* surprendre

fajikhiin فَجِحِيْنَ *n.m.* piétinement

fajjakh فَجَّحَى (inacc. yifajjikh يَفْجِّحُ) *v.tr.* marcher sur

fajkha فَجَّحَةٌ *n.f.* piétinement

fajur فَجُرُ *n.m.* tôt le matin

faj'atan فَجَأَةً *adv.* soudainement

faki فَكِي *n.m.* marabout

faakihe فَوَاكِيَهَةٌ (pl. fawaakih فَوَاكِيَهَاتُ) *n.f.* fruit

fakka فَكَّ (inacc. yufukk يَفْكُكُ) *v.tr.* ouvrir

fakka fakka فَكَّ فَكَّ

expr. séparé

fakkar فَكَّرَ (inacc. **yifakkir** يَفَكِّرُ)

v.tr. penser

fakhiir فَخِيرَ (pl. **fakhara** فَخْرَاءُ)

n.m. marabout

falla فَالَّ (inacc. **yifill** يِفِاللُّ) *v.tr.* étaler

fallat فَالَّتْ (inacc. **yifallit** يِفَالَّتْ)

v.tr. ouvrir de force

falsafa فَلْسَفَةَ *n.f.* philosophie

fandoog فَندَوْقَ *n.m.* postérieur
charnu

fangar فَتَقَّرَ (pl. **fanaagir** فَتَاقِرَ)

n.m. épingle

fangaasu فَتَقَّاسُو *n.coll.* petits

beignets

fann فَنَّ (pl. **funuun** فُنُونُ)

n.m. technique

fannad فَنَدَّ (inacc. **yifannid** يِفَنِّدُ)

v.tr. distinguer

fannaan فَتَّانَ (f. **fannaaniye** فَتَّانِيَّةُ /

sg. **fannaani** فَتَّانِي /

pl. **fannaaniyiin** فَتَّانِييْنُ)

n.coll. chanteurs

faanuus فَانُونَسْ (pl. **fawaaniis** فَوَانِيْسْ)

n.m. lampe

faar₁ فَاَرَ (inacc. **yufuur** يُفُورُ)

v.i. bouillir

faar₂ فَاَرَ (sg. **faaraay** فَاَرَايَ)

n.coll. rats

farach₁ فَرَشَ (inacc. **yafruch** يَفْرُشُ)

v.tr. chicoter

farach₂ فَرَشَ (inacc. **yafruch** يَفْرُشُ)

v.tr. étaler

farad₁ فَرَدَ (inacc. **yafrud** يَفْرُدُ)

v.tr. sevrer

farad₂ فَرَضَ (inacc. **yafrud** يَفْرُضُ)

v.tr. imposer

farag فَرَّقَ (inacc. **yafrug** يَفْرُقُ)

v.tr. se séparer de

faarag فَاَرَّقَ (inacc. **yifaarig** يِفَاَرِقُ)

v.tr. se séparer de

faraga فَرَقَّةَ (pl. **faragaat** فَرَقَاتُ)

n.f. espace

farah فَرَّحَ (pl. **afraah** أَفْرَاحُ) *n.m.* joie

faraj فَرَّجَ *n.m.* délivrance

farak فَرَكَ (inacc. **yafruk** يَفْرُكُ)

v.tr. frotter les grains de l'épi

farakh فَرَّخَ (pl. **furuukh** فُرُوحُ)

n.m. petit oiseau

faransaawi فَرَنْسَاوِي

(f. **faransaawiye** فَرَنْسَاوِيَّةُ /

pl. **faransaawiyiin** فَرَنْسَاوِييْنُ)

adj. français

faras فَرَسَ (pl. **fursaan** فُرْسَانُ)

n.f. jument

faraasiye فَرَّاسِيَّةُ *n.f.* courage

farde فَرَدَّةَ (pl. **firaad** فِرَادُ) *n.f.* pagne

farfar فَرَفَرَ (pl. **faraafir** فَرَاْفِرُ)

n.m. natte en tiges de mil

farha فَرَّحَةَ (pl. **afraah** أَفْرَاحُ) *n.f.* joie

farhaan فَرْحَانُ (f. farhaane فَرْحَانَةٌ /
pl. farhaaniin فَرْحَانِيْن /
f.pl. farhaanaat فَرْحَانَاتُ) *adj.* heureux

farich فَرِيْشُ (sg. farche فَرْشَةٌ)
n.coll. coups de chicote

farid فَرِيْدُ (pl. furuud فُرُوْدُ)
n.m. obligation

fariid فَرِيْدُ (f. fariide فَرِيْدَةٌ /
pl. faraayid فَرَايِدُ) *adj.* seul

fariida فَرِيْضَا (pl. faraayid فَرَايِضُ)
n.m. loi religieuse

farig فَرِيْقُ *n.m.* différence

fariig فَرِيْقُ (pl. furgaan فُرْغَانُ)
n.m. campement de nomades

faarij فَاَرِيْجُ *adj.* sauveur

fariik فَرِيْكَ *n.m.* mil grillé

fariikh₁ فَرِيْحُ (pl. furuukh فُرُوْحُ)
n.m. enfant illégitime

fariikh₂ فَرِيْحُ (pl. furuukh فُرُوْحُ)
n.m. lionceau

faaris فَاَرِيْسُ (f. faarse فَاَرِيْسَةٌ /
pl. faarisiin فَاَرِيْسِيْن / pl. furraas
فُرَّاسُ / pl. fursaan فُرْسَانُ) *adj.* brave

fariisa فَرِيْسَةٌ *n.f.* proie

farj فَرَجُ *n.m.* organes génitaux

farmal فَرْمَلُ (pl. faraamil فَرَامِلُ)
n.m. frein

farmala فَرْمَلَةٌ (pl. farmalaat فَرْمَلَاتُ)
n.f. gilet

farra فَرَّا (inacc. yifirr يَفِرُّ) *v.i.* bondir

farrach فَرَّشُ (inacc. yifarrich يَفِرِّشُ)
v.tr. étendre

farrad فَرَّدُ (inacc. yifarrid يَفِرِّدُ)
v.tr. trier

farrag فَرَّقُ (inacc. yifarrig يَفِرِّقُ)
v.tr. séparer

farrah فَرَّحُ (inacc. yifarrih يَفِرِّحُ)
v.tr. rendre heureux

farraj فَرَّجُ (inacc. yifarrij يَفِرِّجُ)
v.i. regarder

farruuj فَرَّوْجُ (pl. faraariij فَرَارِيْجُ)
n.m. poussin

fartag فَرْتَقُ (inacc. yifartig يَفِرْتِقُ)
v.tr. défaire

faarus فَاَرُوْسُ *n.m.* opale

farwa فَرْوَةٌ (pl. firaaw فِرَاوُ) *n.f.* cuir

faas فَاَسُ (pl. fiisaan فَيْسَانُ)
n.f. hache

fasa فَاَسِي (inacc. yafsi يَفْسِي)
v.i. péter

fasad فَاَسَدُ (inacc. yafsid يَفْسِدُ)
v.tr. corrompre

fasaad فَاَسَادُ *n.m.* dépravation

fasal فَاَصَلُ (inacc. yafsul يَفْصُلُ)
v.tr. séparer

fasaala فَاَسَالَةٌ (pl. fasaalaat فَاَسَالَاتُ)
n.f. méchanceté

faasid فَاَسِيْدُ (f. faasde فَاَسِيْدَةٌ /
pl. faasdiin فَاَسِيْدِيْن) *adj.* paresseux

faasikh فَاَسِيْقُ (f. faaskhe فَاَسِيْقَةٌ /
pl. faaskhiin فَاَسِيْقِيْن) *adj.* immoral

- fasil** فَسِيل (f. fasle فَسَلَّة / pl. fasliin فَسْلِيْن) *adj.* méchant
- faslaan** فَسْلَان (f. faslaane فَسْلَانَة / pl. faslaaniin فَسْلَانِيْن) *adj.* méchant
- fassal** فَصَل (inacc. yifassil يَفْصَل) *v.tr.* distinguer
- fassar** فَسَّر (inacc. yifassar يَفْسِّر) *v.tr.* expliquer
- fassidiin** فَصْدِيْن *n.m.* vaccination
- fasul** فَصْل (pl. fusuul فَصُوْل) *n.m.* section
- faat** فَات (inacc. yufuut يَفُوْتُ) *v.tr.* partir
- fatah** فَتَح (inacc. yaftah يَفْتَح) *v.tr.* ouvrir
- fatal** فَتَل (inacc. yaftul يَفْتُل) *v.tr.* fabriquer une corde
- fatar** فَطَرَ (inacc. yaftur يَفْطُر) *v.i.* prendre le petit déjeuner
- fataroon** فَتْرُون *n.m.* pétrole
- fatfat** فَتَفَت (inacc. yifatfit يَفْتَفِت) *v.tr.* retourner
- fatfitiin** فَتَفِيْتِيْن *n.m.* crise d'épilepsie
- fatha** فَتْحَة *n.f.* espace
- fatiig** فَتِيْق (pl. fataayig فَتَايِق) *n.m.* espace
- faatih** فَاتِح (f. faathe فَاتِحَة / pl. faathiin فَاتِحِيْن) *adj.* ouvert
- fatihiin** فَتِحِيْن *n.m.* fait d'ouvrir
- faatir** فَاطِر (pl. fawaatir فَوَاطِر) *n.m.* croc
- fatiis** فَطِيْس (f. fatiise فَطِيْسَة / pl. fataayis فَطَايِس) *adj.* cadavre d'animal avec le sang
- fattach** فَتَشَّ (inacc. yifattich يَفْتَشِّ) *v.tr.* chercher
- fattah** فَتَّح (inacc. yifattih يَفْتَحِّ) *v.tr.* faire ouvrir
- fattichiin** فَتَّشِيْن *n.m.* recherche
- fatuur** فَطُوْر *n.m.* petit déjeuner
- fawwar** فَوَّر (inacc. yifawwir يَفْوِّر) *v.tr.* faire bouillir
- fawwat** فَوَّت (inacc. yifawwit يَفْوُت) *v.tr.* dépasser
- faayde** فَايْدَة *n.f.* profit
- faayir** فَايِر (f. faayre فَايْرَة / pl. faayriin فَايْرِيْن) *adj.* bouillant
- faayit** فَايْت (f. faayte فَايْتَة / pl. faaytiin فَايْتِيْن) *adj.* passant, qui dépasse
- faayiz** فَايِز (f. faayze فَايْزَة / pl. faayziin فَايْزِيْن) *adj.* gagnant
- fayruus** فَيْرُوْس *n.m.* virus
- fayruuz** فَيْرُوْر *n.m.* turquoise
- faza'1** فَوَّعْ₁ (inacc. yafza' يَفْوَغْ) *v.tr.* secourir
- faza'2** فَوَّعْ₂ (inacc. yafza' يَفْوَغْ) *v.i.* aller à la recherche
- faza'3** فَوَّعْ₃ (var. faza'aan فَوَّرَعَان) *n.m.* secours
- feel** فَيْل (pl. feelaat فَيْلَات) *n.m.* pelle
- fi** فِي *prép.* dans

fi chaan شَانَ فِي *prép.* à cause de
fi da فِدَا *n.m.* rédemption
fi di فِضِي (inacc. **yafda** يَفْضِي) *v.i.* vider
fi dya فِدْيَة (var. **fidwe** فِدْوَة) *n.f.* rançon
fi gir فِقْر (inacc. **yafgar** يَفْقَر) *v.i.* être pauvre
fi him₁ فِهِم (inacc. **yafham** يَفْهَم) *v.tr.* comprendre
fi him₂ فِهِم *n.m.* intelligence
fi kir فِكْر (pl. **afkaar** أَفْكَار) *n.m.* pensée
fi kra فِكْرَة (pl. **afkaar** أَفْكَار) *n.f.* idée
fi il فَيْل (pl. **fayala** فَيْلَى) *n.m.* éléphant
fi laan فِلَان *pron.* tel
fi lim فَيْلِم (pl. **aflaam** أَفْلَام) *n.m.* film
fi rih فِرْح (inacc. **yafrah** يَفْرَح) *v.tr.* être content
firi' فِرْع (dl. **firi'teen** فِرْعَتَيْن / pl. **furuu'** فُرُوع) *n.m.* branche
fir kha فِرْقَة (dl. **firkhateen** فِرْقَتَيْن / pl. **firakh** فِرَاق) *n.f.* chorale

fitne فِتْنَة (pl. **fitan** فِتَن) *n.f.* révolte
fi'il فِعْل (pl. **af'aal** أَفْعَال) *n.m.* 1) action 2) verbe
foog فُوق *prép.* dessus, sur
foogaani فَوْقَانِي (f. **foogaaniye** فَوْقَانِيَّة / pl. **foogaaniyiin** فَوْقَانِيَّيْن) *adj.* celui d'en haut
foora فُورَة *n.f.* ébullition
fudda فُضَّة *n.f.* argent (métal)
fuul فُول (sg. **fuulaay** فُولَاي) *n.coll.* arachides
fumaad فُمَاد *n.m.* pommade
fundug فُنْدُق (pl. **fanaadig** فَنَادِق) *n.m.* mortier
funjaal فُنْجَال (pl. **fanaajiil** فَنَاجِيل) *n.m.* verre à thé
furaach فُرَاش (pl. **furaachaat** فُرَاشَات) *n.m.* couchage
furga فُرْقَة *n.f.* séparation
fursa فُرْصَة *n.f.* occasion
furun فُرُن (pl. **farana** فَرَن) *n.m.* four
fusha فُصْحَة (f. **fasiih** فَصِيح / pl. **fasiihiin** فَصِيحِينَ) *adj.* standard

G g

gabag قَبَق *n.m.* bande de coton tissé
gabal قَبَل *prép.* en face de

gaabal قَابَل (inacc. **yigaabil** يِقَابِل) *v.tr.* rencontrer

gabbab قَبَبَ (inacc. **yigabbib** يَقَبِّبُ) *v.tr.* saisir par le col

gabbad قَبَضَ (inacc. **yigabbid** يَقَبِّضُ) *v.tr.* allumer

gabbal قَبَّلَ (inacc. **yigabbil** يَقَبِّلُ) *v.tr.* retourner

gabbe قَبَّتْ (pl. **gabbat** قَبَّاتُ) *n.f.* col

gabbiliin قَبَّلِيْن *n.m.* retour

gabiil قَبِيْلَ (f. **gabiile** قَبِيْلَةٌ / pl. **gabaayil** قَبَائِلُ) *adj.* adversaire

gabiila قَبِيْلَةٌ (pl. **gabaayil** قَبَائِلُ) *n.f.* tribu

gabul قَبْلَ *prép.* avant

gachcha قَشَّ (inacc. **yuguchch** يُقَشِّشُ) *v.tr.* balayer

gachchar قَشَّرَ (inacc. **yigachchir** يَقَشِّرُ) *v.tr.* éplucher

gachgach قَشَّقَشَّ (inacc. **yigachgich** يَقَشَّقِشُّ) *v.tr.* balayer

gaad قَادَ (inacc. **yuguud** يُقُوْدُ) *v.tr.* amener par la main

gada قَصَى (inacc. **yagdi** يَقْضِي) *v.i.* passer le temps

gadah قَدَحَ (pl. **gudhaan** قُدْحَانُ) *n.m.* bol en bois

gadam قَدَمَ *n.m.* pied

gaadar قَادَرَ (inacc. **yigaadir** يَقَادِرُ) *v.tr.* comparer

gadd₁ قَدَّ (pl. **guduud** قُدُوْدُ) *n.m.* trou

gadd₂ قَدَّ *prép.* à la place de

gadda قَدَّ (inacc. **yigidd** يَقِيْدُ) *v.tr.* percer

gaddad قَدَّدَ (inacc. **yigaddid** يَقِيْدُّ) *v.tr.* percer

gaddaf قَدَّفَ (inacc. **yigaddif** يَقِيْدِّفُ) *v.tr.* vomir

gaddam₁ قَدَّمَ (inacc. **yigaddim** يَقِيْدِّمُ) *v.tr.* présenter

gaddam₂ قَدَّمَ (inacc. **yigaddim** يَقِيْدِّمُ) *v.i.* passer devant

gaddar قَدَّرَ (inacc. **yigaddir** يَقِيْدِّرُ) *v.tr.* donner la force

gaddimiin قَدِّمِيْن *n.m.* présentation

gadduum قَدُّوْمَ (pl. **gadaadiim** قَدَادِيْمُ) *n.m.* bouche

gaadi قَاضِي (pl. **gudiya** قُضِيَاءُ) *n.m.* juge

gadiif قَدِيْفَ *n.m.* vomissement

gadiim قَدِيْمَ (f. **gadiime** قَدِيْمَةٌ / pl. **gadiimiin** قَدِيْمِيْن / pl. **gudaam** قُدَامُ) *adj.* usé

gaadir قَادِرَ (f. **gaadre** قَادِرَةٌ / pl. **gaadriin** قَادِرِيْن) *adj.* fort

gadur قَدُرَ *prép.* dans la même mesure que

gafa قَفَى *n.m.* à reculons

gafal قَفَّلَ (inacc. **yagfil** يَقْفِلُ) *v.tr.* fermer à clé

gafas قَفَّصَ (pl. **agfaas** أَقْفَاصُ) *n.m.* cage en fer

gaffal قَفَّلَ (inacc. **yigaffil** يَقْفِلُ) *v.tr.* fermer à clé

gahha (يُحَسِّحُ *inacc.* **yuguhh**)
v.i. tousser

gahwa فَهْوَةٌ *n.f.* café

gaal قَالَ (inacc. **yuguul**)
v.tr. dire

gala فَلَى (inacc. **yagli** يَقْلِي) v.tr. frire

galab قَلَبَ (inacc. **yaglib** يَقْلِبُ)
v.tr. retourner

galaga قَلَقَةٌ (pl. **galagaat** قَلَقَاتُ)
n.f. testicule

galam قَلَمٌ *n.m.* stylo

gala' قَلَعَ (inacc. **yagla'** يَقْلَعُ)
v.tr. arracher

galgaal قَلْقَالَ (var. **abungalgaal** أَبْنُ قَلْقَالَ) *n.m.* margouillat

galib قَلِبَ (pl. **guluub** قُلُوبُ)
n.m. cœur

gaalib قَالِبَ (pl. **gawaalib** قَوَالِبُ)
n.m. moule

galiil قَلِيلٌ (f. **galiile** قَلِيلَةٌ /
pl. **galiiliin** قَلِيلِيْنُ) *adj.* 1) manquant
de 2) manquant de discipline

galla قَلَّ (inacc. **yigill** يَقْلُ)
v.tr. soulever

gallab قَلَّبَ (inacc. **yigallib** يَقْلِبُ)
v.i. galoper

gallal قَلَّلَ (inacc. **yigallil** يَقْلُلُ)
v.tr. faire manquer

gamar قَمَرَ (pl. **agmaar** أَقْمَارُ)
n.m. lune

gameh قَمَحٌ *n.coll.* blé

gamiis قَمِيْسٌ (pl. **gumsaan** قُمْسَانُ)
n.m. chemise

gamma قَمَّ (inacc. **yugumm** يُقَمُّ)
v.i. se lever

gamul قَمْلٌ (sg. **gamulaay** قَمْلَايُ)
n.coll. poux

gana قَنَ *n.coll.* bambous

ganas قَنَصَ (inacc. **yagnus** يُقَنِصُ)
v.tr. chasser

ganat قَنَتَ (inacc. **yagnit** يُقَنِتُ)
v.i. gémir

ganduul قَنْدُولُ (pl. **ganaadiil** قَنْدَائِيلُ)
n.m. épi

gangas قَنْقَسَ (inacc. **yigangis** يُقَنْقِسُ)
v.i. s'accroupir

ganiis قَنِيصٌ *n.m.* chasse

ganiit قَنِيتٌ *n.m.* gémissements

ganitiin قَنْتِيْنٌ *n.m.* gémissement

gannaasi قَنَّاصِي (f. **gannaasiye** قَنَّاصِيَّةُ /
pl. **gannaasiin** قَنَّاصِيِيْنُ)
n.m. chasseur

gaanuun قَانُونُ (pl. **gawaaniin** قَوَانِيْنُ)
n.m. loi

gara قَرَى (inacc. **yagri** يَقْرِي) v.tr. lire

garadi قَرَضِي (f. **garadiye** قَرَضِيَّةُ /
pl. **garadiiin** قَرَضِيِيْنُ) *adj.* violet

garam قَرَمٌ *n.m.* désir

gargaach قَرَقَاشُ *n.m.* sans sauce

gargaraan قَرَقْرَانُ (var. **gargariin** قَرَقْرِيْنُ) *n.m.* rugissement

gargat قَرَقَطُ (inacc. **yigargit** يَقْرَقِطُ)
v.i. grossir

gariib₁ قَرِيبٌ (f. **gariibe** قَرِيبَةٌ /
pl. **gariibiin** قَرِيبِينَ) *adj.* proche

gariib₂ قَرِيبٌ (f. **gariibe** قَرِيبَةٌ /
pl. **agaarib** أَقَارِبُ / f.pl. **gariibaat**
(قَرِيبَاتُ) *n.m.* parent proche

garin قَرْنٌ (pl. **guruun** قُرُونُ)
n.m. corne

garmaan قَرْمَانٌ (f. **garmaane** قَرْمَانَةٌ /
pl. **garmaaniin** قَرْمَانِينَ) *adj.* nostalgique

garra قَرَى (inacc. **yigarri** يِقَرِّي)
v.tr. enseigner

garrab قَرَّبَ (inacc. **yigarrib** يِقَرِّبُ)
v.tr. s'approcher

garse قَرَصَةٌ (pl. **garsaat** قَرَصَاتُ)
n.f. pincée

gasab قَصَبٌ *n.coll.* roseaux

gasam قَسَمَ (inacc. **yagsim** يِقْسِمُ)
v.tr. partager en deux

gasa' قَسَعَ (inacc. **yagsa'** يِقْسَعُ)
v.tr. ruminer

gaasi قَاسِي (f. **gaasiye** قَاسِيَةٌ /
pl. **gaasiyiin** قَاسِيِينَ) *adj.* difficile

gasir قَصِرَ (pl. **gusuur** قُصُورُ)
n.m. étage

gassa قَصَّ (inacc. **yuguss** يُقْصِصُ)
v.tr. couper

gassam قَسَمَ (inacc. **yigassim** يِقْسِمُ)
v.tr. partager

gassar قَصَّرَ (inacc. **yigassir** يِقْصِرُ)
v.tr. diminuer

gassas قَصَّصَ (inacc. **yigassis** يِقْصِصُ)
v.tr. couper avec force

gassimiin قَسَمِينَ *n.m.* distribution

gassiin قَصَّيْنِ *n.m.* coupure

gata' قَطَعَ (inacc. **yagta'** يَقْطَعُ)
v.tr. 1) couper 2) diffamer

gaata' قَاتَعَ (inacc. **yigaati'** يِقَاتَعُ)
v.tr. rompre une relation

gati' قَطَعَ *n.m.* moisson

gatii'e قَطِيعَةٌ *n.f.* calomnie

gati'iin قَطَعِينَ *n.m.* fait de couper

gatra قَطْرَةٌ *n.f.* collyre

gatta' قَطَعَ (inacc. **yigatti'** يِقْطَعُ)
v.tr. hacher

gattaa'i قَطَّاعِي (f. **gattaa'iye** قَطَّاعِيَةٌ /
pl. **gattaa'iin** قَطَّاعِيِينَ) *adj.* médisant

gaawal قَاوَلٌ (inacc. **yigaawil** يِقَاوِلُ)
v.i. calomnier

gaawas قَاوَسٌ (inacc. **yigaawis** يِقَاوِسُ)
v.tr. mesurer

gawi قَوِي (f. **gawiiye** قَوِيَّةٌ /
pl. **gawiyiin** قَوِيِينَ) *adj.* fort

gawwa قَوَّى (inacc. **yigawwi** يِقْوِي)
v.tr. fortifier

gawwaal قَوَّالٌ (f. **gawwaala** قَوَّالَةٌ /
pl. **gawwaaliin** قَوَّالِيِينَ /
f.pl. **gawwaalaat** قَوَّالَاتُ)

adj. rapporteur

gawwam قَوَّمَ (inacc. **yigawwim** يِقْوِمُ)
v.tr. réveiller

gawwimiin قَوِّمِينَ *n.m.* réveil

gaayim قَائِمٌ (f. **gaayme** قَائِمَةٌ / pl. **gaaymiin** قَائِمِينَ) *adj.* croissant

gaayle قَائِلَةٌ *n.f.* midi

gaayme₂ قَائِمَةٌ (pl. **gaawaayim** قَاوَائِمٌ) *n.f.* cuisse

gayyad يَقِيْدُ (inacc. **yigayyid** يَقِيْدُ) *v.tr.* entraver

gayyal قَيَّلُ (inacc. **yigayyil** يَقِيْلُ) *v.i.* passer la journée

gazzaaz قَزَّازٌ (sg. **gazzaaza** قَزَّازَةٌ / pl. **gazzaazaat** قَزَّازَاتٌ) *n.coll.* bouteilles

ga'ad قَعَدُ (inacc. **yagood** يَقَعُدُ) *v.tr.* être là

ga'ad tihit قَعَدُ تِحْتُ *expr.* s'asseoir

ga'ar قَعْرُ (pl. **gu'uur** قُعُورُ) *n.m.* au pied de

gaa'id قَاعِدٌ (f. **gaa'ide** قَاعِدَةٌ / pl. **gaa'idiin** قَاعِدِينَ / f.pl. **gaa'idaat** قَاعِدَاتٌ) *adj.* étant là

ga''ad قَعَّدُ (inacc. **yiga''id** يَقَعِّدُ) *v.tr.* faire asseoir

ga''aada قَعَّادَةٌ (pl. **ga''adaat** قَعَّادَاتٌ) *n.f.* siège

gechch قَشَّاشٌ (sg. **gechchaay** قَشَّاشِيٌّ) *n.coll.* paille

geed قَيْدٌ (pl. **guyuud** قَيْوُدٌ) *n.m.* entrave

gibeel قَبِيْلٌ (var. **gabul** قَبْلٌ) *adv.* auparavant

gible قِبْلَةٌ (pl. **gibal** قِبَالٌ) *n.f.* sens (direction)

gichir قِشْرٌ (sg. **gichiraay** قِشْرَائِيٌّ) *n.coll.* cosses

giid قِيْدٌ *n.m.* guide

giddaam قِدَّامٌ *prép.* devant

giddaami قِدَّامِيٌّ (f. **giddaamiye** قِدَّامِيَّةٌ / pl. **giddaamiyiin** قِدَّامِيَّيْنُ) *adj.* qui est devant

gidim قِدْمٌ (inacc. **yagdam** يَقْدَمُ) *v.i.* être usé

gidir₁ قَدِرٌ (inacc. **yagdar** يَقْدَرُ) *v.tr.* pouvoir

gidir₂ قَدِرٌ (pl. **guduur** قُدُورٌ) *n.m.* grande marmite

gille قِلَّةٌ *n.f.* manque

gillit al-adab قِلَّةُ الْأَدَبِ *expr.* manque de discipline

gimri قِمْرِيٌّ (sg. **gimriye** قِمْرِيَّةٌ / pl. **gamaari** قِمَارِيٌّ) *n.coll.* petites tourterelles

giraad قِرَادٌ (pl. **girdaat** قِرَدَاتٌ) *n.m.* tique

giraam غِرَامٌ *n.m.* gramme

giraan قِرَانٌ (pl. **girnaat** قِرْنَاتٌ) *n.m.* petite corde pour traire une vache

giraay قِرَائِيٌّ (pl. **giraayaat** قِرَائِيَّاتٌ) *n.f.* leçon

girbe قِرْبَةٌ (pl. **girab** قِرَبٌ) *n.f.* outre en peau de chèvre

girfa قِرْفَةٌ *n.f.* cannelle

- girgiit** قَرَجِيْتْ (f. girgiite قَرَجِيْتَة / pl. garaagiit قَرَاغِيْتْ) *adj.* gros
- girif** قَرِفْ *n.coll.* écorces
- girim** قَرِمْ (inacc. yagram يَغْرَمْ) *v.i.* désirer la présence de quelqu'un
- girinti** قَرِنْتِي *n.m.* hippopotame
- gisayyir** قِصَيِّرْ (f. gisayre قِصَيْرَة / pl. gusaar قُصَاارْ) *adj.* court
- gisim** قِسِمْ (pl. agsaam أَقْسَامْ) *n.m.* part
- gisma** قِسْمَة (pl. gismaat قِسْمَاتْ) *n.f.* milieu
- gisse** قِصَّة (pl. gisas قِصَصْ) *n.f.* histoire
- gitaar** قِتَارْ (pl. gitaaraat قِتَارَاتْ) *n.m.* guitare
- gitt** قِطْ (pl. gitat قِطَاتْ) *n.m.* chat sauvage
- git'e** قِطْعَة (pl. gita' قِطَعْ) *n.f.* morceau de tissu
- giyaama** قِيَامَة *n.f.* résurrection
- goodaala** قَوْدَالَة (pl. goodaalaat قَوْدَالَاتْ) *n.f.* bar traditionnel
- godogodo** قُدُقُدْ *n.m.* boulette de mil
- googa** قَوَقِي (inacc. yigoogi يَغَوَقِي) *v.tr.* porter un enfant sur le dos
- gool** قَوْلْ *n.m.* parole
- gooni** قَوْنِي (pl. gawana قَاوَنِي) *n.m.* marabout
- gooz** قَوَزْ (pl. giizaan قِيِزَانْ) *n.m.* terrain sablonneux
- graam** عَرَامْ *n.m.* gramme
- gu** قُوْءْ *n.m.* force
- guub** قُوْبْ *n.coll.* teigne
- gubbaal** قُبَالْ *prép.* avant
- gubbaal ma** مَا قُبَالْ *conj.* avant que
- gudra** قُدْرَة *n.f.* force
- guffa** قُفْمَة (pl. gufaf قُفَفْ) *n.f.* panier
- guful** قُفُلْ (pl. gafala قَفَالَة) *n.m.* cadenas
- guhha** قُحَّة *n.f.* toux
- gumaach** قُمَاشْ (pl. gumaachaat قُمَاشَاتْ) *n.m.* tissu
- gumaaji** قُمَاجِي (pl. gumaajiyaat قُمَاجِيَاتْ) *n.m.* boubou
- guumiye** قَوْمِي (pl. gawaami قَاوَمِي) *n.m.* garde du sultan
- gungo** قُنْقَوْ *n.m.* résidu
- gurma** قُرْمَة (pl. guram قَرَمْ) *n.f.* généalogie
- gurus** قُرْسْ *n.m.* argent
- gutraan** قُطْرَانْ *n.m.* goudron
- gutun** قُطُنْ (sg. gutunaay قُطُنَائِي) *n.coll.* coton
- guwaale** قُوَالَة *n.f.* calomnie

H h

ha هَا *conj.* et

haa هَا *interj.* ha !

haba حَبِي (inacc. **yahbi** يَحْبِي) *v.i.* marcher à quatre pattes

habas حَبَسَ (inacc. **yahbis** يَحْبِسُ) *v.tr.* enrfermer

habb حَبَّ (sg. **habba** حَبَّة /
sg. **habbaay** حَبَّاي / pl. **hubuub**
(حُبُوب) *n.coll.* grains

habba حَبَّ (inacc. **yhibb** يَحِبُّ) *v.tr.* embrasser

habiib حَبِيبَ (f. **habiibe** حَبِيبَةٌ /
pl. **habaayib** حَبَّايِبَ) *adj.* aimé

habil حَبِلَ (pl. **hubaal** حُبَال) *n.m.* corde

hacha حَشَا *n.m.* entrailles (lieu des sentiments)

hacharaay حَشْرَائِي (pl. **hacharaat**
(حَشْرَات) *n.f.* insecte

hada هَدَى (inacc. **yahdi** يَهْدِي) *v.tr.* donner

haada هَدَى (inacc. **yahdi** يَهْدِي) *v.tr.* conseiller quelqu'un

hadab هَدَبَ *n.m.* descente d'une pluie

hadaf هَدَفَ (pl. **ahdaaf** أَهْدَاف) *n.m.* but

hadag حَدَّقَ (dl. **hadageen** حَدَّقِينَ) *n.m.* sourcil

hadam هَدَمَ (inacc. **yahdim** يَهْدِمُ) *v.tr.* détruire totalement

hadan حَضَنَ (inacc. **yahdin** يَحْضِنُ) *v.tr.* prendre dans les bras

hadara حَضَرَةٌ *n.f.* présence

hadarat Allah حَضْرَةُ اللَّهِ *expr.* présence de Dieu

hada' هَدَأَ (inacc. **yahda'** يَهْدَأُ) *v.i.* être calme

hadd حَدَّ (pl. **huduud** حُدُود) *n.m.* frontière

hadda هَدَّأَ (inacc. **yihaddi** يَهْدِّئِي) *v.tr.* calmer

haddad₁ حَدَّدَ (inacc. **yihaddid**
(يَحَدِّدُ) *v.tr.* établir

haddad₂ هَدَّدَ (inacc. **yihaddid** يَهْدِّدُ) *v.tr.* menacer

haddaad حَدَّادَ (sg. **haddaadi**
(حَدَّادِي) / pl. **haddaadiin** حَدَّادِيْنَ) *n.coll.* forgerons

haddam هَدَّمَ (inacc. **yihaddim** يَهْدِّمُ) *v.tr.* démolir

haddar حَضَّرَ (inacc. **yihaddir** يَحْضِّرُ) *v.tr.* faire participer

haddimiin هَدَّمِيْنَ *n.m.* démolition

- haadi** هَادِي (f. haadiye هَادِيَّة / pl. haadiyiin هَادِيِيْن) *adj.* calme
- hadiid** حَدِيد (sg. hadiidaay حَدِيْدَاي / pl. hadaayid حَدَايِد) *n.coll.* fer
- haadin** حَاضِن (f. haadne حَاضِنَة / pl. haadniin حَاضِنِيْن) *adj.* pris dans les bras
- hadiir** حَضِير (f. hadiire حَضِيرَة / pl. hadiiriin حَضِيرِيْن) *adj.* prudent
- haadir₁** حَاضِر (f. haadre حَاضِرَة / pl. haadiriin حَاضِرِيْن) *adj.* présent
- haadir₂** حَادِر (pl. hawaadir حَوَادِر) *n.m.* barre
- hadiis** حَدِيث *n.m.* parole
- haadis** حَادِث (pl. hawaadis حَوَادِث) *n.m.* accident
- hadiiye** هَدِيَّة (pl. hadaaya هَدَايَا) *n.f.* cadeau
- hafad** حَفَض (inacc. yahfad يَحْفَض) *v.tr.* protéger
- haafad** حَافَض (inacc. yihaafid يَحَافِض) *v.i.* garder
- hafadaan** حَفْضَان *n.m.* stockage
- hafar** حَفَّر (inacc. yahfir يَحْفِر) *v.tr.* creuser
- haafaz** حَافِظ (inacc. yihaafiz يَحَافِظ) *v.i.* garder
- haffa** حَفَّ (inacc. yihiff يَحِف) *v.tr.* aller partout
- haffaaf** حَفَّاف (f. haffaafa حَفَّافَة / pl. haffaafiin حَفَّافِيْن) *adj.* errant
- haffar** حَفَّر (inacc. yihaffir يَحْفِر) *v.tr.* creuser
- haffaar** حَفَّار (pl. hafaafir حَفَّافِر) *n.m.* pic
- haafid** حَافِض (f. haafde حَافِضَة / pl. haafdiin حَافِضِيْن) *adj.* protecteur
- hafiide** حَفِيضَة (pl. hafaayid حَفَّايِض) *n.f.* médaille
- hafidiin** حَفِيضِيْن (var. hafadaan حَفْضَان) *n.m.* stockage
- hafiir** حَفِير *n.m.* canal
- haafiz** حَافِظ (f. haafze حَافِظَة / pl. haafziin حَافِظِيْن) *adj.* protecteur
- hafla** حَفْلَة (pl. haflaat حَفْلَات) *n.f.* festivités
- hafyaan** حَفْيَان (f. hafyaane حَفْيَانَة / pl. hafyaaniin حَفْيَانِيْن) *adj.* qui va nu-pieds
- hagar** حَقَّر (inacc. yahgir يَحْقِر) *v.tr.* être irrespectueux
- hagg** حَقَّ (pl. huguug حُقُوق) *n.m.* droit
- huguug al-insaan** حُقُوق الْإِنْسَان *expr.* droits de l'homme
- haggag** حَقَّق (inacc. yihaggig يَحَقِّق) *v.tr.* accomplir
- haggaar** حَقَّار (f. haggaara حَقَّارَة / pl. haggaariin حَقَّارِيْن) *adj.* méprisant
- haggiin** حَقَّقِيْن *n.m.* réalisation
- hagiiga** حَقِيْقَة *n.f.* vérité

hagiigi حَقِيقِي (f. hagiigiya حَقِيقِيَّة /
pl. hagaayig حَقَائِق) *adj.* réel,
véritable

haaha هَاهِي (inacc. yihaahi يِهَاهِي)
v.tr. éventer

haaj هَاج (inacc. yihij يِهِيح /
part.prs. haayij هَايِح) *v.i.* être en
période de rut (animaux mâles)

hajam هَجَم (inacc. yahjim يَهْجِم)
v.tr. attaquer par surprise

hajar حَجَر (dl. hajareen حَجَرَيْن /
pl. hujaar حُجَار) *n.m.* pierre

hajaz حَجَز (inacc. yahjiz يَحْجِز)
v.tr. réserver une place

haajaz حَاجَز (inacc. yihaajiz يِحَاجِز)
v.tr. arrêter une bagarre

haaje حَاجَة (pl. haawaayij حَاوَائِح)
n.f. besoin

hajim حَجِم *n.m.* forme

haajj حَاج (f. haajje حَاجَة /
pl. hujjaaj حُجَّاج) *n.m.* pèlerin

hajja₁ حَجِّي (inacc. yihajji يِحْجِي)
v.tr. parler

hajja₂ هَجَّ (inacc. yihijj يِهِيح)
v.tr. souffler

hajja₃ حَجَّ (inacc. yihijj يِهِيح)
v.i. accomplir un pèlerinage

hajjaj هَجَّج (inacc. yihajjij يِهْجِج)
v.tr. ventiler

hajjaaja هَجَّاجَة (pl. hajjaajaat
هَجَّاجَات) *n.f.* éventail

hajjar هَجَّر (inacc. yihajjir يِهْجِر)
v.i. suivre un faki

hajjaay حَجَّاي (f. hajjaaye حَجَّايَة /
pl. hajjaayiin حَجَّايِين) *adj.* bavard

hajliij هَجْلِيح (sg. hajlijaay
هَجْلِيحاي / pl. hajaaliij هَجَّالِيح)
n.coll. savonniers

hajma هَجْمَة (pl. hajamaat هَجَمَات)
n.f. attaque

haak هَاك (f. haaki هَاكِي / pl. haaku
هَاكُوا) *expr.* attrape !

hakam₁ حَكَم (inacc. yahkim يَحْكِم)
v.tr. gouverner

hakam₂ حَكَم *n.m.* arbitre

haakam حَاكَم (inacc. yihaakim
يِحَاكِم) *v.tr.* punir

hakiim حَكِيم (f. hakiime حَكِيمَة /
pl. hakiimiin حَكِيمِين / pl. hukama
حُكَمَاء) *adj.* sage

haakim حَاكِم (f. haakme حَاكِمَة /
pl. hukkaam حُكَّام)
n.m. gouverneur

hakka حَكَّ (inacc. yuhukk يُحْكُ)
v.tr. gratter

hakkaama حَكَّامَة (pl. hakkaamaat
حَكَّامَات) *n.f.* chanteuse

hakkar حَكَّر (inacc. yihakkir يِهْكَر)
v.tr. s'asseoir en tailleur

hakuuma حَكُومَة (pl. hukuumaat
حَكُومَات) *n.f.* gouvernement

hal هَل *part.interg.* marque de
question

haal₁ حَالٌ (pl. ahwaal أَحْوَالٌ)
n.f. caractère

haal₂ حَالٌ (inacc. yihilل يَحِيلُ)
v.i. être en chaleur (animal femelle)

hala حَلَا (pl. halaat حَلَاتٌ) n.m. très grande joie

haala حَالَةٌ (pl. haalaat حَالَاتٌ)
n.f. situation

halab حَلَبٌ (inacc. yahlib يَحْلِبُ)
v.tr. traire

halaf حَلَفٌ (inacc. yahlif يَحْلِفُ)
v.tr. jurer

halaga حَلَقَةٌ (dl. halagateen حَلَقَتَيْنِ /
pl. halagaat حَلَقَاتٌ) n.f. coussin de paille sous une selle

halak هَلَكَ (inacc. yahlik يَهْلِكُ)
v.tr. anéantir

halaak هَلَاكَ n.m. ruine

halal حَلَلٌ n.m. solution

halaal₁ حَلَالٌ (f. halaala حَالَاءَةٌ /
pl. halaaliin حَلَالِيْنٌ) adj. permis

halaal₂ حَلَالٌ *prép.* appartient à

halama حَلَمَةٌ (pl. halamaat حَلَمَاتٌ)
n.f. lobe de l'oreille

halaawa حَلَاوَةٌ (sg. halaawaay حَلَاوَايِ)
n.coll.f. bonbons

halbab حَلْبَبٌ (inacc. yihalbib يَحْلِبِبُ)
v.tr. griffer

halbuub حَلْبُوْبٌ (pl. halaabiib حَلَابِيْبٌ)
n.m. bleu

halfo حَلْفُوْ (sg. halfooy حَلْفُوْيِ)
n.coll. perdrix (oiseau)

halguum حَلْقُوْمٌ (pl. halaagiim حَلَاغِيْمٌ)
n.m. gorge

haliib حَلِيْبٌ n.m. lait frais

haliife حَلِيْفَةٌ n.f. serment

haalik هَالِكٌ (f. haalke هَالِكَةٌ /
pl. haalkiin هَالِكِيْنٌ) adj. qui conduit à la mort

haliim حَلِيْمٌ (f. haliime حَلِيْمَةٌ /
pl. haliimiin حَلِيْمِيْنٌ) adj. patient dans les difficultés

haaliyan حَالِيًّا adv. actuellement

halkaan هَلْكَانٌ (f. halkaane هَلْكَانَةٌ /
pl. halkaaniin هَلْكَانِيْنٌ) adj. détruit

hall حَلٌّ n.m. solution

halla حَلٌّ (inacc. yihill يَحِلُّ)
v.tr. détacher

hallaf حَلَفٌ (inacc. yihallif يَحْلِفُ)
v.tr. faire prêter serment

hallaaf حَلَّافٌ (f. hallaafa حَلَّافَةٌ /
pl. hallaafiin حَلَّافِيْنٌ) adj. qui jure beaucoup

hallak هَلَّلَكَ (inacc. yihallik يَهْلِكُ)
v.tr. détruire

hallal حَلَّلٌ (inacc. yihallil يَحْلِلُ)
v.tr. permettre

halluuf حَلْوُوفٌ (pl. halaaliif حَلَالِيْفٌ)
n.m. phacochère

halu حَلُوْ (f. haluuwe حَلْوَةٌ /
pl. haluwiin حَلْوِيْنٌ) adj. doux

haam حَامٌ (inacc. yuuum يُحُوْمُ)
v.i. tourner en rond

hama₁ حَمَى (pl. **humyaan** حُمَيَانُ)
n.m. beau-frère

hama₂ حَمَى (inacc. **yahmi** يَحْمِي)
v.tr. protéger

haama حَامَى (inacc. **yihaami** يِحَامِي)
v.tr. défendre

hamad حَمَدَ (inacc. **yahmid** يَحْمِدُ /
inacc. **yahmud** يَحْمُدُ) *v.tr.* louer
Dieu

hamaad حَمَاضُ *n.m.* acidité

hamal₁ حَمَلُ (f. **hamala** حَمَلَةٌ /
pl. **humlaan** حُمْلَانُ) *n.m.* agneau

hamal₂ حَمَلُ (inacc. **yahmil** يَحْمِلُ)
v.tr. porter

hamaam حَمَامُ (sg. **hamaama**
حَمَامَةٌ / sg. **hamaamaay** حَمَامَائِي)
n.coll. pigeons

hamaar حَمَارُ *n.m.* rougeur

hamaat حَمَاتُ (pl. **hamaataat**
حَمَاتَاتُ) *n.f.* belle-sœur

hambuuba هَنْبُوبَةٌ (pl. **hanaabiib**
أَنْبُوبَةٌ / var. **ambuuba** هَنْبَائِبُ)
n.f. ballon

hamd حَمْدُ *n.m.* louange

hamdulillah حَمْدُ لِلَّهِ *expr.* Que
Dieu soit loué !

hamdal حَمْضَلُ *n.m.* pastèque
sauvage

haami₁ حَامِي (f. **haamiye** حَامِيَّةُ /
pl. **haamiyiin** حَامِيَّيْنُ) *adj.* chaud

haami₂ حَامِي (f. **haamiye** حَامِيَّةُ /
pl. **haamiyiin** حَامِيَّيْنُ)

adj. protecteur

hamiise حَمِيصَةٌ *n.f.* zèle

hamm هَمَّ (pl. **humuum** هُمُومُ)
n.m. souci

hama₁ هَمَّ (inacc. **yihimm** يِيهِمُّ)
v.tr. faire du souci

hama₂ حَمَّى (inacc. **yihammi**
يِيحَمِّي) *v.tr.* chauffer

hammad حَمَّضَ (inacc. **yihammid**
يِيحَمِّضُ) *v.tr.* devenir acide

hammal حَمَّلَ (inacc. **yihammil**
يِيحَمِّلُ) *v.tr.* responsabiliser

hamaam حَمَّامُ *n.m.* toilettes

hammar حَمَّرَ (inacc. **yihammir**
يِيحَمِّرُ) *v.tr.* fixer du regard

hamu حَمُو *n.m.* chaleur

haamud حَامُضُ (f. **haamde** حَامُضَةٌ /
pl. **haamdiin** حَامُضِيَّيْنُ) *adj.* acide

haan هَانَ (inacc. **yihiiin** يِيهِيْنُ)
v.tr. maltraiter

hana هَنَا (f. **hint** هِنْتُ / pl. **hineey**
هِنِّي) *prép.* de

haanan حَانَنُ (inacc. **yihaanin** يِيحَانِنُ)
v.tr. aimer

hanhan حَنَّحَنُ (inacc. **yihanhin**
يِيحَنَّحِنُ) *v.i.* hennir

hanhiniin حَنَّحِينُ
n.m. hennissement

hankuuk حَنْكُوكُ *n.m.* nervure de la
feuille de palmier

hanna حَنَّ (inacc. **yihinn** يِحِنُّ)

v.tr. éprouver de la tendresse pour

hannan₁ حَنَّ (inacc. **yihannin** يِحْنُنُّ)

v.tr. faire pitié

hannan₂ حَنَّ (inacc. **yihannin** يِحْنُنُّ)

v.i. mettre du henné

hannas حَنَّس (inacc. **yihannis** يِحْنَسُنُّ)

v.tr. consoler

hannisiin حَنَّسِين *n.m.* consolation

hanuun حُنُون (f. **hanuuna** حُنُونَةٌ /

pl. **hanuuniin** حُنُونِين /

f.pl. **hanuunaat** حُنُونَاتُ) *adj.* tendre

haara حَارَّة (pl. **haaraat** حَارَاتُ)

n.f. quartier

haarab حَارَب (inacc. **yihaarib**

يِحَارِبُ) *v.tr.* combattre

harag حَرَق (inacc. **yahrig** يِحْرِقُ)

v.tr. brûler

haraag حَرَاق *n.m.* brûlure

haraj هَرَج (inacc. **yahrij** يَهْرَجُ)

v.tr. gronder

haaraj هَارَج (inacc. **yihaarij** يِهَارِجُ)

v.tr. se disputer

haraka حَرَكَة (pl. **harakaat** حَرَكَاتُ)

n.f. bruit

haram حَرَم (inacc. **yahrim** يَحْرِمُ)

v.tr. interdire

haraam حَرَام (f. **haraama** حَرَامَةٌ /

pl. **haraamiin** حَرَامِيِين)

adj. interdit

haraami حَرَامِي (f. **haraamiye**

حَرَامِيَّةُ / pl. **haraamiin** حَرَامِيِين)

adj. malfaisant

haraar حَرَار (pl. **haraaraat** حَرَارَاتُ)

n.m. épice

haraara حَرَارَةٌ *n.f.* chaleur

haras₁ حَرَس (inacc. **yahris** يَحْرِسُ)

v.tr. garder

haras₂ حَرَس (pl. **hurraas** حُرَّاسُ)

n.m. garde

haraasa حَرَّاسَةٌ *n.f.* fait de garder

harat حَرَّت (inacc. **yahrit** يَحْرِتُ)

v.tr. cultiver la terre

harba حَرْبَةٌ (pl. **huraab** حُرَابُ)

n.f. lance

hargaan حَرَقَانَةٌ (f. **hargaane** حَرَقَانَةٌ /

pl. **hargaaniin** حَرَقَانِينُ) *adj.* brûlé

harib حَرِب (f. **harba** حَرْبَةٌ /

pl. **huruub** حُرُوبُ / var. **harb** حَرْبُ)

n.m. guerre

harif حَرِف (pl. **huruuf** حُرُوفُ)

n.m. lettre (alphabet)

hariige حَرِيْقَةٌ (pl. **haraayig** حَرَايِقُ)

n.f. feu de brousse

hariir حَرِيرُ *n.coll.* soie

hariis حَرِيص (f. **hariise** حَرِيصَةٌ /

pl. **hariisiin** حَرِيصِينُ) *adj.* avare

haaris حَارِس (f. **haarisa** حَارِسَةٌ /

pl. **haarsiin** حَارِسِينُ /

f.pl. **haarsaat** حَارِسَاتُ)

n.m. gardien

harkaan حَرَكَانَ (f. harkaane
حَرَكَانَةٌ / pl. harkaaniin حَرَكَانِيْن)
adj. bruyant

haarr حَارَّ (f. haarre حَارَّةُ /
pl. haariin حَارِيْن) adj. brûlant

harra هَرَّ (inacc. yuhurr يُهْرُّ)
v.tr. déféquer

harrach حَرَّشَ (inacc. yiharrich
يَحْرِشُ) v.tr. inciter

harrag حَرَّقَ (inacc. yiharrig يَحْرِقُ)
v.tr. faire brûler

harrak حَرَكَ (inacc. yiharrik يَحْرِكُ)
v.tr. bouger

harram حَرَّمَ (inacc. yiharrim يَحْرِمُ)
v.tr. interdire

harraan حَرَّانَ (f. harraana حَرَّانَةٌ /
pl. harraaniin حَرَّانِيْن)
adj. récalcitrant

harrar حَرَّرَ (inacc. yiharrir يَحْرِرُ)
v.tr. libérer

harraas حَرَّاسَ (pl. harraasiin
حَرَّاسِيْن / pl. hurraas حُرَّاس)
n.m. gardien

harrat حَرَّتْ (inacc. yiharrit يَحْرِتُ)
v.tr. faire cultiver

harraata حَرَّاتَةٌ (pl. harraataat
حَرَّاتَاتُ) n.f. charrue

harraati حَرَّاتِيَّ (f. harraatiye حَرَّاتِيَّةُ /
pl. harraatiin حَرَّاتِيْن)
n.m. cultivateur

harraay حَرَّايَّ n.f. soleil

harrigiin حَرْفِيْن n.m. brûlure

hasab₁ حَسَبَ (inacc. yahsib يَحْسِبُ)
v.tr. compter

hasab₂ حَسَبَ prep. selon

haasab حَاسَبَ (inacc. yihaasib
يَحَاسِبُ) v.tr. faire le bilan

hasaaba حَسَابَةٌ n.f. recensement

hasad حَسَدَ (inacc. yahsid يَحْسِدُ)
v.tr. envier

hasal حَصَلَ (inacc. yahsal يَحْصَلُ)
v.i. avoir lieu

hasan حَسَنَ (inacc. yahsin يَحْسِنُ)
v.i. faire du bien

hasana حَسَنَةٌ (pl. hasanaat حَسَنَاتُ)
n.f. bienfait

haasar حَاصَرَ (inacc. yihaasir يَحَاصِرُ)
v.tr. assiéger une ville

hashas حَضْحَضَ n.m. gravier

hasiife حَسِيفَةٌ n.f. rancune

haasil حَاصِلَ (f. haasle حَاصِلَةٌ /
pl. haasliin حَاصِلِيْن) adj. prêt

haskaniit حَسْكَانِيْتُ
(sg. haskaniitaay حَسْكَانِيْتَاي)
n.coll. épines fines

hassa حَسَّ (inacc. yihiss يَحْسُ)
v.tr. sentir

hassaf حَسَفَ (inacc. yihassif
يَحْسِفُ) v.i. détester

hassal حَصَلَ (inacc. yihassil يَحْصَلُ)
v.tr. préparer

hassa' هَسَّعَ adv. maintenant

hasuud حَسُوْدَ (f. hasuuda حَسُوْدَةٌ /
pl. hasuudiin حَسُوْدِيْن) adj. jaloux

hatab حَطَبَ (sg. **hatabaay** حَطْبَائِي) *n.coll.* bois

hatta₁ حَتَّ (inacc. **yihitt** يِحْتِّ) *v.tr.* secouer

hatta₂ حَتَّى *conj.* jusqu'à
hatta kan كَنْ حَتَّى *expr.* même si

hawa هَوَاءَ *n.m.* air

haawag حَاوَقَ (inacc. **yihaawig** يِحَاوِقُ) *v.tr.* contourner

haawal حَاوَلَ (inacc. **yihaawil** يِحَاوِلُ) *v.i.* essayer

hawaale حَوَالِي *n.m.* près de

hawaan هَوَانُ (f. **hawaane** هَوَانَةٌ / pl. **hawaaniin** هَوَانِيْنَ) *adj.* mauvais

hawiire هَوِيْرَةٌ (pl. **hawaayir** هَوَايِرُ) *n.f.* crevasse

haawiye هَاوِيَّةَ *n.f.* abime

hawjaan حَوْجَانُ (f. **hawjaane** حَوْجَانَةٌ / pl. **hawjaaniin** حَوْجَانِيْنَ) *adj.* qui a besoin de

hawwag حَوَّقَ (inacc. **yihawwig** يِحَوَّقُ) *v.tr.* contourner

hawwal حَوَّلَ (inacc. **yihawwil** يِحَوِّلُ) *v.tr.* déménager

hawwat حَوَّتْ (inacc. **yihawwit** يِحَوِّتْ) *v.tr.* pêcher

hawwaati حَوَّاتِي (f. **hawwaatiye** حَوَّاتِيَّةَ / pl. **hawwaatiin** حَوَّاتِيْنَ) *n.m.* pêcheur

hay هَيَّ *interj.* hé!

haay هَائِي *interj.* exclamation de surprise ou de doute

haya₁ حَيَاءَ *n.f.* vie

haya₂ حَيَّى (inacc. **yahayi** يَحْيِي) *v.tr.* ressusciter

haayig حَايِقُ (f. **haayge** حَايِقَةٌ / pl. **haaygiin** حَايِقِيْنَ) *adj.* qui entoure

haayil حَايِلُ (pl. **huyyal** حُيَيْلُ) *adj.* en chaleur (animal)

haykal هَيْكَلُ (pl. **hayaakil** هَيَاكِلُ) *n.m.* squelette

haywaan حَيْوَانُ (sg. **haywaanaay** حَيْوَانَائِي / pl. **haywaanaat** حَيْوَانَاتُ) *n.coll.* animaux

hayy حَيَّ (f. **hayye** حَيَّةَ / pl. **hayyiin** حَيِّيْنَ / f.pl. **hayyaat** حَيَّاتُ) *adj.* vivant

hayya حَيَّى (inacc. **yihayyi** يِحْيِي) *v.tr.* faire vivre

hayyaj يَهْيَجُ (inacc. **yihayyij** يِهْيَجُ) *v.tr.* exciter

hayyin هَيِّنُ (f. **hayne** هَيْنَةٌ / pl. **hayniin** هَيْنِيْنَ) *adj.* facile

hazam هَزَمَ (inacc. **yahzim** يَهْزِمُ) *v.tr.* vaincre

hazar حَذَرَ *n.m.* avertissement

haziime هَزَيْمَةٌ (pl. **hazaayim** هَزَايِمُ) *n.f.* défaite

haznaan حَزْنَانُ (f. **haznaane** حَزْنَانَةٌ / pl. **haznaaniin** حَزْنَانِيْنَ / f.pl. **haznaanaat** حَزْنَانَاتُ) *adj.* triste

hazza هَزَّ (inacc. **yihizz** يَهِّزُّ)

v.tr. secouer

hazzam حَزَمَ (inacc. **yihazzim** يَحْزِمُ)

v.tr. ceinturer

hazzan حَزَّنَ (inacc. **yihazzin** يَحْزِنُ)

v.tr. attrister

hazzar حَذَّرَ (inacc. **yihazzir** يَحْذِرُ)

v.tr. donner un avertissement

hazzaz هَزَّزَ (inacc. **yihazziz** يَهِّزُّزُ)

v.tr. secouer

hazziin هَزَّيْنُ *n.m.* tremblement

heed حَيْضَ *n.m.* règles de la femme

heel حَيْلَ *n.m.* courage

hi هِيَ *pron.* elle

hii هِيَّ *interj.* (rire)

hibin حِبْنِ (pl. **hubuun** حُبُونُ)

n.m. furoncle

hibis حِبْسِ *n.m.* prison

hidaaya هِدَايَةَ *n.f.* conseil

hideyye حِدْيَةَ (pl. **hideyyaat**

n.f. épervier

hidir حِضْرَ (inacc. **yahdar** يَحْضُرُ)

v.tr. être présent

hijaa'i هِجَائِيَّ (f. **hijaa'iiye** هِجَائِيَّةُ)

adj. pour parler

hije حِجِّي *n.m.* histoire

hije gusaar قُصَاارَ حِجِّيَّ

expr. devinette

hije tawiil طَوَالَ حِجِّيَّ

expr. conte

hijil حِجْلُ (pl. **hujuul** حُجُولُ)

n.m. anneau de cheville

hijj حَجَّ (var. **hajj** حَجَّجَ)

n.m. pèlerinage

hijjeeye حِجِّيَّةُ *n.f.* blague

hijra حِجْرَةَ *n.f.* émigration

hikma حِكْمَةَ (pl. **hikam** حِكَمُ)

n.f. sagesse

hilaal هِلَالُ *n.m.* croissant de lune

hilik هَيْلِكَ (inacc. **yahlak** يَهْلِكُ)

v.tr. être anéanti

hilim₁ حِلِمَ (inacc. **yahlam** يَحْلِمُ)

v.tr. rêver

hilim₂ حِلِمَ (pl. **ahlaam** أَحْلَامُ)

n.m. rêve

hille حِلَّةُ (pl. **hillaal** حِلَالُ)

n.f. village

himaaye حِمَايَةَ (pl. **himaayaat**

n.f. protection

himi حِمِّي (inacc. **yahma** يَحْمِي)

v.i. être chaud

himil₁ حِمِلَ (inacc. **yahmal** يَحْمَلُ)

v.tr. supporter

himil₂ حِمِلَ (inacc. **yahmal** يَحْمَلُ)

v.i. être enceinte

himil₃ حِمِلَ *n.m.* fardeau

hinaak هِنَاكَ *adv.* là-bas

hini هِنِي *adv.* ici

hinna هِنَّ *pron.* elles

hinne حِنَّةُ *n.f.* henné

hinniye حِنِّيَّةُ *n.f.* pitié

- hiira** حَيْرَةٌ *n.f.* frustration
- hiraate** حِرَاتَةٌ *n.f.* fait de cultiver
- hirbe** حِرْبَةٌ (sg. hirbeeye حِرْبِيَّةُ / pl. hirab حِرَبٌ) *n.coll.* caméléons
- hirig** حِرِقٌ (inacc. yahrag يَحْرِقُ) *v.tr.* être brûlé
- hisaab** حِسَابٌ (pl. hisaabaat حِسَابَاتٌ) *n.m.* compte
- hisaan** حِصَانٌ (pl. hasiin حَصِيْنٌ / pl. hisne حِصْنِي) *n.m.* étalon
- hisaar** حِصَارٌ *n.m.* siège d'une ville
- hiss** حِسٌّ (pl. hasasa حَسَسَا) *n.m.* voix
- hiwij** حَوْجٌ (inacc. yahwaj يَحْوَجُ) *v.tr.* avoir besoin de
- hiya** هِيَا *interj.* alors
- hiyaaj** هِيَاجٌ *n.m.* fait d'être en chaleur (animal mâle)
- hiyaal** حِيَالٌ *n.m.* fait d'être en chaleur (animal femelle)
- hiyi** حِيِي (inacc. yahya يَحْيِي) *v.i.* vivre
- hizaam** حِزَامٌ (pl. ahzima أَحْزِمَةٌ / pl. hizaamaat حِزَامَاتٌ) *n.m.* ceinture
- hizib** حِزْبٌ (pl. ahzaab أَحْزَابٌ) *n.m.* 1) parti 2) section du Coran
- hizin₁** حِزْنٌ (pl. ahzaan أَحْزَانٌ) *n.m.* tristesse
- hizin₂** حِزْنٌ (inacc. yahzan يَحْزَنُ) *v.i.* être triste
- hooch** حَوْشٌ (pl. hiichaan حَيْشَانٌ) *n.m.* concession
- hool** حَوْلٌ *n.m.* anniversaire
- hoot** حَوْتُ (pl. hiitaan حَيْطَانٌ) *n.m.* abreuvoir
- hu** هُوَ *pron.* il
- hubb** حُبٌّ *n.m.* amour
- hudhud** هُدْهُدٌ *n.m.* huppe
- hudu** هُدُوءٌ *n.m.* tranquillité
- hudun** حُضُنٌ (pl. huduun حُضُونٌ) *n.m.* poitrine
- huduur** حُضُورٌ *n.m.* présence
- hugra** حُفْرَةٌ *n.f.* manque de respect
- hujja** حُجَّةٌ (pl. hujaj حُجَجٌ) *n.f.* argument
- hujuum** هُجُومٌ *n.m.* attaque
- hukum** حُكْمٌ *n.m.* 1) taxe 2) manière de gouverner 3) peine judiciaire
- humaar** حُمَارٌ (f. humaara حُمَارَةٌ / pl. hamiir حَمِيرٌ) *n.m.* âne
- humaar rifaay** حُمَارٌ رِفَائِيٌّ *expr.* mule
- humman** هُمَمَنْ *pron.* ils
- huraaj** هُرَاجٌ *n.m.* querelle
- huraar** هُرَارٌ *n.m.* excrément
- hurga** حُرْقَةٌ *n.f.* chagrin
- hurr** حُرٌّ (f. hurra حُرَّةٌ / pl. ahraar أَحْرَارٌ / pl. hurriin حُرِّيْنٌ) *adj.* libre
- hurriye** حُرِّيَّةٌ (pl. hurriyaat حُرِّيَّاتٌ) *n.f.* liberté
- husud** حُسُدٌ *n.m.* jalousie

huut حُوت (sg. **huutaay** حُوتَاي) *n.coll.* poissons

huwaar حُوَار (pl. **hiiraan** حِيرَان) *n.m.* jeune chameau

I i

ibaada عِبَادَةٌ (pl. **ibaadaat** عِبَادَات) *n.f.* adoration

ibaaya عِبَايَةٌ (pl. **ibaayaat** عِبَايَات) *n.f.* cape noire

ibil اِبِل *n.coll.* chameaux

ibin اِبْن (var. **ibn** اِبْن) *n.m.* fils de

ibre اِبْرَةٌ (pl. **ibar** اِبْرٌ) *n.f.* 1) aiguille
2) injection, vaccination

ibriig اِبْرِيْق (pl. **abaariig** اَبَارِيْق) *n.m.* aiguière

ichaara اِشَارَةٌ (pl. **ichaaraat** اِشَارَات) *n.f.* geste

iche عِشَّة *n.f.* prière de 19 heures 30

iiche عَيْشَةٌ *n.f.* mode de vie

ichriin عِشْرِيْن *num.* vingt

iid₁ اَيْدٍ (dl. **iideen** اَيْدِيْن / pl. **iide** اَيْدِي) *n.f.* main

iid₂ عَيْدٍ (pl. **a'yaad** اَعْيَاد) *n.m.* fête
yoom al-iid يَوْمُ الْعَيْدِ *expr.* jour de fête

idaara اِدَارَةٌ (pl. **idaaraat** اِدَارَات) *n.f.* administration

idd عِدٌّ (pl. **uduud** عُدُوْد) *n.m.* point d'eau

ideeriye اِدْعِيْرِيَّة (pl. **ideeriyaat** اِدْعِيْرِيَّات) *n.f.* vierge

iife عَيْفَةٌ *n.f.* cause de dégoût

ifriikhi اِفْرِيْقِي (f. **ifriikhiye** اِفْرِيْقِيَّة / pl. **afaarikha** اَفَارِيْقَة / pl. **ifriikhiyiin** اِفْرِيْقِيِّيْن) *adj.* africain

ihaana اِهَانَةٌ (pl. **ihaanaat** اِهَانَات) *n.f.* souffrance

ihdaachar اِحْدَى عَشْرٍ (var. **wahadaachar** وَاحِدَى عَشْرٍ) *num.* onze

ihmaal اِهْمَال *n.m.* négligence

ihsaan اِحْسَان *n.m.* bienfaisance

ihsaani اِحْسَانِي (f. **ihsaaniye** اِحْسَانِيَّة / pl. **ihsaaniyiin** اِحْسَانِيِّيْن) *adj.* bienfaisant

ihtifaal اِحْتِفَال (pl. **ihtifaalaat** اِحْتِفَالَات) *n.m.* festivité

ihtiraam اِحْتِرَام (pl. **ihtiraamaat** اِحْتِرَامَات) *n.m.* respect

ijaar اِحْجَار (pl. **ijaaraat** اِحْجَارَات) *n.m.* loyer

ijbaari اِحْبَارِي (f. **ijbaariye** اِحْبَارِيَّة / pl. **ijbaariyiin** اِحْبَارِيِّيْن) *adj.* forcé

ijil عَجَل (f. ijle عَجَلَةٌ / pl. ajjaal عَجَالٌ / pl. ujuul عُجُولٌ / f.pl. ijlaat عَجَلَاتٌ) *n.m.* veau

ijtimaa' اِجْتِمَاعٌ (pl. ijtimaa'aat اِجْتِمَاعَاتٌ) *n.m.* réunion

ijtimaa'i اِجْتِمَاعِي (f. ijtimaa'iyaa اِجْتِمَاعِيَّةٌ / pl. ijtimaa'iyiin اِجْتِمَاعِيِّينَ) *adj.* social

ijwaadi اِجْوَادِي (pl. ajaawiid اِجْوَادِيَدٌ) *n.m.* conseiller du roi

ijwaadi اِجْوَادِيَّةٌ (f. ijwaadiiye اِجْوَادِيَّةٌ / pl. ijwaadiyiin اِجْوَادِيِّيْنَ) *adj.* généreux

ikraam اِكْرَامٌ *n.m.* respect

ikhaab عِقَابٌ (pl. ikhaabaat عِقَابَاتٌ) *n.m.* punition

ikhtaar اِخْتَارٌ (inacc. yikhtaar يَخْتَارُ) *v.tr.* choisir

ikhtiyaar اِخْتِيَارٌ *n.m.* choix

ila اِلَى *prép.* jusqu'à

ilaah اِلَهٌ (pl. ilaahaat اِلِهَاتٌ) *n.m.* un dieu

ilaaha اِلِهَةٌ *n.f.* déesse

ilaahi اِلِهِي (f. ilaahiye اِلِهِيَّةٌ / pl. ilaahiyyiin اِلِهِيِّينَ) *adj.* divin

ilaaj عِلَاجٌ (pl. ilaajaat عِلَاجَاتٌ) *n.m.* traitement

ilim عِلْمٌ (pl. uluum عُلُومٌ) *n.m.* savoir

illa اِلَّا *adv.* sauf

illiye عِلْيَةٌ (pl. alaali عِلَالِي) *n.f.* hangar

imaam اِمَامٌ (pl. imaamaat اِمَامَاتٌ) *n.m.* imam

iimaan اِيْمَانٌ *n.m.* foi

imm عِمٌّ (f. imme عِمَّةٌ / pl. amaame عِمَمَائِي) *n.m.* oncle paternel

inab عِنَبٌ *n.m.* raisin

ind- عِنْدَ- *prép.* avoir

iine عَيْنَةٌ *n.f.* pluie fine ininterrompue

ini عِنِي (inacc. ya'ana يَعْنِي) *v.tr.* se diriger vers

Injiil اِنْجِيلٌ *n.m.* Évangile

Injiil al-Masiih اِنْجِيلُ الْمَسِيحِ *expr.* Nouveau Testament

insaan اِنْسَانٌ (dl. naaseen نَاسِيْنٌ / pl. naas نَاسٌ) *n.m.* être humain

insaani اِنْسَانِي (f. insaaniye اِنْسَانِيَّةٌ / pl. insaaniyyiin اِنْسَانِيِّيْنَ) *adj.* humain

inta اِنْتِ *pron.* toi (masc)

intaaj اِنْتَاجٌ *n.m.* production

intan اِنْتَنْ *pron.* vous (fém pl)

inti اِنْتِ *pron.* toi (fém)

intu اِنْتُو *pron.* vous (masc pl)

inze عِنْزِي (sg. anzaay عِنْزَاي) *n.coll.* chèvres

ire عِرْيٌ *n.m.* nudité

irfe عِرْفَةٌ *n.f.* connaissance

irif عِرْفٌ (inacc. ya'arif يَعْرِفُ / impr. a'arif اَعْرِفُ) *v.tr.* savoir

irig عِرْقٌ (pl. uruug عُرُوقٌ) *n.m.* racine

iris عِرْسٌ *n.m.* noce

irse عِرْسَةٌ *n.f.* noce
isaay عَصَائِي (pl. isaayaat عَصَائِيَات) *n.f.* bâtonnet
iseey عِصْبِي *n.m.* petit bâton
isi عِصِي (inacc. ya'asa يَعَصِي) *v.tr.* désobéir
isra اسْرَةٌ *adj.* gauche
israay اسْرَائِي (pl. israayiin اسْرَائِيِين) *n.f.* côté gauche
istifaag اسْتِفَاق (pl. istifaagiyaat اسْتِفَاقِيَات) *n.m.* accord
istifaagiiye اسْتِفَاقِيَّة (pl. istifaagaat اسْتِفَاقَات) *n.f.* accord
istihbaal اسْتِهْبَال *n.m.* plaisanterie
istikbaar اسْتِكْبَار *n.m.* orgueil
isti'maal اسْتِعْمَال *n.m.* mode d'emploi
isti'maar اسْتِعْمَار *n.m.* colonisation
isyaan عِصْيَان *n.m.* désobéissance

itich يَعْطِش (inacc. ya'tach يَعْطِش) *v.i.* avoir soif
itir عِطْر (pl. utuur عَطُور) *n.m.* parfum
itneen اِثْنَيْن *num.* deux
itte عِتَّة (sg. ittaay عِتَائِي) *n.coll.f.* mites
it'assaf اِثْأَسَف (inacc. yit'assaf يِثْأَسَف) *v.tr.* regretter
iya اِيَّة *n.f.* grand-mère
iyaal عِيَال *n.m.* enfants
iyaaliye عِيَالِيَّة *n.f.* enfance
iyeed عِيِيدَات (pl. iyeedaat عِيِيدَات) *n.m.* bâtonnet
iyi عِيِي (inacc. ya'aya يَعِيِي) *v.i.* être épuisé
iyeeere عِيِيْرَة *n.f.* insulte
izeerig اِزْرِيق (f. zireega زِرِيْقَة) *adj.* noir
izin اِذْن *n.m.* permission
izz عِز *n.m.* respect

J j

ja جَاء (inacc. yaji يَجِي) *v.tr.* venir
jaab جَاب (inacc. yijiib يَجِيْب) *v.tr.* apporter
jabad جَبَد (inacc. yajbid يَجِبِد) *v.tr.* tirer

jabal جَبَل (pl. jibaal جِبَال) *n.m.* montagne
jabar جَبْر (inacc. yajbur يَجْبُر) *v.tr.* forcer
jabaraan جَبْرَان *n.m.* obligation

jabbad جَبَّدَ (inacc. **yijabbid**)
v.tr. tirer

jabbaar جَبَّارٌ n.m. qui est fort

jabbaari جَبَّارِي (f. **jabbaariye**
جَبَّارِيَّةَ / pl. **jabbaariin** جَبَّارِيْنَ)
adj. avare

jabhe جَبْهَةٌ (pl. **jabhaat** جَبْهَاتُ)
n.f. front

jadari جَدْرِي n.m. variole

jaddad جَدَّدَ (inacc. **yijaddid**)
v.tr. renouveler

jaddidiin جَدِّدِيْنَ n.m. remise en bon
état

jadiid جَدِيدٌ (f. **jadiide** جَدِيدَةٌ /
pl. **jadiidiin** جَدِيدِيْنَ / pl. **judaad**
جُدَادُ) adj. neuf

jadwal جَدْوَلٌ (pl. **jadaawil** جَدَاوِلُ)
n.m. calendrier

jafaaf جَفَافٌ n.m. sécheresse

jafal جَفَلَ (inacc. **yajfal** يَجْفَلُ)
v.i. reculer subitement

jaaff جَافٌ (f. **jaaffe** جَافَةٌ / pl. **jaaffiin**
جَافِيْنَ) adj. sec

jaffa جَفَّ (inacc. **yijiff** يَجِفُّ)
v.i. se sécher

jaffaf جَفَّفَ (inacc. **yijaffif**)
v.tr. faire sécher

jafi جَفِي (f. **jafiiye** جَفِيَّةَ / pl. **jafiiin**
جَفِيَّيْنَ) adj. rude

jaafi جَافِي (f. **jaafiye** جَافِيَّةَ /
pl. **jaafiin** جَافِيَّيْنَ) adj. rude

jafin جَفِنَ (pl. **jufuun** جُفُونُ)
n.m. paupière

jaga جَقَى n.m. vautour

jaahad جَاهَدَ (inacc. **yijaahid**)
v.tr. combattre

jahal جَهَلَ n.m. ignorance

jahaala جَهَالَةٌ n.f. ignorance

jaham₁ جَحَمٌ n.m. rage

jaham₂ جَحَمٌ n. envie (surtout de
viande)

jahannam جَهَنَّمَ n.m. enfer

jahhaz جَهَّزَ (inacc. **yijahhiz**)
v.tr. être prêt

jaahil جَاهِلٌ (f. **jaahle** جَاهِلَةٌ /
pl. **jaahliin** جَاهِلِيْنَ / pl. **juhhaal**
جُهَّالٌ) adj. ignorant

jaahiz جَاهِزٌ (f. **jaahize** جَاهِزَةٌ /
pl. **jaahiziin** جَاهِزِيْنَ / f.pl. **jaahizaaat**
جَاهِزَاتٌ) adj. prêt

jahmaan جَحْمَانٌ (f. **jahmaane**
جَحْمَانَةٌ / pl. **jahmaaniin** جَحْمَانِيْنَ)
adj. enragé

jakhkha جَخَّ (inacc. **yujukhkh**)
v.tr. provoquer à la bagarre

jala جَلَى (inacc. **yajli** يَجْلِي) v.tr. faire
briller

jalad جَلَدَ (inacc. **yajlid**)
v.tr. fouetter

jalaal جَلَالٌ n.m. majesté

jalas₁ جَلَسَ (inacc. **yajlus**)
v.i. causer

jalas₂ جَلَسَ (inacc. **yajlus** يَجْلُسُ)
v.i. s'asseoir

jalde جَلْدَةٌ (pl. **jaldaat** جَلْدَاتُ)
n.f. coup de chicote

jalid جَلِدُ n.m. coups de chicote

jaalis جَالِسُ (f. **jaalse** جَالِسَةٌ /
pl. **jaalsiin** جَالِسِينَ) adj. assis

jallaabiye جَلَّابِيَّةُ (pl. **jalaaliib** جَلَّالِيِبُ)
n.f. boubou

jalla' جَلَّعَ (inacc. **yijalli'** يَجْلَعُ)
v.tr. gâter

jamad جَمَدُ (inacc. **yajmid** يَجْمَدُ)
v.i. devenir solide

jamal جَمَلُ (pl. **jumaal** جُمَالُ)
n.m. chameau

jamaal جَمَالُ n.m. beauté

jama' جَمَعَ (inacc. **yajma'** يَجْمَعُ)
v.tr. réunir

jamaa'a جَمَاعَةٌ (pl. **jamaa'aat** جَمَاعَاتُ)
n.f. assemblée

jamb جَنْبُ *prép.* à côté de

jambaat جَنْبَاتُ n.m. hameçon

jaamid جَامِدُ (f. **jaamde** جَامِدَةٌ /
pl. **jaamdiin** دَامِدِينَ) adj. solide

jamiil جَمِيلُ (f. **jamiile** جَمِيلَةٌ /
pl. **jamiillin** جَمِيلِينَ / f.pl. **jamiilaat** جَمِيلَاتُ) adj. beau

jami' جَمِعَ n.m. pluriel

jami' جَمِيعُ n.m. tout le monde

jaami' جَامِعُ (pl. **jawaami'** جَوَامِعُ)
n.m. mosquée

jaami'a جَامِعَةٌ (pl. **jaami'aat** جَامِعَاتُ) n.f. université

jamma جَمَّ (inacc. **yijimm** يَجِمُّ)
v.tr. mettre au repos

jammad جَمَّمُ (inacc. **yijammid** يَجَمِّدُ) v.tr. rendre solide

jammal جَمَّلُ (inacc. **yijammil** يَجَمِّلُ) v.tr. décorer

jammiliin جَمَّلِينَ n.m. décoration

jamur جَمْرُ (sg. **jamraay** جَمْرَائِي) n.coll. braises

jaamuus جَامُوسُ (sg. **jaamuusaay** جَوَامُوسَائِي / pl. **jawaamiis** جَوَامِيسُ) n.coll. buffles

janaaza جَنَازَةٌ (pl. **janaazaat** جَنَازَاتُ) n.f. cadavre

jango جَنْقُوُ (pl. **janaago** جَنَاقُوُ) n.m. habits en lambeaux

jangur جَنْقُرُ n.m. chiffon

jaanib جَانِبُ (pl. **jawaanib** جَوَانِبُ) n.m. côté

jaanibi جَانِبِي (f. **jaanibiiye** جَانِبِيَّةُ / pl. **jaanibiisiin** جَانِبِيِّينَ) adj. à côté

janiye جَنِيَّةُ (pl. **janaaya** جَنَائِيَا) n.f. faute

jankab جَنْكَبُ (inacc. **yijankib** يَجْنِكِبُ) v.tr. sarcler

jankaab جَنْكَابُ n.m. sarclage

janna جَنَّةُ (pl. **jinaan** جِنَانُ) n.f. paradis

jannad جَنَّدُ (inacc. **yijannid** يَجِنِّدُ) v.tr. recruter (armée)

jannaani جَنَّانِي (f. jannaaniye جَنَّانِيَّة / pl. jannaaniyiin جَنَّانِيَّيْن) *n.m.* qui parle avec des djinns

jannidiin جَنْدِيْدِيْن *n.m.* recrutement (armée)

janzar يَجْنَزِرُ (inacc. yijanzir يَجْنَزِرُ) *v.tr.* enchaîner

jaar₁ جَاَرُ (f. jaara جَاَرَةٌ / pl. jiiraan جِيْرَان / f.pl. jaaraat جَارَات) *n.m.* voisin

jaar₂ جَاَرُ (inacc. yujuur يُجُوْر) *v.tr.* torturer

jara يَجْرِي (inacc. yajri يَجْرِي) *v.i.* courir

jarab جَرْبُ *n.m.* gale

jaraad جَرَادِي (sg. jaraadaay جَرَادَاي) *n.coll.* criquets

jarah يَجْرَحُ (inacc. yajrah يَجْرَحُ) *v.tr.* blesser

jaras جَرَسَانُ (pl. jursaan جُرْسَانَ) *n.m.* cloche

jard جَرْدُ (pl. juruud جُرُوْد) *n.m.* manteau

jari جَرِي *n.m.* course

jaari جَارِي (f. jaariye جَارِيَّة / pl. jaariyiin جَارِيَّيْن) *adj.* courant

jarah جَرْحُ (pl. juruuh جُرُوْح) *n.m.* blessure

jariime جَرِيْمَةٌ (pl. jaraayim جَرَايِم) *n.f.* crime

jarr جَرَّ (pl. jiraar جِرَار) *n.m.* jarre

jarra يَجْرِي (inacc. yijarri يَجْرِي) *v.tr.* faire courir

jarrab يَجْرَبُ (inacc. yijarrib يَجْرَبُ) *v.tr.* tenter de

jarrah يَجْرَحُ (inacc. yijarrih يَجْرَحُ) *v.tr.* blesser

jarraay₁ جَرَايُ (f. jarraaye جَرَايَّة / pl. jarraayyiin جَرَايَّيْن) *adj.* coureur

jarraay₂ جَرَايُ (pl. jaraari جَرَارِي) *n.f.* sarcloir

jarribiin جَرِّيْبِيْن *n.m.* essai

jarsas يَجْرَسِسُ (inacc. yijarsis يَجْرَسِسُ) *v.i.* défiler

jaasas جَاسَسُنْ (inacc. yijaasis يَجَاسِسُنْ) *v.i.* espionner

jaasir جَاسِرُ (f. jaasre جَاسِرَةٌ / pl. jaasriin جَاسِرِيْن) *adj.* méchant

jaasuus جَاسُوْسُنْ (f. jaasuusa جَوَاسُوْسَةٌ / pl. jawaasiis جَوَاسِيْس) *adj.* espion

jawaab جَوَابُ (pl. jawaabaat جَوَابَات) *n.m.* lettre (correspondance)

jawwaaniye جَوَّانِيَّةُ (pl. jawwaaniyaat جَوَّانِيَّات) *n.f.* sous-vêtement

jawwaz يَجُوْزُ (inacc. yijawwiz يَجُوْزُ) *v.tr.* donner en mariage

jaay جَايُ *adv.* de ce côté

jaay jaay جَايُ جَايُ *expr.* ça et là

jaayi جَاي (f. **jaaye** جَايَة / pl. **jaayiin** جَايِين / f.pl. **jaayaat** جَايَات) *adj.* venant de

jaayib جَايِب (f. **jaaybe** جَايِبَة / pl. **jaaybiin** جَايِبِين) *adj.* qui apporte quelque chose

jaayir جَايِر (f. **jaayre** جَايِرَة / pl. **jaayriin** جَايِرِين) *adj.* dictateur

jaayiza جَايِزَة *n.f.* prix, récompense

jayye جَايِيَة *n.f.* venue

jaaz جَاز (inacc. **yujuuz** يُجُوُز) *v.i.* permettre

jaza جَزَا *n.m.* rétribution

jaaza جَازَى (inacc. **yijaazi** يَجَازِي) *v.tr.* récompenser

jaziira جَزِيرَة (pl. **jazaayir** جَزَايِر) *n.f.* île

jazzaara جَزَّارَة (sg. **jazzaari** جَزَّارِي / pl. **jazzaariin** جَزَّارِين) *n.coll.* bouchers

jaa' جَاع (inacc. **yujuu'** يُجُوُع) *v.i.* avoir faim

ja'aba جَعَبَة (pl. **ja'abaat** جَعَبَات) *n.f.* fesse

ja'al جَعَلَ (inacc. **yaj'al** يَجْعَلُ) *v.tr.* tenir compte de

jaa'iza جَايِزَة *n.f.* prix

jeeb جَيْب (pl. **juyuub** جُيُوب) *n.m.* poche

jeebiin جَيْبِين *n.m.* transport

jeech جَيْش (pl. **juyuuch** جُيُوش) *n.m.* armée

jibna جِبْنَة *n.f.* fromage

jidaad جِدَاد (sg. **jidaade** جِدَادَة) *n.coll.* poules

jidaam جِدَام *n.m.* lèpre

jidd جِدِّ (f. **jidde** جِدَّة / pl. **juduud** جُدُود) *n.m.* grand-père

jidi جِدِي (pl. **jidyaan** جِدْيَان) *n.m.* faon

jiife جِيْفَة *n.f.* carcasse d'animal desséché

jigindiye جِقِنْدِيَّة (pl. **jigindiiyaat** جِقِنْدِيَّات) *n.f.* guitare traditionnelle

jihaad جِهَاد *n.m.* effort

jiihe جِيْهَة (pl. **jiihaat** جِيْهَات) *n.f.* direction

jihim₁ جِحِم (inacc. **yajham** يَجْحَم) *v.i.* avoir la rage

jihim₂ جِحِم (inacc. **yajham** يَجْحَم) *v.i.* convoiter, avoir envie de

jiil جِيْل (pl. **ajjaal** أَجْيَال) *n.m.* génération

jilaawe جِلَاوَة *n.f.* graisse qui entoure l'estomac

jilde جِلْدَة *n.f.* petite partie du corps

jilid جِلْد (pl. **juluud** جُلُود) *n.m.* corps

jimmez جِمْمِيز (sg. **jimmeezaay** جِمْمِيزَاي) *n.coll.* ficus (espèce d'arbre)

jineeh جِنِيْهَة (pl. **jineehaat** جِنِيْهَات) *n.m.* pièce d'or

jineene جِنِيْنَة (pl. **janaayin** جَنَايِين / pl. **jineenaat** جِنِيْنَات) *n.f.* jardin

jinh جِنْح (pl. janaahe جَنَاحِي /
pl. jineehaat جِنِيحَات) *n.m.* aile

jinn جِنٌّ (pl. junuun جِنُون) *n.m.* génie

jinsiya جِنْسِيَّة *n.f.* citoyenneté

jinziiir جِنَزِير (pl. janaaziir جِنَازِير) *n.m.* chaîne

jiraah جِرَاح (pl. juruuh جِرُوح) *n.m.* blessure

jisim جِسْم (pl. ajzaam أَجْسَام) *n.m.* corps humain

jisse جِسَّة (pl. jisat جِسَّت) *n.f.* cadavre

jitte جِتَّة *n.f.* tronc (corps)

jiize جِيِزَة (pl. jiizaat جِيِزَات) *n.f.* mariage

jii'aan جِيِعَان (f. jii'aane جِيِعَانَة /
pl. jii'aaniin جِيِعَانِين) *adj.* affamé

jookhaan جُوعَان *n.coll.* ébènes
africains (espèce d'arbre)

jooz جَوْز (f. jooze جَوْزَة / pl. jizaan
جِرَان) *n.m.* époux, épouse

juud جُود *n.m.* générosité

juhud جُهْد *n.m.* effort

jukhma جُعْمَة (dl. jukhumteen
جُعْمَتِين / pl. jukhmaat جُعْمَات) *n.f.* gorgée

jumjuma جُمُجْمَة *n.f.* crâne

jumla₁ جُمْلَة (pl. jumal جُمَل) *n.f.* phrase

jumla₂ جُمْلَة *n.f.* totalité

jumma جُمَّة *n.f.* repos

jumruk جُمْرُك (pl. jamaarik جَمَارِك) *n.m.* taxe douanière

jundi جُنْدِي (f. jundiye جُنْدِيَّة /
pl. junuud جُنُود) *adj.* soldat de
première classe

junuub جُؤُوب *n.m.* sud

junuubi جُنُوبِي (f. junuubiiye
جُنُوبِيَّة / pl. junuubiyiin
جُنُوبِيَّيْن) *adj.* venant du sud

jurra₁ جُرَّة (pl. jurar جُرَر) *n.f.* poulie

jurra₂ جُرَّة *n.f.* ce que l'animal
rumine

juruf جُرُوف (pl. juruuf جُرُوف) *n.m.* berge

jurun جُرُون (pl. juruun جُرُون) *n.m.* tas
d'épis de mil

juwaad جُؤَاد (pl. kheel خَيْل) *n.m.* cheval

juwwa جُؤَو *adv.* dedans

juzlaan جَزْلَان (pl. jazaaliin جَزَالِين) *n.m.* porte-monnaie

juzu جُزْء (pl. ajza أَجْزَاء) *n.m.* une
partie de, section

juzur جُزُر *n.m.* abattage

juu' جُوع *n.m.* faim

K k

kabas كَبَسَ (inacc. **yakbis** يَكْبِسُ)
v.tr. se jeter sur

kabba كَبَّ (inacc. **yukubb** يُكُبُّ)
v.tr. extraire la pâte de la marmite

kabbar كَبَّرَ (inacc. **yikabbir** يِكْبِرُّ)
v.tr. faire grandir

kabich كَبِشَ (dl. **kabcheen** كَبْشَيْنَ /
pl. **kubaach** كُبَّاشُ / pl. **kubchaan**
كُبْشَانُ) n.m. béliér

kabiir₁ كَبِيرٌ (f. **kabiire** كَبِيرَةٌ /
pl. **kubaar** كُبَّارٌ) adj. grand

kabiir₂ كَبِيرٌ (pl. **kubaaraat** كُبَّارَاتُ)
n.m. responsable

kachaf كَشَفَ (inacc. **yakchif**
يَكْشِفُ) v.tr. inspecter

kachcha كَشَّ (inacc. **yikichch** يِكِشُّ)
v.tr. réprimander

kachchab كَشَّبَ (inacc. **yikachchib**
يِكْشِبُ) v.tr. glaner

kachchar كَشَّرَ (inacc. **yikachchir**
يِكْشِرُّ) v.i. gronder

kachkach كَشَّكَشَّ
(inacc. **yikachkich** يِكْشِكِشُّ)
v.tr. faire des fronces, des petits plis

kachraan كَشَّرَانُ (f. **kachraane**
كَشَّرَانَةٌ / pl. **kachraaniin** كَشَّرَانِيْنُ)
adj. méchant

kadab كَدَبَ (inacc. **yakdib** يَكْدِبُ)
v.i. mentir

kadaade كَدَادَةٌ n.f. brousse

kadanka كَدَنْكَةُ (pl. **kadankaat**
كَدَنْكَاتُ) n.f. houé

kadar كَدَّرَ conj. que

kaddab كَدَّبَ (inacc. **yikaddib**
يِكْدِبُّ) v.tr. contredire

kaddaab كَدَّابٌ (f. **kaddaaba** كَدَّابَةٌ /
pl. **kaddaabiin** كَدَّابِيْنُ)
adj. menteur

kaddak كَدَّكَ (inacc. **yikaddik** يِكْدِكُّ)
v.tr. boucher

kadmuul كَدْمُوْلُ (pl. **kadaamiil**
كَدَامِيْلُ) n.m. turban

kafa₁ كَفَى (inacc. **yakfi** يَكْفِي)
v.tr. en avoir assez de

kafa₂ كَفَّا (inacc. **yakfa** يَكْفَا)
v.tr. recouvrir

kaafa كَأْفَى (inacc. **yikaafi** يِكْأَفِي)
v.tr. récompenser

kafan كَفَنْ n.m. linceul

kafar كَفَرَ (inacc. **yakfur** يَكْفُرُ)
v.i. être impie

kaff كَفَّ (dl. **kaffeen** كَفَّيْنُ /
pl. **kafaafe** كَفَّافِي) n.m. paume

kaffa₁ كَفَّى (inacc. **yikaffi** يِكْفِي)
v.tr. payer

kaffa₂ كَفَّتْ (inacc. **yikiff** يِكْفِ)
v.tr. ourler

kaffan كَفَّنْ (inacc. **yikaffin** يِكْفِنْ)
v.tr. envelopper dans un linceul

kaffar₁ كَفَّرَ (inacc. **yikaffir** يِكْفِرُ)
v.i. 1) couvrir 2) expier

kaffar₂ كَفَّرَ (inacc. **yikaffir** يِكْفِرُ)
v.i. consoler

kaffar₃ كَفَّرَ (inacc. **yikaffir** يِكْفِرُ)
v.i. blasphémer

kaffaara₁ كَفَّارَةٌ n.f. expiation

kaffaara₂ كَفَّارَةٌ expr. formule de
consolation pendant une épreuve

kaffe كَفَّةٌ (pl. **kufaaf** كُفَافٌ)
n.f. ourlet

kaffiin كَفِّينٌ n.m. paiement

kaafir كَافِرٌ (f. **kaafre** كَافِرَةٌ /
pl. **kuffaar** كُفَّارٌ) adj. païen

kahhal كَحَّلَ (inacc. **yikahhil** يِكْحِلُ)
v.tr. mettre du khôl

kahraba كَهْرَبَةٌ n.f. électricité

kajja₁ كَجَّ (inacc. **yukujj** يُكْجُ /
part.prs. **kaajj** كَاجَّ) v.tr. tendre un
piège

kajja₂ كَجَّ (inacc. **yukujj** يُكْجُ)
v.tr. se coiffer d'un turban

kajjiin كَجِّينٌ n.m. fait de tendre un
piège

kaaka كَاكِي (inacc. **yikaaki** يِكَاكِي)
v.i. caqueter

kaal كَالٌ (inacc. **yikiil** يِكِيلُ)
v.tr. mesurer

kalaam كَلَامٌ (pl. **kalaamaat**
كَلَامَاتٌ) n.m. parole

kalanki كَلَنْكِي (pl. **kalankiyaat**
كَلَنْكِيَاتٌ) n.m. limite (d'un champs)

kalawa كَلَوَاةٌ n.f. condoléances

kalib كَلِبٌ (f. **kalbe** كَلْبَةٌ / pl. **kulaab**
كُلَابٌ / var. **kalb** كَلْبٌ) n.m. chien

kaliif كَلِيْفٌ (pl. **kalafa** كَلَفَةٌ /
pl. **kaliifiin** كَلِيْفِيْنَ)
n.m. responsable

kaall كَالٌّ (f. **kaalle** كَالَّةٌ / pl. **kaalliin**
كَالِّيْنَ) adj. émoussé

kalla كَلٌّ (inacc. **yikill** يِكِلُّ) v.i. être
émoussé

kallaf كَلَّفَ (inacc. **yikallif** يِكَلِّفُ)
v.tr. charger quelqu'un de quelque
chose

kallam كَلَّمٌ (inacc. **yikallim** يِكَلِّمُ)
v.tr. parler

kalool كَلُولٌ (pl. **kalaayil** كَلَايِلُ)
n.m. petite marmite en terre

kaloota كَلَوَاتٌ (pl. **kalootaat** كَلَوَاتَاتٌ)
n.f. carquois

kalwad كَلَوْدٌ (inacc. **yikalwid** يِكَلِوِدُ)
v.tr. présenter ses condoléances

kam كَمْ interg. combien

kamaal كَمَالٌ n.m. perfection

kamaan كَمَانَ adv. aussi

kaamil كَامِلٌ (f. **kaamile** كَامِلَةٌ /
pl. **kaamiliin** كَامِلِيْنَ) adj. complet

kamiin كَمِيْن (pl. kamaayin كَمَائِيْن)
n.m. embuscade

kammal كَمَّل (inacc. yikammil
يَكْمَل) v.tr. finir

kammiliin كَمَّلِيْن n.m. fin

kammuun كَمُوْن n.m. cumin

kan كَنْ conj. si

kaan كَان (inacc. yukuun يُكُوْن)
v.i. devenir

kanfat كَنْفَت (inacc. yikanfit يِكْنِفَت)
v.tr. enlever le son du grain

kanfuut كَنْفُوْت n.m. son des céréales

kaniisa كِنِيْسَة (pl. kanaayis كَنَائِيْس)
n.f. église

kaniite كِنِيْتَة (pl. kanaayit كَنَائِيْت)
n.f. feu de paille

kaanuun كَانُوْن (pl. kawaaniin
كَوَائِيْن) n.m. porte-braise

kanz كَنْز n.m. trésor

kar كَر interj. complètement vide ou
desséché

karab كَرَب (inacc. yakrub يَكْرُب)
v.tr. tenir

karaaha كَرَاهَة n.f. défaut

karaahiye كَرَاهِيَة n.f. aversion

karam كَرَم n.m. générosité

karaama كَرَامَة n.f. respect

karany كَرْنَج n.m. rosée

karas كَرَس (inacc. yakrus يَكْرُس)
v.i. se cacher

karba كَرَبَة n.f. saisi

karbalo كَرَابَلُو (pl. karaablo كَرَابَلُو)
n.m. cuvette en terre

karcham كَرَشَم (inacc. yikarchim
يِكْرَشَم) v.tr. plisser

kaarib كَارِب (f. kaarbe كَارِبَة /
pl. kaarbiin كَارْبِيْن / f.pl. kaarbaat
كَارِبَات) adj. attrapant

karibiin كَرْبِيْن n.m. fait d'attraper

kariim كَرِيْم (f. kariime كَرِيْمَة /
pl. kariimiin كَرِيْمِيْن / pl. kiraam
كِرَام / pl. kurama كُرْمَاء)
adj. 1) généreux 2) honorable

kaaris كَارِس (f. kaarse كَارِسَة /
pl. kaarsiin كَارْسِيْن) adj. guettant

karkanji كَرَكْنَجِي n.m. oseille

karkar كَرَكْر (inacc. yikarkir يِكْرَكِر)
v.tr. préparer un champ

karkaw كَرَاكُو (pl. karaakiw كَرَاكِيْو)
n.m. berge

karkuur كَرَاكُوْر (pl. karaakiir كَرَاكِيْر)
n.m. caverne

karno كَرَنُو n.m. jujube

karra₁ كَرَّ (inacc. yukurr يَكْرُّ /
part.prs. kaarri كَارَّ) v.tr. traîner par
terre

karra₂ كَرَّ (inacc. yikirr يِكْرِّ) v.i. rugir

karrab كَرَّرَب (inacc. yikarrib يِكْرِرَب)
v.tr. attraper plusieurs fois

karraab كَرَّرَاب (pl. karraabaat
كَرَّرَابَات) n.m. ceinture en toile

karram كَرَّرَم (inacc. yikarrim يِكْرِرَم)
v.tr. respecter

karrar كَرَّرَ (inacc. **yikr̥r̥**)
v.tr. répéter

kaarro كَارَوُ (pl. **kaarrooyaat**
(كَارَوِيَّات) n.m. charrette

karyo كَرَيَوُ (pl. **karaawo**)
n.f. contenant en fibres végétales

kaas كَاسَن (pl. **kiisaan**)
n.m. calebasse

kasa كَسَى (inacc. **yaksi**)
v.tr. revêtir

kasab كَسَبَ (inacc. **yaksib**)
v.tr. réaliser un bénéfice

kasal كَسَلُ n.m. paresse

kasar كَسَرَ (inacc. **yaksir**)
v.tr. casser

kaseeb كَسَيْبُ n.m. bénéfice

kasiibe كَسِيْبَةُ n.f. pillage

kasir كَسِرُ n.m. cassure

kaskas كَسَكَسَن (inacc. **yikaskis**
(يَكْسَكِسَن) v.tr. reculer

kaslaan كَسْلَانُ (f. **kaslaane**
(كَسْلَانَةُ) / pl. **kaslaaniin**
(كَسْلَانِيْن) adj. fatigué

kassa كَسَّ (inacc. **yikiss** /
inacc. **yukuss**) v.tr. se pousser

kassal كَسَّلُ (inacc. **yikassil**)
v.tr. décourager quelqu'un

kassar كَسَّرَ (inacc. **yikassir**)
v.tr. casser en menus morceaux

kassiriin كَسْرِيْنُ n.m. fait de casser

katab كَتَبَ (inacc. **yaktib**)
v.tr. écrire

katal كَتَّلُ (inacc. **yaktul**)
v.tr. tuer

katara كَتْرَةُ n.f. multiplicité

katib كَتِيْبُ n.m. écriture

kaatib كَاتِبُ (f. **kaatibe** /
pl. **kuttaab**) adj. écrivain

katil كَتِيْلُ n.m. meurtre

kaatil كَاتِيْلُ (f. **kaatle** /
pl. **kaatliin**) adj. meurtrier

katiliin كَاتِيْلِيْنُ n.m. meurtre

katiir كَتِيْرُ (f. **katiire** /
pl. **katiiriin** / f.pl. **katiiraat**
(كَتِيْرَات) adj. beaucoup

katkat كَتَكَتَ (sg. **katkataay**
(كَتَكَتَاي) / pl. **kataakit**
(كَتَاكِت) n.coll. papier

kattal كَتَّلُ (inacc. **yikattil**)
v.tr. massacrer

kattaal كَتَّالُ (f. **kattaala** /
pl. **kattaaliin** /
f.pl. **kattaalaat**)
adj. meurtrier

kattaan كَتَّانُ n.m. lin

kattar كَتَّرَ (inacc. **yikattir**)
v.tr. multiplier, devenir nombreux

kawchu كَوَشُو (pl. **kawaachi**)
n.m. caoutchouc

kawwak كَوَّكُ (inacc. **yikawwik**
(يَكُوْكُ) v.i. hurler

kawwan كَوْنٌ (inacc. **yikawwin** (يَكُونُ) *v.tr.* former
kawwar كَوَّرَ (inacc. **yikawwir** (يَكْوِّرُ) *v.i.* s'éclipser
kawwiriin كَوَّرِينِ *n.m.* éclipse du soleil
kayaala كَيَّالَةٌ *n.f.* mesure
kaaye كَايَةٌ (pl. **kaayeetaat** كَايِيَتَاتُ) *n.f.* cahier
kayyaal كَيَّالٌ (f. **kayyaala** كَيَّالَةٌ / pl. **kayyaalaat** كَيَّالَاتُ) *n.m.* récipient mesureur
ka'ab كَعَبٌ (pl. **ku'ubbe** كُعْبِي) *n.m.* talon
ka'ak كَعَاكٌ (sg. **ka'akaay** كَعَاكَايَ) *n.coll.* gâteaux
ke كَيَّ *adv.* comme cela
kibde كَيْدَةٌ (pl. **kibad** كَيْدٌ) *n.f.* foie
kibir كِبِيرٌ (inacc. **yakbur** يَكْبُرُ) *v.i.* grandir
kibriit كِبْرِيْتٌ (pl. **kabaariit** كَبَّارِيْتٌ) *n.m.* soufre
kibriya كِبْرِيَاءٌ *n.m.* arrogance
kichcheeb كِشْشِيْبٌ *n.m.* épi secondaire
kidib كَيْدِْبٌ *n.m.* mensonge
kijeel كَيْجِيْلٌ *n.coll.* collier de perles
kikkeef كَيْكَيْفٌ (var. **keef** كَيْفٌ) *interg.* comment
kilfe كَيْلْفَةٌ *n.f.* pension alimentaire

kilme كَيْلْمَةٌ (pl. **kalimaat** كَلِيْمَاتُ / pl. **kilmaat** كَيْلْمَاتُ / var. **kalima** كَلِيْمَةٌ) *n.f.* mot
kiilo كَيْلُوْ *n.m.* kilogramme ou kilomètre
kilogram كَيْلُوْ غَرَامٌ *n.m.* kilogramme
kiilomitir كَيْلُوْمِيْتِرٌ *n.m.* kilomètre
kilwe كَيْلْوَةٌ (pl. **kalaawe** كَيْلَاوَةٌ) *n.f.* rein
kimm كَيْمٌ (pl. **kamaame** كَمَاْمِي) *n.m.* manche
kinniin كَيْنِيْنٌ (sg. **kinniinaay** كَيْنِيْنَايَ) *n.coll.* comprimé
kirche كَيْرْشَةٌ (pl. **kuruuch** كُرُوْشٌ) *n.f.* estomac
kireeb كَيْرِيْبٌ *n.coll.* fonio sauvage
kirih كَيْرِهٌ (inacc. **yakrah** يَكْرَهُ) *v.tr.* haïr
kisaar كَيْسَارٌ (sg. **kisaaraay** كَيْسَارَايَ) *n.coll.* crêpes
kisib كَيْسِيْبٌ (inacc. **yaksab** يَكْسَبُ) *v.tr.* réaliser un bénéfice
kisil كَيْسِيْلٌ (inacc. **yaksal** يَكْسَلُ) *v.i.* être fatigué
kisra كَيْسْرَةٌ *n.f.coll.* galettes de mil
kiswe كَيْسْوَةٌ (pl. **kasaawi** كَيْسَاوِي) *n.f.* habit
kitaab كَيْتَابٌ (pl. **kutub** كُتُبٌ) *n.m.* livre
kitaabe كَيْتَابَةٌ *n.f.* écriture
kitif كَيْتِيْفٌ (dl. **kataafeen** كَيْتَاْفِيْنٌ / pl. **kataafe** كَيْتَاْفِي) *n.m.* épaule

kitir₁ كَيْتْرَايَ (sg. **kitraay**)
n.coll. gommiers (espèce d'arbre)

kitir₂ كَيْتْرُ (inacc. **yaktar**)
v.i. se multiplier

kiyaal كِيَال *n.m.* unité de mesure

kiyeer كِيِيْرَاتُ (pl. **kiyeeraat**)
n.m. cuillère

kiyees كِيِيْسَاتُ (pl. **kiyeesaat**)
n.m. petite coupe

koob كُوْبُ (pl. **kiibaan**)
n.m. gobelet

koochaat كُوْشَاتُ *n.m.* bière de mil

kookaab كُوْكَآبُ (pl. **kawaakiib**)
n.m. lance à barbillons

kokko كُوْكَوْ *n.m.* crapaud

koolaf كُوْلَافُ (inacc. **yikoolif**)
v.i. se vanter

koom كُوْمُ (pl. **kiimaan**)
n.m. tas

koony كُوْنْجُ (pl. **koonyaat**)
n.m. coin

koorak كُوْرَاكُ (inacc. **yikoorik**)
v.i. appeler au secours

kooro كُوْرُوْ (dl. **koorteen** /
pl. **kawaaro** / pl. **kooraat**)
n.f. bol servant de mesure

korooraak كُوْرُوْرَاكُ *n.m.* appel au
secours

koose كُوْسِيْ *n.m.* beignet de haricot

kubur كُبُرُ *n.m.* vieillesse

kubuuriye كُبُوْرِيَّةُ *n.f.* autorité

kufur كُفْرُ *n.m.* blasphème

kula كُلُّ *adv.* aussi

kull- كُلِّ- *pron.* tout

kulla كُلِّ *adj.* tout

kulla yoom كُلِّ يَوْمٍ *expr.* tous
les jours

kulla wakit كُلِّ وَكَيْتٍ *expr.* tout
le temps

kulla bakaan كُلِّ بَكَانٍ
expr. partout

kullaab كُلاَابُ (pl. **kalaaliib**)
n.m. pincette

kulli كُلِّ *pron.* chaque

kulli waahid كُلِّ وَاحِدٍ
expr. chacun

kuluufi كُلوْفِي (f. **kuluufiye**) /
pl. **kuluufiyyin**)
adj. orgueilleux

kuluufiye كُلوْفِيَّةُ *n.f.* fait de se
pavaner

kumaale كُماَالَةٌ *n.f.* fin

kunji كُنْجِي (pl. **kanaaji**)
n.m. cigogne

kunuus كُنُوْسُ *n.pl.* idoles

kuura كُوْرَةُ (pl. **kuwar**) /
var. **kuuraay** (كُوْرَايَ) *n.f.* ballon

kurbo كُرْبُوْ (pl. **karaabo**)
n.m. cage à poules

kurki كُرْكِي *n.m.* chat-huant (espèce
de hibou)

kurraas كُرَّاس (pl. karaariis كَرَارِيس) *n.m.* cahier

kursi كُرْسِي (pl. karaasi كَرَّاسِي) *n.m.* chaise

kussubarra كُشْبَرَّة *n.f. coll.* coriandre

kutur كُتْر *n.m.* abondance

kuwayyis كُوَيْس (f. kuwaysa كُوَيْسَة / pl. kuwaysiin كُوَيْسِين) *adj.* beau

kuuzi كُوْزِي (pl. kawaazi كَوَّازِي) *n.m.* case ronde

kuu' كُوْع (pl. kii'aan كِيْعَان) *n.m.* coude

Kh kh

khaaba غَابَة (pl. khaabaat غَابَات) *n.f.* forêt

khabar خَبْر (pl. akhbaar أَخْبَار) *n.m.* nouvelle

khabaasa خَبَاثَة *n.f.* impureté

khabbach غَبَّش (inacc. yikhabbich يَغْبِش) *v.tr.* devenir gris

khabban غَبَّن (inacc. yikhabbin يَغْبِن) *v.i.* se fâcher

khabbar خَبَّر (inacc. yikhabbir يَخْبِر) *v.tr.* informer

khabbaaz خَبَّاز (pl. khabbaaziin خَبَّازِين) *n.m.* boulanger

khabiibe خَبِيْبَة (pl. khabaayib خَبَّاب) *n.f.* temps de réclusion et de deuil

khabiine غَبِيْبَة *n.f.* colère

khabiir خَبِيْر (f. khabiire خَبِيْرَة / pl. khubara خُبْرَاء) *n.m.* expert

khabiis خَبِيْث (f. khabiise خَبِيْثَة / pl. khabiisiin خَبِيْثِين) *adj.* vil

khabur قُبُوْر (pl. khubuur قُبُوْر) *n.m.* tombe

khachab خَشَب (sg. khachaba خَشَبَة / dl. khachabteen خَشَبَتِين) *n.coll.* planches

khachach غَشَش *n.f.* tromperie

khachch غَشَّ *n.m.* tromperie

khachcha عَشَّ (inacc. yukhuchch يُعْش) *v.tr.* tromper

khachchaabi خَشَّابِي (f. khachchaabiye خَشَّابِيَة / pl. khachchaabiin خَشَّابِيْن) *n.m.* menuisier

khachchaach غَشَّاش (f. khachchaacha غَشَّاشَة / pl. khachchaachiin غَشَّاشِيْن) *adj.* trompeur

khachum حَشْمٌ (pl. **khuchuum** حُشُومٌ) *n.m.* bouche

khachum beet حَشْمٌ بَيْتٌ (pl. **khuchuum buyuut**)
expr. clan

khada عَدَاءٌ *n.m.* déjeuner

khadab عَضَبٌ *n.m.* colère

khadam خَدَمٌ (inacc. **yakhdim** يَخْدِمُ)
v.tr. travailler

khadaar خَضَارٌ (pl. **khadaraat** خَضْرَاتٌ) *n.m.* légume

khadaasa قَدَاسَةٌ *n.f.* sainteté

khadbaan غَضْبَانٌ (f. **khadbaane** غَضْبَانَةٌ / pl. **khadbaaniin** غَضْبَانِيْنَ)
adj. furieux

khadd خَدٌّ (pl. **khuduud** خُدُودٌ)
n.m. joue

khadda₁ غَدَى (inacc. **yikhaddi** يَغْدِي)
v.i. déjeuner

khadda₂ خَضَّ (inacc. **yukhudd** يُخَضُّ)
v.tr. mélanger

khaddab عَضَّبَ (inacc. **yikhaddib** يَعْضِّبُ)
v.tr. mettre en colère

khaddam خَدَّمَ (inacc. **yikhaddim** يَخْدِمُ)
v.tr. faire travailler

khaddaam خَدَّامٌ (f. **khaddaama** خَدَّامَةٌ / pl. **khaddaamiin** خَدَّامِيْنَ / f.pl. **khaddaamaat** خَدَّامَاتٌ)
n.m. travailleur

khaddar₁ قَدَّرَ (inacc. **yikhaddar** يَقْدَرُ)
v.tr. prédestiner

khaddar₂ خَضَّرَ (inacc. **yikhaddir** يَخَضِّرُ)
v.i. verdier

khaddaar عَدَّارٌ (f. **khaddaara** عَدَّارَةٌ / pl. **khaddaariin** عَدَّارِيْنَ)
n.m. traître

khaddas قَدَّسَ (inacc. **yikhaddis** يَقْدَسُ)
v.tr. sanctifier

khadduur خَضُورٌ (sg. **khadduuraay** خَضُورَايَ) *n.coll.* perles

khaadi غَادِي *adv.* là-bas

khaadim خَادِمٌ (pl. **khadiim** خَادِيْمٌ)
n.m. domestique

khaaf خَافَ (inacc. **yakhaaf** يَخَافُ)
v.i. avoir peur

khafar غَفَرَ (inacc. **yakhfir** يَغْفِرُ)
v.tr. pardonner

khaffaf خَفَّفَ (inacc. **yikhaffif** يَخَفِّفُ)
v.tr. alléger

khaffal غَفَّلَ (inacc. **yikhaffil** يَغْفُلُ)
v.tr. tromper l'attention

khafiif خَفِيْفٌ (f. **khafiife** خَفِيْفَةٌ / pl. **khafiifiin** خَفِيْفِيْنَ / pl. **khufaaf** خُفَافٌ) *adj.* léger

khafla غَفَّلَةٌ *n.f.* surprise

khaflaan غَفْلَانٌ (f. **khaflaane** غَفْلَانَةٌ / pl. **khaflaaniin** غَفْلَانِيْنَ)
adj. surpris

khafuur غَفُورٌ *adj.* miséricordieux

khajjal خَجَّلَ (inacc. **yikhajjil** يَخَجِّلُ)
v.tr. faire honte

khajla خَجَلَةٌ *n.f.* honte

khajlaan خَجْلَانُ (f. khajlaane
خَجْلَانَةٌ / pl. khajlaaniin خَجْلَانِيْنَ)
adj. honteux

khaal خَالَ (pl. khawaale خَوَالِي)
n.m. oncle maternel

khalaa خَلَاءُ n.m. brousse

khaala₁ خَالَةٌ (pl. khaalaat خَالَاتُ)
n.f. tante maternelle

khaala₂ خَالِي (inacc. yikhaali يَخَالِي)
v.i. chuchoter

khalab غَلَبَ (inacc. yakhlib يَغْلِبُ)
v.tr. dépasser la capacité de

khalaba غَلَبَتْ n.f. grossesse

khaalaf خَالَفَ (inacc. yikhaalif
يَخَالَفُ) v.tr. contredire

khalafa فَالَفَ (pl. khulaf فُلُفُ)
n.f. prépuce

khalag₁ خَلَقَ (pl. khulgaan خُلُقَانُ)
n.m. vêtement

khalag₂ خَلَقَ (inacc. yakhlig يَخْلُقُ)
v.tr. créer

khalam قَلَمَ (pl. akhlaam أَقْلَامُ)
n.m. plume pour écrire

khalaa خَلَاصَ interj. fini

khalat غَلَطَ (pl. khaltaat غَلَطَاتُ)
n.m. erreur, faute

khaalat غَالَطَ (inacc. yikhaalit يَغَالِطُ)
v.tr. contester

khalbaane غَلْبَانَةٌ (pl. khalbaanaat
غَلْبَانَاتُ) n.f. enceinte

khalbat خَلَبْتُ (inacc. yikhalbit
يَخْلِبْتُ) v.tr. mélanger

khalbaat خَلْبَاتُ (pl. khalaabiit
خَلَابِيْتُ) n.m. mensonge

khalbitiin خَلْبِيْتِيْنَ n.m. mélange

khaali غَالِي (f. khaaliye غَالِيَةٌ /
pl. khaaliyiin غَالِيِيْنَ /
pl. khaawaali غَاوَالِي) adj. cher,
coûteux

khaalib غَالِبَ (f. khaalbe غَالِبَةٌ /
pl. khaalbiin غَالِبِيْنَ) adj. vainqueur

khaalig خَالِقُ n.m. créateur

khaligi خَلِيقَةٌ n.f. création

khaligiin خَلِيقِيْنَ n.m. fait de créer

khaliiil خَلِيلُ n.m. ami intime

khall خَلَّ n.m. vinaigre

khalla₁ خَلَّى (inacc. yikhalli يَخْلِيُ)
v.tr. laisser

khalla₂ غَلَّةُ n.f. mil

khallas خَلَّصَ (inacc. yikhallis
يَخْلِصُ) v.tr. sauver

khallasaan خَلَّصَانَ (var. khallisiin
خَلَّصِيِيْنَ) n.m. libération

khallat غَلَّطَ (inacc. yikhallit يَغْلِطُ)
v.tr. accuser quelqu'un d'avoir tort

khalliyyiin خَلِّيِيْنَ n.m. fait de laisser

khaltaan غَلَطَانَ (f. khaltaane
غَلَطَانَةٌ / pl. khaltaaniin غَلَطَانِيْنَ)
adj. fautif

khamaam غَمَامُ n.m. brouillard

khamar₁ خَمَرَ (inacc. yakhmir يَخْمِرُ)
v.tr. mettre de la levure

khamar₂ خَمْرُ n.m. boisson
alcoolisée, vin

- khamaz** غَمَزَ (inacc. **yakhmiz** يَعْغِمِزُ)
v.tr. toucher avec la main
- khamiira** خَمِيرَة n.f. levure
- khaamis** خَامِسُ (f. **khaamse** خَامَسَة)
adj. cinquième
- khamistaachar** خَمْسَة عَشْرُ
num. quinze
- khamma** خَمَّ (inacc. **yukhumm** يُخَمُّ)
v.tr. ramasser
- khammad** غَمَّضَ (inacc. **yikhammid** يَغَمِّضُ)
v.tr. fermer
- khammam** غَمَّمْ (inacc. **yikhammim** يَغَمِّمُ)
v.i. devenir nuageux
- khammaama** خَمَامَة
(pl. **khammaamaat** خَمَامَاتُ)
n.f. cuillère à charbon
- khamra** خَمْرَة n.f. vin
- khamsa** خَمْسَة num. cinq
- khamsiin** خَمْسِينُ (pl. **khamsiinaat** خَمْسِينَاتُ)
num. cinquante
- khaan** خَانَ (inacc. **yukhuun** يُخُونُ)
v.tr. trahir
- khana** غَنَى (inacc. **yakhni** يَعْغِنِي /
inacc. **yukhni** يُعْغِنِي) v.tr. enrichir
- khanag** خَنَقَ (inacc. **yakhnig** يَخْنِقُ)
v.tr. étrangler
- khanam** غَنَمَ (sg. **khanamaay** غَنَمَائِي)
n.coll. moutons, chèvres
- khanam al-buyud** غَنَمُ الْبَيْضِ
expr. chèvres
- khanam al-zurug** غَنَمُ الزُّرُقِ
expr. moutons
- khanas** خَنَسَ (inacc. **yakhnis** يَخْنِسُ)
v.i. esquiver
- khandag** خَنَدَقَ (pl. **khanaadig** خَنَادِقُ)
n.m. fossé
- khani** غَنِيَّ (f. **khaniye** غَنِيَّةُ /
pl. **akhniya** أَغْنِيَاءُ / pl. **khaniyiin** غَنِيَّيْنُ)
adj. riche
- khanigiin** خَنَقِيْنُ n.m. étranglement
- khanigiin al-gamar** خَنَقِيْنُ الْقَمَرِ
expr. éclipse de lune
- khaniime** غَنِيْمَة (pl. **khanaayim** غَنَائِمُ)
n.f. butin
- khanjar** خَنَجَرَ (pl. **khanaajir** خَنَاجِرُ)
n.m. faucille
- khanna** غَنَى (inacc. **yikhanni** يَعْغِنِي)
v.tr. chanter
- khannaay** غَنَّائِي (f. **khannaaye** غَنَّائِيَّةُ /
pl. **khannaayiin** غَنَّائِيِيْنُ /
f.pl. **khannaayaat** غَنَّائِيَاتُ)
n.m. chanteur, chanteuse
- kharab** خَرَبَ (inacc. **yakhrib** يَخْرِبُ)
v.tr. détruire
- kharaab** خَرَابُ n.m. destruction
- kharaf** غَرَفَ (inacc. **yakhrif** يَغْرِفُ)
v.tr. puiser
- kharag₁** غَرَقَ n.m. noyade, inondation
- kharag₂** غَرِقَ (inacc. **yakhrig** يَغْرِقُ)
v.tr. inonder
- kharaj** خَرَجَ (inacc. **yakhruj** يَخْرُجُ)
v.i. sortir
- kharaar** قَرَارَ (pl. **kharaaraat** قَرَارَاتُ)
n.m. décret

kharaz خَرَزُ (sg. kharazaay خَرَزَائِي) *n.coll.* perles en pierre précieuse

kharbal عَرْبَلُ (inacc. yikharbil يَغْرِبِلُ) *v.tr.* tamiser

kharbaan خَرْبَانُ (f. kharbaane خَرْبَانَةٌ / pl. kharbaaniin خَرْبَانِيْنُ) *adj.* détruit

kharbaani عَرْبَانِي (f. kharbaaniye عَرْبَانِيَّةُ / pl. kharbaaniyiin عَرْبَانِيِّيْنُ) *adj.* venant de l'ouest

kharbiliin عَرْبِلِيْنُ *n.m.* tamisage

khardal خَرْدَلُ *n.m.* moutarde

kharfaan خَرْفَانُ (f. kharfaane خَرْفَانَةٌ / pl. kharfaaniin خَرْفَانِيْنُ / f.pl. kharfaanaat خَرْفَانَاتُ) *adj.* sénile

kharib عَرِبُ *n.m.* ouest

khariib عَرِيْبُ (f. khariibe عَرِيْبَةٌ / pl. khariibiin عَرِيْبِيْنُ) *adj.* étranger

khariif خَرِيْفُ (pl. kharaayif خَرَايِفُ) *n.m.* saison des pluies

khariig عَرِيْقُ (f. khariige عَرِيْقَةٌ / pl. khariigiin عَرِيْقِيْنُ) *adj.* profond

khaariji خَارِجِي (f. khaarijiye خَارِجِيَّةُ / pl. khaarijiyiin خَارِجِيِّيْنُ) *adj.* extérieur

Wazaart al-khaarijiye وَزَارَةُ الخَارِجِيَّةِ *expr.* Ministère des Affaires étrangères

khariita خَرَايِطُ (pl. kharaayit خَرَايِطُ) *n.f.* carte (géographique)

kharii'e خَرِيْعَةٌ *n.f.* peur

kharkhar غَرَّعَرُ (inacc. yikharkhir يَغْرُغِرُ) *v.tr.* gargariser

kharnuuk قَرْنُوْكُ (pl. kharaanik قَرَانِيْكُ) *n.m.* grue couronnée

kharrab خَرَّبُ (inacc. yikharrib يَخْرِبُ) *v.tr.* détruire

kharraaf عَرَّافُ (pl. kharaariif عَرَّارِيْفُ) *n.m.* gobelet

kharrar قَرَّرُ (inacc. yikharrir يَقْرُرُ) *v.tr.* prescrire

kharra' خَرَّعُ (inacc. yikharri' يَخْرَعُ) *v.tr.* effrayer

kharuuf خَرُوْفُ (dl. kharuufeen خَرُوْفِيْنُ / pl. khurfaan خُرْفَانُ) *n.m.* béliet

kharya قَرِيَّةُ (pl. khura قُرَى) *n.f.* village

khasa خَصَى (inacc. yakhsi يَخْصِي) *v.tr.* castrer

hasal غَسَلُ (inacc. yakhsil يَغْسِلُ) *v.tr.* laver

khaasam خَاصَمُ (inacc. yikhaasim يَخْاصِمُ) *v.tr.* ne plus adresser la parole

khasaara خَسَاْرَةٌ (pl. khasaaraat خَسَاْرَاتُ) *n.f.* perte

khasi خَصِي (pl. khasiyiin خَصِيِيْنُ) *n.m.* eunuque

khasiim خَصِيْمُ (pl. khusmaan خُصْمَانُ) *n.m.* ennemi

khasiime خَصِيْمَةٌ (pl. khasiimaat خَصِيْمَاتُ) *n.f.* ennemie

- khaass** خَاصَّ (f. **khaassa** خَاصَّةُ / pl. **khaassiin** خَاصِّينَ / pl. **khusuus** خُصُوصَ) *adj.* réservé à
- khasa₁** خَصَّ (inacc. **yukhuss** يُخُصِّ) *v.tr.* concerner
- khasa₂** خَصَّى (inacc. **yikhassi** يَخْصِي) *v.tr.* castrer
- khasad** قَصَّدَ (inacc. **yikhassid** يَقْصِّدُ) *v.tr.* accepter
- khasal** غَسَّلَ (inacc. **yikhassil** يَغْسَلُ) *v.tr.* laver
- khasaali** غَسَّالِي (f. **khasaaliye** غَسَّالِيَّةُ / pl. **khasaaliin** غَسَّالِيْنَ) *adj.* blanchisseur
- khasar** خَسَّرَ (inacc. **yikhassir** يَخْسِرُ) *v.tr.* endommager
- khasas** خَصَّصَ (inacc. **yikhassis** يَخْصِّصُ) *v.tr.* consacrer
- khaassatan** خَاصَّةً *adv.* surtout
- khasisiin** خَصَّصِيْنَ *n.m.* consécration
- khasuul** غَسُولُ *n.m.* lessive
- khata** خَطَا (pl. **khataaya** خَطَايَا) *n.m.* erreur
- khataf** خَطَفَ (inacc. **yakhtif** يَخْطِفُ) *v.tr.* arracher
- khatam** خَتَمَ (inacc. **yakhtim** يَخْتِمُ) *v.tr.* cacheter
- khatar₁** خَطَرَ (inacc. **yakhtir** يَخْطِرُ) *v.i.* voyager
- khatar₂** خَطَرٌ *n.m.* danger
- khaatar** خَاطَرَ (inacc. **yikhaatir** يَخَاطِرُ) *v.i.* se mettre en danger
- khatari** خَطَرِيَّ (f. **khatariye** خَطَرِيَّةُ / pl. **khatariyin** خَطَرِيِّينَ) *adj.* dangereux
- khatas** غَطَسَ (inacc. **yakhtis** يَغْطِسُ) *v.tr.* s'enfoncer
- khaati** خَاطِي (f. **khaatiye** خَاطِيَّةُ / pl. **khaatiyin** خَاطِيِّينَ) *adj.* fautif
- khaatif** خَاطِفَ (f. **khaatfe** خَاطِفَةٌ / pl. **khaatifiin** خَاطِفِيْنَ) *n.m.* kidnappeur
- khaatim** خَاتِمَ (pl. **khatam** خَاتَمٌ / pl. **khawaatim** خَوَاتِمٌ) *n.m.* bague
- khatiir** خَطِيرَ (f. **khatiire** خَطِيرَةٌ / pl. **khatiiriin** خَطِيرِيْنَ / f.pl. **khatiiraat** خَطِيرَاتٌ) *adj.* dangereux
- khatiia** خَطِيَّةُ *n.f.* erreur
- khatt** خَطَّ (pl. **khutuut** خُطُوطٌ) *n.m.* ligne
- khatta₁** خَطَّ (inacc. **yukhutt** يُخُطُّ / part.prs. **khatt** خَاطٌ) *v.tr.* poser
- khatta₂** غَطَّى (inacc. **yikhatti** يَغْطِي) *v.tr.* couvrir
- khattam** خَتَمَ (inacc. **yikhattim** يَخْتِمُ) *v.tr.* intercepter
- khattas** غَطَّسَ (inacc. **yikhattis** يَغْطِسُ) *v.tr.* 1) plonger 2) baptiser
- khattat₁** خَطَّطَ (inacc. **yikhattit** يَخْطِطُ) *v.tr.* tirer au sort

khattat₂ خَطَطُ (inacc. yikhattit / يَخْطُطُ) *v.tr.* comploter

khattaati خَطَّاطِي (f. khattaatiye / خَطَّاطِيَّة / pl. khattaatiin / خَطَّاطِيْنَ) *adj.* devin

khattaay عَطَّاي (pl. khattaayaat / عَطَّايَات) *n.f.* couverture

khattiin خَطِّين *n.m.* fait de poser

khattisiin عَطِّسِين *n.m.* baptême

khattiin عَطِّسِين *n.m.* fait de couvrir

khatwa خَطْوَةٌ (pl. khatwaat / خَطْوَات) *n.f.* marche, pas

khawwaf خَوَّف (inacc. yikhawwif / يَخَوِّفُ) *v.tr.* faire peur

khawwaaf خَوَّاف (f. khawwaafa / خَوَّافَةٌ / pl. khawwaafiin / خَوَّافِيْنَ) *adj.* peureux

khawwafiin خَوِّفِين *n.m.* intimidation

khayaal خَيَال (pl. khayaalaat / خَيَالَات) *n.m.* 1) illusion
2) épouvantail

khaayib غَائِب (f. khaaybe / غَائِبَةٌ / pl. khaaybiin / غَائِبِيْنَ) *adj.* absent

khaayid قَائِد (pl. khuyyaad / قَائِدَات) *n.m.* chef militaire

khaayif خَائِف (f. khaayfe / خَائِفَةٌ / pl. khaayfiin / خَائِفِيْنَ / f.pl. khaayfaat / خَائِفَات) *adj.* qui a peur

khaayin خَائِن (f. khaayne / خَائِنَةٌ / pl. khaayniin / خَائِنِيْنَ) *adj.* traître

khayyar غَيَّر (inacc. yikhayyir / يَغَيِّرُ) *v.tr.* changer

khayyat خَيَّط (inacc. yikhayyit / يَخَيِّطُ) *v.tr.* coudre

khayyaati خَيَّاطِي (f. khayyaatiye / خَيَّاطِيَّة / pl. khayyaatiin / خَيَّاطِيْنَ) *n.m.* tailleur

khayyuur غَيُّور (f. khayyuura / غَيُّورَةٌ / pl. khayyuuriin / غَيُّورِيْنَ) *adj.* jaloux

khazaal غَزَال (sg. khazaala / غَزَالَةٌ / sg. khazaalaay / غَزَالَائِي / pl. khuzlaan / غَزْلَان) *n.coll.* gazelles

khazan خَزَن (inacc. yakhzin / يَخْزِنُ) *v.tr.* emmagasiner

khaziin خَزِين (pl. khazaayin / خَزَائِن) *n.m.* choses emmagasinées

khaazuug خَازُوُق (pl. khawaaziig / خَاوَزِيْق) *n.m.* sorte de pique en bois taillé

khazza غَزَّ (inacc. yukhuzz / يُغْزِئُ) *v.tr.* fichier, planter en terre

khazzaan خَزَّان (pl. khazzaanaat / خَزَّانَات) *n.m.* château d'eau

khaa'ida قَوَاعِدَة (pl. khawaa'id / قَوَاعِد) *n.f.* pilier, support

kheeb غَيْب *n.m.* l'avenir

kheel خَيْل *n.pl.* chevaux

kheema خَيْمَة (pl. kheemaat / خَيْمَات) *n.f.* tente

kheer₁ خَيْر (pl. khuyuur / خَيْرُور) *n.m.* bien

kheer₂ خَيْر *adj.* meilleur

kheet خَيْوُط (pl. **khuyuut** خَيْوُط) *n.m.* fil à coudre

kheezaraan خَيْرَانَ *n.m.* nom de l'arbre duquel on fait les cannes

khibil قِبِلْ (inacc. **yakhbal** يَقْبَلْ) *v.tr.* exaucer

khibra خِبْرَةٌ (pl. **khibraat** خِبْرَات) *n.f.* connaissance

khichi يَخْشَى (inacc. **yakhcha** يَخْشَى) *v.tr.* passer par

khidib غَضِبْ (inacc. **yakhdab** يَعْضَبْ) *v.i.* se vexer

khidir خِدِرْ (inacc. **yakhdar** يَخْدَرْ) *v.tr.* devenir insensible

khidme خِدْمَةٌ (pl. **khidmaat** خِدْمَات) *n.f.* travail

khijil خِجَلْ (inacc. **yakhjal** يَخْجَلْ) *v.i.* être timide

khijle خِجْلَةٌ *n.f.* honte

khilaaf خِلَافْ (pl. **khilaafaat** خِلَافَات) *n.m.* différent

khilib₁ غَلِبْ (inacc. **yakhlab** يَغْلِبْ) *v.i.* être trop pour

khilib₂ غَلِبْ (inacc. **yakhlab** يَغْلِبْ) *v.i.* être enceinte

khilis خِلِصْ (inacc. **yakhlas** يَخْلِصْ) *v.tr.* finir

khilit غَلِطْ (inacc. **yakhlat** يَغْلِطْ) *v.tr.* commettre une erreur

khiima قِيَمَةٌ (pl. **khiiyam** قِيَمَات) *n.f.* honneur

khimaar خِمَارْ *n.m.* couverture de la tête

khimir غِمِرْ (inacc. **yakhmar** يَغْمَرْ) *v.i.* s'évanouir

khine غِنْيِيْ (pl. **akhaani** أَغَانِي) *n.m.* chanson

khineemaay غِنْيِمَائِيْ (pl. **khineemaat** غِنْيِمَات) *n.f.* petit mouton

khini غِنْيِيْ (inacc. **yakhna** يَغْنَى) *v.i.* devenir riche

khinneeye غِنْيِيَّةْ (pl. **khinneeyaat** غِنْيِيَّات) *n.f.* chansonnette

khinziir خِنْزِيرْ (pl. **khanaaziir** خِنَازِيرْ) *n.m.* cochon

khiira غَيْرَةٌ *n.f.* jalousie

khirib خِرْبْ (inacc. **yakhrab** يَخْرَبْ) *v.i.* être détruit

khirig غَرِقْ (inacc. **yakhrag** يَغْرُقْ) *v.i.* s'enfoncer dans l'eau

khisir خِسِرْ (inacc. **yakhsar** يَخْسِرْ) *v.tr.* être endommagé

khita غِطَاءْ *n.m.* couverture

khiti خِطِيْ (inacc. **yakhta** يَخْطَأْ) *v.i.* offenser

khitim خِتِمْ (pl. **akhtaam** أَخْتَام) *n.m.* tampon

khitta خِطَّةْ (pl. **khitat** خِطَات) *n.f.* complot

khiweeche خَوَيْشَةٌ (pl. **khiweechaat** خَوَيْشَات) *n.f.* bracelet plat en or

khiyaada قِيَادَةٌ *n.f.* commandement

khiyaana خِيَانَةٌ (pl. khiyaanaat
خِيَانَاتُ) *n.f.* tromperie

khiyaar₁ خِيَارُ *n.m.* choix

khiyaar₂ غِيَارُ *n.m.* rechange

khiyaate خِيَاطَةٌ *n.f.* couture

khoof خَوْفٌ *n.m.* peur

khubza خُبْزَةٌ (sg. khubzaay خُبْزَايَ /
pl. khubzaat خُبْزَاتُ / var. khubz
خُبْزِ) *n.f. coll.* pains ronds

khudduus قُدُّوسٌ (f. khudduusa
قُدُّوسَةٌ / pl. khudduusiin قُدُّوسِيْنَ)
adj. saint

khudra خُضْرَةٌ (pl. khudrawaat
خُضْرَوَاتُ) *n.f.* légume

khudus قُدْسٌ *n.m.* saint

khufraan غُفْرَانٌ *n.m.* pardon de Dieu

khuul غُولٌ (pl. khawala غَوْلَى)
n.m. goule

khumaam حُمَامٌ *n.m.* choses

khumra حُمْرَةٌ *n.f.* parfum huileux

khumsumiya حُمْسُمِيَّةٌ *num.* cinq
cents

khumus حُمْسٌ *n.m.* un cinquième

khuna غُنَى *n.m.* richesse

khunfur خُنْفُرٌ (pl. khanaafir خَنَافِرُ)
n.m. ongle

khuraab غُرَابٌ (pl. khurbaat غُرَبَاتُ)
n.m. corbeau

khurba غُرْبَةٌ *n.f.* exil

khurbaan قُرْبَانٌ (pl. kharaabiin
قَرَابِيْنَ) *n.m.* offrande

khurfa غُرْفَةٌ (pl. khuraf غُرَفُ)
n.f. chambre

khurma خُرْمَةٌ (pl. khuram خُرَمُ)
n.f. trou

khurraaja خُرَّاجَةٌ (pl. kharaariij
خَرَارِيْجُ) *n.f.* tumeur, bursite

khurs خُرْسٌ (pl. khuruus خُرُوسُ)
n.m. boucle d'oreille

khuruuj خُرُوجٌ *n.m.* exode

khusun غُصْنٌ (pl. khusuun غُصُونُ)
n.m. grosse branche

khutuura خُطُورَةٌ *n.f.* danger

khuuwa حُوءَةٌ *n.f.* fraternité

khuwwa قُوَّةٌ (pl. khuwwaat قُوَّاتُ)
n.f. force

khuzzaana خُزَّانَةٌ (pl. khuzzaanaat
خُزَّانَاتُ) *n.f.* jabot (d'un oiseau)

L 1

la لَا *interj.* non

laban لَبَنٌ (pl. albaan اللَّبَانُ) *n.m.* lait

labbad لَبَّدٌ (inacc. yilabbid يَلَبِّدُ)

v.tr. cacher

labbas لَبَّسَ (inacc. **yilabbis** يَلْبِسُ)
v.tr. habiller

laabis لَابِسَ (f. **laabse** لَابِسَةٌ /
pl. **laabsiin** لَابِسِينَ / f.pl. **laabsaat**
لَابِسَاتٌ) *adj.* habillé

labtaan لَبْتَانٌ (pl. **labtaanaat** لَبْتَانَاتٌ)
n.m. hôpital

laabudda لَابُدُّ *adv.* il faut

laad لَاضَ (inacc. **yuluud** يُلْوِضُ)
v.i. contourner

ladaay لَدَايَ (pl. **ladaayaat** لَدَايَاتٌ)
n.f. cuisine

laddam لَدِّمَ (inacc. **yiladdim** يَلدِّمُ)
v.tr. enfiler des perles

ladra لَدْرِي (pl. **ladaari** لَدَارِي)
n.m. drap

laffa لَفَّ (inacc. **yiliff** يَلِفُّ)
v.tr. tourner

laffaaha لَفَّاحَةٌ (pl. **laffaahaat**
لَفَّاحَاتٌ) *n.f.* grand voile

laffaay لَفَّايَ (pl. **laffaafi** لَفَّافِي)
n.f. grand voile

laffe لَفَّةٌ (pl. **laffaat** لَفَّاتٌ) *n.f.* virage

laga لَقَى *n.m.* rencontre

laaga لَاقَى (inacc. **yilaagi** يَلَاقِي)
v.tr. rencontrer

lagga₁ لَقَّى (inacc. **yilaggi** يَلْقَى)
v.tr. recueillir dans

lagga₂ لَقَّ (inacc. **yulugg** يُلِقُّ)
v.tr. laper

laggaam لَقَّامٌ (f. **laggaama** لَقَّامَةٌ /
pl. **laggaamiin** لَقَّامِيينَ) *adj.* qui
mange

laggat لَقَّطَ (inacc. **yilaggit** يَلْقَطُ)
v.tr. cueillir

laggitiin لَقَّطِيينَ *n.m.* cueillette

lahab لَهَبٌ (pl. **lahiib** لَهَيْبٌ)
n.m. flamme

lahaddi لَحَدِّي *conj.* jusqu'à

laham لَحْمٌ (sg. **lahamaay** لَحْمَائِي)
n.coll. viande

lahja لَهْجَةٌ (pl. **lahjaat** لَهْجَاتٌ)
n.f. dialecte

laja' لَجَأٌ (inacc. **yalja'** يَلْجَأُ)
v.i. se réfugier

laaji' لَاجِيٌ (f. **laaji'a** لَاجِيَةٌ /
pl. **laaji'iin** لَاجِيِيينَ) *adj.* réfugié

lajjam لَجِّمَ (inacc. **yilajjim** يَلْجِمُ)
v.tr. mettre le mors

laakin لَآكِنَ *conj.* mais

laam لَامٌ (inacc. **yuluum** يُلْوَمُ)
v.tr. accuser

lama' لَمَعٌ (inacc. **yalma'** يَلْمَعُ)
v.i. briller

lamba لَمْبَةٌ *n.f.* lampe

laami' لَامِعٌ (f. **laam'a** لَامِعَةٌ /
pl. **laam'iin** لَامِعِيينَ) *adj.* brillant

lamma₁ لَمَّ *prép.* concerné

lamma₂ لَمَّ (inacc. **yilimm** يَلِمُّ)
v.tr. se rassembler

lammaam لَمَام (pl. **lammaamiin** لَمَامِين) *n.m.* rassembleur
lammas لَمَس (inacc. **yilammis** يِلْمَس) *v.tr.* toucher
lammiin لَمِين *n.m.* fait de ramasser
laammiin لَامِين *adj.* rassemblés
lammisiin لَمْسِين *n.m.* acte de toucher
laasig لَاصِق (f. **laasge** لَاصِقَة / pl. **laasgiin** لَاصِقِين / f.pl. **laasgaat** لَاصِقَات) *adj.* collé
lassag لَصَق (inacc. **yilassig** يِلَصَق) *v.tr.* coller
latiif لَطِيف (f. **latiife** لَطِيفَة / pl. **latiifiin** لَطِيفِين) *adj.* gracieux
lattakh لَطَخ (inacc. **yilattikh** يِلَطَخ) *v.tr.* tacher
lawa لَوَى (inacc. **yalwi** يَلْوِي) *v.tr.* enrrouler
lawiya لَوِيَة *n.f.* boucle (de corde)
lawlaw لَوَلَو (inacc. **yilawliw** يِلَوَلَو) *v.tr.* envelopper
laayam لَائِم (inacc. **yilaayim** يِلَائِم) *v.tr.* ramasser
laayij لَائِج *n.m.* errant
laayo لَائَو *n.m.* bouillie très légère
layyin لَيِّن (f. **layyine** لَيِّنَة / pl. **layyiniin** لَيِّنِين) *adj.* humide
lazam لَزَم (inacc. **yalzam** يَلْزَم) *v.tr.* empêcher de bouger
laazim₁ لَازِم *adv.* il faut

laazim₂ لَازِم (f. **laazme** لَازِمَة / pl. **laazmiin** لَازِمِين) *adj.* tenant
laziiz لَزِيذ (f. **laziize** لَزِيذَة / pl. **laziiziin** لَزِيذِين) *adj.* délicieux
lazza لَزَز (inacc. **yilizz** يِلَزَز) *v.tr.* pousser
laa'ab لَاعَب (inacc. **yilaa'ib** يِلَاعِب) *v.tr.* caresser
la'an لَاعَن (inacc. **yal'an** يَلْعَن) *v.tr.* maudire
la'ana لَعْنَة (pl. **la'anaat** لَعْنَات) *n.f.* malédiction
la'aab لَعَاب (f. **la'aaba** لَعَابَة / pl. **la'aabiin** لَعَابِين / f.pl. **la'aabaat** لَعَابَات) *adj.* danseur
le ل (1) *prép.* à (2) *conj.* pour
leechaan لَيْشَان *conj.* pour que
leeda لَيْدَة (pl. **leedaat** لَيْدَات) *n.f.* sac en plastique
lekkool لَكَّوْل (pl. **lekkoolaat** لَكَّوْلَات) *n.m.* école
leel لَيْل (pl. **layaali** لَيْالِي) *n.f.* nuit
leele لَيْلَة (pl. **leelaat** لَيْلَات) *n.f.* une nuit
leemuun لَيْمُون *n.coll.* citrons
libis لَيْسِن (inacc. **yalbas** يَلْبَسِن) *v.tr.* s'habiller
ligdaabe لِقْدَابَة (pl. **lagaadiib** لِقَادِيِب) *n.f.* hangar
ligeemaat لِقِيمَات *n.pl.* petits beignets

- ligi** لِقِي (inacc. **yalga** يَلْقَى / var. **liga** لَقَى) *v.tr.* trouver
- lihaam** لِحَام *n.m.* soudure
- lihig** لِحِقْ (inacc. **yalhag** يَلْحَقْ) *v.tr.* atteindre
- lihis** لِحْسِن (inacc. **yalhas** يَلْحَسِن) *v.tr.* lécher
- lijaam** لِحَامْ (pl. **lijaamaat** لِحَامَاتْ) *n.m.* mors
- limis** لِمِسْ (inacc. **yalmas** يَلْمَسْ) *v.tr.* toucher
- lisaan** لِسَانْ (pl. **alsun** أَلْسُنْ / pl. **lisne** لِسْنِي) *n.m.* langue
- lisig** لِيَصِقْ (inacc. **yalsag** يَلْصِقْ) *v.tr.* se coller
- lissaa'** لِسَاعْ *prép.* encore
- listik** لِسْتِيكْ (pl. **lasaatik** لِسَاتِيكْ) *n.m.* pneu
- liitir** لِيْتِرْ (dl. **liitreen** لِيْتْرَيْنْ / pl. **liitraat** لِيْتْرَاتْ) *n.m.* litre
- li'ib** لِيْعَبْ (inacc. **yal'ab** يَلْعَبْ) *v.tr.* jouer
- looh** لُوْحْ (dl. **looheen** لُوْحَيْنْ / pl. **liihaan** لِيْحَانْ) *n.m.* tablette en bois
- loolas** لَوْلُصْ (inacc. **yiloolis** يِلْوُلِصْ) *v.tr.* remuer la queue
- loom** لُوْمْ *n.m.* reproche
- loon** لُونْ (pl. **alwaan** أَلْوَانْ) *n.m.* couleur
- looz** لُوْزْ *n.m.* amande (noix)
- lubaan** لُبَانْ *n.coll.* résine parfumée
- lubaas** لُبَاسْ (pl. **lubaasaat** لُبَاسَاتْ) *n.m.* vêtement
- lubb** لُبْ *n.m.* intérieur
- lubna** لُبْنِي *n.m.* peuplier (espèce d'arbre)
- lubya** لُبْيِي (sg. **lubyaay** لُبْيَايْ) *n.coll.* haricots
- lugma** لُقْمَةْ (pl. **lugam** لُقَمْ) *n.f.* bouchée
- luju** لُجُوْءْ *n.m.* refuge
- lukhkha** لُكَّةْ (pl. **lukhkhaat** لُكَّاتْ) *n.f.* langue, parler
- lumma** لُمَّةْ (pl. **lummaat** لُمَّاتْ) *n.f.* réunion
- luuti** لُوْطِي (pl. **lawaaata** لَوَاطَاْ) *n.m.* homosexuel
- luwaama** لُوَامَةْ *n.f.* reproche
- lu'lu** لُوْلُوْءْ (sg. **lu'lu'a** لُوْلُوْءْ) *n.coll.* perles

M m

ma مَا (var. **maab** مَاب / var. **maam** مَام) *neg.* ne pas

mabkhuud مَبْعُوضْ (f. **mabkhuuda** مَبْعُوضَة / pl. **mabkhuudiin** مَبْعُوضِين) *adj.* détesté

mabluul مَبْلُول (f. **mabluula** مَبْلُولَة / pl. **mabluuliin** مَبْلُولِين) *adj.* mouillé

mabni مَبْنِي (f. **mabniye** مَبْنِيَة / pl. **mabniyiin** مَبْنِيِين) *adj.* construit

mabruuk₁ مَبْرُوكْ *interj.* félicitations

mabruuk₂ مَبْرُوكْ (f. **mabruuka** مَبْرُوكَة) *adj.* béni

mabsuut مَبْسُوطْ (f. **mabsuuta** مَبْسُوطَة / pl. **mabsuutiin** مَبْسُوطِين) *adj.* content

macha مَشَى (inacc. **yamchi** يَمَشِي) *v.tr.* aller

machat مَشَطْ (inacc. **yamchut** يَمَشُطْ) *v.tr.* tresser

machbak مَشْبَكْ (pl. **machaabik** مَشَابِكْ) *n.m.* fourche

machcha مَشَّ (inacc. **yumuchch** يُمَشَّ) *v.tr.* effacer

machchat مَشَّطْ (inacc. **yimachchit** يِمَشِّطْ) *v.tr.* tresser les cheveux

machchaay مَشَّاي (pl. **machchaayaat** مَشَّايَات) *n.f.* pied

machduud مَشْدُودْ (f. **machduuda** مَشْدُودَة / pl. **machduudiin** مَشْدُودِين) *adj.* chargé

machguug مُشَقُوقْ (f. **machguuga** مُشَقُوقَة / pl. **machguugiin** مُشَقُوقِين) *adj.* fendu

machhuun مَشْحُونْ (f. **machhuuna** مَشْحُونَة / pl. **machhuuniin** مَشْحُونِين) *adj.* chargé

machhuur مَشْهُورْ (f. **machhuura** مَشْهُورَة / pl. **machhuuriin** مَشْهُورِين) *adj.* connu

machi مَشِي *n.m.* fait de marcher

maachi مَاشِي (f. **maache** مَاشَة / pl. **maachiin** مَاشِين / f.pl. **maachaat** مَاشَات) *adj.* allant

machiiche مَشِيشَة (pl. **machaayich** مَشَايِشْ) *n.f.* point d'eau

machkuur مَشْكُورْ (f. **machkuura** مَشْكُورَة / pl. **machkuuriin** مَشْكُورِين) *adj.* félicité

machkhuul مَشْغُولْ (f. **machkhuula** مَشْغُولَة / pl. **machkhuuliin** مَشْغُولِين) *adj.* occupé

machrikh مَشْرِقْ *adj.* oriental

mada مَضَى (inacc. **yamda** يَمَضَى) *v.tr.* signer

madagg مَدَقَّ (pl. madaggaat
مَدَقَّات) *n.m.* aire à battre les
céréales

madah مَدَحَ (inacc. yamdah
يَمْدَحُ) *v.tr.* faire l'éloge

madakh مَضَعُ (inacc. yamdakh
يَمَضَعُ) *v.tr.* mâcher

maadaamit مَاذَامَةً *conj.* comme,
parce que

madbah مَدَبَحَ (pl. madaabih
مَدَابِح) *n.m.* abattoir, autel

madbuukh مَدْبُوعُ (f. madbuukha
مَدْبُوعَةٌ / pl. madbuukhiin
مَدْبُوعِيْنَ) *adj.* tanné

madda مَدَّ (inacc. yimidd
يِمِدُّ) *v.tr.* tendre vers

madfuun مَدْفُونُ (f. madfuuna
مَدْفُونَةٌ / pl. madfuuniin
مَدْفُونِيْنَ) *adj.* enterré

madfuur مَضْفُورُ (f. madfuura
مَضْفُورَةٌ / pl. madfuuriin
مَضْفُورِيْنَ) *adj.* tressé

madguug مَدْقُوقُ (f. madguuga
مَدْقُوقَةٌ / pl. madguugiin
مَدْقُوقِيْنَ) *adj.* battu

madhaka مَضْحَكَةٌ *n.f.* risée, objet de
moquerie

madiide مَدِيْدَةٌ (pl. madaayid
مَدَايِد) *n.f.* bouillie

madih مَدِحَ *n.m.* chant de louange

madikhiin مَضِغِيْنَ *n.m.* mastication

madiina مَدِيْنَةٌ (pl. mudun
مُدُن) *n.f.* ville

madkh مَضَغُ *n.m.* mastication

madkhal مَدَخَلُ (pl. madaakhil
مَدَاخِل) *n.m.* entrée (d'une ville)

madluum مَضْلُومُ (f. madluuma
مَضْلُومَةٌ / pl. madaaliim
مَضَالِيْمُ /
pl. madluumiin
مَضْلُومِيْنَ) *adj.* plaignant

madmuum مَضْمُومُ (f. madmuuma
مَضْمُومَةٌ / pl. madmuumiin
مَضْمُومِيْنَ) *adj.* conservé

madmuun مَضْمُونُ (f. madmuuna
مَضْمُونَةٌ / pl. madmuuniin
مَضْمُونِيْنَ) *adj.* fiable

madrasa مَدْرَسَةٌ (pl. madaaris
مَدَارِس) *n.f.* école arabe

madri مَدْرِي *interj.* je ne sais pas

madruub₁ مَضْرُوبُ (f. madruuba
مَضْرُوبَةٌ / pl. madruubiin
مَضْرُوبِيْنَ) *adj.* battu

madruub₂ مَضْرُوبُ (f. madruuba
مَضْرُوبَةٌ / pl. madruubiin
مَضْرُوبِيْنَ) *adj.* peint

madruuch مَدْرُوشُ (f. madruucha
مَدْرُوشَةٌ / pl. madruuchiin
مَدْرُوشِيْنَ) *adj.* écrasé

madyuun مَدْيُونُ (f. madyuuna
مَدْيُونَةٌ / pl. madyuuniin
مَدْيُونِيْنَ) *adj.* débiteur

mafhuum مَفْهُومٌ (f. mafhuuma / مَفْهُومَةٌ / pl. mafhuumiin مَفْهُومِينَ) *adj.* compris

mafjuukh مَفْجُوخٌ (f. mafjuukha / مَفْجُوخَةٌ / pl. mafjuukhiin مَفْجُوخِينَ) *adj.* écrasé

mafluul مَفْلُولٌ (f. mafluula / مَفْلُولَةٌ / pl. mafluuliin مَفْلُولِينَ) *adj.* étalé

mafrag مَفْرَقٌ (pl. mafaarig مَفَارِقٌ) *n.m.* intersection (chemins)

mafruuch مَفْرُوشٌ (f. mafruucha / مَفْرُوشَةٌ / pl. mafruuchiin مَفْرُوشِينَ) *adj.* étendu

mafruud مَفْرُودٌ (f. mafruuda / مَفْرُودَةٌ / pl. mafruudiin مَفْرُودِينَ) *adj.* sévré

mafruug مَفْرُوقٌ (f. mafruuga / مَفْرُوقَةٌ / pl. mafruugiin مَفْرُوقِينَ) *adj.* séparé

mafsal مَفْصَلٌ (pl. mafaasil مَفَاصِلٌ) *n.m.* articulation

maftuuh مَفْتُوحٌ (f. maftuuha / مَفْتُوحَةٌ / pl. maftuuhiin مَفْتُوحِينَ) *adj.* ouvert

maftuul مَفْتُولٌ (f. maftuula / مَفْتُولَةٌ / pl. maftuuliin مَفْتُولِينَ) *adj.* tordu

magan مَقَنَّ (sg. maganaay مَقَنَائِي) *n.coll.* plants à repiquer

magaas مَقَاسٌ (pl. magaasaat مَقَاسَاتٌ) *n.m.* mesure

magass مَقْصٌ *n.m.* paire de ciseaux

magchuuch مَقْشُوشٌ (f. magchuucha / مَقْشُوشَةٌ / pl. magchuuchiin مَقْشُوشِينَ) *adj.* balayé

magduud مَقْدُودٌ (f. magduuda / مَقْدُودَةٌ / pl. magduudiin مَقْدُودِينَ) *adj.* troué

magfuul مَقْفُولٌ (f. magfuula / مَقْفُولَةٌ / pl. magfuuliin مَقْفُولِينَ) *adj.* fermé

maggan مَقَنَّ (inacc. yimaggin يَمَقِّن) *v.tr.* repiquer

maggiin مَقِّنِينَ *n.m.* repiquage

magli مَقْلِي (f. magliye مَقْلِيَّةٌ / pl. magliyiin مَقْلِيِينَ) *adj.* frit

magtuu' مَقْطُوعٌ (f. magtuu'a / مَقْطُوعَةٌ / pl. magtuu'iin مَقْطُوعِينَ) *adj.* coupé

mag'ad₁ مَقْعَدٌ *n.m.* fait de rester en un lieu

mag'ad₂ مَقْعَدٌ (pl. magaa'id مَقَاعِدٌ) *n.m.* siège

maha مَحَا (inacc. yamha يَمَحَا) *v.tr.* effacer

mahabba مَحَبَّةٌ (pl. mahabbaat مَحَبَّاتٌ) *n.f.* amour

mahaane مَهَانَةٌ (pl. mahaanaat مَهَانَاتٌ) *n.f.* souffrance

mahanna مَحَنَّةٌ *n.f.* affection

mahbuub مَحْبُوبٌ (f. mahbuuba / مَحْبُوبَةٌ / pl. mahbuubiin مَحْبُوبِينَ) *adj.* aimé

- mahbuus** مَحْبُوسٌ (f. mahbuusa
مَحْبُوسَةٌ / pl. mahbuusiin مَحْبُوسِينَ /
f.pl. mahbuusaat مَحْبُوسَاتُ)
adj. reclus
- mahdar** مَحْضَرٌ (pl. mahdaraat
مَحْضَرَاتُ) n.m. présence
- mahduud** مَحْدُودٌ (f. mahduuda
مَحْدُودَةٌ / pl. mahduudiin مَحْدُودِينَ)
adj. limité
- mahfuud** مَحْفُوضٌ (f. mahfuuda
مَحْفُوضَةٌ / pl. mahfuudiin مَحْفُوضِينَ)
adj. protégé
- mahguur** مَحْقُورٌ (f. mahguura
مَحْقُورَةٌ / pl. mahguuriin مَحْقُورِينَ)
adj. méprisé
- maahiye** مَاحِيَّةٌ (pl. mawaahi
مَوَاحِي) n.f. salaire mensuel
- mahiyyin** مَحْيِيْنٌ n.m. effacement
- mahkama** مَحْكَمَةٌ (pl. mahaakim
مَحَاكِمٌ) n.f. tribunal
- mahkuuk** مَحْكُوكٌ (f. mahkuuka
مَحْكُوكَةٌ / pl. mahkuukiin مَحْكُوكِينَ)
adj. gratté
- mahkuum** مَحْكُومٌ (f. mahkuuma
مَحْكُومَةٌ / pl. mahkuumiin
مَحْكُومِينَ) adj. condamné
- mahlaka** مَهْلَكَةٌ n.f. destruction
- mahmuul** مَحْمُولٌ (f. mahmuula
مَحْمُولَةٌ / pl. mahmuuliin مَحْمُولِينَ /
f.pl. mahmuulaat مَحْمُولَاتُ)
adj. porté
- mahrag** مَحْرَقٌ (pl. mahaarig مَحَارِقُ)
n.m. lieu où on brûle
- mahruum** مَحْرُومٌ (f. mahruuma
مَحْرُومَةٌ / pl. mahruumiin مَحْرُومِينَ)
adj. interdit de
- mahruut** مَحْرُوتٌ (f. mahruuta
مَحْرُوتَةٌ / pl. mahruutiin مَحْرُوتِينَ)
adj. cultivé
- mahsuub** مَحْسُوبٌ (f. mahsuuba
مَحْسُوبَةٌ / pl. mahsuubiin مَحْسُوبِينَ)
adj. compté
- majarr** مَجْرٌ n.m. fait de tirer
- majbuud** مَجْبُودٌ (f. majbuuda
مَجْبُودَةٌ / pl. majbuudiin مَجْبُودِينَ)
adj. tiré
- majd** مَجْدٌ n.m. gloire
- majiid** مَجِيدٌ (f. majiide مَجِيدَةٌ /
pl. majiidiin مَجِيدِينَ) adj. glorieux
- majjad** مَجَّدٌ (inacc. yimajjid يَمَجِّدُ)
v.tr. louer (Dieu)
- majjidiin** مَجْدِيْنٌ n.m. fait de louer
- majlas** مَجَالَسٌ (pl. majaalis مَجَالِسُ)
n.m. conseil
- majli** مَجْلِيٌّ (f. majliiye مَجْلِيَّةٌ /
pl. majliliyyin مَجْلِيلِيْنٌ) adj. lustré
- majma'** مَجْمَعٌ n.m. assemblée
- majmuu'a** مَجْمُوعَةٌ
(dl. majmuu'teen مَجْمُوعَتَيْنِ /
pl. majmuu'aat مَجْمُوعَاتُ)
n.f. groupe (de gens)

majnuun مَجْنُونٌ (f. majnuuna
مَجْنُونَةٌ / pl. majaaniin مَجَانِينُ)
adj. fou

majra مَجْرَةٌ (pl. majaari مَجَارِي)
n.f. caniveau

majruuh مَجْرُوْحٌ (f. majruuha
مَجْرُوْحَةٌ / pl. majruuhiin مَجْرُوْحِيْنَ)
adj. blessé

makana مَكَنَةٌ (pl. makanaat مَكَنَاتُ)
n.f. moteur

makchuuf مَكْشُوفٌ (f. makchuufa
مَكْشُوفَةٌ / pl. makchuufiin مَكْشُوفِيْنَ)
adj. inspecté

makfuuf مَكْفُوفٌ (f. makfuufa
مَكْفُوفَةٌ / pl. makfuufiin مَكْفُوفِيْنَ)
adj. ourlé

makkan مَكَّنَ (inacc. yimakkin
يَمَكِّنُ) v.tr. s'installer

maknuus مَكْنُوسٌ (f. maknuusa
مَكْنُوسَةٌ / pl. makaaniis مَكَانِيْسُ)
adj. porte-malheur

makruub مَكْرُوبٌ (f. makruuba
مَكْرُوبَةٌ / pl. makruubiin مَكْرُوبِيْنَ)
adj. attrapé

makruuh مَكْرُوهٌ (f. makruuha
مَكْرُوهَةٌ / pl. makruuhiin مَكْرُوهِيْنَ)
adj. détesté

maksab مَكْسَبٌ (pl. makaasib
مَكَاْسِبُ) n.m. profit

maksi مَكْسِيٌّ (f. maksiye مَكْسِيَّةُ /
pl. maksiyiin مَكْسِيِّيْنَ) adj. revêtu

maksuur مَكْسُورٌ (f. maksuura
مَكْسُورَةٌ / pl. maksuuriin مَكْسُورِيْنَ)
adj. cassé

maktab مَكْتَبٌ (pl. makaatib مَكَاتِبُ)
n.m. bureau

maktaba مَكْتَبَةٌ n.f. bibliothèque

maktuub₁ مَكْتُوبٌ (pl. makaatiib
مَكَاتِيْبُ) n.m. note écrite

maktuub₂ مَكْتُوبٌ (f. maktuuba
مَكْتُوبَةٌ / pl. maktuubiin مَكْتُوبِيْنَ)
adj. écrit

maktuul مَكْتُوْلٌ (f. maktuula مَكْتُوْلَةٌ /
pl. maktuuliin مَكْتُوْلِيْنَ) adj. tué

makwa مَكْوَةٌ (pl. makaawi مَكَاوِي)
n.f. fer à repasser

makhaafa مَخَافَةٌ n.f. peur

makhatar مَخْطَرٌ n.m. voyage

makhazan مَخْزَنٌ (pl. makhaazin
مَخَاْزِنُ) n.m. magasin

makhbuul مَقْبُولٌ (f. makhbuula
مَقْبُوْلَةٌ / pl. makhbuuliin مَقْبُوْلِيْنَ)
adj. accepté

makhchuuch مَعْشُوشٌ
(f. makhchuucha مَعْشُوشَةٌ /
pl. makhchuuchiin مَعْشُوشِيْنَ)
adj. falsifié

maakhid مَأْخِذٌ (f. maakhde مَأْخِذَةٌ /
pl. maakhdiin مَأْخِذِيْنَ) adj. marié

makhlug مَخْلُوقٌ (f. makhluuga
مَخْلُوقَةٌ / pl. makhaaliig مَخَالِيْقُ /
pl. makhluugiin مَخْلُوقِيْنَ) adj. créé

makhlut مَخْلُوطٌ (f. makhluuta
مَخْلُوطَةٌ / pl. makhluutiin مَخْلُوطِيْنَ)
adj. mélangé

makhmi مَغْمِي (f. makhmiye
مَغْمِيَّة / pl. makhmiyiin مَغْمِيَّيْنَ)
adj. évanoui

al-Sabi al-Makhmi الصَّبِي
المَغْمِي *expr.* Orion
(constellation)

makhrib مَغْرِبٌ (pl. makhaarib
مَغَارِب) *n.f.* coucher du soleil

makhsuud مَقْصُودٌ *n.m.* objectif

makhtuuba مَخْطُوبَةٌ
(pl. makhtuubaat مَخْطُوبَات)
n.f. fiancée

makhtuuf مَخْطُوفٌ (f. makhtuufa
مَخْطُوفَةٌ / pl. makhuufiin مَخْطُوفِيْنَ)
adj. victime d'un enlèvement

makhtuum مَخْتُومٌ (f. makhtuuma
مَخْتُومَةٌ / pl. makhtuumiin مَخْتُومِيْنَ)
adj. scellé

makhzuun مَخْزُونٌ (f. makhzuuna
مَخْزُونَةٌ / pl. makhzuuniin مَخْزُونِيْنَ)
adj. emmagasiné

maal₁ مَالٌ (sg. maalaay مَالَاي /
pl. amwaal أَمْوَال) *n.coll.* biens

maal₂ مَالٌ (inacc. yimiil يَمِيل)
v.i. pencher

maal- مَال- *interg.* Qu'est-ce que ?

mala مَلَا (inacc. yamla يَمَلَا)
v.tr. remplir

maala مَالَا *interg.* pourquoi

malak₁ مَلِكٌ (pl. malaa'ika مَلَائِكَةٌ)
n.m. ange

malak₂ مَلِكٌ (inacc. yamluk يَمْلُك)
v.tr. gouverner

malaki مَلَكِي (f. malakiye مَلَكِيَّة)
adj. royal

malamma مَلَمَّةٌ (pl. malammaat
مَلَمَّات) *n.f.* réunion

malaan مَلَانٌ (f. malaane مَلَانَةٌ /
pl. malaaniin مَلَانِيْنَ /
f.pl. malaanaat مَلَانَات) *adj.* plein

malat مَلَطٌ (inacc. yamlut يَمْلُط)
v.tr. arracher

malfuuf مَلْفُوفٌ (f. malfuufa مَلْفُوفَةٌ /
pl. malfuufiin مَلْفُوفِيْنَ) *adj.* enroulé

malik مَلِكٌ (pl. muluuk مَلُوك)
n.m. roi

malika مَلِكَةٌ (pl. malikaat مَلِكَات)
n.f. reine

malika al-umm مَلِكَةُ الْأُمِّ
n.f. reine mère

maliyiin مَلِيَّيْن *n.m.* remplissage

malja' مَلْجَأٌ (pl. malaaji مَلْأَجِي)
n.m. refuge

mallah مَلَّلَحٌ (inacc. yimallih يَمَلَّلُح)
v.tr. tremper

mallak مَلَّلَكٌ (inacc. yimallik يَمَلَّلُك)
v.tr. transférer la propriété à
quelqu'un

mallas مَلَّلَسٌ (inacc. yimallis يَمَلَّلِس)
v.tr. rendre lisse

mallat مَلَّطَ (inacc. **yimallit** يِمَلِّطُ)

v.tr. arracher

mallitiin مَلِّطِينَ *n.m.* arrachage

malya مَلِيَّةُ *n.f.* plénitude

malyit iid مَلِيَّةُ اِيْدُ *expr.* poignée

malyaan مَلْيَانُ (f. **malyaane** مَلْيَانَةٌ /

pl. **malyaaniin** مَلْيَانِيْنَ) *adj.* plein

malyuun مَلْيُونُ (pl. **malaayiin**

مَلَايِيْنَ) *num.* million

mal'uun مَلْعُونُ (f. **mal'uuna** مَلْعُونَةٌ /

pl. **mal'uuniin** مَلْعُونِيْنَ) *adj.* maudit

mamchuut مَمَشُوطُ (f. **mamchuuta**

مَمَشُوطَةٌ / pl. **mamchuutiin**

مَمَشُوطِيْنَ) *adj.* tressé

mamduud مَمْدُودُ (f. **mamduuda**

مَمْدُودَةٌ / pl. **mamduudiin** مَمْدُودِيْنَ)

adj. tendu

mamlaka مَمْلَكَةٌ (dl. **mamlakateen**

مَمْلَكَتِيْنَ / pl. **mamaalik** مَمَالِكُ)

n.f. royaume

mamluuk مَمْلُوكُ (f. **mamluuka**

مَمْلُوكَةٌ / pl. **mamluukiin** مَمْلُوكِيْنَ)

adj. dominé

mamnuu' مَمْنُوعُ (f. **mamnuu'a**

مَمْنُوعَةٌ / pl. **mamnuu'iin** مَمْنُوعِيْنَ /

f.pl. **mamnuu'aat** مَمْنُوعَاتُ)

adj. interdit

mamruug مَمْرُوقُ (f. **mamruuga**

مَمْرُوقَةٌ / pl. **mamruugiin** مَمْرُوقِيْنَ)

adj. enlevé

mamsuuh مَمْسُوحُ (f. **mamsuuha**

مَمْسُوحَةٌ / pl. **mamsuuhiin**

مَمْسُوحِيْنَ) *adj.* teint

mana'₁ مَنَّعُ (inacc. **yamna'** يَمَنَّعُ)

v.tr. interdire

mana'₂ مَنَّعُ *n.m.* force

manga مَنَّعَى *n.m.* mangue

manguuch مَنقُوشُ (f. **manguucha**

مَنقُوشَةٌ / pl. **manguuchiin** مَنقُوشِيْنَ)

adj. rugueux, gravé

mani مَنِي *n.m.* sperme

manjuur مَنجُورُ (f. **manjuura**

مَنجُورَةٌ / pl. **manjuuriin** مَنجُورِيْنَ)

adj. sculpté

mantaga مَنطَقَةٌ (pl. **manaatig** مَنَاطِقُ)

n.f. localité

man'uul مَنَّعُولُ (f. **man'uula** مَنَّعُولَةٌ /

pl. **man'uuliin** مَنَّعُولِيْنَ) *adj.* maudit

mappa مَپَّ (sg. **mappaay** مَپَّاي)

n.coll. pains longs

mara مَرَّةُ (pl. **awiin** عَوِيْنَ) *n.f.* femme

marad مَرَضُنْ (pl. **amraad** أَمْرَاضُنْ)

n.m. maladie

maraada مَرَادَا *expr.* tant pis

marag مَرَقُ (inacc. **yamrug** يَمْرُقُ)

v.tr. sortir

maragaan مَرَقَانُ (var. **marigiin**

مَرِقِيْنَ) *n.m.* sortie

marajaan مَرَجَانُ (sg. **marajaanaay**

مَرَجَانَايْ) *n.coll.* perles rouges

maraar مَرَارُ (f. **maraara** مَرَارَةٌ)

n.m. goût amer

- marbat₁** مَرْبَطٌ (sg. **marbataay** / مَرْبَطَائِي / pl. **marbataayaat** (مَرْبَطَائَات) *n.coll.* porte-bonheur
- marbat₂** مَرْبَطٌ (pl. **maraabit** مَرْابِطُ) *n.coll.* lien pour attacher un animal
- marbuut** مَرْبُوطٌ (f. **marbuuta** مَرْبُوطَةٌ / pl. **marbuutiin** مَرْبُوطِيينَ) *adj.* attaché
- marchuuch** مَرْشُوشٌ (f. **marchuucha** مَرْشُوشَةٌ / pl. **machuuchiin** مَرْشُوشِيينَ) *adj.* arrosé
- mardaan** مَرْصَانٌ (f. **mardaane** مَرْصَانَةٌ / pl. **mardaaniin** مَرْصَانِيينَ / f.pl. **mardaanaat** مَرْصَانَات) *adj.* malade
- marfa'iin** مَرْفَعِيينَ (pl. **maraafiin** مَرْافِعِيينَ) *n.m.* hyène
- marfuu'** مَرْفُوعٌ (f. **marfuu'a** مَرْفُوعَةٌ / pl. **marfuu'iin** مَرْفُوعِيينَ) *adj.* soulevé
- margad** مَرْاقِدٌ (pl. **maraagid** مَرْاقِدُ) *n.m.* mare
- marhab** مَرْحَبٌ (inacc. **yimarhib** يِمْرَحِبُ) *v.i.* être le bienvenu
- marhaban** مَرْحَبًا *interj.* bienvenue
- marhala** مَرْحَلَةٌ (pl. **maraahil** مَرْاحِلُ) *n.f.* étape, station
- marhuuk** مَرْحُوكٌ (f. **marhuuka** مَرْحُوكَةٌ / pl. **marhuukiin** مَرْحُوكِيينَ) *adj.* moulu
- marhuum** مَرْحُومٌ (f. **marhuuma** مَرْحُومَةٌ / pl. **maraahiim** مَرْاحِييمُ) *adj.* défunt
- maarig** مَارِقٌ (f. **maarge** مَارِقَةٌ / pl. **maargiin** مَارِقِيينَ / f.pl. **maargaat** مَارِقَات) *adj.* en train de sortir
- maarin** مَارِنٌ (f. **marne** مَرْنَةٌ / pl. **marniin** مَرْنِيينَ) *adj.* mou
- mariise** مَرِيْسَةٌ (pl. **maraayis** مَرَايِسُ) *n.f.* bière de mil
- markaba** مَرْكَبَةٌ (pl. **maraakib** مَرَاكِبُ) *n.f.* pirogue
- markaz** مَرْكَزٌ (pl. **maraakiz** مَرَاكِزُ) *n.m.* centre (d'apprentissage, santé)
- markuub** مَرْكُوبٌ (pl. **maraakiib** مَرَاكِيِبُ) *n.m.* paire de chaussures
- marmakh** مَرْمَعٌ (inacc. **yimarmikh** يِمْرَمِغُ) *v.tr.* se rouler par terre
- marra** مَرَّةٌ (dl. **marrateen** مَرَّتِيينَ / pl. **marraat** مَرَّات) *n.f.* fois
- iddat marraat** عِدَّةُ مَرَّاتٍ *expr.* plusieurs fois
- marraat waahidiin** مَرَّاتٌ وَاحِدِيينَ *expr.* parfois
- marrad** مَرْرَضٌ (inacc. **yimarrid** يِمْرِرِضُ) *v.tr.* rendre malade
- marrag** مَرْرَقٌ (inacc. **yimarrig** يِمْرِرِقُ) *v.tr.* expulser
- marrar** مَرَّرٌ (inacc. **yimarrir** يِمْرِرِرُ) *v.tr.* rendre insupportable
- marsuul** مَرْسُولٌ (f. **marsuula** مَرْسُولَةٌ / pl. **marsuuliin** مَرْسُولِيينَ) *adj.* messenger
- marsuum₁** مَرْسُومٌ (pl. **maraasiim** مَرَايِسِييمُ) *n.m.* décret

marsuum₂ مَرْسُومٌ (f. marsuuma
مَرْسُومَةٌ / pl. marsuumiin مَرْسُومِيينَ)
adj. dessiné

marsuus مَرْصُوصٌ (f. marsuusa
مَرْصُوصَةٌ / pl. marsuusiin مَرْصُوصِيينَ)
adj. aligné

maaruud مَارُودٌ (f. maaruuda مَارُودَةٌ /
pl. maaruudiin مَارُودِيينَ)
adj. fiévreux

maryuud مَرْيُودٌ (f. maryuuda مَرْيُودَةٌ /
pl. maryuudiin مَرْيُودِيينَ /
f.pl. maryuudaat مَرْيُودَاتُ)
adj. aimé

mar'a مَرَعَى (pl. maraa'i مَرَاعِي)
n.m. lieu de pâturage

masaafa مَسَافَةٌ (pl. masaafaat
مَسَافَاتُ) n.f. distance

masah مَسَحَ (inacc. yamsah يَمْسَحُ)
v.tr. enduire

masahaan مَسَحَانَ n.m. onction

masak مَسَكَ (inacc. yamsuk يَمْسُكُ)
v.tr. attraper

masakh مَسَخَ (inacc. yamsukh
يَمْسُخُ) v.tr. perdre son goût

masal مَثَلٌ (pl. amsaal أَمْثَالٌ)
n.m. exemple, proverbe

masalan مَثَلًا adv. par exemple

masaamaha مَسَامَحَةٌ n.f. pardon

masar مَسَرَ n.m. maïs

masaar مَسَارٌ n.m. voyage

masaariif مَصَارِيْفٌ n.pl. argent pour
les dépenses quotidiennes

masbuub مَصْبُوبٌ (f. masbuuba
مَصْبُوبَةٌ / pl. masbuubiin مَصْبُوبِيينَ)
adj. moulé (métal)

masduud مَسْدُودٌ (f. masduuda
مَسْدُودَةٌ / pl. masduudiin مَسْدُودِيينَ)
adj. fermé

masiibe مَصِيْبَةٌ (pl. masaayib
مَصَابِيْبُ) n.f. problème

masiihi مَسِيْحِي (f. masiihiye
مَسِيْحِيَّةُ / pl. masiihiyiin مَسِيْحِيَّيْنِ)
adj. chrétien

masihiin مَسِيْحِيْنُ n.m. onction

masiik مَسِيْكٌ (pl. masaayik مَسَايِكُ)
n.m. école coranique

maasikh مَاسِخٌ (f. maaskhe مَاسِخَةٌ /
pl. maaskhiin مَاسِخِيْنُ) adj. sans
goût

masjuun مَسْجُونٌ (f. masjuuna
مَسْجُونَةٌ / pl. masaajiin مَسَاجِيْنُ /
f.pl. masjuunaat مَسْجُونَاتُ)
adj. prisonnier

maskan₁ مَسْكَنٌ (pl. masaakin
مَسَاكِيْنُ) n.m. demeure

maskan₂ مَسْكَنٌ (inacc. yimaskin
يَمْسُكِيْنُ) v.tr. rendre humble

maskana مَسْكَنَةٌ n.f. humilité

maskuun مَسْكُونٌ (f. maskuuna
مَسْكُونَةٌ / pl. maskuuniin مَسْكُونِيينَ)
adj. habité

maslaha مَصْلَحَةٌ (pl. masaalih
مَصَالِحُ) n.f. bénéfice

masluub مَصْلُوبٌ (f. masluuba
مَصْلُوبَةٌ / pl. masluubiin مَصْلُوبِينَ)
adj. crucifié

masluul مَسْلُولٌ (f. masluula مَسْلُولَةٌ /
pl. masluuliin مَسْلُولِينَ) *adj.* enlevé

masmas مَضْمَضٌ (inacc. yimasmis
يَمَضِمِضٌ) *v.tr.* laver légèrement

masnuu' مَصْنُوعٌ (f. masnuu'a
مَصْنُوعَةٌ / pl. masnuu'iin مَصْنُوعِينَ)
adj. fabriqué

masruug مَسْرُوقٌ (f. masruuga
مَسْرُوقَةٌ / pl. masruugiin مَسْرُوقِينَ)
adj. volé

massa مَصَّ (inacc. yumuss يُمُصِّ)
v.tr. sucer

massah مَسَّحَ (inacc. yimassih
يَمَسِّحُ) *v.tr.* enduire

massak مَسَّكَ (inacc. yimassik
يَمَسِّكُ) *v.tr.* confier

massaaka مَسَّاكَةٌ (pl. massaakaat
مَسَّاكَاتٌ) *n.f.* bretelle

massakh مَسَّخَ (inacc. yimassikh
يَمَسِّخُ) *v.tr.* rendre sans goût

massal مَسَّالٌ (inacc. yimassil يَمَسِّالُ)
v.tr. représenter quelqu'un

massaas مَصَّاصٌ (f. massaasa
مَصَّاصَةٌ / pl. massaasiin مَصَّاصِينَ)
adj. vampire

mastara مَسْتَرَةٌ (pl. masaatir مَسَاتِيرُ)
n.f. cimetière

mas'uul مَسْئُولٌ (f. mas'uula مَسْئُولَةٌ /
pl. masaa'iil مَسَائِيلُ / pl. mas'uuliin
مَسْئُولِينَ) *n.m.* responsable

mas'uuliye مَسْئُولِيَّةٌ
(pl. mas'uuliyaat مَسْئُولِيَّاتٌ)
n.f. responsabilité

maat مَاتَ (inacc. yumuut يُمُوتُ)
v.i. mourir

mata مَتَى *interg.* quand

matar مَطَرٌ *n.m.* pluie

hajjaaz al-matar حَجَّازُ الْمَطَرِ
expr. arc-en-ciel

matara مَطَرَةٌ (pl. mataraat مَطَرَاتٌ)
n.f. pluie

matbuug مَطْبُوقٌ (f. matbuuga
مَطْبُوقَةٌ / pl. matbuugiin مَطْبُوقِينَ)
adj. plié

mathuum مَتَّهُومٌ (f. mathuuma
مَتَّهُومَةٌ / pl. mathuumiin مَتَّهُومِينَ)
adj. accusé

matluus مَطْلُوسٌ (f. matluusa
مَطْلُوسَةٌ / pl. matluusiin مَطْلُوسِينَ)
adj. crépi

matmuus مَطْمُوسٌ (f. matmuusa
مَطْمُوسَةٌ / pl. mataamiis مَطَامِيسُ /
pl. matmuusiin مَطْمُوسِينَ)
adj. stupide

matraan مَطْرَانٌ (f. matraane مَطْرَانَةٌ /
pl. matraaniin مَطْرَانِينَ) *adj.* arrosé
par la pluie

matruud مَطْرُودٌ (f. *matruuda*
مَطْرُودَةٌ / pl. *matruudiin* مَطْرُودِينَ)
adj. chassé

matruur مَتْرُورٌ (f. *matruura* مَتْرُورَةٌ /
pl. *matruuriin* مَتْرُورِينَ) *adj.* file

matta مَطٌّ (inacc. *yumutt* يُمُطُّ /
part.prs. *maatti* مَاطُ) *v.tr.* étendre

mattat مَطَّطٌ (inacc. *yimattit* يِمَطِّطُ)
v.tr. allonger

mattitiin مَطَّطِينَ *n.m.* fait de
s'allonger

matchuuch مَتَشُوشٌ (f. *matchuucha*
مَتَشُوشَةٌ / pl. *matchuuchiin*
مَتَشُوشِينَ) *adj.* grillé

mawduu' مَوْضُوعٌ (pl. *mawaadii'*
مَوَاضِيعٌ) *n.m.* sujet de discussion

mawgaf مَوَاقِفٌ (pl. *mawaagif* مَوَاقِفٌ)
n.m. gare routière

mawjuud مَوْجُودٌ (f. *mawjuuda*
مَوْجُودَةٌ / pl. *mawjuudiin* مَوْجُودِينَ)
adj. être présent

mawlid مَوْلِدٌ *n.m.* naissance

mawluud مَوْلُودٌ (f. *mawluuda*
مَوْلُودَةٌ / pl. *mawluudiin* مَوْلُودِينَ)
adj. né

mawrid مَوْرِدٌ (pl. *mawaarid* مَوَارِدٌ)
n.m. 1) ressource 2) point d'eau

mawwa' مَوَّعٌ (inacc. *yimawwi'* يِمَوِّعُ)
v.tr. fondre

maw'id مَوَاعِدٌ (pl. *mawaa'iid* مَوَاعِيدٌ)
n.m. rendez-vous

maytam مَيِّتَمٌ (pl. *mayaatim* مَيِّاتِمٌ)
n.m. place mortuaire

mayyal مَيَّالٌ (inacc. *yimayyil* يِمَيِّلُ)
v.tr. pencher

mayyaz مَيِّزٌ (inacc. *yimayyiz* يِمَيِّزُ)
v.tr. distinguer

mayyit مَيِّتٌ (f. *mayte* مَيِّتَةٌ /
pl. *maytiin* مَيِّتِينَ / f.pl. *maytaat*
مَيِّتَاتٌ) *n.m.* mort

mazgi مَزْقِيٌ (f. *mazgiye* مَزْقِيَّةٌ /
pl. *mazgiyiin* مَزْقِيِينَ) *adj.* irrigué

mazguul مَزْقُولٌ (f. *mazguula* مَزْقُولَةٌ /
pl. *mazguuliin* مَزْقُولِينَ) *adj.* jeté

mazluum مَظْلُومٌ (f. *mazluuma*
مَظْلُومَةٌ / pl. *mazluumiin* مَظْلُومِينَ)
adj. maltraité

mazruub مَزْرُوبٌ (f. *mazruuba*
مَزْرُوبَةٌ / pl. *mazruubiin* مَزْرُوبِينَ)
adj. clôturé

mazruu' مَزْرُوعٌ (f. *mazruu'a* مَزْرُوعَةٌ /
pl. *mazruu'iin* مَزْرُوعِينَ) *adj.* semé

maa' مَاعٌ (inacc. *yumuu'* يُمَوِّعُ)
v.i. fondre

ma'a مَعَ *prép.* avec

ma'aach مَعَاشٌ *n.m.* nourriture

ma'ada مَعَادِيٌ (pl. *ma'aadi* مَعَادِيٌ)
n.m. gué (passage d'une rivière)

ma'alaga مَعَالِفَةٌ (pl. *ma'alagaat*
مَعَالِقَاتٌ / pl. *ma'aalig* مَعَالِقٌ)
n.f. cuillère

ma'ana مَعْنَىٌ (pl. *ma'aani* مَعَانِيٌ)
n.m. sens

ma'duur مَعْضُورٌ (f. ma'duura
مَعْضُورَةٌ / pl. ma'duuriin مَعْضُورِينَ)
adj. handicapé

ma'guul مَعْقُولٌ (f. ma'guula مَعْقُولَةٌ /
pl. ma'guuliin مَعْقُولِينَ)
adj. compréhensible

ma'iicha مَعِيشَةٌ n.f. nourriture

ma'juun مَعْجُونٌ (f. ma'juuna
مَعْجُونَةٌ / pl. ma'juuniin مَعْجُونِينَ)
adj. pétri

ma'kuul مَأْكُولٌ (f. ma'kuula مَأْكُولَةٌ /
pl. ma'kuuliin مَأْكُولِينَ) adj. mangé

ma'luuma مَعْلُومَةٌ (pl. ma'luumaat
مَعْلُومَات) n.f. information

ma'rafa مَعْرِفَةٌ (pl. ma'arif مَعَارِفُ)
n.f. connaissance

ma'ruuf مَعْرُوفٌ (f. ma'ruufa مَعْرُوفَةٌ /
pl. ma'ruufiin مَعْرُوفِينَ) adj. connu

ma'siya مَعْصِيَةٌ (pl. ma'aasi مَعَاصِي)
n.f. désobéissance

ma'suur مَعْصُورٌ (f. ma'suura
مَعْصُورَةٌ / pl. ma'suuriin مَعْصُورِينَ)
adj. pressé, extrait

ma'tuug مَعْتُوقٌ (f. ma'tuuga مَعْتُوقَةٌ /
pl. ma'tuugiin مَعْتُوقِينَ)
adj. affranchi

maa'uun مَاعُونٌ (pl. mawaa'iin
مَوَاعِين) n.m. récipient

ma'zuul مَعْزُولٌ (f. ma'zuula مَعْزُولَةٌ /
pl. ma'zuuliin مَعْزُولِينَ) adj. choisi

ma'zuum مَعْزُومٌ (f. ma'zuuma
مَعْزُومَةٌ / pl. ma'zuumiin مَعْزُومِينَ)
adj. invité

ma''at مَعَّتْ (inacc. yima''it مِيعَتْ)
v.tr. déraciner

meeram مَيْرَمٌ (pl. mayaarim مَيَارِمُ)
n.f. reine, reine mère

miglaa' مِغْلَاعٌ n.m. lance-pierre,
fronde

mikyaal مِكْيَالٌ (pl. makaayiiil
مَكَايِيل) n.m. mesure

mikhkheet مِخْحَيْطٌ n.coll. arbustes
avec fruits (aizen)

miilaad مِيْلَادٌ n.m. naissance

mileh مِلْحٌ n.coll. sel

milkiye مِلْكِيَّةٌ n.f. propriété

min مِنْ prep. de

miina مِيْنَاءٌ (pl. muwaani مُوَانِي)
n.m. port

mindiiil مِندِيْلٌ (pl. manaadiil مَنَادِيْلُ)
n.m. foulard, mouchoir de tête

minnakle مِنْكَالِي prep. l'autre côté
de

miiri مِيرِي n.m. impôt

mirid مِرِيضٌ (inacc. yamrad يَمْرَضُ)
v.i. tomber malade

misil مِثْلٌ prep. comme

miskiin مِسْكِينٌ (f. miskiine مِسْكِينَةٌ /
pl. masaakiin مَسَاكِينُ /
f.pl. miskiinaat مِسْكِينَات) adj. pauvre

miiteen مِيتَيْن *num.* deux cents

mitir مِيتْر (dl. **mitreen** مِيتْرَيْن / pl. **amtaar** أَمْتَارُ) *n.m.* mètre

mitraga مِطْرَقَةٌ (pl. **mitragaat** مِطْرَقَاتُ) *n.f.* marteau

miya مِيَّة (pl. **miyaat** مِيَّاتُ) *num.* cent

miiz مِيْز *n.m.* équité

miizaan مِيْزَانُ (pl. **mawaaziin** مَوَازِينُ) *n.m.* balance

mooj مَوْجُ (pl. **amwaaj** أَمْوَاجُ) *n.m.* vague d'eau

moot مَوْتُ *n.m.* le mort

mowwat مَوَّتُ (inacc. **yimowwit** يِمَوَّتُ) *v.tr.* faire mourir

mubachchir مُبَشِّرُ (f. **mubachchire** مُبَشِّرَةٌ / pl. **mubachchiriin** مُبَشِّرِينَ / f.pl. **mubachchiraat** مُبَشِّرَاتُ) *adj.* évangéliste

mubaadala مُبَادَلَةٌ *n.f.* échange

mubajjil مُبَجَّلُ (f. **mubajjile** مُبَجَّلَةٌ / pl. **mubajjiliin** مُبَجَّلِينَ) *adj.* qui a la gonococcie

mubaarak مُبَارَكُ (f. **mubaaraka** مُبَارَكَةٌ / pl. **mubaarakiin** مُبَارَكِينَ) *adj.* béni

mubaaraka مُبَارَكَةٌ *n.f.* bénédiction

mubarjal مُبْرَجَلُ (f. **mubarjala** مُبْرَجَلَةٌ / pl. **mubarjaliin** مُبْرَجَلِينَ) *adj.* troublé

mubaaya'a مُبَايَعَةٌ *n.f.* vente

muba''id مُبْعَدُ (f. **muba''ide** مُبْعَدَةٌ / pl. **muba''idiin** مُبْعَدِينَ) *adj.* loin

muchaabih مُشَابِهٌ (f. **muchaabihe** مُشَابِهَةٌ / pl. **muchaabihiin** مُشَابِهِينَ) *adj.* qui se ressemble

muchaach مُشَاشُ *n.m.* moelle osseuse

muchaggag مُشَقَّقُ (f. **muchaggaga** مُشَقَّقَةٌ / pl. **muchaggagiin** مُشَقَّقِينَ) *adj.* fendu

muchajji' مُشَجِّعٌ (f. **muchajji'a** مُشَجِّعَةٌ / pl. **muchajji'iin** مُشَجِّعِينَ) *adj.* encourageant

muchaarik مُشَارِكُ (f. **muchaarike** مُشَارِكَةٌ / pl. **muchaarikiin** مُشَارِكِينَ) *adj.* participant

mucharraf مُشَرَّفُ (f. **mucharrafa** مُشَرَّفَةٌ / pl. **mucharrafiin** مُشَرَّفِينَ) *adj.* honoré

mucharrat مُشَرَّطُ (f. **mucharrata** مُشَرَّطَةٌ / pl. **mucharratiin** مُشَرَّطِينَ) *adj.* déchiré

muchaat مُشَاطُ *n.m.* tresse

muchattat مُشْتَتٌ (f. **muchattata** مُشْتَتَةٌ / pl. **muchattatiin** مُشْتَتِينَ) *adj.* dispersé

muchaawara مُشَاوَرَةٌ (pl. **muchaawaraat** مُشَاوَرَاتُ) *n.f.* consultation, discussion

muchhaab مُشْهَابٌ (pl. **machaahiib** مَشَاهِيبُ) *n.m.* torche (en bois)

muchkila مُشْكِلَةٌ (pl. **machaakil** مَشَاكِلُ) *n.f.* problème

muchootin مُشَوِّطِن (f. muchootine

مُشَوِّطِنَةٌ / pl. muchootiniin

مُشَوِّطِينِ / f.pl. muchootinaat

(مُشَوِّطِنَات) *adj.* fou

muchrik مُشْرِك (f. muchrike مُشْرِكَةٌ /
pl. muchrikiin (مُشْرِكِينِ) *adj.* idolâtre

muchtaag مُشْتَاَق (f. muchtaaga
مُشْتَاَقَةٌ / pl. muchtaagiin (مُشْتَاَقِينِ)
adj. désireux

mughtari مُشْتَرِي (f. mughtariye
مُشْتَرِيَّة / pl. mughtariyiin (مُشْتَرِيَّيْنِ)
adj. acheteur

mughtarik مُشْتَرِك (f. mughtarika
مُشْتَرِكَةٌ / pl. mughtarikiin (مُشْتَرِكِينِ)
adj. participant

muchwaar مُشَوَّار (pl. machaawiir
مَشَاوِيرِ) *n.m.* mouchoir

mudaffig مُدْفِق (f. mudaffiga مُدْفِقَةٌ /
pl. mudaffigiin (مُدْفِقِينِ) *adj.* tombé

mudahhab مُدْهَب (f. mudahhaba
مُدْهَبَةٌ / pl. mudahhabiin (مُدْهَبِيْنَ)
adj. doré

mudahhan مُدْهَن (f. mudahhana
مُدْهَنَةٌ / pl. mudahhaniin (مُدْهَنِيْنَ)
adj. graisseux

mudakhkhan مُدْخَن (f. mudakhkhana مُدْخَنَةٌ /
pl. mudakhkhaniin (مُدْخَنِيْنَ)
adj. parfumé

mudallim مُضَلِّم (f. mudallime
مُضَلِّمَةٌ / pl. mudallimiin (مُضَلِّمِيْنَ)
adj. foncé

mudamman مُضَمَّن (f. mudammana مُضَمَّنَةٌ /

pl. mudammaniin (مُضَمَّنِيْنَ)
adj. pris comme caution

mudamar مُدَمَّر (f. mudamara
مُدَمَّرَةٌ / pl. mudammariin (مُدَمَّرِيْنَ)
adj. détruit

mudammir مُدَمِّر (f. mudammire
مُدَمِّرَةٌ / pl. mudammiriin (مُدَمَّرِيْنَ)
adj. qui détruit

mudangir مُدَنْقِر (f. mudangire
مُدَنْقِرَةٌ / pl. mudangiriin (مُدَنْقِرِيْنَ)
adj. penché en avant

mudaarag مُدَارَق (f. mudaaraga
مُدَارَقَةٌ / pl. mudaaragiin (مُدَارَقِيْنَ)
adj. caché

mudardag مُدَرِّدَق *adj.* roulé

mudarrab مُدَرَّب (f. mudarraba
مُدَرَّبَةٌ / pl. mudarrabiin (مُدَرَّبِيْنَ)
adj. entraîné

mudarras مُدَرَّس (f. mudarrasa
مُدَرَّسَةٌ / pl. mudarrasiin (مُدَرَّسِيْنَ)
adj. bordé

mudarris مُدَرِّس (f. mudarrise
مُدَرِّسَةٌ / pl. mudarrisiin (مُدَرِّسِيْنَ)
adj. enseignant

mudawwar مُدَوَّر (f. mudawwara
مُدَوَّرَةٌ / pl. mudawwariin (مُدَوَّرِيْنَ)
adj. rond

mudaayaga مُضَايِقَةٌ (pl. mudaayagaat مُضَايِقَات)
n.f. contrainte

mudaayig مُضَايِق (f. mudaayiga
مُضَايِقَةٌ / pl. mudaayigiin مُضَايِقِينَ)
adj. oppresseur

mudayyaf مُضَيِّف (f. mudayyafa
مُضَيِّفَةٌ / pl. mudayyafiin مُضَيِّفِينَ)
adj. accueilli

mudayyig مُدَيِّق (f. mudayyige
مُدَيِّقَةٌ / pl. mudayyigiin مُدَيِّقِينَ)
adj. agonisant

mudda مُدَّة *n.f.* période

muddaggig مُدَقِّق (f. muddaggiga
مُدَقِّقَةٌ / pl. muddaggiin مُدَقِّقِينَ)
adj. bien implanté

muddayyif مُضَيِّف (f. muddayyife
مُضَيِّفَةٌ / pl. muddayyifiin مُضَيِّفِينَ)
adj. restant en tant qu'étranger

muddoodal مُدَوِّدَل (f. muddoodala
مُدَوِّدَلَةٌ / pl. muddoodaliin مُدَوِّدَلِينَ)
adj. suspendu

mudgaaga مُدَقَّاقَةٌ (pl. madaagiig
مَدَاقِيق) *n.f.* fléau

mudiiir مُدِير (pl. mudara مُدَرَاء)
n.m. directeur

mudiiriye مُدِيرِيَّة (pl. mudiiriyaat
مُدِيرِيَّات) *n.f.* préfecture

mufachchil مُفَشَّل *adj.* qui fait
échouer

mufaahama مُفَاهَمَةٌ
n.f. compréhension

mufaaji مُفَاجِئ (f. mufaaja'a مُفَاجِئَةٌ)
adj. soudain

mufallis مُفَلِّس (f. mufallise مُفَلِّسَةٌ /
pl. mufallisiin مُفَلِّسِينَ) *adj.* pauvre

mufaariig مُفَارِق (f. mufaariige
مُفَارِقَةٌ / pl. mufaariigiin مُفَارِقِينَ)
adj. qui se sépare des autres

mufarrach مُفَرَّش *adj.* étendu

mufarrag مُفَرَّق (f. mufarraga مُفَرَّقَةٌ /
pl. mufarragiin مُفَرَّقِينَ) *adj.* séparé

mufarrig مُفَرِّق (f. mufarrige مُفَرِّقَةٌ /
pl. mufarrigiin مُفَرِّقِينَ) *adj.* qui
sépare

mufartag مُفَرَّتَق (f. mufartaga
مُفَرَّتَقَةٌ / pl. mufartagiin مُفَرَّتَقِينَ)
adj. dénoué

mufassad مُفَصِّد (f. mufassada
مُفَصِّدَةٌ / pl. mufassadiin مُفَصِّدِينَ)
adj. scarifié

mufassir مُفَسِّر (f. mufassire مُفَسِّرَةٌ /
pl. mufassiriin مُفَسِّرِينَ)
adj. commentateur

mufattah مُفَتِّح (f. mufattaha
مُفَتِّحَةٌ / pl. mufattahiin مُفَتِّحِينَ)
adj. ouvert

mufiid مُفِيد (f. mufiida مُفِيدَةٌ /
pl. mufidiin مُفِيدِينَ) *adj.* utile

mufsid مُفْسِد (f. mufside مُفْسِدَةٌ /
pl. mufsiidin مُفْسِدِينَ) *adj.* pervers

muftaah مُفْتَاَح (pl. mafaatiih مُفْتَاِيح)
n.m. clé

muftaris مُفْتَرِس (f. muftarisa
مُفْتَرِسَةٌ / pl. muftarisiin مُفْتَرِسِينَ)
adj. carnivore

mugaabala مُقَابَلَةٌ *n.f.* rencontre
mugabbad مُقَبِّضٌ (f. mugabbada) مُقَبِّضَةٌ / pl. mugabbadiin مُقَبِّضِينَ *adj.* allumé
mugabbid مُقَبِّضٌ (f. mugabbide) مُقَبِّضَةٌ / pl. mugabbidiin مُقَبِّضِينَ *adj.* qui allume
mugabbil مُقَبِّلٌ (f. mugabbile) مُقَبِّلَةٌ / pl. mugabbiliin مُقَبِّلِينَ *adj.* qui revient
mugaabil مُقَابِلٌ (f. mugaabile) مُقَابِلَةٌ / pl. mugaabiliin مُقَابِلِينَ / f.pl. mugaabilaat مُقَابِلَاتٌ *adj.* en face de
mugaddam مُقَدَّمٌ (f. mugaddama) مُقَدَّمَةٌ / pl. mugaddamiin مُقَدَّمِينَ *adj.* qui est mis devant
mugaddim مُقَدَّمٌ (f. mugaddime) مُقَدَّمَةٌ / pl. mugaddimiin مُقَدَّمِينَ *adj.* qui est devant, qui est en avant, guide
mugaddima مُقَدَّمَةٌ *n.f.* introduction
mugaffal مُقَفَّلٌ (f. mugaffala) مُقَفَّلَةٌ / pl. mugaffaliin مُقَفَّلِينَ *adj.* fermé
mugajjam مُقَجِّمٌ (f. mugajjama) مُقَجِّمَةٌ / pl. mugajjamiin مُقَجِّمِينَ *adj.* troué
mugargir مُقَرِّقٌ (f. mugargire) مُقَرِّقَةٌ / pl. mugargiriin مُقَرِّقِينَ *adj.* flambé

mugarrab مُقَرَّبٌ (f. mugarraba) مُقَرَّبَةٌ / pl. mugarrabiin مُقَرَّبِينَ *adj.* proche
mugassam مُقَسَّمٌ (f. mugassama) مُقَسَّمَةٌ / pl. mugassamiin مُقَسَّمِينَ *adj.* divisé
mugassas مُقَصَّصٌ (f. mugassasa) مُقَصَّصَةٌ / pl. mugassasiin مُقَصَّصِينَ *adj.* coupé
mugassir مُقَصَّرٌ (f. mugassire) مُقَصَّرَةٌ / pl. mugassiriin مُقَصَّرِينَ *adj.* qui manque à
mugatta' مُقَطَّعٌ (f. mugatta'a) مُقَطَّعَةٌ / pl. mugatta'iin مُقَطَّعِينَ *adj.* coupé
mugayyad مُقَيَّدٌ (f. mugayyada) مُقَيَّدَةٌ / pl. mugayyadiin مُقَيَّدِينَ *adj.* entravé
mugchaacha مُقَشَّاشَةٌ (pl. magaachiich مُقَشَّاشِيشٌ) *n.f.* balai
mugtaa' مُقَطَّاعٌ *n.m.* de l'autre côté
muhaadana مُحَاضَنَةٌ *n.f.* embrace
muhaadasa مُحَادَاتَاتٌ (pl. muhaadasaat مُحَادَاتَاتٌ) *n.f.* conversation
muhaddad مُحَدَّدٌ (f. muhaddada) مُحَدَّدَةٌ / pl. muhaddadiin مُحَدَّدِينَ *adj.* limité
muhaddam مُهَدَّمٌ (f. muhaddama) مُهَدَّمَةٌ / pl. muhaddamiin مُهَدَّمِينَ *adj.* démolie

muhaafiz مُحَافِظٌ (pl. muhaafiziin
مُحَافِظِينَ) *n.m.* préfet

muhaajim مُهَاجِمٌ (f. muhaajime
مُهَاجِمَةٌ / pl. muhaajimiin مُهَاجِمِينَ)
adj. qui attaque

muhaajiri مُهَاجِرِيٌّ (f. muhaajiriye
مُهَاجِرِيَّةٌ / pl. muhaajiriin مُهَاجِرِينَ)
adj. mendiant

muhaakama مُحَاكِمَةٌ *n.f.* procès

muhaami مُحَامِيٌّ (f. muhaamiye
مُحَامِيَّةٌ / pl. muhaamiin مُحَامِينَ)
adj. avocat, défenseur

muhammir مُحَمَّرٌ (f. muhammire
مُحَمَّرَةٌ / pl. muhammiriin مُحَمَّرِينَ)
adj. rougeâtre

muhaanasa مُحَانَسَةٌ *n.f.* cajolerie

muhaaraba مُحَارَبَةٌ *n.f.* bataille

muhaarib مُحَارِبٌ (f. muhaaribe
مُحَارِبَةٌ / pl. muhaaribiin مُحَارِبِينَ)
adj. combattant

muharrag مُحَرِّقٌ (f. muharraga
مُحَرِّقَةٌ / pl. muharragiin مُحَرِّقِينَ)
adj. brûlé

muharram مُحَرَّمٌ (f. muharrama
مُحَرَّمَةٌ / pl. muharramiin مُحَرَّمِينَ /
f.pl. muharramaat مُحَرَّمَاتُ)
adj. interdit

muhaasar مُحَاصِرٌ (f. muhaasara
مُحَاصِرَةٌ / pl. muhaasariin
مُحَاصِرِينَ) *adj.* assiégé

muhaasir مُحَاصِرٌ (f. muhaasira
مُحَاصِرَةٌ / pl. muhaasiriin مُحَاصِرِينَ)
adj. soldat assiégeant

muhattam مُحَطَّمٌ (f. muhattama
مُحَطَّمَةٌ / pl. muhattamiin مُحَطَّمِينَ)
adj. sans espoir

muhawwag مُحَوِّقٌ (f. muhawwaga
مُحَوِّقَةٌ / pl. muhawwagiin مُحَوِّقِينَ)
adj. entouré

muhawwig مُحَوِّقٌ (f. muhawwige
مُحَوِّقَةٌ / pl. muhawwigiin مُحَوِّقِينَ)
prép. qui entoure

muhibb مُحِبٌّ (f. muhibba مُحِبَّةٌ /
pl. muhibbiin مُحِبِّينَ) *adj.* qui aime

muhimm مُهِمٌّ (f. muhimme مُهِمَّةٌ /
pl. muhimmiin مُهِمِّينَ /
f.pl. muhimmaat مُهِمَّاتُ)
adj. important

muhimma مُهِمَّةٌ *n.f.* mission

muhiit مُحِيطٌ (pl. muhiitaat
مُحِيطَاتُ) *n.m.* océan

muhrig مُحْرِقٌ (f. muhriga مُحْرِقَةٌ /
pl. muhriigiin مُحْرِقِينَ) *adj.* brûlant

muhtaaj مُحْتَاجٌ (f. muhtaaja
مُحْتَاجَةٌ / pl. muhtaajiin مُحْتَاجِينَ)
adj. qui est dans le besoin

muhtaram مُحْتَرَمٌ (f. muhtarama
مُحْتَرَمَةٌ / pl. muhtaramiin مُحْتَرَمِينَ)
adj. respecté

mujaddim مُجَدِّمٌ (f. mujaddime
مُجَدِّمَةٌ / pl. mujaddimiin مُجَدِّمِينَ)
adj. lépreux

mujahhaz مُجَهَّز (f. mujahhaza
مُجَهَّزَةٌ / pl. mujahhaziin مُجَهِّزِينَ)
adj. apprêté

mujammal مُجَمَّل (f. mujammala
مُجَمَّلَةٌ / pl. mujammaliin مُجَمَّلِينَ)
adj. décoré

mujammar مُجَمَّر (f. mujammara
مُجَمَّرَةٌ / pl. mujammariin مُجَمَّرِينَ)
adj. raffiné

mujanzar مُجَنَزَر (f. mujanzara
مُجَنَزَرَةٌ / pl. mujanzariin مُجَنَزَرِينَ)
adj. enchaîné

mujarrab مُجَرَّب (f. mujarraba
مُجَرَّبَةٌ / pl. mujarrabiin مُجَرَّبِينَ)
adj. testé

mujarrib مُجَرَّب (f. mujarribe
مُجَرَّبَةٌ / pl. mujarribiin مُجَرَّبِينَ)
adj. tentateur

mujaawir مُجَاوِر (f. mujaawire
مُجَاوِرَةٌ / pl. mujaawiriin مُجَاوِرِينَ)
adj. limitrophe

mujawwaf مُجَوِّف (f. mujawwafa
مُجَوِّفَةٌ / pl. mujawwafiin مُجَوِّفِينَ)
adj. creux

mujrim مُجْرِم (f. mujrime مُجْرِمَةٌ /
pl. mujrimiin مُجْرِمِينَ) *adj.* criminel

mujtama' مُجْتَمَع (pl. mujtam'aat
مُجْتَمَعَات) *n.m.* communauté

mukaafa مُكَافَأَةٌ *n.f.* récompense

mukallaf مُكَلِّف (f. mukallafa
مُكَلِّفَةٌ / pl. mukallafiin مُكَلِّفِينَ)
adj. chargé

mukanjar مُكَنْجَر (f. mukanjara
مُكَنْجَرَةٌ / pl. mukanjariin مُكَنْجَرِينَ)
adj. courbé

mukarcham مُكْرَشَم (f. mukarchama
مُكْرَشَمَةٌ / pl. mukarchamiin مُكْرَشَمِينَ)
adj. ridé

mukarram مُكْرَم (f. mukarrama
مُكْرَمَةٌ / pl. mukarramiin مُكْرَمِينَ)
adj. respectable

mukarsah مُكْرَسَح (f. mukarsaha
مُكْرَسَحَةٌ / pl. mukarsahiin
مُكْرَسَحِينَ) *adj.* paralytique

mukassar مُكَسَّر (f. mukassara
مُكَسَّرَةٌ / pl. mukassariin مُكَسَّرِينَ)
adj. cassé

mukawwan مُكَوَّن (f. mukawwana
مُكَوَّنَةٌ / pl. mukawwaniin مُكَوَّنِينَ)
adj. composé de

mukhaddar مُقَدَّر (f. mukhaddara
مُقَدَّرَةٌ / pl. mukhaddariin مُقَدَّرِينَ)
adj. prédestiné

mukhaddas مُقَدَّس (f. mukhaddasa
مُقَدَّسَةٌ / pl. mukhaddasiin مُقَدَّسِينَ /
f.pl. mukhaddasaat مُقَدَّسَات) *adj.* saint

al-Kitaab al-Mukhaddas

الْكِتَابُ الْمُقَدَّسُ *expr.* Bible

mukhaddir مُخَضَّر (f. mukhaddire
مُخَضَّرَةٌ / pl. mukhaddiriin
مُخَضَّرِينَ) *adj.* verdâtre

mukhaffal مُعَفَّل (f. mukhaffala
مُعَفَّلَةٌ / pl. mukhaffaliin مُعَفَّلِينَ)
adj. facile à tromper, crédule

mukhaala مُخَالَة *n.f.* chuchotement

mukhaalafa مُخَالَفَةٌ
(pl. mukhaalafaat مُخَالَفَاتُ)
n.f. opposition

mukhaalata مُعَالَطَةٌ
(pl. mukhaalataat مُعَالَطَاتُ)
n.f. erreur

mukhalbat مُخَلِّبٌ (f. mukhalbata
مُخَلِّبَةٌ / pl. mukhalbatiin مُخَلِّبِينَ)
adj. mélange

mukhalgan مُخَلِّقٌ (f. mukhalgana
مُخَلِّقَةٌ / pl. mukhalganiin مُخَلِّقِينَ)
adj. malformé

mukhaalif مُخَالَفٌ (f. mukhaalife
مُخَالَفَةٌ / pl. mukhaalifiin مُخَالَفِينَ)
adj. qui contredit

mukhallis مُخَلِّصٌ (f. mukhallise
مُخَلِّصَةٌ / pl. mukhallisiin مُخَلِّصِينَ)
n.m. sauveur

mukhammar مُخَمَّرٌ
(f. mukhammara مُخَمَّرَةٌ /
pl. mukhammariin مُخَمَّرِينَ)
adj. alcoolisée (boisson)

mukhammad مُعَمَّمٌ
(f. mukhammade مُعَمَّمَةٌ /
pl. mukhammidiin مُعَمَّمِينَ)
adj. fermé

mukhanni مُغَنِّيٌّ (pl. mukhanniyyin
مُغَنِّيِّينَ) *n.m.* chanteur

mukharrar مُفَرَّرٌ *adj.* décrété

mukharrib مُخَرِّبٌ (f. mukharribe
مُخَرِّبَةٌ / pl. mukharribiin مُخَرِّبِينَ)
adj. destructeur

mukhaasama مُخَاصِمَةٌ
(pl. mukhaasamaat مُخَاصِمَاتُ)
n.f. discorde

mukhaasim مُخَاصِمٌ
(f. mukhaasime مُخَاصِمَةٌ /
pl. mukhaasimiin مُخَاصِمِينَ)
adj. qui boude quelqu'un

mukhassas مُخَصَّصٌ (f. mukhassasa
مُخَصَّصَةٌ / pl. mukhassasiin
مُخَصَّصِينَ / f.pl. mukhassasaat
مُخَصَّصَاتُ) *adj.* consacré

mukhassid مُقَصِّدٌ (f. mukhasside
مُقَصِّدَةٌ / pl. mukhassidiin مُقَصِّدِينَ)
adj. qui est d'accord

mukhatta مُعْطَى (f. mukhattaya
مُعْطِيَةٌ / pl. mukhattayiin مُعْطِيِينَ)
adj. recouvert

mukhatti مُعْطِيٌّ (f. mukhattiye
مُعْطِيَةٌ / pl. mukhattiyiin مُعْطِيِّينَ)
adj. couvert

mukhattis مُعْطَسٌ *adj.* qui baptise

mukhawwas مُقَوَّسٌ
(f. mukhawwasa مُقَوَّسَةٌ /
pl. mukhawwasiin مُقَوَّسِينَ)
adj. courbé

mukhayyam مُخَيَّمٌ
(pl. mukhayyamaat مُخَيَّمَاتُ)
n.m. campement

mukhayyat مُخَيِّطٌ (f. mukhayyata
مُخَيِّطَةٌ / pl. mukhayyatiin مُخَيِّطِينَ)
adj. cousu

mukhbar مُخْبِرٌ (pl. makhaabir
مَخَابِرٌ) *n.m.* brûle-parfum

mukhiif مُخِيفٌ (f. mukhiife مُخِيفَةٌ /
pl. mukhiifiin مُخِيفِينَ)
adj. effrayant

mukhkh مُخٌّ (pl. makhakha مَخَخَى)
n.m. cerveau

mukhla مُخْلَاةٌ (pl. makhaali مَخَالِي /
var. mukhlaay مُخْلَايٌ) *n.f.* sac en
peau

mukhlaat مُغْلَاطٌ *n.m.* dispute

mukhlis مُخْلِصٌ (f. mukhlisa
مُخْلِصَةٌ / pl. mukhlisiin مُخْلِصِينَ)
adj. sincère

galib mukhlis قَلْبٌ مُخْلِصٌ
expr. intègre, cœur sans partage

niie mukhlisa نِيَّةٌ مُخْلِصَةٌ
expr. de tout son cœur

mukhraafa مُعْرَافَةٌ (pl. makhaariif
مَعَارِيفٌ) *n.f.* morceau dealebasse
pour extraire la boule

mukhras مُخْرَصٌ (pl. makhaaris
مَخَارِصٌ) *n.m.* poinçon

mukhtalif مُخْتَلِفٌ (f. mukhtalifa
مُخْتَلِفَةٌ / pl. mukhtalifiin مُخْتَلِفِينَ)
adj. en désaccord, différent

mukhtaar مُخْتَارٌ *n.m.* choisi

muul مُوْلٌ *n.m.* moule

mulabbad مُلَبِّدٌ (f. mulabbada
مُلَبِّدَةٌ / pl. mulabbadiin مُلَبِّدِينَ)
adj. caché

muladdam مُلَدِّمٌ (f. muladdama
مُلَدِّمَةٌ / pl. muladdamiin مُلَدِّمِينَ)
adj. enfilé

mulaaga مُلَاقَاةٌ *n.f.* rencontre

mulaggit مُلَقِّطٌ (f. mulaggite مُلَقِّطَةٌ /
pl. mulaggitiin مُلَقِّطِينَ) *adj.* suivant
pas à pas

mulaagi مُلَاقِيٌ (f. mulaagiye مُلَاقِيَةٌ /
pl. mulaagiin مُلَاقِيِينَ)
adj. accueillant

mulaah مُلَاخٌ (pl. moolaahaat
مُلَاخَاتٌ) *n.m.* sauce

mulaakim مُلَاكِمٌ (f. mulaakime
مُلَاكِمَةٌ / pl. mulaakimiin مُلَاكِمِينَ)
adj. boxeur

mulassag مُلَصِّقٌ (f. mulassaga
مُلَصِّقَةٌ / pl. mulassagiin مُلَصِّقِينَ)
adj. collé

mulattakh مُلَطِّخٌ (f. mulattakha
مُلَطِّخَةٌ / pl. mulattakhiin مُلَطِّخِينَ)
adj. tacheté

mulawlaw مُلَوَّلُوٌ (f. mulawlawa
مُلَوَّلَوَةٌ / pl. mulawlawiin مُلَوَّلَوِينَ)
adj. enroulé

mulawwan مُلَوَّنٌ (f. mulawwana
مُلَوَّنَةٌ / pl. mulawwaniin مُلَوَّنِينَ)
adj. coloré

mulgaabiliin مُلْغَابِيلِيْنٌ *adj.* qui sont
face à face

mulhazzim مُلْحَزِّمٌ (f. mulhazzime
 مُلْحَزِّمَةٌ / pl. mulhazzimiin مُلْحَزِّمِينَ)
adj. ceinturé

mulkhatti مُلْغَطِيٌّ (f. mulkhattiye
 مُلْغَطِيَّةٌ / pl. mulkhattiyiin مُلْغَطِيَّيْنَ)
adj. recouvert

mullabbid مُلَبِّدٌ (f. mullabbide
 مُلَبِّدَةٌ / pl. mullabbidiin مُلَبِّدِينَ)
adj. se cachant

mulmarmikh مُلْمَرْمِغٌ
 (f. mulmarmikhe مُلْمَرْمِغَةٌ /
 pl. mulmarmikhiin مُلْمَرْمِغِيْنَ)
adj. roulant par terre

multazim مُلْتَزِمٌ (f. multazime مُلْتَزِمَةٌ /
 pl. multazimiin مُلْتَزِمِينَ)
adj. réfléchi

muluk مُلْكٌ *n.m.* pouvoir

mul'aamir مُلَاَمِرٌ (f. mul'aamire
 مُلَاَمِرَةٌ / pl. mul'aamiriin مُلَاَمِرِينَ)
adj. comploteur

mumaggan مُمَقَّنٌ (f. mumaggana
 مُمَقَّنَةٌ / pl. mumagganiin مُمَقَّنِينَ)
adj. repiqué

mumakkan مُمَكَّنٌ (f. mumakkana
 مُمَكَّنَةٌ / pl. mumakkaniin مُمَكَّنِينَ)
adj. bien fixé

mumallat مُمَلَّطٌ (f. mumallata
 مُمَلَّطَةٌ / pl. mumallatiin مُمَلَّطِينَ)
adj. arraché

mumassah مُمَسَّحٌ (f. mumassaha
 مُمَسَّحَةٌ / pl. mumassahiin مُمَسَّحِينَ)
adj. enduit

mumassil مُمَثَّلٌ (f. mumassile
 مُمَثَّلَةٌ / pl. mumassiliin مُمَثَّلِينَ)
adj. représentant

mumattat مُمَطَّطٌ (f. mumattata
 مُمَطَّطَةٌ / pl. mumattatiin مُمَطَّطِينَ)
adj. qui s'allonge

mumattit مُمَطَّطٌ (f. mumattite
 مُمَطَّطَةٌ / pl. mumattitiin مُمَطَّطِينَ)
adj. allongé

mumkin مُمَكِّنٌ *adv.* peut-être

ma mumkin مَا مُمَكِّنٌ *expr.* ce
 n'est pas possible

mumtalika مُمْتَلِكَةٌ
 (pl. mumtalikaat مُمْتَلِكَاتُ)
n.f. possession

muna مَنَى *n.m.* espoir

munaada مُنَادَاةٌ *n.f.* appel

munaddaf مُنَضَّفٌ (f. munaddafa
 مُنَضَّفَةٌ / pl. munaddafiin مُنَضَّفِينَ)
adj. nettoyé

munaafikh مُنَافِقٌ (f. munaafikhe
 مُنَافِقَةٌ / pl. munaafikhiin مُنَافِقِينَ)
adj. hypocrite

munajjad مُنَجَّضٌ (f. munajjada
 مُنَجَّضَةٌ / pl. munajjadiin مُنَجَّضِينَ)
adj. bien cuit

munajjas مُنَجَّسٌ (f. munajjasa
 مُنَجَّسَةٌ / pl. munajjasiin مُنَجَّسِينَ)
adj. souillé

munajji مُنَجِّىٌّ (f. munajjiye مُنَجِّيَّةٌ /
 pl. munajjiyiin مُنَجِّيَّيْنَ)
n.m. sauveur

munajjim مُنَجِّم (pl. munajjiin
(مُنَجِّمِينَ) *n.m.* astrologue

munaakhacha مُنَاقَشَةٌ
(pl. munaakhachaat مُنَاقَشَاتُ)
n.f. discussion

munakhkhach مُنَخَّشٌ
(f. munakhkhacha مُنَخَّشَةٌ /
pl. munakhkhachiin مُنَخَّشِينَ)
adj. gratté

munaasaba مُنَاسَبَةٌ
(pl. munaasabaat مُنَاسَبَاتُ)
n.f. occasion

munaasib مُنَاسِبٌ (f. munaasibe
مُنَاسِبَةٌ / pl. munaasibiin مُنَاسِبِينَ)
adj. convenable

munazzama مُنَظَّمَةٌ
(pl. munazzamaat مُنَظَّمَاتُ)
n.f. organisation (ONG)

munazzim مُنَظِّمٌ (f. munazzime
مُنَظَّمَةٌ / pl. munazzimiin مُنَظِّمِينَ)
adj. organisateur

munbahit مُنْبَهِتٌ (f. munbahite
مُنْبَهِيْتَةٌ / pl. munbahitiin مُنْبَهِيْتِينَ)
adj. qui a peur

munchaakh مُنْشَاقٌ *n.m.* nord

munchaakhi مُنْشَاقِيٌّ
(f. munchaakhiye مُنْشَاقِيَّةٌ /
pl. munchaakhiyiin مُنْشَاقِيِّينَ)
adj. venant du nord

munchaar مُنْشَارٌ (pl. manaachiir
مَنْشَائِرٌ) *n.m.* scie

mungaach مُنْقَاشٌ (pl. manaagiich
مَنْقَاشِينُ) *n.m.* pince à épiler, burin

mungasim مُنْقَسِمٌ (f. mungasime
مُنْقَسِمَةٌ / pl. mungasimiin مُنْقَسِمِينَ)
adj. divisé

munjamm مُنْجَمٌ (f. munjamme
مُنْجَمَةٌ / pl. munjammiin مُنْجَمِينَ /
f.pl. munjammaat مُنْجَمَاتُ)
adj. qui se repose

munjarah مُنْجَرِحٌ (f. munjarihe
مُنْجَرِحَةٌ / pl. munjarahiin مُنْجَرِحِينَ)
adj. blessé

munkarib مُنْكَرِبٌ (f. munkaribe
مُنْكَرِبَةٌ / pl. munkaribiin مُنْكَرِبِينَ)
adj. sérieux

munkasir مُنْكَسِرٌ (f. munkasire
مُنْكَسِرَةٌ / pl. munkasiriin مُنْكَسِرِينَ)
adj. cassé

munkhar مُنْخَرٌ (pl. manaakhir
مَنْخَازٌ) *n.f.* 1) nez 2) anneau de
rideau

munlawi مُنْلَوِيٌّ (f. munlawiye
مُنْلَوِيَّةٌ / pl. munlawiyiin مُنْلَوِيِّينَ)
adj. tordu

munnasir مُنْصِرٌ (f. munnasire
مُنْصِرَةٌ / pl. munnasiriin مُنْصِرِينَ)
adj. vainqueur

munrabit مُنْرَبِطٌ (f. munrabite
مُنْرَبِطَةٌ / pl. munrabitiin مُنْرَبِطِينَ)
adj. attaché

munsabba مُنْصَبٌّ (pl. munsabbiin
مُنْصَبِّينَ) *adj.* versé

muntaki مُنْتَكِي (f. muntakiye
مُنْتَكِيَّة / pl. muntakiyiin مُنْتَكِيَّيْن)
adj. s'appuyant

muntakil مُنْتَكِل (f. muntakile
مُنْتَكِلَة / pl. muntakiliin مُنْتَكِلِيْن)
adj. confiant

muntij مُنْتَج (f. muntije مُنْتَجَة /
pl. muntijiin مُنْتَجِيْن) *adj.* productif

murabba مُرَبَّى (f. murabbaya مُرَبِّيَّة /
pl. murabbayiin مُرَبِّيَّيْن) *adj.* élevé

murabbat مُرَبَّط (f. murabbata
مُرَبَّطَة / pl. murabbatiin مُرَبَّطِيْن)
adj. attaché

murabba' مُرَبَّع (f. murabba'a مُرَبَّعَة /
pl. murabba'iin مُرَبَّعِيْن) *adj.* carré

muraada مُرَادَة *n.f.* volonté

muraafiq مُرَافِق (f. muraafge مُرَافِقَة /
pl. muraafgiin مُرَافِقِيْن)
adj. accompagnateur

muraggad مُرَقَّد (f. muraggada
مُرَقَّدَة / pl. muraggadiin مُرَقَّدِيْن)
adj. couché

muraah مُرَاح (pl. muraahaat
مُرَاحَات) *n.m.* troupeau en marche

murakkab₁ مُرَكَّب (f. murakkaba
مُرَكَّبَة / pl. murakkabiin مُرَكَّبِيْن)
adj. cuit à l'eau

murakkab₂ مُرَكَّب (f. murakkaba
مُرَكَّبَة / pl. murakkabiin مُرَكَّبِيْن)
adj. monté

murakkib مُرَكَّب (f. murakkibe
مُرَكَّبَة / pl. murakkibiin مُرَكَّبِيْن)
adj. qui fait cuire

murakkiz مُرَكِّز (f. murakkize
مُرَكِّزَة / pl. murakkiziin مُرَكِّزِيْن)
adj. s'appuyant sur

muraakhaba مُرَاقِبَة
(pl. muraakhabaat مُرَاقِبَات)
n.f. supervision

muraakhib مُرَاقِب (f. muraakhibe
مُرَاقِبَة / pl. muraakhibiin مُرَاقِبِيْن)
adj. superviseur

murassal مُرَسَّل (f. murassala مُرَسَّلَة /
pl. murassaliin مُرَسَّلِيْن) *adj.* qui a
été envoyé

murassas مُرَصَّص (f. murassasa
مُرَصَّصَة / pl. murassasiin مُرَصَّصِيْن)
adj. aligné

murdaas مُرْدَاس (pl. maraadiis
مَرَادِيْس) *n.m.* pilier

murhaaka مُرْحَاكَة (pl. maraahiik
مَرْحَاكَات / pl. marhaakaat مَرْحَاكَات)
n.f. meule

murhaal مُرْحَال (pl. maraahiil
مَرْحَالِيْل) *n.m.* 1) itinéraire de
transhumance 2) Voie Lactée

murr مُرَّ (f. murra مُرَّة / pl. murriin
مُرِّيْن) *adj.* amer

murrakkiz مُرَكِّز (f. murrakkize
مُرَكِّزَة / pl. murrakkiziin مُرَكِّزِيْن)
adj. s'appuyant sur

mursaal مُرْسَالٌ (f. **mursaala** مُرْسَالَةٌ /
pl. **mursaliin** مُرْسَالِينَ)
n.m. messenger

murtaah مُرْتَاَحٌ (f. **murtaaha** مُرْتَاَحَةٌ /
pl. **murtaahiin** مُرْتَاَحِينَ) *adj.* à
l'aise

murtazakha مُرْتَزَقَةٌ
n.coll.f. mercenaires

muus مُوسٌ (pl. **mawasa** مَوَسَا)
n.m. rasoir

musaabaga مُسَابِقَةٌ *n.f.* course

musabbat مُثَبَّتٌ (f. **musabbata**
مُثَبَّتَةٌ / pl. **musabbatiin** مُثَبَّتِينَ)
adj. stable

musabbir مُصَبِّرٌ (f. **musabbire**
مُصَبِّرَةٌ / pl. **musabbiriin** مُصَبِّرِينَ)
adj. consolateur

musabbit مُثَبَّتٌ *adj.* qui soutient

musaffa مُصَفَّفٌ (f. **musaffaya**
مُصَفَّفَةٌ / pl. **musaffayiin** مُصَفَّفِينَ)
adj. filtré

musaffir مُصَفِّرٌ (f. **musaffire** مُصَفِّرَةٌ /
pl. **musaffiriin** مُصَفِّرِينَ)
adj. jaunâtre

musaafir مُسَافِرٌ (f. **musaafire**
مُسَافِرَةٌ / pl. **musaafiriin** مُسَافِرِينَ)
n.m. voyageur

musajjal مُسَجَّلٌ (f. **musajjala**
مُسَجَّلَةٌ / pl. **musajjaliin** مُسَجَّلِينَ)
adj. enregistré

musakhkhaf مُتَّقَفٌ
(f. **musakhkhafa** مُتَّقَفَةٌ /
pl. **musakhkhafiin** مُتَّقَفِينَ)
adj. intellectuel, cultivé

musallah مُسَلِّحٌ (f. **musallaha**
مُسَلِّحَةٌ / pl. **musallahiin** مُسَلِّحِينَ)
adj. armé

musalli' مُصَلِّعٌ (f. **musalli'e** مُصَلِّعَةٌ /
pl. **musalli'iin** مُصَلِّعِينَ) *adj.* chauve

musaamaha مُسَامَحَةٌ *n.f.* pardon

musammam مُسَمَّمٌ
(f. **musammama** مُسَمَّمَةٌ /
pl. **musammamiin** مُسَمَّمِينَ)
adj. empoisonné

musangi' مُصَنِّعٌ (f. **musangi'e**
مُصَنِّعَةٌ / pl. **musangi'iin** مُصَنِّعِينَ)
adj. qui lève la tête

musardab مُسَرَّدَبٌ (f. **musardaba**
مُسَرَّدَبَةٌ / pl. **musardabiin** مُسَرَّدَبِينَ)
adj. bossu

musaawa مُسَاوَةٌ *n.f.* égalité

musawwis مُسَوِّسٌ (f. **musawwise**
مُسَوِّسَةٌ / pl. **musawwisiin** مُسَوِّسِينَ)
adj. carié

musaa'ada مُسَاعَدَةٌ
(pl. **musaa'adaat** مُسَاعَدَاتُ)
n.f. aide

musaa'id مُسَاعِدٌ (f. **musaa'ide**
مُسَاعِدَةٌ / pl. **musaa'idiin** مُسَاعِدِينَ)
adj. qui aide

musiikha مُسِيْقَى *n.m.* musique

musimm مُسِمْ (f. musimme مُسِمَّة /
pl. musimmiin مُسِمِّين)
adj. venimeux

musii' مُسِيءٌ (f. musii'e مُسِيئَةٌ /
pl. musii'iin مُسِيئِينَ) adj. qui insulte

muslim مُسْلِمٌ (f. muslime مُسْلِمَةٌ /
pl. muslimiin مُسْلِمِينَ)
adj. musulman

musmaar مُسْمَارٌ (pl. masaamiir
مَسَامِير) n.m. clou

musraan مُصْرَانٌ (pl. masaariin
مَصَارِين) n.m. intestin

mussa'jil مُسْعَجِلٌ (f. mussa'jile
مُسْعَجِلَةٌ / pl. mussa'jiliin مُسْعَجِلِينَ)
adj. pressé

mustachaar مُسْتَشَارٌ
(f. mustachaara مُسْتَشَارَةٌ /
pl. mustachaariin مُسْتَشَارِينَ)
n.m. conseiller

mustachfa مُسْتَشْفَى n.m. hôpital

mustahiil مُسْتَحِيلٌ (f. mustahiile
مُسْتَحِيلَةٌ / pl. mustahiilaat
مُسْتَحِيلَات) adj. impossible

mustakbir مُسْتَكْبِرٌ (f. mustakbire
مُسْتَكْبِرَةٌ / pl. mustakbiriin
مُسْتَكْبِرِينَ / f.pl. mustakbiraat
مُسْتَكْبِرَات) adj. orgueilleux

mustakhbal مُسْتَقْبَلٌ n.m. avenir

mustawa مُسْتَوَى n.m. niveau

mustawi مُسْتَوِيٌ (f. mustawiye
مُسْتَوِيَةٌ / pl. mustawiyiin مُسْتَوِيِينَ)
adj. au même niveau

muswaat مُسَوِّاطٌ (pl. masaawiit
مَسَاوِيط) n.m. bâton pour la boule

mutaaba'a مُتَابَعَةٌ n.f. fait de suivre

mutabbag مُطَبِّقٌ (f. mutabbaga
مُطَبِّقَةٌ / pl. mutabbagiin مُطَبِّقِينَ)
adj. plié

mutachaabih مُتَشَابِهٌ
(f. mutachaabihe مُتَشَابِهَةٌ /
pl. mutachaabihiin مُتَشَابِهِينَ)
adj. similaire

mutaharrik مُتَحَرِّكٌ (f. mutaharrike
مُتَحَرِّكَةٌ / pl. mutaharrikin
مُتَحَرِّكِينَ) adj. mobile

mutahayyir مُتَحَيِّرٌ (f. mutahayyire
مُتَحَيِّرَةٌ / pl. mutahayyiriin مُتَحَيِّرِينَ)
adj. stupéfait

mutahhar مُطَهَّرٌ (f. mutahhara
مُطَهَّرَةٌ / pl. mutahhariin مُطَهَّرِينَ)
adj. circoncis

mutakabbir مُتَكَبِّرٌ (f. mutakabbire
مُتَكَبِّرَةٌ / pl. mutakabbiriin مُتَكَبِّرِينَ)
adj. fier

mutakallim مُتَكَلِّمٌ (f. mutakallime
مُتَكَلِّمَةٌ / pl. mutakallimiin مُتَكَلِّمِينَ)
adj. discoureur

mutakhassis مُتَخَصِّصٌ
(f. mutakhassise مُتَخَصِّصَةٌ /
pl. mutakhassisiin مُتَخَصِّصِينَ /
f.pl. mutakhassisaat مُتَخَصِّصَات)
adj. expert

mutallag مُطَلَّقٌ (f. mutallaga مُطَلَّقَةٌ /
pl. mutallagiin مُطَلَّقِينَ)
adj. divorcé

mutallat مُتَلَّتْ (f. mutallata مُتَلَّتَةٌ /
pl. mutallatiin مُتَلَّتِيْنَ) *adj.* qui est
triplé

mutamarrid مُتَمَرِّدٌ (f. mutamarride
مُتَمَرِّدَةٌ / pl. mutamarridiin مُتَمَرِّدِيْنَ)
adj. mutin

mutamassik مُتَمَسِّكٌ
(f. mutamassike مُتَمَسِّكَةٌ /
pl. mutamassikiin مُتَمَسِّكِيْنَ)
adj. attaché

mutammim مُتَمِّمٌ *n.m.* appendice
(dans un livre)

mutaarada مُطَارَدَةٌ *n.f.* chasse

mutarjam مُتَرْجِمٌ (f. mutarjama
مُتَرْجَمَةٌ / pl. mutarjamiin مُتَرْجِمِيْنَ)
adj. traduit

mutarrag مُطْرَقٌ (f. mutarraga
مُطْرَقَةٌ / pl. mutarragiin مُطْرَقِيْنَ)
adj. aiguisé

mutasaawi مُتَسَاوِيٌ *adj.* équivalent

mutataabi' مُتَتَابِعٌ (f. mutataabi'e
مُتَتَابِعَةٌ / pl. mutataabi'iin مُتَتَابِعِيْنَ)
adj. successif

mutawaadi' مُتَوَاضِعٌ
(f. mutawaadi'e مُتَوَاضِعَةٌ /
pl. mutawaadi'iin مُتَوَاضِعِيْنَ)
adj. humble

mutawajjih مُتَوَجِّهٌ (f. mutawajjihe
مُتَوَجِّهَةٌ / pl. mutawajjihiin مُتَوَجِّهِيْنَ)
adj. orienté vers

mutawakkil مُتَوَكِّلٌ (f. mutawakkile
مُتَوَكِّلَةٌ / pl. mutawakkiliin مُتَوَكِّلِيْنَ)
adj. qui s'est confié à

mutawassit مُتَوَسِّطٌ (f. mutawassite
مُتَوَسِّطَةٌ / pl. mutawassitiin
مُتَوَسِّطِيْنَ) *adj.* moyen, au milieu

mutawwil مُطْوَلٌ (f. mutawwile
مُطْوَلَةٌ / pl. mutawwiliin مُطْوَلِيْنَ)
adj. qui a duré

mutazawwij مُتَزَوِّجٌ
(f. mutazawwije مُتَزَوِّجَةٌ /
pl. mutazawwijiin مُتَزَوِّجِيْنَ /
f.pl. mutazawwijaat مُتَزَوِّجَاتُ)
adj. marié

muta'akhhir مُتَأَخِّرٌ
(f. muta'akhhire مُتَأَخِّرَةٌ /
pl. muta'akhhiriin مُتَأَخِّرِيْنَ)
adj. en retard

muta'ammid مُتَعَمِّدٌ
(f. muta'ammide مُتَعَمِّدَةٌ /
pl. muta'ammidiin مُتَعَمِّدِيْنَ)
adj. malfaisant

muta''an مُطْعَنٌ (f. muta''ana مُطْعَنَةٌ /
pl. muta''aniin مُطْعَنِيْنَ)
adj. poignardé

muteerab مُتَيْرَبٌ (f. muteeraba
مُتَيْرَبَةٌ / pl. muteerabiin مُتَيْرَبِيْنَ)
adj. semé

mutrag مُطْرَقٌ (pl. mataarig مَطَارِقُ)
n.m. chicote

mutraar مُتْرَارٌ (f. mutraara مُتْرَارَةٌ /
pl. mutraaraat مُتْرَارَاتُ) *n.m.* bobine
pour filer

muttarti' مُتَّارْتَعَة (f. muttarti'e مُتَّارْتَعَة /
pl. muttarti'iin مُتَّارْتَعِيْن)
adj. trébuchant

muwaddir مُوَدِّر (f. muwaddire
مُوَدِّرَة / pl. muwaddiriin مُوَدِّرِيْن)
adj. égaré

muwaafaga مُوَافَقَة *n.f.* accord

muwaafig مُوَافِق (f. muwaafge
مُوَافِقَة / pl. muwaafgiin مُوَافِقِيْن)
adj. qui est d'accord

muwaggaf مُوَقِّف (f. muwaggafa
مُوقِفَة / pl. muwaggafiin مُوقِفِيْن)
adj. arrêté

muwahhad مُوَحِّد (f. muwahhada
مُوحِّدَة / pl. muwahhadiin مُوَحِّدِيْن)
adj. unifié

muwajjah مُوَجِّه (f. muwajjaha
مُوجِّهَة / pl. muwajjahiin مُوجِّهِيْن)
adj. orienté vers

muwajjih مُوَجِّه (f. muwajjihe
مُوجِّهَة / pl. muwajjihiin مُوجِّهِيْن)
adj. s'orientant vers

muwakkal مُوَكَّل (f. muwakkala
مُوكَّلَة / pl. muwakkaliin مُوكَّلِيْن)
adj. responsable

muwaalif مُوَالِف (f. muwaalfe
مُوالِفَة / pl. muwaalfiin مُوالِفِيْن)
adj. habitué

muwalli' مُوَالِّع (f. muwalli'e مُوَالِّعَة /
pl. muwalli'iin مُوَالِّعِيْن) *adj.* allumé

muwarrim مُوَرِّم (f. muwarrime
مُورِّمَة / pl. muwarrimiin مُورِّمِيْن)
adj. gonflé

muwaatin مُوَاطِن (f. muwaatine
مُوَاطِنَة / pl. muwaatiniin مُوَاطِنِيْن)
adj. citoyen

muwazzaf مُوَظَّف (f. muwazzafa
مُوظِّفَة / pl. muwazzafiin مُوظِّفِيْن)
n.m. fonctionnaire

muyabbas مُيَبِّس (f. muyabbasa
مُيَبِّسَة / pl. muyabbasiin مُيَبِّسِيْن)
adj. séché

muzaahara مُظَاهَرَة
(pl. muzaaharaat مُظَاهَرَات)
n.f. manifestation

muzaari' مُزَارِع (f. muzaari'a مُزَارِعَة /
pl. muzaari'iin مُزَارِعِيْن)
n.m. cultivateur

muzayyan مُزَيِّن (f. muzayyana
مُزَيِّنَة / pl. muzayyaniin مُزَيِّنِيْن)
adj. rasé

muzii' مُذِيَع (f. muzii'e مُذِيَعَة /
pl. muzii'iin مُذِيَعِيْن)
adj. personnalité de la radio

muznib مُذْنِب (f. muznibe مُذْنِبَة /
pl. muznibiin مُذْنِبِيْن) *adj.* pêcheur

mu'abbak مُعْبَك (f. mu'abbaka
مُعْبَكَة / pl. mu'abbakiin مُعْبَكِيْن)
adj. mis en boule

mu'addab مُؤَدَّب (f. mu'addaba
مُؤَدَّبَة / pl. mu'addabiin مُؤَدَّبِيْن)
adj. bien élevé

- mu'addal** مُعَدَّل (f. mu'addala
مُعَدَّلَةٌ / pl. mu'addaliin (مُعَدَّلِيْنَ)
adj. réparé
- mu'affan** مُعَفَّن (f. mu'affana مُعَفَّنَةٌ /
pl. mu'affaniin (مُعَفَّنِيْنَ) adj. pourri
- mu'affin** مُعَفِّن (f. mu'affine مُعَفِّنَةٌ /
pl. mu'affiniin (مُعَفِّنِيْنَ) adj. pourri
- mu'aahada** مُعَاهَدَةٌ
(pl. mu'aahadaat (مُعَاهَدَاتُ)
n.f. pacte, alliance
- mu'ajjan** مُعَجَّن (f. mu'ajjane
مُعَجَّنَةٌ / pl. mu'ajjaniin (مُعَجَّنِيْنَ)
adj. malaxé
- mu'ajjar** مُؤَجَّر (f. mu'ajjara مُؤَجَّرَةٌ /
pl. mu'ajjariin (مُؤَجَّرِيْنَ) adj. loué
- mu'akkad** مُؤَكَّد (f. mu'akkada
مُؤَكَّدَةٌ / pl. mu'akkadiin (مُؤَكَّدِيْنَ)
adj. assuré
- mu'akkid** مُؤَكِّد (f. mu'akkide
مُؤَكِّدَةٌ / pl. mu'akkidiin (مُؤَكِّدِيْنَ)
adj. sûr
- mu'aakhab** مُعَاقَب (f. mu'aakhaba
مُعَاقَبَةٌ / pl. mu'aakhabiin (مُعَاقَبِيْنَ)
adj. puni
- mu'akhhir** مُؤَخَّر adj. plus tard
- mu'aalaja** مُعَالَجَةٌ (pl. mu'aalajaat
(مُعَالَجَاتُ) n.f. soin
- mu'allag** مُعَلَّق (f. mu'allaga مُعَلَّقَةٌ /
pl. mu'allagiin (مُعَلَّقِيْنَ)
adj. suspendu
- mu'allif** مُؤَلِّف (f. mu'allife مُؤَلِّفَةٌ /
pl. mu'allifiin (مُؤَلِّفِيْنَ) adj. écrivain

- mu'allig** مُعَلَّق (f. mu'allige مُعَلَّقَةٌ /
pl. mu'alligiin (مُعَلَّقِيْنَ) adj. qui
accroche quelque chose
- mu'allim** مُعَلِّم (f. mu'allime مُعَلِّمَةٌ /
pl. mu'allimiin (مُعَلِّمِيْنَ)
adj. enseignant
- mu'aamala** مُعَامَلَةٌ
(pl. mu'ammalaat (مُعَامَلَاتُ)
n.f. acte
- mu'aamara** مُؤَامَرَةٌ n.f. complot
- mu'aamin** مُؤَامِن (f. mu'aamine
مُؤَامِنَةٌ / pl. mu'aaminiin (مُؤَامِنِيْنَ)
n.m. qui a confiance en
- mu'annas** مُؤَنَّث (f. mu'annasa
مُؤَنَّثَةٌ) adj. féminin
- mu'aarada** مُعَارَضَةٌ n.f. opposition
- mu'aarid** مُعَارِض (f. mu'aaride
مُعَارِضَةٌ / pl. mu'aaridiin (مُعَارِضِيْنَ)
adj. opposant
- mu'arrad** مُعَرَّض (f. mu'arrada
مُعَرَّضَةٌ / pl. mu'arradiin (مُعَرَّضِيْنَ)
adj. exposé au danger
- mu'arrid** مُعَرِّد (f. mu'arride مُعَرِّدَةٌ /
pl. mu'arridiin (مُعَرِّدِيْنَ) adj. fuyard
- mu'aasara** مُعَاصَرَةٌ
n.f. encombrement
- mu'askar** مُعَسْكَر (pl. mu'askaraat
(مُعَسْكَرَاتُ) n.m. camp
- mu'assas** مُؤَسَّس (f. mu'assasa
مُؤَسَّسَةٌ / pl. mu'assasiin (مُؤَسَّسِيْنَ)
adj. fondé

mu'attar مُعْطَرٌ (f. mu'attara مُعْطَرَةٌ /
pl. mu'attariin مُعْطَرِينَ)
adj. parfumé

mu'aawana مُعَاوَنَةٌ
(pl. mu'aawanaat مُعَاوَنَاتُ)
n.f. aide

mu'aawin مُعَاوِنٌ (f. mu'aawine
مُعَاوِنَةٌ / pl. mu'aawiniin مُعَاوِنِينَ)
adj. qui aide

mu'azzi مُعْزِيٌّ (f. mu'azziye مُعْزِيَّةُ /
pl. mu'azziin مُعْزِيْنَ)
adj. consolateur

mu'di مُعْدِيٌّ (f. mu'diye مُعْدِيَّةُ /
pl. mu'diyiin مُعْدِيْنَ)
adj. contagieux

mu'iddaat مُعِدَّاتُ *n.pl.* équipement

mu'jiza مُعْجِزَةٌ (pl. mu'jizaat
مُعْجِزَاتُ) *n.f.* prodige, miracle

mu'min مُؤْمِنٌ (f. mu'mine مُؤْمِنَةٌ /
pl. mu'miniin مُؤْمِنِينَ) *adj.* croyant

mu'oogid مُؤَوِّقِدٌ (f. mu'oogide
مُؤَوِّقِدَةٌ / pl. mu'oogidiin مُؤَوِّقِدِينَ)
adj. allumé

mu'yaar مُعْيَارٌ *n.m.* insulte

N n

nabag نَبَقٌ (sg. nabagaay نَبَقَايُ)
n.coll. jujubiers, jujubes

nabah نَبَحٌ (inacc. yanbah يَنْبَحُ)
v.i. aboyer

nabaat نَبَاتٌ (pl. nabaataat نَبَاتَاتُ)
n.coll. plantes

nabi نَبِيٌّ (f. nabiiye نَبِيَّةُ / pl. anbiya
أَنْبِيَاءُ) *n.m.* prophète

nachaadir نَشَادِرٌ *n.m.* ammoniation

nachar نَشَرَ (inacc. yanchur يَنْشُرُ)
v.tr. annoncer

nachchat نَشَطٌ (inacc. yinachhit
يَنْشِطُ) *v.tr.* rendre quelqu'un vif

nachiid نَشِيدٌ (pl. anaachiid أَنَاشِيدُ /
pl. anchaad أَنْشَادُ) *n.m.* hymne

nachiit نَشِيْطٌ (f. nachiiite نَشِيْطَةٌ /
pl. nachiiitiin نَشِيْطِيْنَ) *adj.* actif

nada نَدَى *n.m.* rosée

naada نَادَى (inacc. yinaadi يِنَادِي)
v.tr. appeler

nadaafa نَصَافَةٌ *n.f.* propreté

nadaama نَدَامَةٌ *n.f.* regret

naddaf نَضَفٌ (inacc. yinaddif
يَنْضِفُ) *v.tr.* nettoyer

naddaara نَضَّارَةٌ (pl. naddaaraat
نَضَّارَاتُ) *n.f.* paire de lunettes

nadiif نَضِيفٌ (f. nadiife نَضِيفَةٌ /
pl. nadiifiin نَضِيفِينَ / pl. nudaaf
(نُضَافٌ) *adj.* propre

nadmaan نَدْمَانٌ (f. nadmaane
نَدْمَانَةٌ / pl. nadmaaniin نَدْمَانِيْنَ)
adj. regrettant

naadum نَادُمْ *n.m.* personne

nafaag نَفَاقٌ *n.m.* dépenses

nafakh نَفَخٌ (inacc. yanfukh يَنْفُخُ)
v.tr. gonfler

nafar نَفَرٌ (dl. nafareen نَفَرَيْنِ)
n.m. genre

nafas نَفَسٌ *n.m.* respiration

nafa' نَفَعٌ (inacc. yanfa' يَنْفَعُ)
v.tr. servir à

naffakh نَفَّخَ (inacc. yinaffikh يَنْفِخُ)
v.i. agrandir

naffas نَفَّسَ (inacc. yinaffis يَنْفِئْسُ)
v.tr. respirer

naffaz نَفَّذَ (inacc. yinaffiz يَنْفِذُ)
v.tr. exécuter un ordre

nafiir نَفِيرٌ *n.m.* groupe de travail

nafis نَفْسٌ (pl. nufuus نَفُوسٌ) *n.f.* âme

nafis- نَفْسٌ (pl. nufuus- نَفُوسٌ /
var. nafs- نَفْسٌ) *pron.* soi-même

naafi' نَافِعٌ (f. naaf'e نَافِعَةٌ /
pl. naafi'in نَافِعِينَ) *adj.* utile

nafkha نَفْحَةٌ *n.f.* souffle

naaga نَاقَةٌ (pl. naagaat نَاقَاتٌ /
pl. niyaag نِيَّاقٌ) *n.f.* chamelle

nagach نَقَشُ (inacc. yanguch يَنْقُشُ)
v.tr. ciseler

nagad₁ نَقَضُ (inacc. yangud يَنْقُضُ)
v.tr. dénouer

nagad₂ نَقَضُ (inacc. yangud يَنْقُضُ)
v.tr. revenir sur une décision

nagal نَقَلَ (inacc. yangul يَنْقُلُ)
v.tr. transporter

nagalaan نَقْلَانٌ *n.m.* fait de
transporter quelque chose

nagas نَقَصُ (inacc. yangus يَنْقُصُ)
v.tr. réduire

naga'a نَعَاةٌ (pl. naga'aat نَعَاَتٌ /
pl. nuguu' نُقُوعٌ) *n.f.* plaine vide

nagga نَقَّى (inacc. yinaggi يَنْقِيُ)
v.tr. épilucher

naggaach نَقَّاشٌ (f. naggaacha
نَقَّاشَةٌ / pl. naggaachiin نَقَّاشِيْنَ)
n.m. tailleur de pierres

naggaal نَقَّالٌ (f. naggaala نَقَّالَةٌ /
pl. naggaaliin نَقَّالِيْنَ)
adj. 1) transporteur 2) rapporteur

naggaat نَقَّاطٌ (inacc. yinaggit يَنْقِطُ)
v.tr. goutter

naggaat نَقَّاطٌ *n.pl.* gouttes

nagi نَقِيٌّ (f. nagiye نَقِيَّةٌ / pl. nagiyiin
نَقِيَّيْنِ) *adj.* pur

nagich نَقِشٌ *n.m.* ciselure

nagichiin نَقِشِيْنَ *n.m.* ciselure

nagil نَقِلٌ *n.m.* transport

nagiliin نَقِيلِيْنَ *n.m.* transport

naagis نَاقِصٌ (f. naagse نَاقِصَةٌ / pl. naagsiin نَاقِصِينَ) *adj.* réduit

naah نَاحٌ (inacc. yunuuh يُنُوْحٌ) *v.tr.* lamenter

nahab نَهَبٌ (inacc. yanhab يَنْهَبُ) *v.tr.* piller

naahaj نَاهِجٌ (inacc. yinaahij يِنَاهِجٌ) *v.i.* haleter

nahal نَحْلٌ (sg. nahalaay نَحَلَايِ / sg. nahale نَحَلَةٌ) *n.coll.* abeilles

nahaar نَهَارٌ *n.m.* temps de la clarté

nahaas نَحَاسٌ *n.m.* cuivre

nahhaab نَهَّابٌ (f. nahhaaba نَهَّابَةٌ / pl. nahhaabiin نَهَّابِينَ) *adj.* pillard

nahib نَهَبٌ *n.m.* pillage

naja نَجَاةٌ *n.f.* salut

najaada نَجَاضَةٌ *n.f.* ruse

najah نَجَحٌ (inacc. yanjah يَنْجَحُ) *v.tr.* réussir

najaah نَجَاحٌ *n.m.* succès

najar نَجْرٌ (inacc. yanjur يَنْجُرُ) *v.tr.* tailler

najaasa نَجَاسَةٌ *n.f.* impureté

najiid نَجِيضٌ (f. najiide نَجِيضَةٌ / pl. najiidiin نَجِيضِينَ / pl. nujaad نَجَاضٌ) *adj.* 1) mûr 2) malin

naajid نَاجِضٌ (f. naajde نَاجِضَةٌ / pl. naajdiin نَاجِضِينَ) *adj.* mûr

najja نَجَّى (inacc. yinajji يَنْجِي) *v.tr.* sauver

najjad نَجَّضٌ (inacc. yinajjid يَنْجِضُ) *v.tr.* faire cuire

najjah نَجَّحٌ (inacc. yinajjih يَنْجِجُ) *v.tr.* faire réussir

najjaar نَجَّارٌ (pl. najjaariin نَجَّارِينَ) *n.m.* sculpteur

najjaara نَجَّارَةٌ (pl. najjaaraat نَجَّارَاتٌ) *n.f.* ciseau

najjas نَجَّسٌ (inacc. yinajjis يَنْجِسُ) *v.tr.* salir

najma نَجْمَةٌ (pl. nujuum نُجُومٌ) *n.f.* étoile

nakar نَكَرٌ (inacc. yankur يَنْكُرُ) *v.tr.* refuser

nakat نَكَتٌ (inacc. yankut يَنْكُتُ) *v.tr.* creuser

naakir نَاكِرٌ (f. naakre نَاكِرَةٌ / pl. naakiriin نَاكِرِينَ) *adj.* qui refuse

nakitiin نَكِيتِينَ *n.m.* fait de creuser

nakkat نَكَّتٌ (inacc. yinakkit يَنْكُتُ) *v.tr.* faire des trous

naakhach نَاقَشٌ (inacc. yinaakhich يِنَاقِشُ) *v.tr.* palabrer

nakhal نَخْلٌ (sg. nakhalaay نَخَلَايِ / pl. nakhiil نَخِيلٌ) *n.coll.* palmiers dattiers

nakham نَعَمٌ *n.pl.* gencives

be nakham sunuuni بِنَعَمٍ سُنُونِي *expr.* de justesse

nakhkhach نَخَّشٌ (inacc. yinakhkhich يَنْخَشُ) *v.tr.* griffer

naam نَامٌ (inacc. yunuum يُنُومُ) *v.i.* dormir

namma نَمَّا (var. **namman** نَمَّامًا)

conj. jusqu'à

nammaam نَمَّام (f. **nammaama**

نَمَّامَةٌ / pl. **nammaamiin** نَمَّامِين /

f.pl. **nammaamaat** نَمَّامَات)

adj. rapporteur

nandal نَنْدَل (inacc. **yinandil** يَنْدِيل)

v.i. être jaloux

nandaali نَنْدَالِي (f. **nandaaliye**

نَنْدَالِيَّة / pl. **nandaaliin** نَنْدَالِيِين)

adj. jaloux

nangnang نَنْغَنْغ (inacc. **yinangning**

يَنْغَنْغِين) *v.i.* murmurer

naar₁ نَار (pl. **niiraan** نِيرَان) *n.f.* feu

naar₂ نَار (inacc. **yunuur** يُنُور)

v.i. briller

naardiin نَارْدِين *n.m.* nard

nasab نَسَب (inacc. **yansib** يَنْسِب)

v.i. citer son lignage

naasab نَاسَب (inacc. **yinaasib**

يِنَاسِب) *v.tr.* se lier avec une belle-famille

nasal نَصَل (inacc. **yansul** يَنْصُل)

v.i. glisser de

nasar نَصَرَ (inacc. **yansur** يَنْصُر)

v.tr. gagner

nasiib₁ نَسِيب (pl. **nusbaan** نُسْبَان)

n.m. beau-père,

nasiib₂ نَصِيب *n.m.* part de chance

nasiibe₁ نَصِيبَةٌ *n.f.* malheur

nasiibe₂ نَسِيبَةٌ (pl. **nasiibaat** نَسِيبَات)

n.f. belle-mère

nasiihe نَصِيحَةٌ *n.f.* bon conseil

naasir نَاصِر *n.m.* champion

nassa₁ نَسَّى (inacc. **yinassi** يَنْسِي)

v.tr. faire oublier

nassa₂ نَصَّ (inacc. **yunuss** يَنْصُص)

v.tr. faire des brochettes

nassaay نَسَّاي (f. **nassaaye** نَسَّايَّة /

pl. **nassaayiin** نَسَّايِين) *adj.* qui

oublie vite

nasur نَصُر *n.m.* victoire

natag نَطَق (inacc. **yantug** يَنْطُق)

v.tr. s'exprimer

nataj نَتَج (inacc. **yantij** يَنْتِج)

v.tr. produire

natiija نَتِيجَةٌ *n.f.* résultat

natta نَطَّ (inacc. **yunutt** يَنْطُط)

v.tr. sauter

nattat نَطَط (inacc. **yinattit** يَنْطِط)

v.tr. sautiller

nawa نَوَى (inacc. **yanwi** يَنْوِي)

v.tr. vouloir

nawwaah نَوَّاح (f. **nawwaaha**

نَوَّاحَةٌ / pl. **nawwaahiin** نَوَّاحِين /

f.pl. **nawwaahaat** نَوَّاحَات)

adj. pleureur

nawwam نَوِّم (inacc. **yinawwim** يَنْوِّم)

v.tr. faire dormir

nawwaam نَوَّام (f. **nawwaama** نَوَّامَةٌ /

pl. **nawwaamiin** نَوَّامِين)

adj. dormeur

nawwar₁ نَوَّر (inacc. **yinawwir** يَنْوِّر)

v.i. fleurir

nawwar₂ نَوَّرَ (inacc. **yinawwir** يِنَوِّرُ)

v.tr. éclairer

naayib نَائِب (pl. **nuwwaab** نُوَّاب)

n.m. adjoint

naayim نَائِم (f. **naayme** نَائِمَة /

pl. **naaymiin** نَائِمِينَ) *adj.* dormant

naayit نَائِط (pl. **nawaayit** نَوَائِط)

n.m. flanc

nayyal يَنْبِيل (inacc. **yinayyil** يِنْبِيْل)

v.i. déborder (fleuve)

nazal نَزَلَ (inacc. **yanzil** يَنْزِلُ)

v.i. descendre

nazar₁ نَذَرَ (inacc. **yanzir** يَنْذِرُ)

v.i. se consacrer

nazar₂ نَظَرَ (inacc. **yanzur** يَنْظُرُ)

v.tr. regarder

naazil نَازِل (f. **naazle** نَازِلَة /

pl. **naazliin** نَازِلِينَ) *adj.* qui descend

nazir نَذِير *n.m.* vœu

nazra نَظْرَة (pl. **nazraat** نَظْرَات)

n.f. coup d'œil

nazzal نَزَّل (inacc. **yinazzil** يِنْزِلُ)

v.tr. faire descendre

nazzam نَظَّمَ (inacc. **yinazzim** يِنْظِمُ)

v.tr. organiser

nazziliin نَزَّلِينَ *n.m.* descente

na'aje نَعْجَة (pl. **nu'uuj** نُعُوج)

n.f. brebis

na'al نَعْل (inacc. **yan'al** يَنْعَلُ)

v.tr. maudire

na'aal نَعَال (pl. **ni'le** نِعْلِي) *n.m.* paire

de sandales

na'am نَعَم *interj.* Oui ?

na'aam نَعَام (sg. **na'aamaay** نَعَامَاي)

n.coll. autruches

na'iliin نَعْلِينَ (var. **na'ala** نَعْلَة /

var. **na'iile** نَعِيلَة) *n.f.* malédiction

na'naa' نَعْنَاعُ *n.f.* menthe

neyy نَيَّ (f. **neyye** نَيَّْة / pl. **neyyiin**

نَيَّيْن) *adj.* cru

nichif نِشِف (inacc. **yanchaf** يَنْشِفُ)

v.i. sécher

nidim نِدِم (inacc. **yandam** يَنْدَمُ)

v.i. regretter

nifaakh نِفَاقُ *n.m.* hypocrisie

nifi' نِفْعُ *n.m.* utilité

nihaaya نِهَائِيَة (pl. **nihaayaat** نِهَائِيَات)

n.f. fin

nihaa'i نِهَائِي (f. **nihaa'iye** نِهَائِيَّة /

pl. **nihaa'iyiin** نِهَائِيَّيْن) *adj.* final

nihis نِحْس (f. **nihise** نِحْسَة /

pl. **nuhuus** نُحُوس) *adj.* têtue

nijeeyid نَجِيضُ *adj.* petit malin

niji نَجِي (inacc. **yanja** يَنْجِي) *v.i.* être

sauvé de

nijid نَجِض (inacc. **yanjad** يَنْجِضُ)

v.i. mûrir

nijis نَجِس (f. **nijse** نَجْسَة / pl. **nijsiin**

نُجُوسِينَ / pl. **nujuus** نُجُوس)

adj. 1) souillé 2) impur

Niil نِيْل *n.m.* Nil

nimir نِيْمِر (pl. **numuura** نُمُورَة)

n.m. panthère

nimle نِمْلَةٌ (sg. nimlaay نِمْلَايِ)

n.coll.f. fourmis

marad al-nimle مَرَضُ النِّمْلَةِ

expr. cancer de la peau

nimra نِمْرَةٌ (pl. nimar نِمْرٌ /

pl. nimraat نِمْرَاتٌ) *n.f.* numéro

nindili نِنْدِيلِي *n.m.* jalousie

niiraani نِيرَانِي (f. niiraaniye نِيرَانِيَّةُ /

pl. niiraaniyiin نِيرَانِييِينُ) *adj.* brûlant

nisi نِسِي (inacc. yansa يَنْسَى)

v.tr. oublier

nisir نِسِرٌ *n.m.* vautour

nisyaan نِسْيَانٌ *n.m.* oubli

niwi نَوِي (inacc. yanwa يَنْوَا)

v.i. vouloir

niiye نِيَّةٌ *n.f.* volonté

nizaam نِظَامٌ *n.m.* organisation, ordre

ni'eele نِعْيَلَاتٌ (pl. ni'eelaat نِعْيَلَاتٌ)

n.f. sandales

ni'is نِعْسٌ (inacc. yan'as يَنْعَسُ)

v.i. somnoler

ni'ma نِعْمَةٌ *n.f.* grâce, bonté

ni'ze نِعْزِي *n.coll.* chèvres

noom نَوْمٌ *n.m.* sommeil

noo' نَوْعٌ (pl. anwaa' أَنْوَاعٌ)

n.m. qualité

nubbaal نُبَّالٌ (pl. nabaabiil نَبَائِبِيلٌ)

n.m. arc (arme)

nuchchaab نُشَّابٌ (pl. nachaachiib

نَشَّاشِيِبٌ) *n.m.* flèche

nufaas نُفَّاسٌ *n.m.* accouchement

nuffaakha نُفَّاحَةٌ (pl. nuffaakhaat

نُفَّاحَاتٌ) *n.f.* soufflet de forge

nuggaara نُغَّارَةٌ (pl. nagaagiir نَغَّاقِيرٌ)

n.f. tam-tam

nugra نُغْرَةٌ (pl. nugaar نُغَارٌ) *n.f.* trou

nugta نُغْطَةٌ (pl. nugat نُغَّتٌ) *n.f.* point

nuneet نُنَيْتٌ (pl. nuneetaat نُنَيْتَاتٌ)

n.m. paire de lunettes

nuur نُورٌ (pl. anwaar أَنْوَارٌ)

n.m. lumière

nuskha نُسْخَةٌ (pl. nusakh نُسْخٌ)

n.f. copie

nuss نُسٌّ *num.* moitié

nuwaah نُوَّاحٌ *n.m.* pleurs

nuwwaar نُوَّارٌ (sg. nuwwaaraay

نُوَّارَايِ) *n.coll.* fleurs

nuzuul نُزُولٌ *n.m.* descente

nyangur نَيْنُقُرٌ (pl. nyanyaagiir

نَيْنِقِيرٌ) *n.m.* chiffon

nyarra نَيْرٌ (inacc. yunyurr يُنْيِرُّ)

v.i. grogner

O o

ooda عَوْضَة (pl. **uwad** عَوْضُن)

n.f. chambre à coucher

oogad أَوْقَدُ (inacc. **yi'oogid** يَأْوُقِدُ)

v.tr. allumer

oogiid أَوْقِيدُ (pl. **awaagiid** أَوَاقِيدُ)

n.m. allumette

oom عَوَم *n.m.* nage

oora₁ أَوْرِي (inacc. **yi'oori** يَأْوُرِي /
impr. **oori** أَوْرِي) *v.tr.* dire

oora₂ عَوْرَة *n.f.* parties génitales

oo'a عَوَعِي (inacc. **yi'oo'i** يِعَوَعِي)

v.i. faire cocorico

P p

pappa پَيِّتَة *n.f.* sandalettes

peel پَيْتَل (pl. **peelaat** پَيْتَلَات)

n.m. pelle

piyees₁ پَيِّس *n.m.* pièces d'identité

piyees₂ پَيِّس *n.m.* pioche

ponti پُنْتِي (pl. **panaati** پَنَاتِي)

n.m. clou

poppi پُپِي *n.m.* poupée

R r

rabat رَبَطُ (inacc. **yarbut** يَرْبُطُ)

v.tr. attacher

rabb رَبَّ (pl. **arbaab** أَرْبَاب)

n.m. seigneur

rabba رَبِّي (inacc. **yirabbi** يِرَبِّي)

v.tr. élever

rabbaani رَبَّانِي (f. **rabbaaniye**

رَبَّانِيَّة) *adj.* divin

rabbat رَبَّطُ (inacc. **yirabbat** يِرَبَّطُ)

v.tr. attacher

rabbaat رَبَّاطٌ (f. **rabbaata** رَبَّاطَةٌ /
pl. **rabbaatiin** رَبَّاطِيْنَ) *adj.* qui fait
des nœuds

rabbaat al-duruub رَبَّاطُ الدُّرُوبِ
expr. coupeur de route

rabbaata رَبَّاطَةٌ (pl. **rabbaataat**
رَبَّاطَاتٌ) *n.f.* pagne

rabhaan رَبِّحَانٌ (f. **rabhaane** رَبِّحَانَةٌ /
pl. **rabhaaniin** رَبِّحَانِيْنَ) *adj.*
bénéficiaire

rabiib رَبِيْبٌ (f. **rabiibe** رَبِيْبَةٌ /
pl. **rabaayib** رَبَّايِبٌ) *adj.* adoptif

raabit رَابِطٌ (f. **raabte** رَابِطَةٌ /
pl. **raabtiin** رَابِطِيْنَ) *adj.* attaché

raabi' رَابِعٌ (f. **raab'e** رَابِعَةٌ)
adj. quatrième

rachcha رَشَّ (inacc. **yuruchch** يُرُشَّ)
v.tr. arroser en fines gouttes

rachchiin رَشِّيْنٌ *n.m.* aspersion

rachwa رَشْوَةٌ (pl. **rachwaat** رَشْوَاتٌ)
n.f. corruption, pot-de-vin

raad رَادٌ (inacc. **yiriid** يَرِيْدٌ) *v.tr.* aimer

radam رَدَمٌ (inacc. **yardim** يَرْدِمٌ)
v.tr. tasser

radd رَدٌّ *n.m.* réponse

radda₁ رَدٌّ (inacc. **yurudd** يُرُدُّ)
v.tr. répondre

radda₂ رَضَّى (inacc. **yiraddi** يِرَضِّي)
v.tr. apaiser le cœur

raddad رَدَّدٌ (inacc. **yiraddid** يِرَدِّدُ)
v.tr. répéter

radda' رَضَّعَ (inacc. **yiraddi'** يِرَضِّعُ)
v.tr. allaiter

raddaa'a رَضَاعَةٌ (pl. **raddaa'aat**
رَضَاعَاتٌ) *n.f.* nourriture

raadi رَاضِي (f. **raadiye** رَاضِيَةٌ /
pl. **raadiyiin** رَاضِيِيْنَ) *adj.* satisfait

radii' رَضِيْعٌ (f. **radii'e** رَضِيْعَةٌ /
pl. **radii'iin** رَضِيْعِيْنَ) *adj.* nourrisson

raadi' رَاضِعٌ (pl. **rudda'** رُضَّعٌ)
n.m. nourrisson

radmiye رَدْمِيَّةٌ *n.f.* remblai

radyaan رَضِيَّانٌ (f. **radyaane** رَضِيَّانَةٌ /
pl. **radyaaniin** رَضِيَّانِيْنَ)
adj. satisfait

raadyo رَادْيُو (pl. **rawaadi** رَوَادِي)
n.m. poste de radio

rafad رَفَضَ (inacc. **yarfud** يِرْفُضُ)
v.tr. rejeter

rafag رَفَقَ (var. **rufug** رُفُغَ)
n.m. amitié sincère

raafag رَافَقَ (inacc. **yiraafig** يِرَافِقُ)
v.tr. lier une amitié

rafaaga رَافَقَةٌ *n.f.* amitié

rafa' رَفَعَ (inacc. **yarfa'** يِرْفَعُ)
v.tr. soulever

raff رَفَتْ (pl. **rufuuf** رُفُوفٌ)
n.m. quartier

rafiig رَفِيْقٌ (f. **rafiige** رَفِيْقَةٌ /
pl. **rufgaan** رُفْقَانٌ / f.pl. **rafiigaat**
رَفِيْقَاتٌ) *n.m.* ami

ragaba رَقَبَةٌ (pl. **rigaab** رِقَابٌ) *n.f.* cou

ragad رَقَدَ (inacc. **yargud** يَرْقُدُ)
v.tr. se coucher

ragadaan رَقَدَانُ n.m. fait de se
coucher

ragas رَقَصَ (inacc. **yargus** يَرْقُصُ)
v.i. danser

raga' رَقَعَ (inacc. **yarga'** يَرْقَعُ)
v.tr. rapiécer

raggad رَقَّدَ (inacc. **yiraggid** يِرَقِّدُ)
v.tr. mettre au lit

raagid رَاقِدٌ (f. **raagde** رَاقِدَةٌ /
pl. **raagdiin** رَاقِدِينَ) adj. couché

ragrag رَقْرَقَ (inacc. **yiragrigrig** يِرَقْرِقُ)
v.i. hurler de joie

ragraag رَقْرَاقُ n.m. cris de joie
(hommes)

raah رَاحَ (inacc. **yuruuh** يُرُوحُ)
v.i. se perdre

raaha رَاحَةٌ n.f. repos

rahad رَهْدٌ (pl. **ruhuud** رُهُودٌ)
n.m. marigot

rahal رَحَلَ (inacc. **yarhal** يَرْحَلُ)
v.i. se déplacer

raham رَحِمَ (inacc. **yarham** يَرْحَمُ)
v.tr. faire miséricorde

rahhab رَحَّبَ (inacc. **yirahhib** يِرْحَبُّ)
v.tr. accueillir

rahhaak رَحَّاكُ (f. **rahhaaka** رَحَّاكَةٌ /
pl. **rahhaakiin** رَحَّاكِينَ /
f.pl. **rahhaakaat** رَحَّاكَاتُ) adj. qui
sait moudre

rahhiliin رَحَّلِينَ n.m. déplacement

rahiik رَحِيكُ n.m. broyage

rahiil رَحِيْلُ n.m. déplacement du
campement

raahil رَاحِلُ (pl. **ruhhil** رُحَّلُ)
n.m. grand nomade

rahiim رَحِيْمٌ adj. miséricordieux

rahma رَحْمَةٌ (pl. **rahmaat** رَحْمَاتُ)
n.f. miséricorde

rahmaan رَحْمَنٌ adj. gracieux

raja رَجَاءُ n.m. espoir

rajaf رَجَفَ (inacc. **yarjif** يَرْجِفُ)
v.i. trembler

rajafaan رَجْفَانُ n.m. tremblement

rajaaliye رَجَالِيَّةُ n.f. bravoure

rajam رَجَمَ (inacc. **yarjim** يَرْجِمُ)
v.tr. jeter des pierres

raja' رَجَعَ (inacc. **yarja'** يَرْجَعُ)
v.i. retourner

rajifiin رَجْفِينُ n.m. tremblement

raajil رَاجِلُ (pl. **rujaal** رُجَالُ)
n.m. homme

rajim رَجِمَ n.m. lapidation

raajiyiin رَاجِيِينُ n.m. attente

rajja رَجَّى (inacc. **yirajji** يِرَجِّي)
v.tr. faire attendre

rajjaf رَجَّفَ (inacc. **yirajjif** يِرَجِّفُ)
v.tr. faire trembler

rajja' رَجَّعَ (inacc. **yirajji'** يِرَجِّعُ)
v.tr. faire revenir

rajul رَجُلٌ n.m. position dans une
hiérarchie

rakan رَكَعَ (inacc. **yarkun** يَرْكُنُ) /
v.i. comploter

raka' رَكَعَ (inacc. **yarka'** يَرْكَعُ) /
v.i. s'incliner pendant la prière

raakib₁ رَاكِبٌ (pl. **rukkaab** رُكَّابٌ) /
n.m. passager

raakib₂ رَاكِبٌ (f. **raakbe** رَاكِبَةٌ /
pl. **raakbiin** رَاكِبِيْنَ) adj. monté

rakkab₁ رَكَّبَ (inacc. **yirakkib** يِرَكِّبُ) v.tr. faire cuire dans l'eau

rakkab₂ رَكَّبَ (inacc. **yirakkib** يِرَكِّبُ) v.tr. poser

rakkaab رَكَّابٌ (f. **rakkaaba** رَكَّابَةٌ /
pl. **rakkaabiin** رَكَّابِيْنَ) adj. cavalier

rakkaz رَكَّزَ (inacc. **yirakkiz** يِرَكِّزُ) /
v.tr. s'appuyer sur

rakuub رَكُوبٌ n.m. fait de monter sur

raakuuba رَاكُوبَةٌ (pl. **rawaakiib** رَوَاكِيْبٌ) n.f. petit hangar

raakh رَاغَ (inacc. **yuruukh** يُرُوغُ) /
v.tr. se promener

rakha رَخِيَ (inacc. **yarkhi** يَرْخِي) /
v.tr. relâcher

raakhab رَاقَبَ (inacc. **yiraakhib** يِرَاقِبُ) v.tr. superviser

rakhas رَخَّصَ (f. **rakhase** رَخَّصَةٌ /
pl. **rakhasiin** رَخَّصِيْنَ) adj. tendre

rakhbaan رَخْبَانَ (f. **rakhbaane** رَخْبَانَةٌ /
pl. **rakhbaaniin** رَخْبَانِيْنَ) /
adj. avare

rakhiis رَخِيصَ (f. **rakhiise** رَخِيصَةٌ /
pl. **rakhiisiin** رَخِيصِيْنَ) adj. peu
cher

rama رَمَى (inacc. **yarmi** يَرْمِي) /
v.tr. jeter à terre

ramad رَمَدٌ n.m. conjonctivite

Ramadaan رَمَضَانَ n.m. mois du
jeûne

ramcha رَمَشَةٌ n.f. clin d'oeil

ramiz رَمَزَ (pl. **rumuuz** رُمُوزٌ) /
n.m. symbole

ramla رَمْلَةٌ n.f. gros sable

raara رَارَى (inacc. **yiraari** يِرَارِي) /
v.i. briller

raas رَاسَ (dl. **ruuseen** رُوسَيْنَ /
pl. **ruuse** رُوسِيْ) n.m. tête

raas gawi رَاسٌ قَوِيٌّ
expr. désobéissance

rasam رَسَمَ (inacc. **yarsim** يِرْسِمُ) /
v.tr. dessiner

rasim رَسِمَ (pl. **rusuum** رُسُومٌ) /
n.m. dessin

raasmaal رَاسْمَالٌ n.m. capital
(argent)

rasmi رَسْمِيٌّ (f. **rasmiye** رَسْمِيَّةٌ /
pl. **rasmiiin** رَسْمِيِّيْنَ) adj. officiel

rassa رَصَّصَ (inacc. **yuruss** يُرِصِّصُ) /
v.tr. aligner

rassal رَسَّلَ (inacc. **yirassil** يِرَسِّلُ) /
v.tr. envoyer

rassiin رَصِّيْنَ n.m. alignement

rasuul رَسُوْل (pl. rusul رُسُل) *n.m.* envoyé de Dieu

ratam رَتَم *n.m.* arbuste du Sahara

ratan رَطَن (inacc. yartun يَرْتُن) *v.tr.* parler une langue non-arabe

rata' رَتَع (inacc. yarta' يَرْتَع) *v.i.* se repaître

ratiin رَطِيْن *n.m.* un parler non-arabe

raati' رَاتِع (f. raat'e رَاتِعَة / pl. raat'iin رَاتِيْن) *adj.* broutant

rawa رَوَى (inacc. yarwi يَرْوِي) *v.tr.* désaltérer

rawwakh رَوَّخ (inacc. yirawwikh يَرَوِّخ) *v.tr.* faire marcher

rawwaakh رَوَّأَخ (f. rawwaakha رَوَّأَعَة / pl. rawwaakhiin رَوَّأَعِيْن) *adj.* éclairteur

rawyaan رَوْيَان (f. rawyaane رَوْيَانَة / pl. rawyaaniin رَوْيَانِيْن) *adj.* irrigué

raay رَاي *n.m.* avis

raaye رَايَة (pl. raayaat رَايَات) *n.f.* drapeau

raayib رَايِب (f. raaybe رَايِبَة / pl. raaybiin رَايِبِيْن) *adj.* caillé

raayih رَايِح (f. raayhe رَايِحَة / pl. raayhiin رَايِحِيْن) *adj.* perdu

raayikh رَايِخ (f. raaykhe رَايِخَة / pl. raaykhiin رَايِخِيْن) *adj.* qui marche

rayyad رَيَّض (inacc. yirayyid يَرَيِّض) *v.tr.* retrouver la santé

rayyah رَيَّح (inacc. yirayyih يَرَيِّح) *v.tr.* faire reposer

rayyas رَيَّس (inacc. yirayyis يَرَيِّس) *v.tr.* prendre soin de

rayyisiin رَيَّسِيْن *n.m.* entretien

razakh رَزَق (inacc. yarzukh يَرْزُق) *v.tr.* pourvoir à

ra'a رَعَا (inacc. yar'a يَرْعَا) *v.tr.* paître

ra'ad رَعَد *n.m.* tonnerre

raa'i رَاعِي (f. raa'iye رَاعِيَة / pl. ru'yaan رُعْيَان) *n.m.* berger

ra'iis رَائِس (f. ra'iise رَائِسَة / pl. ru'asa رُوَسَاء) *adj.* président

reede رَيْدَة *n.f.* amour

riba رِبَا *n.m.* intérêt usuraire

ribig رِبِيْغ *n.m.* collier

ribih₁ رِبِيْح (inacc. yarbah يَرْبَح) *v.tr.* bénéficié

ribih₂ رِبِيْح *n.m.* profit

riich رِيْش (sg. riichaay رِيْشَاي) *n.coll.* plumes

richaach رِيْشَاش *n.m.* premières pluies

rida رَضَى *n.m.* faveur

ridaa'a رِيْضَاعَة *n.f.* tétée

ridi رِيْضِي (inacc. yarda يَرِيْضِي) *v.i.* accepter

ridi' رِيْضِع (inacc. yarda' يَرِيْضِع) *v.tr.* têter

riig رِيْغ *n.m.* salive

rigeeyig رِقِيْق (f. **rigeeyge** رِقِيْقَة /
pl. **rugaag** رُقَاق) *adj.* fin, mince

riih رِيْح *n.f.* vent

riihe رِيْحَة (pl. **aryaah** أَرْيَاْح)
n.f. parfum

riheew رِهِيْو *n.coll.* hérons garde-
bœuf

rihik رِيْحِك (inacc. **yarhak** يَرْحَك)
v.tr. moudre

rihim رِيْحِم (pl. **arhaam** أَرْحَام)
n.m. utérus

riji رِيْجِي (inacc. **yarja** يَرْجِي)
v.tr. attendre

rijil₁ رِيْجِل (dl. **rijileen** رِيْجَلِيْن / pl. **rijle**
(رِيْجَلِي)) *n.m.* jambe

rijil₂ رِيْجِل (pl. **rujuul** رُجُوْل)
n.f. ruisseau

rikib رِيْكَب (inacc. **yarkab** يَرْكَب)
v.tr. monter

rikhwe رِيْخْوَة (pl. **rikhaw** رِيْخَو)
n.f. écume

rimme رِيْمَة (pl. **rimam** رِيْمَم)
n.f. cadavre (animal)

rindi رِيْنْدِي *n.m.* lie, dépôt

risaala رِيْسَالَة (pl. **risaalaat** رِيْسَالَات)
n.f. message

riise رِيْسَة *n.f.* bon entretien

riwi رِيْوِي (inacc. **yarwa** يَرْوِي)
v.i. se rassasier

riyaada رِيَاَضَة *n.f.* sport

riyaadi رِيَاَضِي (f. **riyaadiye** رِيَاَضِيَة /
pl. **riyaadiyiin** رِيَاَضِيِيْن) *adj.* athlète

riyaal رِيَال (dl. **riyaaleen** رِيَالِيْن /
pl. **riyaalaat** رِيَالَات) *n.m.* pièce de
5 cfa

riyaale رِيَالَة *n.f.* salive

rizig رِيْزِيْق *n.m.* minimum vital

rizz رِيْز *n.m.* riz

ri'aaya رِيْآِيَة *n.f.* soins

ri'i رِيْئِي (inacc. **yar'a** يَرْآِي) *v.i.* rêver

ri'if₁ رِيْئِف (inacc. **yar'af** يَرْئِف)
v.i. saigner du nez

ri'if₂ رِيْئِف (inacc. **yar'af** يَرْئِف)
v.tr. avoir pitié

roog رُوْغ (dl. **roogeen** رُوْغِيْن /
pl. **riigaan** رِيْغَان) *n.m.* rang

rubaat رِيْبَات *n.m.* lien

rubta رِيْبْطَة (pl. **rubat** رِيْبْط) *n.f.* paquet

rubu' رِيْبْع *n.m.* un quart

rug'a رِيْغَة *n.f.* pièce rapportée

ruuh رُوْح (pl. **arwaah** أَرْوَاْح)
n.f. esprit

ruuhi رُوْحِي (f. **ruuhiye** رُوْحِيَة /
pl. **ruuhiyiin** رُوْحِيِيْن) *adj.* spirituel

rukba رِيْكَبَة (dl. **rukubbeen** رِيْكَبِيْن /
pl. **rikab** رِيْكَب) *n.f.* genou

rukun رِيْكَن (pl. **arkaan** أَرْكَان)
n.m. coin

rukhaam رِيْخَام *n.m.* marbre

rumaad رِيْمَاد *n.coll.* cendres

rumaaye رُمَايَةٌ (pl. **rumayaat** رُمَايَاتُ)
n.f. fausse couche
rummaan رُمَانٌ (sg. **rummaana**
 رُمَانَةٌ / dl. **rummaanateen** رُمَانَاتَيْنِ /
 pl. **rummaanaat** رُمَانَاتُ)
n.f. grenade (fruit)

ruwaakha رُوَاغَةٌ *n.f.* promenade
ru'ba رُوعِبَةٌ *n.f.* terreur
ru'ub رُوعِبٌ *n.m.* terreur
ru'ya رُؤْيَةٌ *n.f.* songe

S s

saab صَابٌ (inacc. **yusuub** يُصُوبُ)
v.tr. atteindre
sabab سَبَبٌ (pl. **asbaab** أَسْبَابٌ)
n.m. cause
sabag₁ سَبَقُ *n.m.* course
sabag₂ سَبَقٌ (inacc. **yasbug** يَسْبُقُ)
v.tr. arriver le premier
saabag سَابِقٌ (inacc. **yisaabig** يَسَابِقُ)
v.tr. faire une course
sabaah صَبَاحٌ *n.m.* 1) est 2) matin
sabal سَبَلٌ *n.coll.* bracelets en
 plastique
sabar₁ صَبَرَ (inacc. **yasbur** يَصْبِرُ)
v.tr. patienter
sabar₂ صَبْرٌ (sg. **sabara** صَبْرَةٌ)
n.coll. écureuils
sabat₁ ثَبَّتْ (inacc. **yasbit** يَثْبِطُ)
v.i. se fixer
sabat₂ ثَبَّتٌ *n.m.* porte-bagages
sabaat ثَبَاتٌ *n.m.* stabilité

saba'taachar سَبْعَةَ عَشَرَ *num.* dix-
 sept
sabba صَبَّ (inacc. **yusubb** يُصُبُّ)
v.tr. verser
sabbab₁ سَبَّبَ (inacc. **yisabbib**
 يَسْبِبُ) *v.tr.* causer
sabbab₂ صَبَّبَ (inacc. **yisabbib**
 يَصْبِيبُ) *v.tr.* avoir la diarrhée
sabbah سَبَّحَ (inacc. **yisabbih** يَسْبِّحُ)
v.tr. louer Dieu
sabbar صَبَّرَ (inacc. **yisabbir** يَصْبِرُّ)
v.tr. consoler
sabbat ثَبَّتْ (inacc. **yisabbit** يَثْبِطُ)
v.tr. affermir
sabbiin صَبِينٌ *n.m.* versement
sabbiriin صَبْرِيْنٌ *n.m.* consolation
sabbitiin ثَبَّتِيْنٌ *n.m.* stabilisation
sabbuura صَبُوْرَةٌ *n.f.* tableau noir

sabhaani صَبْحَانِي (f. **sabhaaniye** صَبْحَانِيَّة / pl. **sabhaaniyin** صَبْحَانِيَّيْن) *adj.* oriental, de l'est

sabi صَبِي (f. **sabiye** صَبِيَّة / pl. **subyaan** صُبْيَان) *n.m.* jeune personne

sabiib صَبِيب *n.m.* diarrhée

saabig سَابِق *n.m.* gagnant

sabiil سَبِيل *n.m.* pour l'amour de

saabir صَابِر (f. **saabire** صَابِرَةٌ / pl. **saabiriin** صَابِرِيْنَ) *adj.* patient

sabit سَبْت *n.m.* samedi

saabit ثَابِت (f. **saabte** ثَابِتَةٌ / pl. **saabtiin** ثَابِتِيْنَ / f.pl. **saabtaat** ثَابِتَات) *adj.* stable

saabi' سَابِع (f. **saab'e** سَابِعَةٌ) *adj.* septième

sabt سَبْت *n.m.* sabbat, jour de repos

saabuun صَابُون (sg. **saabuunaay** صَابُونَاي) *n.coll.* savon

sabur صَبْر *n.m.* patience

sabuur صَبُور (f. **sabuura** صَبُورَةٌ / pl. **sabuuriin** صَبُورِيْنَ) *adj.* patient

sab'a سَبْعَةٌ *num.* sept

sab'iin سَبْعِيْنَ *num.* soixante-dix

saad صَاد (inacc. **yisiid** يَصِيْد) *v.tr.* chasser

sada صَدَا *n.m.* rouille

sadaf صَدَف (inacc. **yasduf** يَصْدُف) *v.tr.* rencontrer par hasard

sadakha صَدَقَّة (pl. **sadakhaat** صَدَقَات) *n.f.* sacrifice

sadd سَدَّ *n.m.* barrage

sadda سَدَّ (inacc. **yisidd** يَسِدِّ) *v.tr.* fermer

saddaad سَدَّاد (f. **saddaada** سَدَّادَةٌ / pl. **saddadiin** سَدَّادِيْنَ) *adj.* réparateur

saddag صَدَّق (inacc. **yisaddig** يَصِدِّق) *v.tr.* croire

saddakh صَدَّق (inacc. **yisaddikh** يَصِدِّق) *v.tr.* donner l'aumône

sadiig صَدِيق (f. **sadiige** صَدِيقَةٌ / pl. **sudgaan** صُدْقَان) *adj.* petit ami

saadikh صَادِق (f. **saadkhe** صَادِقَةٌ / pl. **saadikhiin** صَادِقِيْنَ) *adj.* loyal, fidèle

saadis سَادِس (f. **saadse** سَادِسَةٌ) *adj.* sixième

sadur صَدُر (pl. **suduur** صُدُور) *n.m.* poitrine

safaaha سَفَاهَةٌ *n.f.* sottise

safar سَفَر *n.m.* voyage

saafar سَافَر (inacc. **yisaafir** يَسَافِر) *v.i.* voyager

safaroor سَفَرُوق (pl. **safaariig** سَفَارِيْق) *n.m.* gourdin

saff₁ صَفَّ (pl. **safaafi** صَفَافِي / pl. **sufaaf** صُفَاف) *n.m.* côte

saff₂ صَفَّ (pl. **sufuuf** صُفُوف) *n.m.* rangée

saffa₁ صَفَّى (inacc. **yisaffi** يَصْفِي)
v.tr. purifier

saffa₂ سَفَّ (inacc. **yisiff** يَسِفُّ)
v.tr. manger une poudre

saffag صَفَّقَ (inacc. **yisaffig** يَصَفِّقُ)
v.tr. applaudir

saffar₁ سَفَّرَ (inacc. **yisaffir** يَسَفِّرُ)
v.tr. envoyer quelqu'un à l'étranger

saffar₂ صَفَّرَ (inacc. **yisaffir** يَصَفِّرُ)
v.i. siffler

saffaay صَفَّأَيَ (pl. **saffaayaat** صَفَّأَيَاتُ) n.f. filtre

saafi صَافِي (f. **saafiye** صَافِيَةٌ /
pl. **saafiyyin** صَافِيِّينَ) adj. pur

safiife سَفِيْفَةٌ (pl. **safiifaat** سَفِيْفَاتُ)
n.f. crinière

safiih سَفِيْهِ (f. **safiihe** سَفِيْهَةٌ /
pl. **sufaha** سَفْهَاءُ) adj. stupide

safiie صَفِيْحَةٌ (pl. **safaayih** صَفَائِيْحُ)
n.f. plaque en métal

safiina سَفِيْنَةٌ (pl. **sufun** سَفُونُ)
n.f. bateau

safiir سَفِيْر (f. **safiire** سَفِيْرَةٌ /
pl. **sufara** سَفْرَاءُ) n.m. ambassadeur

saag₁ سَاقَ (inacc. **yusuug** يُسُوْقُ)
v.tr. conduire

saag₂ سَاقَ (inacc. **yusuug** يُسُوْقُ)
v.i. souffler

saag₃ سَاقَ (pl. **siigaan** سِيْقَانُ)
n.m. tibia

sagar سَقَّرَ n.m. rouille

sagit سَقَطَ n.m. le froid

sagur صَقُرَ (pl. **suguura** صُقُوْرَةٌ)
n.m. 1) faucon 2) nom d'une

constellation

sahaab سَحَابَ (sg. **sahaaba** سَحَابَةٌ /
sg. **sahaabaay** سَحَابَائِيْ)
n.coll. nuages

sahale سَهْلَةٌ (pl. **suhuul** سُهُوْلُ)
n.f. terrain plat et nu

sahar سَحَرَ (inacc. **yashar** يَسْحَرُ)
v.tr. ensorceler

saahar سَاهَرَ (inacc. **yisaahir** يَسَاهِرُ)
v.i. veiller

sahara صَحْرَاءُ (pl. **sahaari** صَحَارِيْ)
n.f. désert

sahhal سَهَّلَ (inacc. **yisahhil** يَسَهِّلُ)
v.i. faciliter

sahhar سَحَّرَ (inacc. **yisahhir** يَسَحِّرُ)
v.i. manger tôt le matin

sahhaari سَحَّارِيْ (f. **sahhaariye** سَحَّارِيَّةُ /
pl. **sahhaariin** سَحَّارِيْنُ)
adj. sorcier

saahib صَاحِبَ (f. **saahibe** صَاحِبَةٌ /
pl. **suhbaan** صُحْبَانُ) adj. camarade

sahiih صَحِيْحَ (f. **sahiihe** صَحِيْحَةٌ)
adj. vrai

saahil سَاهِلَ (f. **saahle** سَاهِلَةٌ /
pl. **saahliin** سَاهِلِيْنُ) adj. facile

saahir سَاحَرَ (f. **saahira** سَاحِرَةٌ /
pl. **sahhaara** سَحَّارَةٌ) n.m. sorcier

sahuur سَحُوْرُ n.m. dernier repas
avant le jeûne

saaja سَاَجَةٌ (pl. **saajaat** سَاَجَاتُ)

n.f. plaque en fer

sajad سَجْدٌ (inacc. **yasjud** يَسْجُدُ /

part.prs. **saajid** سَاَجِدُ)

v.i. se prosterner

sajan سَجْنٌ (inacc. **yasjin** يَسْجِنُ)

v.tr. emprisonner

sajjal سَجَلٌ (inacc. **yasajjal** يَسْجَلُ)

v.tr. enregistrer

sakan سَكَنٌ (inacc. **yaskun** يَسْكُنُ)

v.tr. habiter

sakar سَكْرٌ *n.m.* ivresse

sakat سَكْتُ (inacc. **yaskut** يَسْكُتُ)

v.i. se taire

saakin₁ سَاكِنٌ (pl. **sukkaan** سُكَّانٌ)

n.m. habitant

saakin₂ سَاكِنٌ (f. **saakne** سَاكْنَةٌ /

pl. **saakniin** سَاكْنِيْنٌ / f.pl. **saaknaat**

سَاكْنَاتُ) *adj.* habitant

saakit سَاكِتٌ (f. **saakte** سَاكْتَةٌ /

pl. **saaktiin** سَاكْتِيْنٌ) *adj.* silencieux

sakkaaka سَكَّاكَةٌ (pl. **sakkaakaat**

سَكَّاكَاتُ) *n.f.* coup de pied

sakkan سَكَّنٌ (inacc. **yisakkin** يَسْكُنُ)

v.tr. loger

sakkar سَكَّرٌ (inacc. **yisakkir** يَسْكُرُ)

v.tr. enivrer

sakkaari سَكَّارِي (f. **sakkaariye**

سَكَّارِيَّةُ / pl. **sakkaara** سَكَّارِي

f.pl. **sakkaariyaat** سَكَّارِيَّاتُ)

adj. ivrogne

sakkat سَكَّتٌ (inacc. **yisakkit**

يَسْكُتُ) *v.tr.* calmer

sakkiin سَكِّيْنٌ (pl. **sakaakiin**

سَكَّاكِيْنٌ) *n.f.* couteau

sakooch سَكُوْشٌ *n.m.* sac

sakraan سَكْرَانٌ (f. **sakraane** سَكْرَانَةٌ /

pl. **sakraaniin** سَكْرَانِيْنٌ) *adj.* ivre

sakhaafa سَخَّافَةٌ *n.f.* culture

sakhal سَخَلٌ (f. **sakhala** سَخَلَةٌ /

pl. **sukhlaan** سُخْلَانٌ) *n.m.* chevreau

sakhaana سَخَّانَةٌ *n.f.* chaleur

sakhayyar صَخَّيْرٌ (f. **sakhayre**

صَخَّيْرَةٌ / pl. **dugaag** دُغَااقُ /

pl. **sukhaar** صُغَّارٌ) *adj.* petit

sakhiir صَخَّيْرٌ (pl. **sukhaar** صُغَّارٌ)

n.m. bébé

sakhkhan سَخَّنٌ (inacc. **yisakhkhin**

يَسْخُنُ) *v.i.* chauffer

sakhkhaan سَخَّانٌ (pl. **sakhaakhiin**

سَخَّاحِيْنٌ) *n.m.* bouilloire en

plastique

sakhkhar₁ سَخَّرٌ (inacc. **yisakhkhir**

يَسْخُرُ) *v.tr.* soumettre

sakhkhar₂ صَغَّرٌ (inacc. **yisakhkhir**

يَصْغُرُ) *v.tr.* rendre petit

saal سَالٌ (inacc. **yisiil** يَسِيْلُ)

v.i. couler

sala₁ صَلَاةٌ (pl. **salaawaat** صَلَاوَاتُ)

n.f. prière

sala₂ سَلَى *n.m.* placenta d'un animal

salab صَلَبٌ (inacc. **yaslib** يَصْلِبُ)

v.tr. crucifier

salaah صَلَاح *n.m.* piété
saalah صَالِح (inacc. **yisaalih** يَصَالِح) *v.tr.* faire la paix
salakh سَلَخ (inacc. **yaslakh** يَسْلَخ) *v.tr.* écorcher
salaam سَلَام (f. **salaama** سَلَامَة) *n.m.* paix
sala'a صَلَعَة *n.f.* fait d'être chauve
saalfe سَالْفَة (pl. **sawaalif** سَوَالِف) *n.f.* mâchoire
saliib صَلِيب *n.m.* croix
saalih صَالِح (f. **saalhe** صَالِحَة / pl. **saalihiin** صَالِحِينَ / f.pl. **saalhaat** صَالِحَات) *adj.* vertueux
saalim سَالِم (f. **saalme** سَالِمَة / pl. **saalimiin** سَالِمِينَ) *adj.* sans défaut
salla₁ صَلَّى (inacc. **yisalli** يَصَلِّي) *v.tr.* prier
salla₂ سَلَّ (inacc. **yisill** يَسِلُّ) *v.tr.* enlever
sallab سَلَّب (inacc. **yisallib** يَسَلِّب) *v.tr.* se déshabiller
sallah سَلَّح (inacc. **yisallah** يَسَلِّح) *v.tr.* armer
sallal سَلَّل (inacc. **yisallil** يَسَلِّل) *v.tr.* faire sortir
sallam سَلَّم (inacc. **yisallim** يَسَلِّم) *v.tr.* saluer
salla' صَلَّع (inacc. **yisalli'** يَصَلِّع) *v.i.* devenir chauve
salliliin سَلَّلِينَ *n.m.* fait d'ôter

salwa سَلْوَى *n.m.* caille
saam صَام (inacc. **yusuum** يُصُوم) *v.i.* jeûner
sama سَمَاء (pl. **samaawaat** سَمَاوَات) *n.m.* ciel
samah سَمَح (inacc. **yasmah** يَسْمَح) *v.tr.* permettre
samaah سَمَاح *n.m.* beauté
saamah سَامَح (inacc. **yisaamih** يَسَامِح) *v.tr.* pardonner
samat صَمَت (inacc. **yasmut** يَصْمُت) *v.i.* être silencieux
samaawi سَمَاوِي (f. **samaawiiye** سَمَاوِيَّة / pl. **samaawiyiin** سَمَاوِيِّين) *adj.* céleste
sama' سَمَع *n.m.* ouïe
sameh سَمَح (f. **samhe** سَمَحَة / pl. **samhiin** سَمَّحِينَ / f.pl. **samhaat** سَمَّحَات) *adj.* beau
samiin سَمِين (f. **samiine** سَمِينَة / pl. **sumaan** سُمَان) *adj.* gros
sami'iin سَمِعِينَ *n.m.* écoute
samm سَمَّ (pl. **sumuum** سُومُوم) *n.m.* poison
samma سَمَّى (inacc. **yisammi** يَسْمِي) *v.tr.* nommer
samman سَمَّن (inacc. **yisammin** يَسْمِن) *v.tr.* engraisser
samma' سَمَّع (inacc. **yisammi'** يَسْمَع) *v.tr.* faire entendre
samsaari سَمْسَارِي (pl. **samsaariyiin** سَمْسَارِيِّين) *n.m.* intermédiaire

- samukh** صَمْعُ (sg. samkhaay / صَمْعَايَ) *n.coll.* gomme arabique
- sana** سَنَةٌ (dl. santeen سَنْتَيْنِ / pl. siniin سِنِينِ / var. sant سَنْت) *n.f.* année
- saanad** سَانَدٌ (inacc. yisaanid يِسَانِيدُ) *v.tr.* soutenir, aider
- sanam** صَنَمٌ (pl. asnaam أَصْنَامٌ) *n.m.* idole
- sanawi** سَنَوِيٌّ (f. sanawiiye سَنَوِيَّةُ / pl. sanawiyiin سَنَوِيَّيْنِ) *adj.* annuel
- sana'** صَنَعٌ (inacc. yasna' يَصْنَعُ) *v.tr.* fabriquer
- sandal** صَنْدَلٌ *n.m.* bois de santal
- sanduug** صَنْدُوْقٌ (pl. sanaadiig صَنْدَائِيقُ) *n.m.* 1) malle 2) caisse d'argent
- sanga'** صَنْقَعٌ (inacc. yisangi' يَصْنَعُ) *v.tr.* regarder en haut
- sange** سَنْقَةٌ (pl. sanaage سَنْاقِي) *n.f.* moustiquaire
- saaniye** صَانِيَّةُ (var. saayne صَائِنَةٌ) *n.f.* puits profond
- santimitir** سَنْتِي مِترٌ (pl. santimitraat سَنْتِي مِترَات) *n.m.* centimètre
- saar** سَارٌ (inacc. yisiir يِيسِيرُ) *v.i.* partir
- saraf** سَرْفٌ (pl. suruuf سُروُفٌ) *n.m.* 1) lac 2) mirage
- sarag** سَرْقٌ (inacc. yasrig يَسْرِقُ) *v.tr.* voler
- sarah** سَرْحٌ (inacc. yasrah يَسْرَحُ) *v.i.* paître
- sarakh** صَرَخٌ (inacc. yasrakh يَصْرَحُ) *v.i.* crier
- saraakh** صَرَاخٌ *n.m.* cri de détresse
- saara'** صَارَعٌ (inacc. yisaari' يِصَارَعُ) *v.tr.* pratiquer la lutte sportive
- sarha** سَرْحَةٌ *n.f.* pâturage
- sarhe** سَرْحَةٌ *n.f.* fait d'emmener au pâturage
- saarih** سَارِحٌ (f. saarhe سَارِحَةٌ / pl. saarhiin سَارِحِيْن) *adj.* parti au pâturage
- sarij** سَرْجٌ (pl. suruuj سُروُجٌ) *n.m.* selle du cheval
- sarikhiin** صَرَخِيْنٌ *n.m.* cri de détresse
- sariime** صَرِيْمَةٌ (pl. saraayim صَرَائِيْمٌ) *n.f.* bride
- sariir** سَرِيْرٌ (pl. saraayir سَرَائِيْرٌ) *n.m.* lit
- sarii'** سَرِيْعٌ (f. sarii'e سَرِيْعَةٌ / pl. sarii'iin سَرِيْعِيْن / f.pl. sarii'aat سَرِيْعَات) *adj.* rapide
- sarmadan** سَرْمَدَنْ *adv.* éternellement
- sarra** صَرٌّ (inacc. yusurr يُصِرُّ) *v.tr.* nouer dans un mouchoir
- sarraag** سَرَّاقٌ (f. sarraaga سَرَّاقَةٌ / pl. saraariig سَرَّارِيْقُ / pl. sarraagiin سَرَّارِيْقِيْن) *adj.* voleur
- sarrah** سَرَّحٌ (inacc. yisarrih يِسْرَحُ) *v.tr.* conduire au paturage
- sarram** صَرَّمٌ (inacc. yisarrim يِصْرِمُ) *v.tr.* brider

sarwi سَرْوِي *n.m.* cyprès (espèce d'arbre)

saat سَاطُ (inacc. **yusuut** يُسُوُطُ) *v.tr.* préparer la boule

satar سَتَرُ (inacc. **yastur** يَسْتُرُ) *v.tr.* couvrir

saatir سَاتِرُ (f. **saatire** سَاتِرَةٌ / pl. **saatiriin** سَاتِرِينَ) *adj.* protecteur

satur سَطْرُ (pl. **sutuur** سَطُورُ) *n.m.* ver, ligne poétique

sawa₁ سَوَا *adv.* ensemble

sawa₂ سَوَا *adj.* le même

sawa sawa سَوَا سَوَا

expr. exactement le même

saawa سَاوِي (inacc. **yisaawi** يِسَاوِي) *v.tr.* équivaloir

sawaad سَوَادُ *n.m.* obscurité

saawag سَاوَقُ (inacc. **yisaawig** يِسَاوِقُ) *v.tr.* commercer

sawra ثَوْرَةٌ *n.f.* rebellion

sawri ثَوْرِي (f. **sawriye** ثَوْرِيَّةُ / pl. **suwwaar** ثُوَازُ) *adj.* rebelle

sawwa سَوَوِي (inacc. **yisawwi** يِسَوَوِي) *v.tr.* faire

sawwab صَوَّبُ (inacc. **yisawwib** يِسَوِّبُ) *v.tr.* viser

sawwaag سَوَاقُ (pl. **sawwaagiin** سَوَاقِينَ) *n.m.* chauffeur

sawwas سَوَّسَ (inacc. **yisawwis** يِسَوِّسُ) *v.tr.* être percé par des insectes

sawwiyiin سَوِّينُ (var. **sawwiin** سَوِّينُ) *n.m.* fabrication

saayig سَايِقُ (f. **saayge** سَايِقَةٌ / pl. **saaygiin** سَايِقِينَ) *adj.* qui conduit

saayil سَايِلُ (f. **saayle** سَايِلَةٌ / pl. **saayliin** سَايِلِينَ) *adj.* coulant

saayim صَايِمُ (f. **saayme** صَايِمَةٌ / pl. **saaymiin** صَايِمِينَ) *adj.* jeûnant

saayir سَايِرُ (f. **saayre** سَايِرَةٌ / pl. **saayriin** سَايِرِينَ) *adj.* voyageur

saytar سَيْطَرُ (inacc. **yisaytir** يِسَيْطِرُ) *v.i.* dominer

sayyaf صَيْفُ (inacc. **yisayyif** يَصَيْفُ) *v.tr.* passer la saison sèche

sayyaakhi صَيَّاغِي (f. **sayyaakhiye** صَيَّاغِيَّةُ / pl. **sayyaakhiin** صَيَّاغِينَ) *adj.* bijoutier

sayyaari سَيَّارِي (f. **sayyaariye** سَيَّارِيَّةُ / pl. **sayyaara** سَيَّارَةٌ) *adj.* nomade

sayyid سَيِّدُ (pl. **saada** سَادَةٌ) *n.m.* monsieur

sayyida سَيِّدَةٌ (pl. **sayyidaat** سَيِّدَاتُ) *n.f.* madame

saa'a سَاعَةٌ (dl. **saa'teen** سَاعَتَيْنِ / pl. **saa'aat** سَاعَاتُ) *n.f.* 1) heure
2) montre

sa'ab صَعَبُ (f. **sa'aba** صَعَبَةٌ / pl. **sa'abiin** صَعَبِينَ) *adj.* difficile

sa'ad سَعَدُ *n.m.* fortuné

saa'ad سَاعَدَ (inacc. **yisaa'id** يَسَاعِدُ)
v.tr. aider

sa'aada سَعَادَةٌ n.f. chance

sa'al سَأَلَ (inacc. **yas'al** يَسْأَلُ)
v.tr. demander

sa'iid سَعِيدٌ (f. **sa'iide** سَعِيدَةٌ)
adj. chanceux

sa'jal سَعَجَلَ (inacc. **yisa'jil** يَسْعَجِلُ)
v.i. être pressé

sa'jaal سَعَجَالٌ n.m. hâte

seed صَيْدٌ (sg. **seede** صَيْدَةٌ)
n.coll. gibier

seef₁ صَيْفٌ n.m. saison chaude

seef₂ سَيْفٌ (pl. **suyuuf** سَيُوفٌ)
n.m. épée

seel سَيْلٌ (pl. **suyuul** سَيُُولٌ)
n.m. inondation

seer سَيْرٌ (pl. **suyuur** سَيُورٌ)
n.m. lanière de cuir

seerataan سَيْرِطَانٌ n.m. cancer

sibhe سِبْحَةٌ (pl. **sibah** سِبْحٌ)
n.f. chapelet

sibir صَبْرٌ (pl. **subuur** صُبُورٌ)
n.m. myrrhe

siid سَيْدٌ (f. **sitt** سَيْتٌ / pl. **siyaad** سَيَادٌ / f.pl. **sittaat** سَيَاتَاتٌ)
n.m. maître

siida سَيْدٌ (f. **siidta** سَيْدَتَةٌ /
pl. **siyaada** سَيَادَاتٌ) pron. soi-même

sidaade سِدَادَةٌ (pl. **sadaayid** سِدَائِيدٌ)
n.f. couvercle

sideerriye صِدْرِيَّةٌ (pl. **sideerriyaat** صِدْرِيَّاتٌ) n.f. chemise sans manches

sidikh صِدْقٌ n.m. loyauté

sifa صِفَةٌ (pl. **sifaat** صِفَاتٌ)
n.f. 1) caractéristique 2) adjectif

sifir صِفْرٌ num. zéro

sihaan سِيحَانٌ n.coll. rayures

sihha صِحَّةٌ n.f. santé

sihir سِحْرٌ (pl. **ashaar** أَشْحَارٌ)
n.m. sorcellerie

sijin سِجْنٌ (pl. **sujuun** سُجُونٌ)
n.m. prison

sikir سِكْرٌ (inacc. **yaskar** يَسْكُرُ)
v.i. s'enivrer

silaah سِلَاحٌ (pl. **asliha** أَسْلِحَةٌ)
n.m. arme

sile سِلْيٌ (pl. **sileeyaat** سَيْلِيَّاتٌ)
n.m. pièce de monnaie

silsila سِلْسِيلَةٌ (dl. **silsilateen** سِلْسِلَاتِيْنٌ / pl. **salaasil** سَلَاْسِلٌ)
n.f. chaîne

sima سِيْمٌ n.m. ciment

simaah سِيْمَاحٌ n.m. pardon

simin سِيْمِنٌ (inacc. **yasman** يَسْمِنُ)
v.i. grossir

simi' سِيْمِعٌ (inacc. **yasma'** يَسْمَعُ)
v.tr. écouter

sim' سِيْمِعٌ (pl. **simuu'a** سِيْمُوعٌ)
n.m. loup

sim'e سِيْمَعَةٌ n.f. réputation

sinaa'a صِنَاعَةٌ (pl. **sinaa'aat** صِنَاعَاتُ) *n.f.* industrie

sinaa'i صِنَاعِي (f. **sinaa'iyē** صِنَاعِيَّةُ / pl. **sinaa'iyiin** صِنَاعِيَّيْنُ) *adj.* artisan

sinn سِنَّ (pl. **sunuun** سُنُونُ) *n.f.* dent

sinyaaka سِنْيَاكَةٌ *n.f.* sable

siraakh صِرَاخُ *n.m.* hurlement

siraa' صِرَاعُ *n.m.* lutte au corps à corps

sirge سِرْقَةٌ *n.f.* vol

sirig سِرِقُ (inacc. **yasrig** يَسْرِقُ) *v.tr.* voler

sirr سِرٌّ (pl. **asraar** أَسْرَارُ) *n.m.* secret

sirriye سِرِّيَّةُ (pl. **sirriyaat** سِرِّيَّاتُ) *n.f.* concubine

siisi سِيْسِي (pl. **sawaasi** سَوَاسِي) *n.m.* petite pièce d'or

sitaar سِتَارُ *n.m.* rideau (pour une porte)

sitaara سِتَارَةٌ (pl. **sataayir** سَتَائِرُ) *n.f.* rideau (pour les murs)

sittaachar سِتَّةَ عَشَرَ *num.* seize

sitte سِتَّةُ *num.* six

sitteeb سِتِّيْبُ *n.m.* nénuphar

sittiin سِتِّينُ *num.* soixante

siyaam صِيَامُ *n.m.* jeûne

siyaasa سِيَّاسَةٌ (pl. **siyaasaat** سِيَّاسَاتُ) *n.f.* politique

siyeebe صِيْيَبَةٌ (pl. **siyeebaat** صِيْيَبَاتُ) *n.f.* grenier

siyegaay سِيْقَايُ *n.f.* petit marché

si'id سَعِيدُ *n.coll.* plante sauvage pour encens

soofan صَوْفَنُ (inacc. **yisoofin** يَصَوْفِنُ) *v.tr.* moisir

sohba صُحْبَةٌ *n.f.* qui accompagne

soom صَوْمُ *n.m.* jeûne

soosal صَوَّصَلُ (pl. **sawaasil** صَوَّاصِلُ) *n.m.* corbeille

sooso سَوَسُوُ *n.m.* éponge

soot₁ صَوْتُ (pl. **aswaat** أَصْوَاتُ) *n.m.* voix

soot₂ سَوُوطُ (pl. **siitaan** سِيِّطَانُ) *n.m.* 1) chicote 2) éclair

suba صُبِيَّ *n.m.* jeunesse

subhaan سُبْحَانَ *adj.* exalté

subhaan Allah سُبْحَانَ اللَّهِ *expr.* Que Dieu soit glorifié !

subhaanahu سُبْحَانَهُ *expr.* Qu'Il soit glorifié !

subuh صُبْحُ *n.m.* prière de l'aube

subuu' سُبُوْعُ (dl. **subuu'een** سُبُوْعَيْنُ) *n.m.* semaine

subu'miya سُبُعِمِيَّةُ *num.* sept cents

sudfa صُدْفَةٌ *adv.* au hasard

suuf صُوفُ (sg. **suufaay** صُوفَايُ) *n.coll.* poils, cheveux

suffaara صُفَّارَةٌ (pl. **safaafir** صَفَافِيرُ) *n.f.* sifflet

sufra صُفْرَةٌ (pl. **sufar** صُفَرُ) *n.f.* plateau

suug سُوق (pl. **aswaag** اَسْوَاق /
pl. **sawaga** سَوَاقِي) *n.m.* marché

sugu' سُفْع *n.m.* palais (dans la
bouche)

suhuula سُهُولَةٌ *adv.* facilement

sujuud سُجُودٌ *n.m.* prosternation pour
adorer

sukkar سُكَّرٌ *n.m.* sucre

raas sukkar رَاسٌ سُكَّرٌ *expr.* pain
de sucre

suksuk سُكْسُكٌ (sg. **suksukaay**
سُكْسُكَاي) *n.coll.* petites perles
fines

sukuut سُكُوتٌ *n.m.* être silencieux

sukhur صُغْرٌ *n.m.* petitesse

sull سُلٌّ *n.m.* tuberculose

sulta سُلْطَةٌ (pl. **sulat** سُلْطَاتُ)
n.f. pouvoir

sultaan سُلْطَانٌ (pl. **salaatiin** سَلَاطِينُ)
n.m. roi

sulub صُلْبٌ (pl. **salaba** صَلَابِي)
n.m. rein

arbit sulbak أَرِبْطٌ صُلْبِكُ
expr. prends courage !

suluh صُلْحٌ *n.m.* réconciliation

suluulu سُلُولُو *n.m.* cellule de prison

sumsum سُمْسُمٌ *n.coll.* sésame

sumun سُمْنٌ *n.m.* corpulence

sundaale سُنْدَالَةٌ (pl. **sanaadiil**
سَنَادِيلٌ) *n.f.* enclume

suuni سُونِي (pl. **sawaani** سَوَانِي /
pl. **suuniyaat** سُونِيَاتُ)
n.m. vaisselle en porcelaine

sunt سُنْطٌ (sg. **suntaay** سُنْطَاي)
n.coll. acacia (espèce d'arbre)

sun'a صُنْعَةٌ (pl. **sunaa'aat** صُنْعَاتُ)
n.f. industrie

suura صُورَةٌ (pl. **suwar** صُورٌ)
n.f. image, photo

surra صُرَّةٌ (pl. **surar** صُرَرٌ)
n.f. nombril

suruur سُورُورٌ *n.m.* joie

surwaal سُورَاوِيلٌ (pl. **saraawiil** سَرَآوِيلُ)
n.m. pantalon

sur'a سُرْعَةٌ *n.f.* rapidité

be sur'a بِسُرْعَةٍ *expr.* rapidement

suusa سُوسَةٌ *n.f.* 1) ver dans le bois
2) carie dentaire

suttumiya سِتْمِيَّةٌ *num.* six cents

suwaage سُوَاقَةٌ *n.f.* conduite d'un
véhicule

suwaar سُوَاوَرٌ (dl. **suwaareen** سُوَاوَرِينُ /
pl. **suure** سُورِي) *n.m.* bracelet large

su'aal سُؤَالٌ (pl. **as'ila** أَسْئَلَةٌ /
pl. **su'aalaat** سُؤَالَاتُ) *n.m.* question

su'uuba صُعُوبَةٌ (pl. **su'uubaat**
صُعُوبَاتُ) *n.f.* difficulté

T t

taab تَابَ (inacc. **yutuub** يُتُوبُ)
v.i. se repentir

tabag₁ طَبَّقَ (inacc. **yatbug** يَطْبِقُ)
v.tr. plier

tabag₂ طَبَّقَ (pl. **tubgaan** طُبْقَانُ)
n.m. plateau tissé

tabarru' تَبَرَّعَ (pl. **tabarru'aat** تَبَرُّعَاتُ)
n.m. contribution

taba'₁ طَبَعَ (inacc. **yatba'** يَطْبَعُ)
v.tr. imprimer

taba'₂ تَبَعَ (inacc. **yatba'** يَتَّبِعُ)
v.tr. suivre

taaba' تَابَعَ (inacc. **yitaabi'** يَتَابِعُ)
v.tr. suivre

tabbag طَبَّقَ (inacc. **yitabbig** يَطْبِقُ)
v.tr. mettre en pratique

tabbakh طَبَّخَ (inacc. **yitabbikh** يَطْبِخُ)
v.i. cuire

tabbaakh طَبَّأَخَ (f. **tabbaakha** طَبَّأَخَتْ / pl. **tabbaakhiin** طَبَّأَخِينَ)
adj. cuisinier

tabbigiin₁ طَبَّقِينَ n.m. fait de plier

tabbigiin₂ طَبَّقِينَ n.m. application

tabdiil تَبَدَّلَ n.m. changement

tabiig طَبَّقَ (pl. **tabaayig** طَبَائِقُ)
n.m. petite lance

tabi' طَبَعَ n.m. impression

taabi'₁ تَابَعَ (f. **taab'e** تَابَعَتْ /
pl. **taab'iin** تَابِعِينَ / f.pl. **taab'aat** تَابَعَاتُ) adj. suivant

taabi'₂ طَابَعَ n.m. cachet

tabii'a طَبِيعَةٌ (pl. **tabaaya'** طَبَائِعُ)
n.f. nature

tabii'i طَبِيعِي (f. **tabii'iiye** طَبِيعِيَّةُ /
pl. **tabii'iyiin** طَبِيعِيَّيْنُ) adj. naturel

tabi'iin تَبِعِينَ n.m. acte de suivre

tachaacha تَشَاشَتْ (pl. **tachaachaat** تَشَاشَاتُ) n.f. grille pour des grillades

tachcha₁ تَشَّشَ (inacc. **yitichch** يِتَشُّشُ /
inacc. **yutuchch** يُتَشُّشُ) v.tr. griller

tachcha₂ طَشَّشَ (inacc. **yutuchch** يُطَشُّشُ) v.i. être perdu

tachchiin تَشَّشِينَ n.m. fait de brûler

tadriib تَدْرَيْبَ (pl. **tadriibaat** تَدْرِيِبَاتُ) n.m. formation

taafag تَافَقَ (inacc. **yitaafiq** يِتَافِقُ)
v.i. s'entendre

taffar تَفَّرَ (inacc. **yitaffir** يِتَفَّرُ)

v.i. remonter son habit pour monter un animal

taffaaya طَفَّأَيْتَ (pl. **taffaayaat** طَفَّأَيَاتُ) n.f. cendrier

tafrikha تَفَرَّقَتْ n.f. racisme

tafsiir تَفْسِيرٌ *n.m.* explication

tagala تَقَالَةٌ (pl. tagalaat تَقَالَاتٌ)
n.f. fardeau

tagdiim تَقْدِيمٌ *n.m.* avance

tagga طَوَّقَ (inacc. yutugg يُطَوِّقُ)
v.tr. frapper

tagiil تَقِيلٌ (f. tagiile تَقِيْلَةٌ /
pl. tagiiliin تَقِيْلِيْنُ / pl. tugaal تُقَالَ)
adj. lourd

taagiye طَاقِيَّةٌ (pl. tawaagi طَواقي)
n.f. chapeau

taah طَاحَ (inacc. yitiih يَطِيحُ)
v.i. flotter

taham تَهَمَ (inacc. yatham يَتَهَمُ)
v.tr. soupçonner

tahan طَحَنَ (inacc. yathan يَطْحَنُ)
v.tr. broyer

tahaara طَهَّارَةٌ (pl. tahaaraat طَهَّارَاتٌ)
n.f. purification

tahdiid تَهْدِيدٌ *n.m.* menace

tahhaam تَهَامٌ (f. tahhaama تَهَامَةٌ /
pl. tahhaamiin تَهَامِيْنُ)
adj. accusateur

tahhar طَهَّرَ (inacc. yitahhir يَطَهِّرُ)
v.tr. 1) purifier 2) circoncire

taahim تَاهِمٌ (f. taahime تَاهِمَةٌ /
pl. taahimiin تَاهِمِيْنُ)
adj. accusateur

taahir طَاهِرٌ (f. taahire طَاهِرَةٌ /
pl. taahiriin طَاهِرِيْنُ) *adj.* pur

taahuuna طَاحُونَةٌ (pl. tawaahiin طَواحينُ)
n.f. moulin

tahuura طَهُورَةٌ (pl. tahaayir طَهَائِرُ)
n.f. circoncision

tahwa طَهْوَةٌ (pl. tahwaat طَهْوَاتٌ)
n.f. friteuse

tahziir تَحْذِيرٌ *n.m.* avertissement

taaj تَاجٌ (pl. tiijaan تِيْجَانُ)
n.m. couronne

taajar تَاجِرٌ (inacc. yitaajir يَتَاجِرُ)
v.tr. commercer

tajdiid تَجْدِيدٌ *n.m.* renouvellement

tajhiiz تَجْهِيْزٌ *n.m.* préparation

taajir تَاجِرِيَّةٌ (f. taajriye تَاجِرِيَّةٌ /
pl. tujjaar تُجَّارٌ) *adj.* commerçant

tajriib تَجْرِيْبٌ *n.m.* tentation

tajriba تَجْرِيْبَةٌ *n.f.* tentation

tak تَكْ *interj.* entièrement

takka تَكَّى (inacc. yitakki يَتَكَّى)
v.tr. s'appuyer

takwiin تَكْوِيْنٌ *n.m.* composition,
création

takhi تَقِيٌ (f. takhiye تَقِيَّةٌ /
pl. takhiyiin تَقِيِيْنُ / f.pl. takhiiyaat تَقِيَّاتٌ)
adj. pieux

takhiin تَحِيْنٌ (f. takhiine تَحِيْنَةٌ /
pl. tukhaan تُحَانٌ) *adj.* épais

takhriiban تَقْرِيْبًا *adv.* environ

takhwa تَقْوَى *n.m.* piété

takhyiir تَغْيِيْرٌ (pl. takhyiiraat تَغْيِيْرَاتٌ)
n.m. changement

taal طَالٌ (inacc. yutuul يُطُوْلُ)
v.i. durer

talab₁ طَلَبَ (inacc. **yatlub** يَطْلُبُ)
v.tr. demander

talab₂ طَلَّبَ (pl. **talabaat** طَلَّبَاتُ)
n.m. demande

talag طَلَّقَ (inacc. **yatlig** يَطْلِقُ)
v.tr. relâcher

talaag طَلَّاقُ (pl. **talagaat** طَلَّاقَاتُ)
n.m. divorce

taalog طَالَقَ (inacc. **yitaalig** يِطَالِقُ)
v.i. être en travail (accouchement)

talaga طَلَّقَتْ (pl. **talgaat** طَلَّقَاتُ)
n.f. contraction (accouchement)

talagaan طَلَّقَانُ n.m. relâchement

talaj تَلَجَّ n.m. glace, neige

talas طَلَسَ (inacc. **yatlus** يَطْلُسُ)
v.tr. enduire

talaata تَلَاةٌ num. trois

talaataachar تَلَاةٌ عَشْرَةٌ num. treize

talaatiin تَلَاةَيْنِ num. trente

tala' طَلَعَ (inacc. **yatla'** يَطْلَعُ)
v.tr. grimper

talbiid تَلْبِيْدٌ n.m. en cachette

taale' طَالَعُ (f. **taale'a** طَالَعَةٌ /
pl. **taale'iin** طَالَعِيْنَ) adj. renommé

talfaan تَلْفَانُ (f. **talfaane** تَلْفَانَةٌ /
pl. **talfaaniin** تَلْفَانِيْنَ) adj. abîmé

talha طَلْحَ (sg. **talhaay** طَلْحَايُ)
n.coll. mimosa épineux (espèce
d'arbre)

talibiin طَلِيْبِيْنَ n.m. demande

talij تَلَجَّ n.m. glace, neige

taalit تَالَيْتَ (f. **taalta** تَالَتْةُ)
adj. troisième

taali'₁ طَالَعُ (f. **taal'e** طَالَعَةٌ /
pl. **taali'iin** طَالَعِيْنَ) adj. montant

taali'₂ طَالَعُ n.m. parent

tali'iin طَلِّعِيْنَ n.m. fait de monter

tallaf يَتَلَّفُ (inacc. **yitallif** يِطَلِّفُ)
v.tr. abîmer

tallag طَلَّقَ (inacc. **yitallig** يِطَلِّقُ)
v.tr. divorcer

tallaaja تَلَّاجَةٌ (pl. **tallaajaat**
تَلَّاجَاتُ) n.f. réfrigérateur

tallas طَلَّسَ (inacc. **yitallis** يِطَلِّسُ)
v.tr. faire enduire

talla' طَلَعُ (inacc. **yitalli'** يِطَلِّعُ)
v.tr. obtenir

tallaa'a طَالَّاعَةٌ (pl. **tallaa'aat**
طَالَّاعَاتُ) n.f. échelle

taaluul تَوَالِيْلُ (pl. **tawaaliil** تَوَالِيْلُ)
n.m. bouton noir, verrue

taluu' طَلُوْعُ n.m. fait de se lever

taluu' al-harraay طَلُوْعُ الْحَرَّايِ
expr. lever du soleil

tama طَمَى (inacc. **yatmi** يَطْمِي)
v.i. déborder

tamada تَمَدَّةٌ (pl. **tamad** تَمَدُّ)
n.f. puits peu profond

tamaam تَمَامٌ (f. **tamaama** تَمَامَةٌ /
pl. **tamaamiin** تَمَامِيْنَ) adj. complet

taman تَمَسَ n.m. prix

tamaane تَمَانَةٌ num. huit

tamaaniin تَمَانِين *num.* quatre-vingts
tamaantaachar تَمَانِيَّةَ عَشْرَ *num.* dix-huit
tamarrud تَمَرُّدٌ *n.m.* rebellion
tamas طَمَسَ (inacc. **yatmus** يَطْمُسُ) *v.i.* être sous l'eau
tamaasa طَمَاسَةٌ *n.f.* stupidité
tamaatim طَمَاطِمٌ (sg. **tamaatimaay** (طَمَاطِمَايَ) *n.coll.* tomates
tama' طَمَعٌ *n.m.* avidité
tambal تَنْبَلٌ (pl. **tanaabil** تَنْابِلٌ) *n.m.* petit tambour
taamin تَامِنٌ (f. **taamne** تَامِنَةٌ) *adj.* huitième
taamis طَامِسٌ (f. **taamse** طَامِسَةٌ / pl. **taamsiin** (طَامِسِينَ) *adj.* immergé
taamm تَامٌّ (f. **taamme** تَامَّةٌ / pl. **taammiin** (تَامِّينَ) *adj.* complet
tamma₁ تَمَّ (inacc. **yitimm** يَتِمُّ) *v.tr.* terminer
tamma₂ تَمَّةٌ *n.f.* toute entière
tammam تَمَّمَ (inacc. **yitammim** يَتَمِّمُ) *v.tr.* compléter
tmmas طَمَّسَ (inacc. **yitammiss** يَطْمَسُ) *v.tr.* enfoncer dans l'eau
tammaa' طَمَّاعٌ (f. **tammaa'a** طَمَّاعَةٌ / pl. **tammaa'iin** (طَمَّاعِينَ) *adj.* avide
tamtaama تَمْتَامَةٌ *n.f.* bégaiement
tamur تَمْرٌ (sg. **tamuraay** (تَمْرَايَ) *n.coll.* dattes

tanabbu تَنْبُوٌ *n.m.* prophétie
taani تَانِي (f. **taaniye** تَانِيَّةٌ) *adj.* second
tanna تَنَّى (inacc. **yitanni** يَتَنِّي) *v.tr.* faire une deuxième fois
tanzim تَنْظِيمٌ *n.m.* ordre, organisation
taar₁ طَارَ (inacc. **yitiir** يَطِيرُ) *v.i.* voler
taar₂ تَارٌ *n.m.* vengeance
tara₁ تَرَى *interj.* cela suffit
tara₂ طَرَى (inacc. **yatri** يَطْرِي) *v.tr.* prononcer
tarabeeza طَرَبِيَّةٌ (pl. **taraabiiz** (طَرَابِييزُ) *n.f.* table
tarach₁ طَرَشَ (inacc. **yatruch** يَطْرُشُ) *v.tr.* heurter
tarach₂ طَرَشَ (inacc. **yatruch** يَطْرُشُ) *v.tr.* vomir
tarad طَرَدَ (inacc. **yatrud** يَطْرُدُ) *v.tr.* chasser
taarad طَارَدَ (inacc. **yitaarid** يَطَارِدُ) *v.tr.* pourchasser
taraf طَرَفٌ (dl. **tarafeen** طَرَفَيْنَ / pl. **atraaf** (أَطْرَافُ) *n.m.* bord
tarah طَرَحَ (inacc. **yatrah** يَطْرَحُ) *v.i.* avorter (animaux)
tarak تَرَكَ (inacc. **yatruck** يَتْرُكُ) *v.tr.* laisser
tara' تَرَعَ (inacc. **yatra'** يَتْرَعُ) *v.i.* déborder

tarbaaz تَرَبَاازْ (pl. taraabiz تَرَابِيزْ)
n.m. loquet, verrou

tarbiya تَرْبِيَاةُ (pl. tarbiyaat تَرْبِيَااتُ)
n.f. éducation

tarchaan طَرْشَانُ (f. tarchaane طَرْشَانَةٌ / pl. tarchaaniin طَرْشَانِيْنُ)
adj. sourd

tarha طَرْحَةٌ (pl. tarhaat طَرْحَاتُ)
n.f. petit voile

taari تَارِي *conj.* or

tariid طَرِيْدٌ (f. tariide طَرِيْدَةٌ / pl. tarada طَرَدَةٌ / f.pl. tariidaat طَرِيْدَاتُ) *n.m.* cadet

taridiin طَرِيْدِيْنُ *n.m.* fait de chasser de

tariig طَرِيْقٌ (pl. turug طُرُقٌ)
n.m. chemin

tariiga طَرِيْقَةٌ (pl. turug طُرُقٌ)
n.f. secte

taariikh تَارِيْحٌ (pl. tawaariikh تَوَارِيْحٌ)
n.m. histoire

tariin طَرِيْنٌ (f. tariine طَرِيْنَةٌ / pl. turaan طُرَانٌ) *adj.* tranchant

tarjam يَتْرَجِمُ (inacc. yitarjim يَتْرَجِمُ)
v.tr. traduire

tarjama تَرْجَمَةٌ (pl. tarjamaat تَرْجَمَاتُ) *n.f.* traduction

tarra تَرَّ (inacc. yitirr يَتِرُّ) *v.tr.* filer le coton

tarraad طَرَّادٌ (f. tarraada طَرَّادَةٌ / pl. tarraadiin طَرَّادِيْنُ)
adj. pourchasseur

tarraf طَرَّفَ (inacc. yitarraf يَطْرِفُ)
v.tr. pousser loin

tarrag طَرَّقَ (inacc. yitarraig يَطْرُقُ)
v.tr. aiguiser

tarraar تَرَّارٌ (f. tarraara تَرَّارَةٌ / pl. tarraariin تَرَّارِيْنُ) *adj.* qui file le coton

tarra' تَرَّرَ (inacc. yitarri' يَتَرِّعُ)
v.i. roter

tarrigiin طَرِّغِيْنُ *n.m.* aiguisage

tartach طَرْطَشُ (inacc. yitartich يَطْرَطِشُ) *v.tr.* dérouter

tarta' تَرْتَعُ (inacc. yitarti' يَتَرْتِعُ)
v.tr. faire trébucher

tarta'aan تَرْتَعَانٌ *n.m.* trébuchant

tartiib تَرْتِيْبٌ *n.m.* moyen

taasa طَاسَةٌ (pl. taasaat طَاسَاتُ / var. taasaay طَاسَايُ) *n.f.* petite cuvette émaillée

taasi' تَاسِعٌ (f. taas'e تَاسِعَةٌ)
adj. neuvième

tasjiil تَسْجِيْلٌ (pl. tasjiilaat تَسْجِيْلَاتُ) *n.m.* enregistrement

taatar طَاطَرٌ (inacc. yitaatir يَطَاطِرُ)
v.tr. se mêler

tathiir تَطْهِيْرٌ *n.m.* purification

tawa طَوَى (inacc. yatwi يَطْوِيُ)
v.tr. rouler

tawaadu' تَوَاضَعٌ *n.m.* humilité

taawag تَاوَقٌ (inacc. yitaawig يَتَاوِقُ)
v.tr. regarder furtivement

tawdiih تَوَضِيْحٌ *n.m.* commentaire

tawiil طَوِيلٌ (f. tawiile طَوِيلَةٌ /
pl. tuwaal طُوَالٌ) *adj.* long

tawraat تَوْرَاةٌ *n.m.* Torah

Tawraat Muusa تَوْرَاةٌ مُوسَى
expr. Loi de Moïse

taawuus طَاوُوسٌ *n.coll.* paons

tawwa تَوَّى *adv.* alors

tawwal طَوَّلَ (inacc. yitawwil يَطْوِلُ)
v.i. durer

tawwaali طَوَّالِي *adv.* immédiatement

tawwaara تَوَّارَةٌ *n.f.coll.* levure

taayir طَائِرٌ (f. taayre طَائِرَةٌ /
pl. taayriin طَائِرِيْنَ) *adj.* volant

taayi' طَائِعٌ (f. taay'e طَائِعَةٌ /
pl. taay'iin طَائِعِيْنَ) *adj.* obéissant

tayyar طَيَّرَ (inacc. yitayyir يَطَيِّرُ)
v.tr. faire voler

tayyaara طَيَّارَةٌ (pl. tayyaaraat
طَيَّارَاتٌ) *n.f.* avion

tayyib طَيِّبٌ (f. taybe طَيِّبَةٌ /
pl. taybiin طَيِّبِيْنَ) *adj.* en bonne
santé

taa' طَاعَ (inacc. yitii' يَطِيعُ) *v.tr.* obéir

taa'a طَاعَةٌ *n.f.* obéissance

ta'ab تَعَبٌ *n.m.* souffrance

ta'aal تَعَالَى (f. ta'aali تَعَالَى /
pl. ta'aalu تَعَالُوا / f.pl. ta'aalan
تَعَالَنْ) *viens !*

ta'am طَعَمٌ *n.m.* bon goût

ta'aam طَعَامٌ *n.m.* sel

ta'an طَعَنَ (inacc. yat'an يَطْعَنُ)
v.tr. piquer

ta'baan تَعْبَانٌ (f. ta'baane تَعْبَانَةٌ /
pl. ta'baaniin تَعْبَانِيْنَ) *adj.* qui peine

taa'im طَاعِمٌ (f. taa'ime طَاعِمَةٌ /
pl. taa'imiin طَاعِمِيْنَ) *adj.* au goût
salé

ta'khiir تَأَخَّرَ *n.m.* retard

ta'liim تَعْلِيمٌ (pl. ta'aaliim تَعَالِيمٌ)
n.m. enseignement

ta'ne طَعْنَةٌ *n.f.* coup de couteau

ta'ab تَعَبٌ (inacc. yita'ib يَتَعَبُ)
v.tr. faire souffrir

ta'an طَعَنَ (inacc. yita'in يَطْعَنُ)
v.tr. poignarder

ta'as تَعَسَّ (inacc. yita'is يَتَعَسُّ)
v.tr. mépriser

teer طَيْرٌ (sg. teeraay طَيْرَائِي /
pl. tuyuur طَيْرُورٌ) *n.coll.* oiseaux

teerab تَيَّرَبَ (inacc. yiteerib يَتَيَّرِبُ)
v.tr. semer

teeraab تَيَّرَابٌ (sg. teeraabaay
تَيَّرَابَائِي) *n.coll.* semences

tees تَيْسٌ (pl. tuyuus تَيْسُوسٌ) *n.m.* bouc

teetal تَيْتَلٌ (pl. tawaatil تَوَاتِلٌ)
n.m. antelope damalisque ou bubale

tibin تِبْنٌ *n.m.* paille

tifil طِفْلٌ (pl. atfaal أَطْفَالٌ)
n.m. nourrisson

tigil تَقِلُّ (pl. tuguula تُقُولَةٌ)
n.m. babouin

tihaara طَهَارَةٌ *n.f.* purification
tihit تَحْتُ *prép.* dessous
tihtaani تِحْتَانِي (f. **tihtaaniye** / تِحْتَانِيَّةُ / pl. **tihtaaniyin** تِحْتَانِيَّيْنُ) *adj.* celui d'en bas
tijaara تِجَارَةٌ *n.f.* commerce
tikhin تِخْنُ (inacc. **yatkhan** يَتَخَنُ) *v.i.* devenir épais
tilif تِلْفُ (inacc. **yatlaf** يَتَلْفُ) *v.i.* être endommagé
tilit تِلْتُ *n.m.* un tiers
tilmiiz تِلْمِيذُ (f. **tilmiiza** تِلْمِيذَةٌ / pl. **talaamiiz** تَلَامِيذُ) *n.m.* disciple
timi' طِمْعُ (inacc. **yatma'** يَطْمَعُ) *v.i.* convoiter
timsaal تِمَّائِلُ (pl. **tamaasiil** تَمَّائِيلُ) *n.m.* statue
tiin تَيْنُ *n.m.* figue
tiine طِينَةٌ *n.f.* argile, boue
tineen تِنَيْنُ (var. **titteen** تِتَّيْنُ) *num.* deux
tineenit- تِنَيْنِتْ *pron.* tous les deux
tiraah طِرَاحُ *n.m.* avortement
tirke تِرْكَةٌ *n.f.* origine
tisa'taachar تِسْعَةُ عَشْرَ *num.* dix-neuf
tis'a تِسْعَةٌ *num.* neuf
tis'iin تِسْعِيْنُ *num.* quatre-vingt-dix
titime تِتِمَةٌ *n.f.* histoire
tiyeere طِيَّيرَةٌ (pl. **tiyeeraat** طِيَّيْرَاتُ) *n.f.* oisillon

tiyeese طِيَّيسَةٌ (pl. **tiyeesaat** طِيَّيْسَاتُ) *n.f.* petite cuvette
ti'ib تَيْعَبُ (inacc. **yat'ab** يَتَعَبُ) *v.tr.* souffrir
toob تَوْبُ (pl. **tiibaan** تَيْبَانُ) *n.m.* étoffe
tooba تَوْبَةٌ *n.f.* repentance
toochach طَوْشَشُ (inacc. **yitoochich** يَطْوُشِشُ) *v.i.* voir flou
toog طَوْقُ (dl. **toogeen** طَوْقَيْنُ / pl. **tiigaan** طَيْقَانُ) *n.m.* collier
toom تَوْمُ (pl. **tiimaan** تَيْمَانُ) *n.m.* jumeau
toor تَوْرُ (pl. **tiiraan** تَيْرَانُ) *n.m.* taureau
tootah طَيْطَاحُ (inacc. **yitootih** يَطَيْطِاحُ) *v.i.* se balancer
tuffaah تَفَّاحُ *n.coll.* pommes
tugul تُقْلُ *n.m.* poids
tuhma تُهْمَةٌ (pl. **tuham** تُهْمُ) *n.f.* soupçon
tukfa تُكْفَاءُ *n.f.* salaire
tukhun تُخْنُ *n.m.* épaisseur
tuul طُولُ *n.m.* longueur
tultumiya تُلْتُمِيَّةُ *num.* trois cents
tuum تُوْمُ (sg. **tuumaay** تُومَائِي) *n.coll.* ail
tumsaah تُمْسَاحُ (pl. **tamaasih** تَمَّاسِحُ) *n.m.* crocodile
tumunmiya تُمْنَمِيَّةُ *num.* huit cents
turaab تُرَابُ *n.m.* terre

Tureyya تُرَيَّةُ *n.f.* Pléiade
turjumaan تُرْجُمَانُ *n.m.* traducteur
tus'umiya تُسْعُمِيَّةُ *num.* neuf cents

tuuta تُوتَى *n.m.* fer blanc
tu'ma طُعْمَةٌ *n.f.* saveur

Tch tch

tchabbaaba تَشَابَابَةٌ *n.f.* faucille
tchaaga تَشَاقِي *n.m.* cigogne
 marabout
tchaaka تَشَاكَةٌ *n.f.* métier à tisser
tchakka₁ تَشَكَّ (inacc. **yutchukk**
 يُتَشَكُّ) *v.i.* se cotiser
tchakka₂ تَشَكَّ (inacc. **yutchukk**
 يُتَشَكُّ) *v.tr.* enfoncer en terre
tchakka₃ تَشَكَّ (inacc. **yutchukk**
 يُتَشَكُّ) *v.i.* vendre
tchaktchaak تَشَكَّتَشَاكُ *n.m.* petite
 pluie

tchaktchaaka تَشَكَّتَشَاكَةٌ *n.f.* petite
 pluie
tcharra تَشَرَّرَ (inacc. **yutchurr** يُتَشَرَّرُ)
v.i. gouter
tchaatcha تَشَاتَشَى
 (inacc. **yitchaatchi** يِتَشَاتَشِي)
v.tr. tromper
tchaw تَشَوُ *n.m.* ébène
tchob تَشَبَّ *interj.* un petit peu
tchulmo تَشَلْمُو (var. **amtchulmo** أَمْ
 تَشَلْمُو) *n.f.* ulcère de la peau
tchuuri تَشُورِي *n.m.* abri

U u

ubuudiiye عُبُودِيَّةُ *n.f.* esclavage
uchch عُشَّ (pl. **achacha** عَشَشَى /
 pl. **uchuuch** عُشُوشُ) *n.m.* nid
uchur عُشُرُ (pl. **uchuur** عُشُورُ)
n.m. dîme

uud عُودُ (dl. **uudeen** عُودَيْنُ /
 pl. **iidaan** عِيدَانُ) *n.m.* bâton
udriiye عُدْرِيَّةُ (pl. **udriyaat** عُدْرِيَّاتُ)
n.f. vierge

udu عُضُو (pl. a'da أَعْضَاءُ) *n.m.* membre

udur عُدْر (pl. aadaar عَادَر) *n.m.* cérémonie

ugaal عُقَال (pl. ugul عُقُل) *n.m.* entrave du chameau

ugda عُقْدَة (pl. ugad عُقَد) *n.f.* noeud

ugub عُقُب (pl. awaagib عَوَاقِب) *n.m.* conséquence

ujra أُجْرَة *n.f.* location

umma أُمَّة (dl. ummateen أُمَّتَيْن / pl. umam أُمَّم) *n.f.* nation

umra عُمْرَة (pl. umaar عُمَار) *n.f.* corbeille

umur عُمُر (pl. a'maar أَعْمَار) *n.m.* âge

unuf عُنْف *n.m.* violence

urbu'miya أَرْبَعِمِئَة *num.* quatre cents

urd عُرْض *n.m.* largeur

usba' أَصْبَع (pl. asaabi' أَصَابِع) *n.m.* doigt

usba' hana rijil أُصْبَعُ هَنَا رِجْلٍ *expr.* orteil

usbuu' أُسْبُوْع (dl. usbuu'een أَسْبُوْعَيْن / pl. asaabii' أَصَابِيع) *n.m.* semaine

usta أُسْطَى (pl. ustaat أُسْطَات) *n.m.* spécialiste

ustaani أُسْطَانِي (f. ustaaniye أُسْطَانِيَّة / pl. ustaaniyiin أُسْطَانِيَّيْن) *adj.* au milieu

ustaaz أُسْتَاذ (pl. asaatiza أُسَاتِذَة) *n.m.* maître

usum أُسْم (pl. asaame أَسَامِي) *n.m.* 1) nom 2) nom (catégorie grammaticale)

usur عُصْر *n.m.* prière de 16 heures

usut أُسْط (var. ust أُسْط) *prép.* au milieu

utfa عُطْفَة *n.f.* palanquin

uttaab أُتَاب *n.m.* balle (enveloppe de grain)

uwaar عُوَار (f. uwaara عُوَارَة / pl. uuraat عُوَرَات / f.pl. awaawiir عَوَاوِير) *n.m.* plaie

W w

wa وَ *conj.* et

wa la وَلَا *conj.* ni... ni...

waba وَبَاءٌ *n.m.* fléau

wadaar وَدَار *n.m.* perte

wadda وَدَّى (inacc. yiwaddi يُوَدِّي) *v.tr.* amener

wadda₂ وَضَّأَ (inacc. **yiwaddi** (يَوْضِي))
v.i. faire ses ablutions

waddah وَضَّحَ (inacc. **yiwaddih** (يَوْضَحُ))
v.tr. expliquer, éclaircir

waddar وَدَّرَ (inacc. **yiwaddir** (يَوْدِّرُ))
v.tr. perdre

wadda' وَدَّعَ (inacc. **yiwaddi'** (يَوْدِّعُ))
v.i. saluer pour dire au revoir

waddiriin وَدَّرِينْ n.m. fait de perdre

waddiyiin وَدِّيِينْ n.m. fait d'amener
quelqu'un ou quelque chose

wade' وَدَّعَ (sg. **wada'aay** (وَدَّعَاي))
n.coll. cauris

waadi وَادِي (pl. **wudyaan** (وُدْيَان))
n.m. oued

waadih وَاضِحَ (f. **waadhe** (وَاضِحَةَ) /
pl. **waadhiin** (وَاضِحِينَ)) adj. clair

wadu وَضُوءَ n.m. ablutions

waafag وَافَقَ (inacc. **yiwaafig** (يَوَافِقُ))
v.i. acquiescer

waffa وَفَّى (inacc. **yiwaffi** (يَوْفِي))
v.tr. tenir sa promesse

wagaf وَقَفَ (inacc. **yagiif** (يَقِيفُ))
v.tr. s'arrêter

waga' وَقَعَ (inacc. **yaga'** (يَقَعُ))
v.i. tomber

waga'aan وَقَعَانَ (var. **wagi'iin** (وَقَعِينَ))
n.m. chute

waga'aay وَقَعَايَ n.f. quelque chose
tombé dans l'oeil

waggaf وَقَّفَ (inacc. **yiwaggif** (يَوَقِّفُ))
v.tr. faire arrêter

waggafaan وَقْفَانَ n.m. arrêt

waagif وَاقِفَ (f. **waagfe** (وَاقِفَةَ) /
pl. **waagfiin** (وَاقِفِينَ) / f.pl. **waagfaat** (وَاقِفَات)) adj. se tenant debout

waagi' وَاقَعَ (f. **waag'e** (وَاقِعَةَ) /
pl. **waagi'iin** (وَاقِعِينَ)) adj. tombé

waguu' وَقُوُعَ n.m. chute

waguu' al-harraay وَقُوُعَ الْحَرَّايِ
expr. coucher du soleil

wahach وَحَشَ (pl. **wuhuuch** (وُحُوشْ))
n.m. 1) animal sauvage 2) oryx

wahale وَحَلَّةَ n.f. embourbement

waham وَهَمَ n.m. illusion

wahhad وَحَّدَ (inacc. **yiwahhid** (يَوَحِّدُ))
v.tr. unifier

wahi وَحِي n.m. révélation

wahiid وَحِيدَ n.m. unique

waahid وَاحِدَ (f. **waahide** (وَاحِدَةَ) /
pl. **waahidiin** (وَاحِدِينَ) /
f.pl. **waahidaat** (وَاحِدَات)) adj. un

waajah وَاجَهَ (inacc. **yiwaajih** (يَوَاجِهَ))
v.tr. faire face à

waja'₁ وَجَعَ n.m. souffrance

waja' een وَجَعَ عَيْنَ
expr. conjonctivite

waja' batun وَجَعَ بَطْنُ expr. mal
au ventre

waja' galib وَجَعَ قَلْبَ
expr. nausée

waja'₂ وَجَعَ (inacc. **booja'** (بَوَجَعَ))
v.tr. faire mal

waaja' وَاجَعٌ (inacc. **yiwaaji'** يَوَاجِعُ)
v.tr. provoquer la souffrance

waajib₁ وَاجِبٌ (pl. **waajibaat**
(وَاجِبَاتٌ) n.m. obligation

waajib₂ وَاجِبٌ (f. **waajbe** وَاجِبَةٌ /
pl. **waajbiin** وَاجِبِيْنَ)
adj. obligatoire

wajii' وَجِيعٌ n.m. douleur intérieure

wajjah وَجَّهٌ (inacc. **yiwajjih** يَوَجِّهُ)
v.tr. se tourner vers

wajja' وَجَّعٌ (inacc. **yiwajji'** يَوَجِّعُ)
v.tr. faire souffrir

wakaala وَكَالَةٌ n.f. délégation de
pouvoir

wakiil وَكِيْلٌ (f. **wakiile** وَكِيْلَةٌ /
pl. **wukala** وَكَلَاءٌ) adj. gérant

wakit₁ وَكَيْتٌ (pl. **awkaat** أَوْكَاتٌ /
var. **wakt** وَكْتٌ) n.m. temps

wakit₂ وَكَيْتٌ conj. quand

wakkal وَكَّلٌ (inacc. **yiwakkil** يَوَكِّلُ)
v.tr. confier

wakhar وَغَرٌّ n.m. sueur

wakhkhar وَغَّرٌ (inacc. **yiwakhkhir**
(يَوَغِّرُ) v.i. suer

waala وَآلِيٌّ (inacc. **yiwaali** يَوَالِيٌّ)
v.tr. être proche de

waalaf وَآلَفٌ (inacc. **yiwaalif** يَوَالِفُ)
v.tr. s'habituer à

waldamm وَلْدٌ أُمُّ n.m. fils de ma
mère

waalde وَآلِدَةٌ (pl. **waaldaat** وَآلِدَاتٌ)
n.f. mère

wali وَليٌّ (f. **waliye** وَليَّةٌ / pl. **wilyaan**
(وَليَّانٌ) adj. proche parent, tuteur

waali وَآليٌّ (pl. **wulaat** وَوَلَاتٌ)
n.m. gouverneur

waalid وَآلِدٌ (dl. **waaldeen** وَآلِدِيْنَ)
n.m. père

waalifiin وَآلِفِيْنَ n.m. habitude

walla وَلَا 1) conj. ou bien

2) part.interg. est-ce que?

wallad وَآلِدٌ (inacc. **yiwallid** يَوَالِدُ)

v.tr. 1) faire accoucher 2) mettre
beaucoup d'enfants au monde

wallaada وَآلِدَةٌ (pl. **wallaadaat**
(وَآلِدَاتٌ) n.f. 1) accoucheuse 2) une
femme qui a mis beaucoup
d'enfants au monde

wallaf وَآلَفٌ (inacc. **yiwallif** يَوَالِفُ)
v.tr. s'habituer à

wallak وَآلَكٌ (inacc. **yiwallik** يَوَالِكُ)
v.tr. faire bouillir

wallaay وَآلَايَ interj. pardieu

walla' وَآلَعٌ (inacc. **yiwalli'** يَوَالِعُ)
v.tr. allumer

waaluuda وَآلُوْدَةٌ (pl. **waaluudaat**
(وَآلُوْدَاتٌ) n.f. accouchement

beet al-waaluuda بَيْتُ الْوَالُوْدَةِ
expr. utérus

wanjaami وَنَجَامِيٌّ (pl. **wanjaamiin**
(وَنَجَامِيِيْنَ) n.m. guérisseur

wannas وَآنَسٌ (inacc. **yiwannis** يَوَانِسُ)
v.tr. causer

wannaasi وَنَّاسِي (f. **wannaasa** وَنَّاسَةٌ / pl. **wannaasiin** وَنَّاسِيْنَ)
adj. causeur

wara وَرَاءَ *prép.* derrière

wara beet وَرَاءَ بَيْتٍ
expr. cabinet, toilette

warad وَرَدٌ (inacc. **yawrud** يَوْرُدُ)
v.i. aller chercher de l'eau

waradde وَرَدْدِي *adv.* avant l'aube

warag وَرَقِي (sg. **waraga** وَرَقَةٌ)
n.coll. feuilles

waraga₁ وَرَقَةٌ (pl. **awraag** أَوْرَاقُ)
n.f. papier important

waraga₂ وَرَقَةٌ (pl. **waragaat** وَرَقَاتُ)
n.f. amulette

waral وَرَلٌ (pl. **wurulla** وَرُلَّةُ)
n.m. iguane

warama وَرَمَةٌ *n.f.* inflammation

waras وَرَثٌ (inacc. **yawris** يَوْرِثُ)
v.tr. hériter

warasa وَرَثَةٌ (pl. **warasaat** وَرَثَاتُ)
n.f. héritage

warchaal وَرْشَالٌ (sg. **warchaalaay** وَرْشَالَايِ)
n.coll. feuilles

warga وَرَقَةٌ (pl. **wargaat** وَرَقَاتُ)
n.f. amulette

waardid وَارِدٌ (f. **waarde** وَارِدَةٌ / pl. **wardiin** وَارِدِيْنَ)
adj. allant puiser de l'eau

waarim وَارِمٌ (f. **waarme** وَارِمَةٌ / pl. **waarmiin** وَارِمِيْنَ)
adj. gonflé

wariis وَرِيثٌ (f. **wariise** وَرِيثَةٌ / pl. **wurraas** وَرَرَاثُ)
adj. héritier

warraani وَرَّانِي (f. **warraaniye** وَرَّانِيَّةُ / pl. **warraaniyiin** وَرَّانِييِيْنَ)
adj. le dernier

warwar وَرْوَرٌ (inacc. **yiwarwir** يَوْرُوْرُ)
v.tr. agiter l'index pour gronder

warwaar وَرْوَوَارٌ (pl. **waraawiir** وَرَاوِيْرُ)
n.m. bâton pour remuer la sauce

warwaraan وَرْوَرَانٌ *n.m.* gronderie

wasakh وَسَخٌ *n.m.* saleté

wasakha وَسَاخَةٌ *n.f.* saleté

wasal وَصَلَ (inacc. **yawsal** يَوْصَلُ)
v.tr. arriver

wasa'a وَسَعَةٌ *n.f.* terrain large

wasif وَصِفٌ (pl. **awsaaf** أَوْصَافُ)
n.m. description

wasim وَسِيْمٌ (pl. **awsaam** أَوْسَامُ)
n.m. marque au fer rouge

wasiit وَسِيْطٌ *n.m.* médiateur

waasita وَاسِطَةٌ (pl. **waasitaat** وَاسِطَاتُ)
n.f. médiation

wasiie وَصِيَّةٌ (pl. **wasaaya** وَصَايَا / pl. **wasiiaat** وَصِيَّاتُ)
n.f. conseil

wasii' وَسِيْعَةٌ (f. **wasii'e** وَسِيْعَةٌ / pl. **wasii'iin** وَسِيْعِيْنَ / pl. **wusaa'** وَوَسَاعُ)
adj. large

waskhaan وَسْخَانٌ (f. **waskhaane** وَسْخَانَةٌ / pl. **waskhaaniin** وَسْخَانِيْنَ)
adj. sale

wassa وَصَّى (inacc. **yiwassi** يَوْصِيْ)
v.tr. conseiller

wassaade وَسَادَةٌ (pl. **wasaasiid** وَسَاسِيِيدُ) *n.f.* coussin

wassaf وَصَّفَ (inacc. **yiwassif** يِوَصِّفُ) *v.tr.* indiquer

wassakh وَسَخَّ (inacc. **yiwassikh** يِوَسِّخُ) *v.tr.* se salir

wassal وَصَّلَ (inacc. **yiwassil** يِوَصِّلُ) *v.tr.* faire arriver à destination

wassa' وَسَّعَ (inacc. **yiwassii'** يِوَسِّعُ) *v.tr.* élargir

wassi'iin وَسَّعِينُ *n.m.* extension

waswas وَسَّوَسَ (inacc. **yiwaswis** يِوَسِّسُ) *v.i.* parler à voix basse

wata وَطَاءَ *n.f.* temps

watan وَطَنَ (pl. **awtaan** أَوْطَانٌ) *n.m.* patrie

wati وَطِي *n.m.* sud

watiir وَتِيرَ (pl. **wataayir** وَتَايِيرُ) *n.f.* voiture

watiyaani وَطِيَانِي (f. **watiyaaniye** وَطِيَانِيَّةُ) / pl. **watiyaaniyiin** وَطِيَانِييِينُ *adj.* venant du sud

watchwatch وَتَشَوَّتَشَ (inacc. **yiwatchwitch** يِوَتَشَوِّتِشُ) *v.i.* scintiller

wazan وَزَنَ (inacc. **yawzin** يِوَزِّنُ) *v.tr.* peser

wazin وَزِنَ *n.m.* poids

waziir وَزِيرَ (f. **waziire** وَزِيرَةَ) / pl. **wuzara** وَوَزَرَاءُ / f.pl. **wazaayir** وَوَزَايِيرُ) *n.m.* ministre (gouvernement)

wazza' وَزَّعَ (inacc. **yiwazzi'** يِوَزِّعُ) *v.tr.* diffuser quelque chose

wa'ad وَعَدَ (pl. **wu'uud** وَوُعُودٌ) *n.m.* rendez-vous

waa'ad وَاعَدَ (inacc. **yiwaa'id** يِوَاعِدُ) *v.tr.* donner un rendez-vous

wa'ar وَعَرَ *n.m.* brousse inhabitée

waa'i وَاعِي (f. **waa'iyee** وَاعِيَّةُ) / pl. **waa'iin** وَاعِيِينُ) *adj.* éveillé

wa'a وَعَى (inacc. **yiwa'a** يِوَعَّى) *v.tr.* réveiller

weeke وَيَكَّةُ *n.f.* sauce

ween وَيْنُ *interg.* où

weenu وَيْنُو (f. **weeni** وَيْنِي) / pl. **weenuuhum** وَيْنُوهُمُ) / pl. **weenumman** وَيْنُمَنَّ) *interg.* lequel

weer وَيْرَ (pl. **weeraat** وَيْرَاتٌ) *n.m.* verre à boire

wigif وَيْقِفَ (inacc. **yagiif** يَيْقِفُ) *v.i.* être debout

wihda وَحْدَةً *n.f.* unité

wiheed- وَحَيْدَ- *pron.* seul

wihil وَيْحَلَ (inacc. **yawhal** يِوَحِّلُ) *v.i.* s'embourber

wijee'e وَجِيْعَةً *n.f.* contrariété

wijih وَجِهَ (pl. **wujuuh** وَوُجُوهُ) *n.m.* visage

wileed وَيْلِدَ (pl. **awlaad** أَوْلَادٌ) / pl. **wulaad** وَوُلَادٌ / var. **walad** وَوَلَدٌ / var. **wald** وَوَلْدٌ) *n.m.* enfant, garçon, fils

wilid وِلْدَ (inacc. **yalda** يَلْدَ)
v.tr. enfanter

wirde وِرْدَة (pl. **waaruud** وَاوْرُوْدُ)
n.f. fièvre

wirid وِرْدَ (inacc. **yawrad** يَوْرَدُ)
v.i. avoir de la fièvre

wirik وِرِكْ (dl. **wirkeen** وِرْكَيْنْ /
 pl. **waraake** وِرَاكِيْ / var. **wirk** وِرْكْ)
n.m. cuisse

wirim وِرِمْ (inacc. **yawrim** يَوْرِمْ)
v.i. gonfler

wisil وِصْلَ (inacc. **yawsal** يَوْصَلْ)
v.tr. arriver

witid₁ وِتْدَ (pl. **wutaad** وُتَاَدُ)
n.m. piquet

witid₂ وِتْدَ *n.m.* étoile polaire

wizziin وِزِّيْنْ (sg. **wizziinaay** وِزِّيْنَايْ)
n.coll. canards sauvages

wi'e وِعِيْ *n.m.* pus

wi'i وِعِيْ (inacc. **yaw'a** يَوَّحِيْ /
 impr. **aw'** اَوَّعْ) *v.i.* être réveillé

wulaaya وُلَايَة (pl. **wulaayaat** وُلَايَاتْ)
n.f. état, province

Y y

ya يَا *interj.* O

yabaas يَبَّاسْ *n.m.* sécheresse

yabbas يَبَّسْ (inacc. **yiabbis** يَبِّيْسْ)
v.tr. faire sécher

yaabis يَابِسْ (f. **yaabse** يَابْسَة /
 pl. **yaabsiin** يَابْسِيْنْ) *adj.* sec

yaakhuut يَأْفُوْتْ *n.m.* pierre
 précieuse

yalla يَلَّا *interj.* allez !

yaareet يَارَيْتْ *interj.* si seulement

yaatu يَاتُوْ (f. **yaati** يَاتِيْ /
 pl. **yaatumman** يَاتُتْمَنْ) *interg.* qui

ya'ni يَعْنيْ *conj.* c'est-à-dire

yibis يِبِسْ (inacc. **yaybas** يَبِّيْسْ)
v.tr. sécher

yo يُوْ *interj.* oui

yo sameh يُوْ سَمَحْ *expr.* d'accord

yoom يَوْمْ (dl. **yoomen** يَوْمَيْنْ /
 pl. **ayyaam** أَيَّامْ) *n.m.* jour

yoomi يَوْمِيْ (f. **yoomiye** يَوْمِيَّةْ /
 pl. **yoomiyiin** يَوْمِيِيْنْ) *adj.* quotidien

yoomiye يَوْمِيَّةْ *n.f.* salaire d'une
 journée

Z z

zabad زَبَدٌ *n.m.* écume, bave
zabbad زَبَّادٌ (inacc. **yizabbid** يَزَبِّدُ) *v.tr.* faire du beurre
zaabit ظَابِطٌ (f. **zaabite** ظَابِطَةٌ / pl. **zubbaat** ظَبَّاتٌ) *adj.* musclé
zabuun زَبُونٌ (f. **zabuuna** زَبُونَةٌ / pl. **zabaayin** زَبَائِنٌ) *n.m.* client
Zabuur زُبُورٌ *n.pl.* Psaumes
Kitaab al-Zabuur كِتَابُ الزُّبُورِ *expr.* livre des Psaumes
zaad₁ زَادٌ (inacc. **yiziid** يَزِيدُ) *v.tr.* ajouter
zaad₂ زَادٌ *n.m.* provisions de route
zaga زَقَى (inacc. **yazgi** يَزِقِي) *v.tr.* arroser
zagal زَقَلَ (inacc. **yazgul** يَزِقُلُ) *v.tr.* jeter
zagalaan زَقْلَانٌ *n.m.* fait de jeter
zagga زَقَّى (inacc. **yizaggi** يَزِقِّي) *v.tr.* roucouler
zaggal زَقَّلَ (inacc. **yizaggil** يَزِقِّلُ) *v.tr.* jeter
zaggaay زَقَّايٌ *n.f.* vent qui précède la pluie
zahaf زَحَفَ (inacc. **yazhaf** يَزْحَفُ) *v.i.* ramper
zahar ظَهَرَ *n.m.* poudre bleue

zaahif زَاحِفٌ (f. **zaahife** زَاحِفَةٌ / pl. **zaahifiin** زَاحِفِينَ) *adj.* rampant
zaahir ظَاهِرٌ (f. **zaahire** ظَاهِرَةٌ / pl. **zaahiriin** ظَاهِرِينَ) *adj.* évident, clair
zahlat زَحَلَّتْ (inacc. **yizahlit** يَزَحِلَّتْ) *v.tr.* glisser
zahra زَهْرَةٌ (pl. **zuhuur** زُهُورٌ) *n.f.* fleur
zahri ظَهْرِيٌّ (f. **zahariye** ظَهْرِيَّةٌ / pl. **zahariyiin** ظَهْرِيِّينَ) *adj.* bleu
zaka زَكَاةٌ (pl. **zakaawat** زَكَوَاتٌ) *n.f.* aumône obligatoire
zakar ذَكَرَ (inacc. **yazkur** يَذْكُرُ) *v.tr.* citer les noms de Dieu
zaakar يَذَاكِرُ (inacc. **yizaakir** يَذَاكِرُ) *v.i.* étudier
zaki ذَكِيٌّ (f. **zakiiye** ذَكِيَّةٌ / pl. **azkiya** اذْكِيَاءُ / pl. **zakiyiin** ذَكِيِّينَ) *adj.* intelligent
zakkar يَذَكِّرُ (inacc. **yizakkir** يَذَكِّرُ) *v.tr.* rappeler
zakhrat زَعْرَطٌ (inacc. **yizakhrit** يَزَعْرِطُ) *v.i.* pousser des cris de joie
zakhraat زَعْرَاطٌ *n.m.* youyou
zaal زَالَ (inacc. **yuzuul** يُزُولُ) *v.i.* passer

zalam ظَلَمَ (inacc. **yazlum** يَظْلِمُ)
v.tr. opprimer

zaalim ظَالِمٌ (f. **zaalme** ظَالِمَةٌ /
pl. **zaalimiin** ظَالِمِينَ)
adj. oppresseur

zalla زَلَّ (inacc. **yizill** يَزِلُّ) v.tr. rendre
misérable

zalzal زَلْزَلٌ (inacc. **yizalzil** يَزِلُّزِلُّ)
v.tr. faire trembler

zaman زَمَنٌ n.m. temps

zamaan زَمَانٌ adv. autrefois

zamiil زَمِيلٌ (f. **zamiile** زَمِيلَةٌ /
pl. **zumlaan** زُمْلَانٌ) n.m. collègue

zaamile زَامِلَةٌ (pl. **zimal** زِمَلٌ)
n.f. monture

zana زَنَى (inacc. **yazna** يَزْنِي)
v.tr. commettre un adultère

zaani زَانِي (f. **zaaniye** زَانِيَةٌ /
pl. **zaaniyiin** زَانِيِينَ / f.pl. **zaaniyaat**
زَانِيَاتٌ) adj. qui a commis un
adultère

zanib ذَنْبٌ (pl. **zunuub** ذُنُوبٌ)
n.m. péché

zannaay زَنَّايٌ (f. **zannaaya** زَنَّايَةٌ /
pl. **zannaayiin** زَنَّايِينَ /
f.pl. **zannaayaat** زَنَّايَاتٌ)
adj. obsédé par le sexe

zaar زَارَ (inacc. **yuzuur** يُزُورُ)
v.tr. visiter

zarab زَرَبَ (inacc. **yazrub** يَزْرُبُ)
v.tr. clôturer

zaraaf زَرَّافٌ (sg. **zaraafa** زَرَّافَةٌ /
sg. **zaraafaay** زَرَّافَائِي) n.coll. girafes

zarag زَرَقٌ (inacc. **yazrug** يَزْرُقُ)
v.tr. lancer sur

zarat زَرَطٌ (inacc. **yazrut** يَزْرُطُ)
v.tr. avaler

zara' زَرَعَ (inacc. **yazra'** يَزْرَعُ)
v.tr. cultiver

zarga زَرْقَةٌ n.f. lancement, jet

zariibe زَرِيْبَةٌ (pl. **zaraayib** زَرَّايِبٌ)
n.f. enclos pour les troupeaux

zarif ظَرْفٌ (pl. **zuruuf** ظُرُوفٌ)
n.m. enveloppe

zarigiin زَرِّقِينَ n.m. lancement

zarra زَرَّ (inacc. **yuzurr** يُزِّرُ)
v.tr. prendre au piège

zarrag زَرَّقٌ (inacc. **yizarrig** يَزْرُقُّ)
v.tr. lapider

zarraar زَرَّارٌ (sg. **zarraaraay** زَرَّارَائِي)
n.coll. boutons d'un vêtement

zarraa'i زَرَّاعِي (f. **zarraa'iyee** زَرَّاعِيَّةٌ /
pl. **zarraa'iin** زَرَّاعِيِينَ)
n.m. cultivateur

zarrigiin زَرِّقِينَ n.m. lancement

zaat- ذَاتٌ pron. soi-même

zawaahif زَوَاحِفٌ n.pl. animaux
rampants

zawaaj زَوَاجٌ n.m. mariage

zaawal زَاوَلٌ (inacc. **yizaawil** يَزَاوِلُ)
v.tr. déguster

zawaan زَوَانٌ n.m. mauvaise herbe

zaawiye زَاوِيَّة (pl. zawaaya زَاوَايَا) *n.f.* lieu de culte

zawwaj زَوْج (inacc. yizawwij يَزْوِجُ) *v.tr.* donner en mariage

zawwaal زَوَّال *adj.* passager

zaayid زَايِد *adj.* plus

zaayil زَايِل (f. zaayle زَايَلَة / pl. zaayliin زَايِلِيْن) *adj.* passager

zaytuun زَيْتُون (sg. zaytuunaay زَيْتُونَاي) *n.coll.* olives

zayyad زَيْد (inacc. yizayyid يَزِيدُ) *v.tr.* graisser

zayyan زَيْن (inacc. yizayyin يَزِينُ) *v.tr.* raser

zayyaani زَيَّانِي (f. zayyaaniye زَيَّانِيَّة / pl. zayyaaniin زَيَّانِيْن) *n.m.* barbier

zayyiniin زَيَّيْنِيْن *n.m.* rasage

za'af زَعَف (sg. za'afaay زَعَفَاي) *n.coll.* feuilles de palmier

za'al زَعَل *n.m.* colère

za'faraan زَعْفَرَان *n.m.* safran

za'laan زَعْلَان (f. za'laane زَعْلَانَة / pl. za'laaniin زَعْلَانِيْن) *adj.* fâché

za'al زَعَل (inacc. yiza'il يَزَعَلُ) *v.tr.* mécontenter

za'aal زَعَّال (f. za'aala زَعَّالَة / pl. za'aaliin زَعَّالِيْن) *n.m.* personne qui se fâche facilement

zeed زَيْد *n.m.* huile pour moteur

zeen زَيْن (f. zeene زَيْنَة / pl. zeeniin زَيْنِيْن) *adj.* bon

zeenaay زَيْنَاي (pl. zeenaayaat زَيْنَايَات) *n.f.* côté droit

zeene زَيْنَة *n.f.* à droite

zere' زَرَع (pl. ziraa'a زِرَاعَة) *n.m.* champ

zibaala زِبَالَة *n.f.* crottin mêlé à la glaise

zibde₁ زِبْدَة *n.f.* beurre

zibde₂ زِبْدَة *n.f.* résumé

zift زِفْت *n.m.* goudron

zigege زِيْقِي *n.m.* petit cadeau à déguster

zihliye زِحْلِيَّة (pl. zihili زِحْلِي) *n.f.* petit lézard multicolore

zikir ذِكْر *n.m.* souvenir

zikra ذِكْرَة (pl. zikrayaat ذِكْرِيَات) *n.f.* souvenir

zilzaal زِلْزَال *n.m.* tremblement de terre

zina زِنِي *n.m.* adultère

ziina زِينَة *n.f.* beauté

ziyaada زِيَادَة *n.f.* plus

ziyaara زِيَارَة (pl. ziyaaraat زِيَارَات) *n.f.* visite

zi'il زِعَل (inacc. yaz'al يَزَعَلُ) *v.i.* se fâcher

zooba'aane زُوْبَعَانَة *n.f.* tourbillon

zooj زَوْج (f. zooja زَوْجَة / pl. azwaaj أَزْوَاج) *n.m.* époux, épouse

zooji زَوْجِي (f. zoojiye زَوْجِيَّة / pl. zoojiyiin زَوْجِيِيْن) *adj.* conjugal

zool زَوْل *n.m.* personne

zoom زَوْم *n.m.* arrogance

zoor زَوْر (pl. **ziiraan** زِيرَان)
n.m. poitrine

zubaala زُبَالَة *n.f.* trou de boue

zukma زُكْمَة (pl. **zaakuum** زَاكُوم)
n.f. rhume

zulum ظُلْم *n.m.* injustice

zumaal زُمَال (pl. **zumlaat** زُمَلَات)
n.m. corde

zumaam زُمَام (pl. **zumaamaat**
(زُمَامَات) *n.m.* longe

zumurrud زُمُرْد *n.m.* émeraude

zuur زُور *n.m.* mensonge

zurriye ذُرِّيَّة (pl. **zurriyaat** ذُرِّيَّات)
n.f. descendance

zuruuf ظُرُوف *n.pl.* circonstances